

பகுதி IV

## பகுதி IV

மத்திய வங்கியினதும், இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் கடமைகளும்,  
தொழிற்பாடுகளும் தொடர்பான 2002ஆம் ஆண்டின் முதன்மைச் சட்டவாக்கங்கள்

	பக்கம்
1. 2002ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	I
2. 2002ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க, நாடுகாக்கும் உதவு தொகை (ஒழித்தற்) சட்டம்	III
3. 2002ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச்சபை (திருத்தச்) சட்டம்	IV
4. 2002ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்	V
5. 2002ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க, நிதிச் சட்டம்	XXII
6. 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டம்	XXX
7. 2002ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க, தேசிய பாதுகாப்பு அறவீடு (திருத்தச்) சட்டம்	XCI
8. 2002ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க, பற்றுக்கள் வரிச் சட்டம்	XCV
9. 2002ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க, நிதி (திருத்தச்) சட்டம்	CVII
10. 2002ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க, பணச்சட்ட (திருத்தச்) சட்டம்	CVIII

2002ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

[2002ஆம் ஆண்டு யூன் மாதம் மாதம் 05ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

2002 ஏப்பிரல் 1ஆம் தேதிக்கு முன்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு வருமான விபரத் திரட்டொன்றை அல்லது வருமானத்தின் முழு விபரத்திரட்டொன்றை கொடுத்துவாத ஆட்கள் அது தொடர்பில் வெளிப்படுத்துகையொன்றைச் செய்வதனை இயல்பு செய்வதற்கும்; அத்தகைய ஆட்கள் வருங்காலத்தில் வரிச் சட்டங்களுக்கு இணங்கியொழுக்கச் செய்யும் நோக்கத்துடன் அது தொடர்பில் குறித்தசில வரிகளை செலுத்துவதற்கான பொறுப்புகெதிராகவும் மற்றும் புலனாய்வகள், குற்ற வழங்குகள் அல்லது தண்டத்திற்கெதிராகவும் அத்தகைய ஆட்களுக்கு நட்போத்திரவாதமளிப்பதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்

1. இச்சட்டம் 2002ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. வருமானவரி விதிப்பனவு தொடர்பாக அப்போதைக்கு வலுவிலுள்ள சட்டத்தின் கீழ் 2002ஆம் ஆண்டு ஏப்பிரல் 1ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்காக வருமானவரி செலுத்துவதற்கு ஆளாகியுள்ளவரும் அத்துடன் அத்தகைய காலப்பகுதி தொடர்பில் வருமான வரிக்கு ஆளாகியுள்ள அவரது வருமானம் தொடர்பான அல்லது அதன் ஏதேனும் பாகம் தொடர்பான விவரத்திரட்டொன்றைக் கொடுத்துவாதுள்ளவரும் அத்துடன் -

(அ) 2003 ஏப்பிரல் 1ஆம் தேதிக்கு முன்னர் அத்தகைய வெளிப்படுத்தப்படாத இலாபங்களையும் வருமானத்தையும் குறிக்கின்ற பணங்களை -

(i) கமத்தொழிலில், கைத்தொழிலில் அல்லது பயன்பாட்டுச் சேவைகளில்; அல்லது

(ii) பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதிகளும் பிணையங்களும் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 420) கீழ் வழங்கப்படும் ஏதேனும் பிணையத்தில் முதலீடு செய்கின்றவரும் ; அல்லது

(ஆ) அத்தகைய வெளிப்படுத்தப்படாத இலாபங்களையும் வருமானத்தையும் ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தின் கொள்வனவில் அல்லது கைத்தொழில், வர்த்தக, கமத்தொழில் அல்லது வதிவிட நோக்கங்களுக்காக கட்டடங்களை நிருமாணிப்பதில் முதலீடு செய்துள்ளவரும்.

ஆள எவரேனுமாய், அதற்கான எண்பிப்புடன் அத்தகைய முதலீடு அல்லது கொள்வனவு பற்றிய எல்லா விபரங்களையும் கொடுத்து, அது தொடர்பிலான வெளிப்படுத்துகையொன்றை ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செய்தல் வேண்டும். அத்தகைய வெளிப்படுத்துகையானது, (அ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட முதலீடொன்றின் விடயத்தில், அத்தகைய முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதக் காலப் பகுதியினுள் அல்லது 2003 மே 31ஆம் தேதிக்கு முன்னரும் இவற்றுள் எது முந்தியதாகவுள்ளதோ அத்தேதிக்கு முன்னர் அத்துடன் (ஆ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட கொள்வனவு அல்லது நிர்மாணமொன்றின் விடயத்தில், 2003 மே 31ஆம் தேதிக்கு முன்னரும் செய்யப்படுதல் வேண்டும்.

3. இரண்டாம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி ஆளொருவர் வெளிப்படுத்துகையொன்றைச் செய்து அத்தகைய முதலீடு, கொள்வனவு அல்லது நிருமாணம் தொடர்பிலான எண்பிப்பை ஆணையாளர் தலைமையதிபதியின் திருப்திக்கு அளிக் குமிடத்து, அத்தகைய ஆள் -

(அ) முதலீடானது கமத்தொழிலில், கைத்தொழிலில் அல்லது பயன்பாட்டுச் சேவைகளில் பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதிகளும் பிணையங்களும் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 420) கீழ் வழங்கப்பட்ட ஏதேனும் பிணையத்தில் ஆனதாகவிருக்குமிடத்து, அத்தகைய ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் ஏதேனும் மேலதிக வருமான வரியின் அல்லது வருமான வரியின்மீதான மிகைவரியின் கொடுப்பனவுக்கு ஆளாதலாகாது;

(ஆ) அத்தகைய வெளிப்படுத்தப்படாத இலாபங்களையும் வருமானத்தையும் குறிக்கின்ற பணங்கள் ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தின் கொள்வனவுக்காக அல்லது கைத்தொழில், வர்த்தக கமத்தொழில் அல்லது வதிவிட நோக்கங்களுக்காகக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காப் பயன்படுத்தப்பட்டுள்ளவிடத்தும் அத்தகைய ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் ஏதேனும் மேலதிக வருமானவரியின் மீதான மிகைவரியின் கொடுப்பனவுக்கு ஆளாதலாகாது.

4. இரண்டாம் பிரிவின் கீழ் வெளிப்படுத்துகையொன்றைச் செய்கின்றவரும் அத்துடன் அது தொடர்பில் எண்பிப்பை அளிக்கின்றவருமான எவரேனாமாள், ஏதேனும் அத்தகைய வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் வருமானவரியின் அல்லது வருமானவரியின் மீதான மிகைவரியின் விதிப்பனவுக்கு அப்போதைக்கு ஏற்புடையதாகவுள்ள ஏதேனும் சட்டத்தின் கீழான ஏதேனும் தவறுக்காக, ஏதேனும் புலனாய்வுக்கோ, தண்டத்துக்கோ அல்லது குற்ற வழக்குக்கோ ஆளாதலாகாது.

5. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

6. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினாலன்றி-

“ஆணையாளர் தலைமையதிபதி ” என்பது, 2000ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்திலுள்ள அதே பொருளையுடையதாகத் வேண்டும். ; அத்துடன்

“வெளிப்படுத்தப்படாத இலாபங்களும் வருமானமும்” என்பது, எந்தவருமானவரித் தொடர்பில் ஆளொருவர் வருமானத்தின் விபரத் திரட்டொன்றைக் கொடுத்துவவில்லையோ அல்லது அத்தகைய ஆளினால் கொடுத்துவப்பட்ட விவரத்திரட்டொன்றில் வெளிப்படுத்தப்படவில்லையோ அந்த வருமானவரியின் விதிப்புக்கு அப்போதைக்கு ஏற்புடையதாகவுள்ள சட்டத்தின்கீழ் வருமானவரி இறுக்கப்படற்பாலதாகவுள்ள எவையேனும் இலாபங்களும் வருமானமும் என்று பொருளாகும்.

2002ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க , நாடுகாக்கும் உதவுதொகை (ஒழித்தற் ) சட்டம்  
[2002ஆம் ஆண்டு யுன் மாதம் 19ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

1996ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க, நாடுகாக்கும் உதவுதொகைச் சட்டமானது எவ்வாட்களுக்கு ஏற்படைத்தாகின்றதோ அவ்வாட்களிடமிருந்து அச் சட்டத்தின் கீழான நாடுகாக்கும் உதவு தொகையின் விதிப்பனவை 2001, ஒற்றோபர் 1ஆம் திகதி முதல் பயனும் வகையில் ஒழிப்பதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 2002ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க, நாடுகாக்கும் உதவுதொகை (ஒழித்தற்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. 1996ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க, நாடுகாக்கும் உதவுதொகைச் சட்டத்தில் எது எப்படியிருப்பினும் 2001ஆம் ஆண்டு ஒற்றோபர் 1ஆம் தேதியன்றோ அல்லது அதன் பின்னரோ தொடங்கி -

(அ) அச்சட்டம் ஏற்படைத்தாக்கும் எவரேனும் ஆளிடமிருந்து ஏதேனும் மாண்புமிகு ஏதேனும் காலாண்டுக்கு நாடுகாக்கும் உதவுதொகையானது விதிக்கப்படுதலும் அறவிடப்படுதலுமாகாது;

(ஆ) அச்சட்டம் ஏற்படைத்தாகும் எவரேனும் மாண்புமிகு ஏதேனும் மாதத்திற்கென அச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் அத்தகைய ஆளுக்கு செலுத்தற்பாலதான வேதனாதிகளிலிருந்து அத்தகைய தொழில்தருநர் கழிக்கத் தேவைப்படுத்தப்பட்டுள்ள ஏதேனும் தொகையைக் கழிக்கத் தேவைப்படுத்தப்படுதலாகாது.

3. இச் சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

2002 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபை (திருத்தச்) சட்டம்  
[2002 ஆம் ஆண்டு யூன் மாதம் 19 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 2002 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபை (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (இதனகத்துப்பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்பீடுசெய்யப்படும்) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்திற்கான அட்டவணை ஆ, "1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம்" என்னும் விடயத்தை உடனடுத்துப் பின்வரும் புதிய விடயங்களை உட்புகுத்துவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :-

"2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம் ;

1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டம்".

3. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான அட்டவணை இ, "(365 ஆம் அத்தியாயமான) வான் செலவுச் சட்டம்" என்னும் விடயத்தை உடனடுத்துப் பின்வரும் புதிய விடயத்தைச் சேர்ப்பதன்மூலம் இத்தால் திருத்தப்படுகிறது :-

"1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டம்".

4. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும், தமிழ் உரைக்குமிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிறைவேண்டும்.

2002 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

[2002 ஆம் ஆண்டு யூன் மாதம் 21 ஆம் திகதி அத்தாட்சிப் படுத்தப்பட்டது.]

2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச்

சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 2002 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப் படலாம்.

2. இதனகத்துப்பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்பீடு செய்யப்படும் 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (ஏ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக பின்வரும் பந்தியை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:-

"(ஏ) 2002 மாச்சு 31 ஆந் தேதியன்று அல்லது அதன் முன்னர் எழுகின்றதான மூலதன வருவாய்:".

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 7 ஆம் பிரிவானது, அப்பிரி வின் (1)ஆம் உட்பிரிவில், "பின்வருவனவற்றிலிருந்து எழுகின்ற" என்னும் சொற்களுக்குப் பதிலாக, "பின்வருவனவற்றிலிருந்து 2002 மாச்சு 31 ஆம் தேதியன்று அல்லது அதன் முன்னர் எழுகின்ற" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

4. 2001 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 8 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (அ) என்னும் பந்தியில் "இலாபங்களும் வருமானமும்:" என்னும் சொற்களுக்குப் பதிலாகப் பின்வரும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

"இலாபங்களும் வருமானமும் :

ஆயின் எவ்வாறாயினும், (ix), (xi), (xv), (xvii), (xx), (xxi), (xxxix), (li), (liv), (lxiv), (lxv), (lxvi), (lxxii), (lxxiii) மற்றும் (lxxiv) என்னும் உட்பந்திகளிற் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஆட்கள் குழுவொன்றின் விடயத்தில் தவிர, இப் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள வேறேதேனும் ஆட்கள் குழுவின் இலாபங்களினதும் வருமானங்களினதும் வருமான வரியிலிருந்தான விலக்களிப்பானது, எந்த வட்டி அல்லது பங்கிலாபங்கள் தொடர்பில் முறையே 61அ என்னும் பிரிவின் (1அ) என்னும் உட்பிரிவின் கீழ் அல்லது 122அ என்னும் பிரிவின் கீழ் வரியானது, கழிக்கப்பட்டுள்ளதோ அந்த வட்டி அல்லது பங்கிலாபங்களைக் கொண்டுள்ளதான அந்த ஆட்கள் குழுவின் அத்தகைய ஏதேனும் இலாபங்களுக்கும் வருமானத்திற்கும் நீடிக்கப்படலாகாது ; ".

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (அ) என்னும் பந்தியில் "தனியாளுக்குக் கொடுக்கற்பாலதான" என்னும் சொற்களுக்குப் பதிலாக, "தனியாளுக்கு 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் கொடுக்கற்பாலதான" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலமும் ;

(2) அப்பிரிவின் (உ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்திகளை உட்புகுத்துவதன்மூலமும்:

"(உஉ) இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதும் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் குறிக்கப்பட்டுள்ளதும் புனர்நிர்மாண முறிகளில், முதலீடு செய்யப்பட்ட பணங்கள் மீது எவரேனும் ஆளுக்குத் திரளும் வட்டியும் ; ".

“(உஉஉ) இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்டதும் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் குறிக்கப்பட்டதுமான இலங்கை அபிவிருத்தி முறிகளில் 2001 ஏப்பிரல் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் முதலீடு செய்யப்பட்ட பணங்கள்மீது எவரேனும் ஆளுக்குத் திரளும் வட்டியும் ;”.

(3) அப்பிரிவின் (ஊ) என்னும் பந்தியில், “ஏதேனும் வரி ஒதுக்கீட்டுச் சான்றிதழின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட்ட ஏதேனும் வரி ஒதுக்கீட்டுச் சான்றிதழின்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்;

(4) அப்பிரிவின் (ஏ) என்னும் பந்தியில், “திரளும் வட்டி” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் திரளும் வட்டி” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 11 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (ஊ) என்னும் பந்தியில், “இச்சட்டத்தின் 18, 19, 20 அல்லது 21 ஆம்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “இச்சட்டத்தின் 18, 18அ, 19, 20, 20அ, 21, 21அ அல்லது 21ஆ” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 14 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) உட்பிரிவில் பின்வருமாறு இத்தால் திருத்தப்படுகின்றது :

(1) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் “முதல் ஐயாயிரம் ரூபாக்கள்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “முதல் ஐயாயிரம் ரூபா;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

(2) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலமும்

“(ஈ) 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில், 7 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் கொடுக்கல் வாங்கலிலிருந்து எழுகின்றதான எவரேனும் ஆளின் மூலதன வருவாய்களின் கூட்டு மொத்தத் தொகை.”.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 17 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், “கசெற்றில் வெளியிடப்படும் கட்டளைமூலம்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் கசெற்றில் வெளியிடப்படும் கட்டளைமூலம்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 18 ஆம் பிரிவானது, “2000 ஏப்பிரல் 1 ஆம் தேதின்று அல்லது அதன் பின்னர் அவ்வியாபாரத்தைக் கொண்டுநடத்தத் தொடங்கியதுமான” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “2000 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர், ஆனால் 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் அவ்வியாபாரத்தைக் கொண்டு நடத்தத் தொடங்கியதுமான” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 18அ என்னும் பிரிவானது அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “தொழிலை 2001 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “வியாபாரத்தை 2001 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால் 2003 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 19 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “2000 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் வியாபாரத்தைக் கொண்டுநடத்தத் தொடங்கிய” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “2000 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது



35. முதன்மைச் சட்டவாக்கத்தின் இரண்டாம் அட்டவணை இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

- (1) “கூறு நம்பிக்கைப்பொறுப்பும் இருவயினொத்த நிதியமும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002 ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டு ஒவ்வொன்றிற்கும் கூறு நம்பிக்கைப்பொறுப்பும் இருவயினொத்த நிதியமும்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ; அத்துடன்

- (2) அவ்வட்டவணையின் இறுதியில் பின்வருவதைச் சேர்ப்பதன்மூலமும் :-

“2002 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டு ஒவ்வொன்றுக்கும் கூறு நம்பிக்கைப்பொறுப்பும் இருவயினொத்த நிதியம் உள்ளிட்ட கம்பெனி”-

“கம்பெனி, கூறுநம்பிக்கை அல்லது இருவயினொத்த நிதியத்தின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம், அவ்வரிமதிப்பீட்டாண்டில் 50,00,000 ரூபாக்களை விஞ்சாதவிடத்து

..... 20 சதவீதம்

“கம்பெனி, கூறுநம்பிக்கை அல்லது இருவயினொத்த நிதியங்களின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம், அவ்வரிமதிப்பீட்டாண்டில் 50,00,000 ரூபாக்களை விஞ்சுகின்றவிடத்து

..... 35 சதவீதம்”.

36. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் அட்டவணை, “முற்பணக் கம்பெனி வரிவீதங்கள் பின்வருவனவாதல் வேண்டும் :-” என்னும் சொற்களுக்குப் பதிலாகப் பின்வருவதை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

“2000, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால், 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு முற்பணக் கம்பெனி வரிவீதங்கள் பின்வருமாறு அமைதல் வேண்டும் :-”.

37. (1) இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதி தொடக்கம் இச்சட்டம் தொடங்கும் தேதி வரையிலான காலப்பகுதியின் விடயத்திற்கேற்ப, 122அ, 131 அல்லது 131அ என்னும் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு வரியைக் கழிப்பனவுசெய்து அத்தகைய வரியை ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்புகின்ற எவரேனும் ஆள் அல்லது ஏதேனும் பங்குடைமை, உரிய அதிகாரத்துடன் செயற்பட்டுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய கழிப்பனவு மற்றும் அனுப்புகை தொடர்பில் ஏதேனும் குடியியல் அல்லது குற்றவியல் துடர்ச்சியிலிருந்து அவருக்கு அல்லது அதற்கு நட்போத்திரவாதமும் அளிக்கப்படுகின்றது.

(2) அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக, 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதி தொடக்கம் இச்சட்டம் தொடங்கும் தேதிவரையிலான காலப்பகுதிக்கு 122அ என்னும் பிரிவில் ஏற்பாடுசெய்யப்பட்டவாறான அத்தகைய வரியைக் கழிப்பனவு செய்ய இயலாததாயிருக்கும் ஏதேனும் வங்கி அல்லது நிதி நிறுவனம், அத்தகைய வங்கியின் அல்லது நிதி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினாலேயே அத்தகைய வரியைக் கழிப்பனவுசெய்ய இயலாதிருந்ததென ஆணையாளர் தலைமையதிபதி திருப்தியடையுமிடத்து, இச்சட்டத்தில் சொல்லப்பட்ட ஏற்பாடுகளை மீறவில்லை எனக் கருதப்படுதல் வேண்டும்.

38. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையில் ஏதேனும் ஒவ்வாமை காணப்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

[2002 ஆம் ஆண்டு யூலை மாதம் 08 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

2002 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற நிதியாண்டுக்காகக் குறித்த சில நிதிசார் உத்தேசங்களுக்கும் ஏனைய கருமங்களுக்கும் சட்டவலு கொடுப்பதற்கவசியமான சட்ட ஏற்பாடுகளைச் சட்டமாக்குவதற்கும், அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்குமானதொரு சட்டம்

1. இச்சட்டம், 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

பாகம் I

**துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டை விதித்தல்**

2. ஐந்தாம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, இலங்கைக்கு வெளியில் தோற்றுவாய் கொண்டதும், இலங்கையினுள் இறக்குமதி செய்யப்படுகின்றதுமான ஒவ்வொரு பொருளின் மீதும், அப்பொருளின் ஆகுசெலவு, காப்புறுதி, சுப்பற் கட்டணப் பெறுமதி என்பவற்றின்மீது ஒரு சதவீதமென்ற வீதத்தில் (இதனகத்துப்பின்னர் இப்பாகத்தில் "அறவீடு" எனக் குறிப்பீடு செய்யப்படுவதான) துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீடு என அழைக்கப்பட வேண்டிய அறவீடொன்று விதிக்கப்பட்டு அறவிடப்படுதல் வேண்டும்.

3. இலங்கையினுள் இறக்குமதி செய்யப்படும் பொருளொன்றின்மீது 2ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்படற்பாலதான அறவீடு, அப்பொருள் இறக்குமதி செய்யப்படும் நேரத்தில் அப்பொருளை இறக்குமதி செய்யும் ஆளினால் சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதிக்குச் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன், அறவீடானது செலுத்தப்படுவதன்மேல், சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதி அறவீடாகப் பெறப்படும் தொகையைக் குறித்துரைத்து அப்பொருள் தொடர்பான இறக்குமதி அனுப்பு பொருட்பட்டியல்மீது புறக்குறிப்பொன்று இடச் செய்வித்தலும் வேண்டும்.

4. இலங்கைக்கு வெளியில் தோற்றுவாய் கொண்டதும் இலங்கையினுள் இறக்குமதி செய்யப்படுகின்றதுமான ஏதேனும் பொருள் -

- (அ) சுங்கக் கட்டளைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான அல்லது செலுத்தப்படற்பாலதெனக் கருதப்படுவதான ஏதேனும் சுங்கத் தீர்வையே, மிகைக் கட்டணத்தை அல்லது வேறு அறவீட்டை அறவிடுவதற்காக அல்லது சுங்கக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளினது ஏதேனும் மீறுகைக்காகச் சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விற்கப்படுமிடத்து ;
- (ஆ) 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, இலங்கைத் துறைமுக அதிகாரசபைச் சட்டத்தின் கீழான எவையேனும் வரும்திகளை அறவிடுவதற்காக, அச்சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கைத் துறைமுக அதிகாரசபையினால் விற்கப்படுமிடத்து; அல்லது
- (இ) உண்ணாட்டரசிறை ஆணையாளர் தலைமையதிபதியினால் நிருவகிக்கப்படும் எவையேனும் வரிகளுக்காக, அவரினால் விற்கப்படுமிடத்து,

அப்பொருளின் கொள்வனவுகாரர், 3 ஆம் பிரிவின் நோக்கங்களுக்காக அப்பொருளை இறக்குமதி செய்யும் ஆளெனக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், இச்சட்டத்தின் இப்பாகத்தின் ஏற்பாடுகள் அதற்கிணங்க அவருக்கு ஏற்புடையனவாதலும் வேண்டும்.

அதன்பின்னர் ஆனால் 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் வியாபாரத்தைக் கொண்டு நடாத்தத் தொடங்கிய” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 20 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “2000 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “2000 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால் 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 21 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவுகள் இத்தால் உட்புகுத்தப் படுகின்றன என்பதுடன், அவை அச்சட்டவாக்கத்தின் 21அ மற்றும் 21ஆ என்னும் பிரிவுகளாகப் பயனுறுதலும் வேண்டும்:-

“குறித்த சில கமத்தொழில் மற்றும் கைத் தொழில் கருத்திட்டங்கள் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல்.

21அ. (1) இரண்டாம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டதும், 2002 ஏப்பிரல் 1ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் அத்தகைய கம்பெனியால் கொண்டுநடாத்தப்பட்டதுமான, ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சியிலிருந்தான, 3ஆம் பிரிவின் கருத்தெல்லைக்குள்ளான ஏதேனும் கம்பெனியின் இலாபங்களும் வருமானமும் (மூலதனச் சொத்துக்களின் விற்பனையிலிருந்து ஏதேனும் இலாபங்களையும், வருமானத்தையும் தவிர) பொறுப்புமுயற்சி, வர்த்தகச் செயற்பாடுகளைக் கொண்டு நடாத்தத் தொடங்குகின்ற, வரிமதிப்பீட்டாண்டின் தொடக்கத்திலிருந்து கணிப்பிடப்படும் முன்று வருட காலப்பகுதிக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஓராம்உட்பிரிவின்நோக்கங்களுக்காக,கம்பெனி ஒன்று தொடர்பில், “குறித்துரைக்கப்பட்ட பொறுப்புமுயற்சி” என்பது அத்தகைய கம்பெனியால் கொண்டு நடாத்தப்படுவதும் -

(அ) கமத்தொழில், உணவு பதனிடல், கைத்தொழில் மற்றும் இயந்திரக்கருவி தயாரிப்பு, தகவல் தொழிநுட்பமும் அதனையொத்த சேவைகளும், இலத்திரனியல் அல்லது பாரம்பரியமற்ற உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி ;

(ஆ) வேறேதேனும் பெயர்குறிக்கப்பட்ட கருத்திட்டம் அல்லது முதலீடானது ஐநூறு மில்லியன் ரூபாவிலும் அதிகமாயுள்ளதும் விதித்துரைக்கப்பட்ட நெறியுறுத்தல் களுடன் இணங்கியொழுதுவதுமான கருத்திட்டமொன்று,

என்பவற்றில் ஈடுபட்டுள்ளதான பொறுப்பு முயற்சி ஒன்று எனப் பொருள்படும். இவ்வுட்பிரிவின் நோக்கங்களுக்காக -

(i) “கமத்தொழில்” என்பது, ஏதேனும் விவரணத்தின்மீதான தாவரங்களைக் கொண்டு காணியில் பயிர்செய்வதும் மீன் வளர்ப்பதும் எனப் பொருள்படும்;

(ii) “பாராம்பரியமற்ற உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிகள்” என்பது, இச்சட்டத்தின் 52 ஆம் பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (ii) ஆம் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள பண்டங்கள் தவிர்ந்த ஏதேனும் பண்டங்களின் ஏற்றுமதி எனப் பொருள்படும்.

21ஆ. (1) இரண்டாம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புமுயற்சியிலிருந்து 3 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லைக்குள்ளான ஏதேனும் கம்பெனியின் இலாபங்களும் வருமானமும், (மூலதனச் சொத்துக்களின் விற்பனைகளிலிருந்தான ஏதேனும் இலாபங்களையும் வருமானத்தையும் தவிர) அத்தகைய பொறுப்பு முயற்சியில், அத்தகைய கம்பெனியினால் செய்யப்பட்ட முதலீட்டுத் தொகையானது, ஆயிரத்து இரு நூற்றைம்பது மில்லியன் ரூபாவிலும் குறைவாகவிராதிருப்பின், அமைச்சரினால் கசெற்றில் வெளியிடப்படும் கட்டளைமூலம் தீர்மானிக்கப்படக் கூடியவாறான ஐந்தாண்டுகளுக்குக் குறையாததும், பத்தாண்டுகளுக்கு மேற்படாததுமான காலப்பகுதி ஒன்றுக்கு, வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்; அத்தகைய காலப்பகுதியானது, பொறுப்பு முயற்சியானது வர்த்தகச் செயற்பாடுகளைக் கொண்டுநடாத்தத் தொடங்கிய வரிமதிப்பீட்டாண்டின் தொடக்கத்திலிருந்து கணக்கிடப்படுதல் வேண்டும்.

- (2) ஓராம் உட்பிரிவின் நோக்கங்களுக்காகக் கம்பெனி ஒன்று தொடர்பில், "குறித்துரைக்கப்பட்ட பொறுப்புமுயற்சி" என்பது, 2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் அத்தகைய கம்பெனியால் கொண்டு நடாத்தப்படுவதும், தேசிய பொருளாதார நலனைக் கருத்திற் கொண்டு, கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம், அமைச்சரால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான உள்ளகக் கட்டமைப்பு தொடர்பிலான செயற்பாடொன்றில் ஈடுபட்டுள்ளதுமான, ஒரு பொறுப்புமுயற்சி எனப் பொருள்படும்."

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 22 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றது என்பதுடன் அது அச்சட்டவாக்கத்தின் 22அ என்னும் பிரிவுகளாகப் பயனுறுதலும் வேண்டும் :-

2002 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் வெளிப்படுத்துகையொன்றைச் செய்யும் எவரேனும் ஆளின் 3 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லைக்குட்பட்ட இலாபங்களுக்கும் வருமானத்திற்கும் 2003 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதலாகாது.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 23 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்தியில் "அல்லது உட்பந்தி (iii) இல்" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "அல்லது உட்பந்தி (iii) இல் அல்லது உட்பந்தி (vi) இல்" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

- (2) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (v) என்னும் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியை உட்புகுத்துவதன்மூலம் :-

(vi) 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர், அத்தகைய ஆளினால் கொள்ளப்பட்டதும், அவரால் கொண்டு நடாத்தப்பட்ட அல்லது புரியப்பட்ட ஏதேனும் வர்த்தகத்தில் வியாபாரத்தில், உயர்தொழிலில் அல்லது வாழ்க்கைத்தொழிலில் அது பயன்படுத்தப்பட வேண்டியதுமான கணனி வன்ரகத்தைக் கொள்ளுவதற்கான விலையின்மீது நாறு சதவீதத்திலான விடுதொகையொன்று ;"

- (3) அவ்வட்பிரிவின் (இ) என்னும் பந்தியில், "அத்தகைய ஆளினால்" என்பது தொடங்கி "பணத்தொகை" என்பது வரையிலான எல்லாச் சொற்களுக்கும் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலமும் :-

"(இ) அத்தகைய ஆளினால் கொண்டுநடாத்தப்பட்ட ஏதேனும் வர்த்தகத்தில் அல்லது வியாபாரத்தில் அவரினால் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் உற்பத்திசெய்யும் நடைமுறைக்கு அவரது சார்பாக உரிமம் ஒன்றைப் பெறுவதற்கு பிரதிபயனாக அத்தகைய ஆளினால் -

(i) 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் செய்யப்பட்ட ஏதேனும் கொடுப்பனவின் பத்தில் ஒன்றுக்கு ;

(ii) 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் செய்யப்பட்ட ஏதேனும் கொடுப்பனவின் நாலில் ஒன்றிற்குச்

சமமான பணத்தொகை ஒன்றிற்கு ; "

- (4) அவ்வட்பிரிவில் (இ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலமும் :-

"(இஇ) அத்தகைய ஆளினால் கொண்டுநடாத்தப்பட்ட ஏதேனும் வர்த்தகத்தில் அல்லது வியாபாரத்தில் அவரினால் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் (நற்சீர்த்தி தவிர்ந்து) ஆக்கவுரிமை, பதிப்புரிமை அல்லது வியாபாரச் சின்னம் போன்ற ஏதேனும் தொட்டுணர முடியாச் சொத்தின் கொள்வனவில் 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்

பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் அத்தகைய ஆளினால் செய்யப்பட்ட ஏதேனும் கொடுப்பனவின் நாலில் ஒன்றிற்குச் சமமான ஒரு பணத்தொகை:

ஆயின், முற்போந்த வரிமதிப்பீட்டாண்டுகளில் கழிக்கப்பட்ட மொத்தப் பணத்தொகைகள், அத்தகைய கொடுப்பனவுத் தொகைக்குச் சமமாகவிருப்பின், அத்தகைய ஏதேனும் கொடுப்பனவு தொடர்பில் இப்பந்தியின்கீழ் எவரேனும் ஆளுக்கு கழிப்பனவெதுவும் அனுமதிக்கப்படுதலாகாது.”;

- (5) அவ்வுட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியில், “அத்தகைய விடுதொகையானது” என்பது தொடங்கி “சமமான ஒரு தொகை” என்பது வரையான எல்லாச் சொற்களுக்குப் பதிலாகப் பின்வரும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் :-

“அத்தகைய விடுதொகையானது -

- (i) 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டின் விடயத்தில் அத்தகைய கணனி மென்ரகத்தைக் கொள்வதற்கான விலையின் ஐம்பது சதவீதத்திற்குச் சமமான ஒரு தொகை ;
- (ii) 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டின் விடயத்தில் அத்தகைய கணனி மென்ரகத்தைக் கொள்ளுவதற்கான விலையின் நூறு சதவீதத்திற்குச் சமமான ஒரு தொகை; ஆதல் வேண்டும்.”
- (6) அவ்வுட்பிரிவின் (ஊ) என்னும் பந்திக்கான காப்புவாசகத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் காப்புவாசகத்தை இடுவதன்மூலமும் :
- “ஆயின், வர்த்தக நோக்கங்களுக்காக, வளவுகளை வாடகைக்குவிடும் வியாபாரத்தைக் கொண்டு நடாத்தும் கம்பெனி ஒன்றின் விடயத்தில், இவ்வுட்பிரிவின்கீழ் கழிக்கப்படற்பாலதான பணத் தொகையானது, அத்தகைய வளவுகளுக்காக அத்தகைய கம்பெனியால் பெறப்பாலதான முழுமொத்த வாடகையின் -
- (i) 2002, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு பத்து வீதத்தை ;
- (ii) 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு, அத்தகைய கட்டடத்தின் திருத்தங்கள் தொடர்பில் இருபத்தைந்து சதத்தை,

விஞ்சுதலாகாது ;”;

- (7) அவ்வுட்பிரிவின் (ஐ) என்னும் பந்தியில், “உறப்பட்ட செலவு” என்னும் சொற்களுக்குப் பதிலாக, 2000 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால் 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் உறப்பட்ட செலவினம்; ” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

- (8) அவ்வுட்பிரிவின் (ஓ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலமும் :

“(ஓஓ) அத்தகைய ஆளினால் கொண்டு நடாத்தப்படும் ஏதேனும் வர்த்தகத்தை அல்லது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக ஏதேனும் விஞ்ஞான, கைத்தொழில் அல்லது கமத் தொழில் அல்லது வேறேதேனும் ஆராய்ச்சியைக் கொண்டுநடாத்துவதில் அத்தகைய ஆளினால் 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் உறப்பட்ட மூலதனச் செலவு உட்பட்ட செலவினம் ;”;

- (9) அவ்வுட்பிரிவின் (ந) என்னும் பந்தியில், “உறப்பட்ட செலவினம்” என்னும் சொற்களுக்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலமும் :-

“உறப்பட்ட செலவினம் :

ஆயின், எவரேனும் ஆளினால் 2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் பயிற்சியின்போது உறப்பட்ட ஏதேனும் செலவினமானது, பயிற்சியின் காலப்பகுதியினைக் கருத்திற்கொள்ளாது கழிக்கப்படற்பாலதாக இருத்தல் வேண்டும்.”.

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 24 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் -

(அ) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில், “உறப்பட்ட செலவினம்” என்னும் சொற்களுக்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலமும் :

“உறப்பட்ட செலவினம் :

ஆயின், இலங்கைக்கு வெளியே பயணஞ் செய்வதால் உறப்பட்ட அத்தகைய செலவினமானது, அத்தகைய ஆளினால் கொண்டு நடாத்தப்பட்ட அல்லது புரியப்பட்ட ஏதேனும் வர்த்தகம், வியாபாரம், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பின் 2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் அத்தகைய ஆளினால் உறப்பட்ட ஏதேனும் செலவினம் தொடர்பில் கழிப்பனவொன்று அனுமதிக்கப்படலாம்.”;

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியில் (ii) ஆம் உட்பந்தியில் “உறப்பட்ட ஏதேனும் செலவினம்” என்ற சொற்களுக்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலம் :-

“உறப்பட்ட ஏதேனும் செலவினம் :

ஆயின், இலங்கைக்கு வெளியே பயணஞ் செய்வதனால் உறப்பட்ட அத்தகைய செலவினமானது, அத்தகைய வியாபாரத்தைக் கொண்டு நடாத்துவதுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பின், 2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில், அத்தகைய ஆளினால் உறப்பட்ட ஏதேனும் அத்தகைய செலவினம் தொடர்பில் கழிப்பனவொன்று அனுமதிக்கப்படலாம் ;”;

(இ) அவ்வுட்பிரிவின் (உ) என்னும் பந்தியில், “உறப்பட்ட விருந்துபசாரச் செலவுகள்;” என்ற சொற்களுக்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலமும் :

“உறப்பட்ட விருந்துபசாரச் செலவுகள் :

ஆயின், அவ்வாறு உறப்பட்ட அச்செலவு, அத்தகைய ஆளினால் கொண்டு நடாத்தப்பட்ட அல்லது புரியப்பட்ட ஏதேனும் வர்த்தகம், வியாபாரம், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பின், 2002 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் அத்தகைய ஆளினால் அல்லது அவர் சார்பில் உறப்பட்ட அத்தகைய செலவினம் தொடர்பில் கழிப்பனவொன்று அனுமதிக்கப்படலாம்;”

(ஈ) அவ்வுட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியில், “அவரது நிறைவேற்று அலுவலருக்குக் கொடுக்கப்பட்ட” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் அவரது நிறைவேற்று அலுவலருக்குக் கொடுக்கப்பட்ட” என்னுஞ் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ; அத்துடன்

(2) அதன் (3) ஆம் உட்பிரிவினை உடனடுத்துப் பின்னர் பின்வரும் உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலமும் :-

“(4) எவரேனும் ஆளினால் கொண்டு நடாத்தப்பட்ட அல்லது புரியப்பட்ட ஏதேனும் வர்த்தகம், வியாபாரம், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலிலிருந்தான அத்தகைய ஆளின் நியதிச் சட்டவருமானத்தைக் கணிப்பதில், எந்த வரிமதிப்பீட்டாண்டில்

அத்தகைய செலவினம் உறப்பட்டதோ அந்த வரிமதிப்பீட்டாண்டின் முடிவில் இருந்து மூன்று ஆண்டுகளினுள், அத்தகைய செலவினத் தொகை செலுத்தப்பட்டிருந்தாலேயொழிய ஏதேனும் செலவினம் தொடர்பில் 23 ஆம் அல்லது 24 ஆம் பிரிவின்கீழ் கழிப்பனவு எதுவும் அனுமதிக்கப்படுதலாகாது.”.

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவினை உடனடுத்துப்பின்னர் பின்வரும் உட்பிரிவினை உட்புகுத்துவதன் மூலமும் :-

“(1அ) (கம்பெனி தவிரந்த) ஆளொருவரின், 2002ஆம் ஆண்டு ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான வரி மதிப்பிடற்குரியதான வருமானமானது (1)ஆம் உட்பிரிவில் உள்ளது எது எப்படியிருப்பினும், இப்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட கழிப்பனவுகளுக்கு அமைவாக, பின்வருவன தவிரந்த அவரது மொத்த நியதிச் சட்ட வருமானமாதல் வேண்டும் :-

(அ) எந்த வட்டியிலிருந்து 122(அ) என்னும் பிரிவின்கீழ் வருமான வரியானது கழிக்கப்பட்டுள்ளதோ, அந்த வட்டியிலிருந்தான நியதிச் சட்டவருமானம் ; அத்துடன்

“(ஆ) பங்கிலாபத்தைப் பகிர்ந்தளித்த அத்தகைய கம்பனியிடமிருந்து நேரடியாக அல்லது வேறு ஏதேனும் கம்பனியினூடாகப் பெறப்பட்ட எந்தப் பங்கிலாபத்திலிருந்து 61 ஆம் பிரிவின் (1அ) என்னும் உட்பிரிவின்கீழ் வருமான வரியானது கழிக்கப்பட்டுள்ளதோ, அந்தப் பங்கிலாபத்திலிருந்தான நியதிச் சட்ட வருமானம்,

ஆயின், எவ்வாறாயினும் விடயத்துக்கேற்ப, எந்த வட்டி அல்லது பங்கிலாபங்களில் இருந்து 122அ என்னும் பிரிவின்கீழ் அல்லது 61 ஆம் பிரிவின் (1அ) என்னும் உட்பிரிவின் கீழ் வருமான வரியானது கழிக்கப்பட்டுள்ளதோ, அத்தகைய வருமானம், விடயத்துக்கேற்ப, ஆளொருவரினால் அவரது வர்த்தகத்தை அல்லது வியாபாரத்தைக் கொண்டுநடாத்தும் நெறிமுறையின்போது, அத்தகைய வர்த்தகத்திலிருந்து அல்லது வியாபாரத்திலிருந்தான ஒரு வரவாகப் பெறப்பட்டிருக்குமிடத்து, வட்டியிலிருந்தான அல்லது பங்கிலாபத்திலிருந்தான அத்தகைய வருமானம், அத்தகைய ஆளின் மொத்த நியதிச் சட்டவருமானத்தின் ஒரு பாகமாக அமைதல் வேண்டும்.

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் -

(அ) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியில், “அவரால் கொடுக்கப்படற்பாலதான”, என்னும் சொற்களுக்குப் பதிலாக, “அத்தகைய ஆளினால் 2002, ஏப்பிறல் 1ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் கொடுக்கப்படற்பால தான” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

(ஆ) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியினை உடனடுத்துப்பின்னர் பின்வருவதனை உட்புகுத்துவதன் மூலமும் :-

“(அஅ) 2002, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கு கின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான 23 ஆம் பிரிவின்கீழ் கழிக்கப்படற்பாலதல்லாத ஆண்டுத் தொகை, நில வாடகை, அரசரிமைப் பணம், அல்லது வட்டி என்ற வகையாக அத்தகைய ஆளினால் கொடுக்கப்பட்ட பணத்தொகைகள் ;

ஆயின்,

(i) இலங்கைக்கு வெளியே உள்ள ஆளொருவரினால், இலங்கைக்கு வெளியே உள்ள வேறோர் ஆளுக்கு வட்டி, ஆண்டுத் தொகை, நில வாடகை அல்லது அரசரிமைப் பணம் என்ற வகையாகக் கொடுக்கப்பட்ட ஏதேனும் பணத்தொகை தொடர்பில் கழிப்பனவு எதுவும் அனுமதிக்கப்படுதலாகாது ;

(ii) ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு, செலுத்தப்பட்ட அத்தகைய எவையேனும் பணத்தொகைகள், அவ்வாண்டுக்கான நியதிச்சட்ட முறையான மொத்த வருமானத்தை விஞ்சுமிடத்து, அந்த விஞ்சு தொகையானது, இப்பிரிவின் நோக்கங்களுக்காக அவ்வாண்டின்போது, ஒரு வியாபாரத்தில் உறப்பட்ட ஒரு நட்டம் என்றாற்போன்ற அதே விதமாகக் கருதப்படுதல் வேண்டும் ;

(iii) அத்தகைய ஆளினால் ஏதேனும் பணத்தொகை, ஆண்டுத்தொகை என்ற வகையாக செலுத்தப்பட்டிருக்கின்றவிடத்து, அத்தகைய பணத்தொகை தொடர்பில் கழிப்பனவு எதுவும் -

(அ) நீதிமன்றத்தின் கட்டளையொன்றின் கீழ் பிரிமனைக் கொடுப்பனவாக அல்லது தாபரிப்புக் கொடுப்பனவாகச் செலுத்தப்பட்டிருந்தாலன்றி ;

(ஆ) முறையாக எழுதி நிறைவேற்றப்பட்ட பிரிந்து வாழ்தல் உறுதியொன்றின்கீழ் அவரது வாழ்க்கைத் துணைக்குச் செலுத்தப்பட்டாலன்றி ;

(இ) டணவகையான அல்லது பணப்பெறுமதி வகையான முழுப் பிரதிபயனுக்கெனவும் கைமாறாகச் செலுத்தப்பட்டாலன்றி,

அனுமதிக்கப்படலாகாது.

இப்பந்தியின் நோக்கங்களுக்காக "வட்டி" என்ற பதம் வங்கி, நிதி நிறுவனம் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு நிறுவனம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட ஏதேனும் கடனொன்றின் மீது ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டின் போது செலுத்தப்பட்ட ஏதேனும் வட்டி எனப் பொருள்படும்."

18. முதன்மைச் சட்டவாக்கத்தின் 30 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அவ்வுட்பிரிவின் (அ) எனும் பந்தியினை நீக்குவதன்மூலமும் அதற்குப் பதிலாக பின்வரும் பந்தியினை இடுவதன் மூலமும் -

"(அ) (i) 2002, ஏப்பிறல் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஒவ்வொரு வரிமதிப்பீட்டாண்டு தொடர்பிலும் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் ரூபா விடுதொகையொன்று ; அல்லது

(ii) 2002, ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஒவ்வொரு வரிமதிப் பீட்டாண்டு தொடர்பிலும் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா விடுதொகையொன்று."

(2) அவ்வுட்பிரிவிற்கான காப்பு வாசகத்தை உடனடுத்துப் பின்வருவதனை உட்புகுத்துவதன் மூலமும் -

"ஆயினும் மேலும் 2002 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் வெளிப்படுத்துகையொன்றைச் செய்யும் ஆளெவரும், வரிவிதிக்கப்படற்பாலதான அவரது வருமானத்தை ஆய்ந்தறிகையில், அத்தகைய முதலீடு தொடர்பில் செய்யப்பட்ட அல்லது உறப்பட்ட ஏதேனும் முதலீட்டின் மீது அல்லது செலவினத்தின்மீது (ஆ) என்னும் பந்தியின்கீழ் ஏதேனும் விடுதொகையை கழிப்பனவு செய்வதற்கு உரித்துடையவராதலாகாது."

19. முதன்மைச் சட்டவாக்கத்தின் 31 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் -

(அ) அவ்வுட்பிரிவின் (ஏ) என்னும் பந்தியில், "செவிப்புலப் படைப்பு என்று பொருள்படும்" என்னும் சொற்களுக்குப் பதிலாக, "செவிப் புலப்படைப்பு எனப் பொருள்படும்;" என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஏ) என்னும் பந்தியை உடனடுத்துப்பின்னர் பின்வரும் பந்திகளைச் சேர்ப்பதன் மூலமும் :-

"(ஐ) பந்திய (ஒ)வில் குறிப்பீடுசெய்யப்பட்ட கடன் தவிர்த்து, வேறுவகையில் எவரேனும் ஆளினால் முதலாவதாக அமையும் வீட்டை ஒன்றில் நிருமாணிப்பதில் அல்லது கொள்வனவு செய்வதில் 2001, ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் பெறப்பட்ட கடனிலிருந்து, ஒன்றில் முதலாவது வீட்டின் நிருமாணத்தில் அல்லது



கொள்வனவில் 2002, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் உறப்பட்ட ஏதேனும் செலவினம்:

(ஒ) எவரேனும் தனியாளினால், முதலாவதாக அமையும் வீட்டை ஒன்றில் நிருமாணிப்பதற்காக அல்லது கொள்வனவு செய்தற்காக 2001, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வீடமைப்புக் கடனை மீள் செலுத்துவதில் 2002, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் உறப்பட்ட ஏதேனும் செலவினம் ;

இப்பந்தியின் நோக்கங்களுக்காக, "அங்கீகரிக்கப்பட்ட வீடமைப்புக்கடன்" என்பது, அரசாங்கத்திடமிருந்து அல்லது பணச்சட்டத்தின் கருத்தெல்லைக்குள்ளான ஏதேனும் வங்கித்தொழில் நிறுவனத்திடமிருந்து அல்லது ஏதேனும் மாகாணசபை நிதியத்திடமிருந்து அல்லது ஏதேனும் உள்ளூர் அதிகாரசபையிடமிருந்து, அல்லது வீடமைப்பு என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட வீடமைப்புக் கடன் எனப் பொருள்படும்.

(2) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் -

(அ) அப்பந்தியின் (V) ஆம் உட்பந்தியில், "இருபத்தையாயிரம் ரூபாவினை விஞ்சுதலாகாது"; என்னும் சொற்களுக்குப் பதிலாக, "இருபத்தையாயிரம் ரூபாவினை விஞ்சுதலாகாது"; என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

(ஆ) அவ்வுட்பிரிவின் (V) ஆம் பந்தியினை உடனடுத்துப்பின்னர் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலமும் :

"(VI) அந்த வரிமதிப்பீட்டாண்டில் (2) ஆம் உட்பிரிவின் (ஐ), (ஒ) என்னும் பந்திகளில் குறிப்பீடுசெய்யப்பட்ட, அவரால் செய்யப்பட்ட எல்லாத் தகைமைபெறும் கொடுப்பனவுகள், தொடர்பிலும் செய்யப்படும் கழிப்பனவு, அந்த வரிமதிப்பீடிற்குரியதான வருமானத்தின் மூன்றிலொன்றை அல்லது ஒரு இலட்சம் ரூபா என்பவற்றில் எந்தத் தொகை குறைவானதோ அந்தத் தொகையை விஞ்சுதலாகாது";

(3) அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவினை உடனடுத்துப் பின்னர் பின்வரும் உட்பிரிவினைச் சேர்ப்பதன் மூலமும்:-

"(6அ) இரண்டாம் உட்பிரிவின் (ஐ) என்னும் பந்தியில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் தகைமைபெறும் கொடுப்பனவின் விடுதொகையின் மிகையானது, அத்தகைய செலவினம் எந்த வரிமதிப்பீட்டாண்டில் உறப்பட்டதோ அந்த வரிமதிப்பீட்டாண்டின் வரி மதிப்பீடிற்குரியதான வருமானத்திலிருந்து அது கழிக்கப்படமுடியாதவிடத்து, அத்தகைய செலவினம் எந்த வரிமதிப்பீட்டாண்டில் உறப்பட்டதோ, அந்த வரிமதிப்பீட்டாண்டினை உடனடுத்துவரும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படாத காலப்பகுதி ஒன்றின்மீது பங்கீடு செய்யப்படலாம். அத்துடன் அத்தகைய பங்கீடு செய்யப்பட்ட தொகை, அத்தகைய வரிமதிப்பீட்டாண்டு ஒவ்வொன்றிலும் செய்யப்பட்ட தகைமை பெறும் கொடுப்பனவு ஒன்றாகக் கருதப்படுதல் வேண்டும் .".

20. முதன்மைச் சட்டவாக்கத்தின் 32 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில், "முதலாம் அட்டவணையில் 1 ஆம் பாகத்தில்" என்னும் சொற்களுக்கும் இலக்கத்துக்கும் பதிலாக, "முதலாம் அட்டவணையின் 1 ஆம் பாகத்திலும் 1(அ) ஆம் பாகத்திலும்" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலமும் ;

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் -

(அ) "முதலாம் அட்டவணையில் III ஆம் பாகத்திலும்" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "முதலாம் அட்டவணையின் IIIஆம் பாகத்திலும், III(அ) ஆம்

பாகத்திலும்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

(ஆ) அவ்வுட்பிரிவுக்கான காப்பு வாசகத்தில், “அத்தகைய பணத்தொகையானது” என்னும் சொற்களிலிருந்து அக்காப்பு வாசகத்தின் இறுதிவரையிலான எல்லாச் சொற்களுக்கும் பதிலாக “அத்தகைய பணத்தொகையானது (3) ஆம் உட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட முறையில், அவ்வுட்பிரிவில் ‘மூலதன வருவாய்’ என்பதற்கான குறிப்பீடுகள், ‘அத்தகைய பணத்தொகை’ என்பதற்கான குறிப்பீடுகள் என்றாற்போன்று வருமான வரிவிதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.”; என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

(3) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவில் “சொத்தாண்மை மாற்றத்தினால் வரும் மூலதன வருவாயை உள்ளடக்குமிடத்து”, என்னும் சொற்களுக்குப்பதிலாக “2002, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான சொத்தாண்மை மாற்றத்தினால் வரும் மூலதன வருவாயை உள்ளடக்குமிடத்து”; என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

(4) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவின், “ஆளொருவர் ஏதேனும் ஆதனத்தின் சொத்தாண்மை மாற்றத்தினால் எழுந்துள்ள மூலதன வருவாய் எதனையும் உள்ளடக்குகின்றவிடத்து”, என்ற சொற்களுக்குப் பதிலாக “2002, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்காக ஆளொருவர் ஏதேனும் சொத்தாண்மை மாற்றத்தினால் எழுந்துள்ள மூலதன வருவாய் எதனையும் உள்ளடக்குமிடத்து”, என்னும் சொற்களை இடுவதன் மூலம் ; அத்துடன்

(5) அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவில், “ஆளொருவரின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் ஆளொருவரின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம்”, என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் நாற்பதாம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவுகள் இத்தால் உட்புகுத்தப்படுகின்றன என்பதுடன், அவை அச்சட்டவாக்கத்தின் 40அ, 40ஆ என்னும் பிரிவுகளாகப் பயனுறுதலும் வேண்டும்.

“விசேடத்துவ வீடமைப்பு வங்கிகளுக்கு ஏற்புடைத்தான வருமானவரி வீதம்.

40அ. (1) 2002, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில், விசேடத்துவ வீடமைப்பு வங்கியொன்றின் வியாபாரத்தைக் கொண்டு நடாத்துகின்ற ஏதேனும் கம்பெனியின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம், 3(அ) என்னும் பிரிவின் கருத்தெல்லைக்குள் அத்தகைய இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்குகின்றவிடத்து, அத்தகைய இலாபங்களையும் வருமானத்தையும் கொண்டிருக்கக் கூடியவாறான அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான அத்தகைய வருமானத்தின் அத்தகைய பாகமானது, இச்சட்டத்தில் முரணாக உள்ளது. எது எப்படியிருப்பினும், இருபது சதவீதம் என்ற வீதத்தில் வருமானவரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.

(2) இப்பிரிவின் நோக்கங்களுக்காக, “விசேடத்துவ வீடமைப்பு வங்கி” என்பது வதிவிட வீடமைப்புடன் மட்டும் தொடர்புடைய செயற்பாடுகளுக்காக கடன் கொடுப்பதில் ஈடுபடுகின்றதும், 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழிற் சட்டத்தின் கருத்தெல்லைக்குள் வருகின்றதுமான உரிமம் வழங்கப்பட்டுள்ள வர்த்தக அல்லது விசேடத்துவ வங்கியொன்று எனப் பொருள்படும்.

வரிவிலக்களிப்பு முடிவடைந்த பின்னர், சில கம்பெனிகளுக்கு ஏற்புடைத்தான வருமான வரிவீதம்.

40ஆ. (1) எக்காலப் பகுதியில் அத்தகைய கம்பெனியின் இலாபங்களும் வருமானமும் வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்பட்டனவோ, அக்காலப்பகுதி முடிவடைந்ததன் பின்னர், தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்காக, 3(அ) என்னும் பிரிவின் கருத்தெல்லைக்குள் வருகின்ற 21ஆ என்னும் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஏதேனும் கம்பெனியின் இலாபங்களும் வருமானமும், இச்சட்டத்தில் உள்ளது எது, எப்படியிருப்பினும் பதினைந்து சதவீதம் என்ற வீதத்தில் வருமானவரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.

(2) 21அ என்னும் பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏதேனும் கம்பெனியின் 3(அ) என்னும் பிரிவின் கருத்தெல்லைக்குள் வரும் இலாபங்களும் வருமானமும், இச்சட்டத்தில் உள்ளது எது எப்படியிருப்பினும் -

(அ) எக்காலப்பகுதியில் அத்தகைய கம்பெனி வருமானவரியிலிருந்து விலக்களிக்கப் பட்டதோ, அக்காலப்பகுதியை உடனடுத்த ஒவ்வொரு இரண்டு வரிமதிப்பீட்டாண்டுகளுக்கும் பத்துசதவீதம் என்ற வீதத்தில் வரிவிதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்;

(ஆ) பந்தி (அ)வில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள காலப்பகுதி முடிவடைந்ததன் பின்னர், தொடங்குகின்ற ஒவ்வொரு வரிமதிப்பீட்டாண்டிற்கும் -

(i) கமத்தொழில் அல்லது பாரம்பரியமற்ற உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில் அத்தகைய கம்பெனி ஈடுபட்டிருந்தால், பதினைந்து சதவீதம் என்ற வீதத்தில் வரிவிதிக்கப்படற்பாலதாதல் வேண்டும் ; அத்துடன்

(ii) கமத்தொழில் அல்லது பாரம்பரியமற்ற உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில் ஈடுபடுகின்ற கம்பெனியொன்று தவிர்ந்த கம்பெனியொன்றாக இருக்குமிடத்து, அத்தகைய கம்பெனி இருபது சதவீதம் என்ற வீதத்தில் வரிவிதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.”.

**22.** முதன்மைச் சட்டவாக்கத்தின் 48 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப் படுகின்றது என்பதுடன் அது அச்சட்டவாக்கத்தின் 48அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்

குறித்தசில  
பங்கிலாபங்கள்  
மீதான வருமான  
வரி வீதம்.

48அ. ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு (கம்பெனியொன்றைத் தவிர்ந்த வேறு) எவரேனும் ஆளின் வரி விதிக்கப்படற்பாலதான வருமானம், பங்குகள் அல்லது தொகுதிக் கடன்கள் என்ற வகையில் 2002, ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் வெளிப்படுத்தப்பட்ட பங்கிலாபமொன்றை உள்ளடக்குமிடத்து, அத்தகைய பங்கிலாபத்தைக் குறிக்கும் வரி விதிக்கப்படற்பாலதான வருமானம் பத்துச் சதவீதம் என்ற வீதத்தில் வரிவிதிக்கப்படுதல் வேண்டும்.

**23.** 2001 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட முதன்மைச் சட்டவாக்கத்தின் 53 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் பின்வருமாறு இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது:-

(1) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “கொண்ட தாயிருத்தல் வேண்டும்; அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக பின்வரும் சொற்களை இடுவதன் மூலமும் -

“கொண்டதாயிருத்தல் வேண்டும் :

ஆயின், ஒரு கம்பெனியால் 2002, ஏப்பிரல் 1ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்குச் செலுத்தப்படற்பாலதான வருமானவரி, ஒரு மில்லியன் ரூபாவை விஞ்சுமிடத்து, அத்தகைய கம்பெனியால் செலுத்தப்படற்பாலதான ஒரு மில்லியன் ரூபாவை விஞ்சுவதான அத்தொகை, ஐந்து மில்லியன் ரூபாவை விஞ்சுவதான அத்தகைய கம்பெனியின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்திற்கு மேற்படுதலாகாது.”

(2) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில், “ஏதேனும் வரிமதிப்பீட்டு ஆண்டிற்கு” எனும் சொற்களுக்குப் பதிலாக, “2002, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

(3) அவ்வுட்பிரிவின் (“ஆ”) என்னும் பந்தியை உடனடுத்துப்பின்னர் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலமும் :-

“(ஆஆ) 2002, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டாக இருந்து ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டொன்றுக்கு, அத்தகைய கம்பெனியின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம் எந்த இலாபங்களின்மீது கணிக்கப்படுகின்றதோ, அந்த இலாபங்களிலிருந்து அந்த வரிமதிப்பீட்டு ஆண்டில் அத்தகைய கம்பெனியால் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பங்கிலாபத்தின் கூட்டுமொத்தத் தொகையின் பத்து சதவீதமொன்றிற்குச் சமமான ஒரு தொகையைக் கொண்டதாயிருத்தல் வேண்டும்”;

(4) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில், “ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்.

24. முதன்மைச் சட்டவாக்கத்தின் 54 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “வரிமதிப்பீட்டாண்டு ஒவ்வொன்றுக்கும்,” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002 ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டு ஒவ்வொன்றுக்கும்,” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

25. முதன்மைச் சட்டவாக்கத்தின் 57 ஆம் பிரிவு, அதன் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “பணத் தொகையையும் அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “பணத்தொகையையும்:

ஆயின், 2002 ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் அத்தகைய கம்பெனியால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியானது, ஒரு மில்லியன் ரூபாவை விஞ்சுமிடத்து, ஒரு மில்லியன் ரூபாவை விஞ்சுவதான அத்தொகை, ஐந்து மில்லியன் ரூபாவை விஞ்சுவதான அத்தகைய கம்பெனியின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்துக்கு மேற்படுதலாகாது; அத்துடன்”; என்னும் சொற்களை இடுவதன்மூலம்.

26. முதன்மைச் சட்டவாக்கத்தின் 60 ஆம் பிரிவு, “ஆளுக்குச் செலுத்தப்படற்பாலதாகின்ற” என்பதிலிருந்து “பதினைந்து சதவீதத்திற்குச் சமமான” என்பது வரையிலான எல்லாச் சொற்களுக்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

“ஆளுக்கு, 2002 மார்ச்சு 31 ஆம் தேதியன்று அல்லது அதன்முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் செலுத்தப்படற்பாலதான (இதனகத்துப் பின்னர் “இயைபான பங்கிலாபம்” எனக் குறிப்பீடுசெய்யப்படும்) ஏதேனும் பங்கிலாபத்தொகையிலிருந்து ஏதேனும் விலைகோரிப் பெறப்பட்ட பகிரங்கக் கம்பெனியால் 2002 மார்ச்சு 31 ஆம் தேதியன்று அல்லது அதற்குமுன்னர் பகிர்ந்தளிக்கப்பட்டு அத்தகைய வதிவுள்ள கம்பெனியால் ஒன்றில் நேரடியாக அல்லது இடைநிலைக் கம்பெனியொன்றுக்கூடாக அல்லது பலவற்றுக்கூடாகப் பெறப்பட்டதும், இச்சட்டத்தின்கீழ் வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட பங்கிலாபமொன்றின் முழுத்தொகையை அல்லது அதன் ஏதேனும் பாகமாக அல்லாதிருப்பதுமான பங்கிலாபமொன்றின் முழுத்தொகையை அல்லது அதன் ஏதேனும் பாகத்தை அத்தகைய இயைபான பங்கிலாபம் கொண்டிருப்பின் அத்தகைய இயைபான பங்கிலாபத்தின் பத்து சதவீதத்துக்குச் சமமான”.

27. முதன்மைச் சட்டவாக்கத்தின் 61 ஆம் பிரிவு பின்வருமாறு இத்தால் திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டிற்கு” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002 ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ; அத்துடன்

(2) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(1அ) வதிவுள்ள கம்பெனி ஒவ்வொன்றும், ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு, அக்கம்பெனியின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம், எந்த இலாபங்களின்மீது கணிக்கப்படுகின்றதோ, அந்த இலாபங்களிலிருந்து பணமாக அல்லது பணத்தைச் செலுத்தும் கட்டளை ஒன்றின் வடிவில்

2002, ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் பங்குதாரர் எவருக்கும் செலுத்தப்படற்பாலதான மொத்த பங்கு இலாபத் தொகையிலிருந்து பத்து சதவீதத்துக்குச் சமமான வருமானவரியைக் கழிப்பதற்கு உரித்துடையதாதல் வேண்டும்;" அத்துடன்,

(3) அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவில், "(1) ஆம் உட்பிரிவின் கீழ்" என்னும் சொற்களுக்குப் பதிலாக "(1)ஆம் உட்பிரிவின் கீழ் அல்லது (1அ) ஆம் உட்பிரிவின் கீழ்" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடு வதன் மூலமும்.

28. முதன்மைச் சட்டவாக்கத்தின் 122 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில்" என்னும் சொற்களுக்குப் பதிலாக, "2002, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில்" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

29. முதன்மைச் சட்டவாக்கத்தின் 122 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றது என்பதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 122அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

"வங்கி அல்லது நிதி நிறுவனம், செலுத்தப்பட்ட வட்டி மீதான வருமான வரியைக் கழித்தல். 122அ. (1) வங்கி அல்லது நிதிநிறுவனம் ஒவ்வொன்றும், இவ்வத்தியாயத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக, 2002, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் :

(அ) எவரேனும் ஆளினால் அல்லது பங்குடைமையால் அவரது அல்லது அதனது சொந்தப் பெயரில் அல்லது வேறு எவரேனும்பின் பெயரில் அல்லது எவரேனும் ஆளின் அல்லது பங்குடைமையின் பெயரின்றி வைப்பிலிடப்பட்ட பணம் ; அத்துடன்

(ஆ) மாதமொன்றுக்கு ஆறாயிரம் ரூபாவுக்கு அல்லது ஆண்டொன்றுக்கு எழுபத்திரண்டாயிரம் ரூபாக்களுக்குக் குறையாது செலுத்தப்படற்பாலதான வட்டி.

ஆகிய ஏதேனும் பணத்தொகைமீது அதனால் செலுத்தப்படற்பாலதான வட்டியிலிருந்து அல்லது அத்தகைய வைப்பின்மீது உழைத்த மொத்த வட்டித் தொகைமீது பத்துவீதம் என்ற வீதத்தில் வருமான வரியை, அதைச் செலுத்தும்போது கழித்தல் வேண்டும் :

ஆயின், எவ்வாறாயினும், இப்பிரிவின் ஏற்பாடுகள், தரும் நிறுவனமொன்றாக ஆணையாளர் தலைமையதிபதியினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நிறுவனமொன்று தொடர்பில் ஏதேனும் வைப்பின்மீது அத்தகைய நிறுவனத்திற்கு மாதமொன்றுக்கு பன்னிரண்டாயிரம் ரூபாவை அல்லது ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் ரூபாவை விஞ்சாது திரளும் ஏதேனும் வட்டிமீது ஏற்புடையனவாகா :

ஆயின், ஆள் ஒருவர் அல்லது பங்குடைமையொன்று அத்தகைய ஆள் அல்லது பங்குடைமையால் வைப்பிலிடப்பட்ட பணத்தொகையொன்றின்மீது, ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் அத்தகைய ஆள் அல்லது பங்குடைமைக்கு செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வட்டியிலிருந்து, பத்துசதவீதம் என்ற வீதத்தில் வருமான வரியைக் கழிக்கமாறு வங்கியொன்றுக்கு அல்லது நிதிநிறுவனமொன்றுக்கு கோரிக்கைவிடுக்குமிடத்து, அப்போது அத்தகைய வங்கி அல்லது நிதிநிறுவனம் அந்த வரிமதிப்பீட்டாண்டிற்கு அத்தகைய பணத்தொகைமீது செலுத்தப்படற்பாலதான வட்டி எழுபத்திரண்டு ஆயிரம் ரூபாவைவிடக் குறைவாக இருப்பது எது எப்படியிருப்பினும், அத்தகைய கோரிக்கையுடன் இணங்கியொழுகுதல் வேண்டும்.

(2) இப்பிரிவின் கீழ் கழிப்பனவு ஒன்றைச் செய்யும் நோக்கங்களுக்காக -

(அ) வைப்புப் பணத்தொகை தொடர்பான "வட்டி" என்பது எந்த ஆளின் அல்லது அவரது பெயரில் பங்குடைமை உள்ளதோ அப்பங்குடைமையின் அல்லது அவர் சார்பாக பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதோ அவரின் நன்மைக்கு செலுத்தப்படற்பாலதான

அல்லது திரள்கின்ற வட்டி, கழிவு அல்லது வேறு ஏதேனும் தொகையை உள்ளடக்குகின்றது. ஆனால், 10 ஆம் பிரிவின் கீழான விலக்களிக்கப்பட்ட ஏதேனும் வட்டியை அல்லது ஏதேனும் அமைச்சுக்கு, அரசாங்கத் திணைக்களத்திற்கு அல்லது ஏதேனும் உள்ளூராட்சி நிறுவனத்திற்கு அல்லது மாகாண சபையொன்றின் கீழுள்ள ஏதேனும் நிறுவனத்திற்கு அல்லது ஏதேனும் வெளிநாட்டு அரசாங்கத்திற்குச் செலுத்தப்படற்பாலதான வட்டியை உள்ளடக்காது ;

(ஆ) கழிவொன்றின் விடயத்தில், வட்டி, அத்தகைய கழிவு அனுமதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் செலுத்தப்பட்டதாகக் கருதப்படல் வேண்டும்.

(3) ஆணையாளர் தலைமையதிபதியானவர், ஏதேனும் வங்கி அல்லது நிதி நிறுவனமொன்று, வரியைக் கழித்தல் தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கு முரணாகும் ஒரு வழிமுறையைத் திட்டமிட்டுள்ளதாகத் திருப்திப்படுமிடத்து, அத்தகைய வழிமுறையைப் பயன்படுத்துவதன்மூலம் தவிர்க்கப்பட்ட வரியின் ஐந்நூறு சதவீதத்துக்குச் சமனான தொகையொன்றை, அத்தகைய வங்கியின் அல்லது நிதிநிறுவனத்தின் மீது தண்டமொன்றாக விதிக்கலாம்.

சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, (1) ஆம் உட்பிரிவில், “வருமான வரியை, அதைச் செலுத்தும்போது கழித்தல் வேண்டும் என்பது” ஏதேனும் கணக்குக்கு வரவுவைக்கப்பட்ட ஏதேனும் வட்டித் தொகையை உள்ளடக்குதல் வேண்டும் என இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது.

30. முதன்மைச் சட்டவாக்கத்தின் 124 ஆம் பிரிவு, அப் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்காக” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2002, ஏப்பிரல் 1ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப் பீட்டாண்டிற்காக” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

31. 2001 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட முதன்மைச் சட்டவாக்கத்தின் 131 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் பின்வருமாறு இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது:-

- (1) “குறித்துரைக்கப்பட்ட கட்டணம்” என்னும் வரை விலக்கணத்தின் (ஆ) என்னும் பந்தியில், “2001 ஏப்பிரல் 1ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “2001, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.
- (2) அவ்வுட்பிரிவின் இறுதியில் பின்வருவனவற்றைச் சேர்ப்பதன்மூலமும் :-

“(இ) 2002, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் என்பது -

(i) மாதமொவ்வொன்றுக்கும் ஐம்பதினாயிரம் ரூபாவை ; அத்துடன்

(ii) வேறு ஏதேனும் விடயத்தில் ஆண்டொன்றுக்கு ஐந்நூறு ஆயிரம் ரூபாவை -

விடக் குறையாதும், விடயத்திற்கேற்ப, எவரேனும் ஆளினால் அல்லது ஏதேனும் பங்குடைமையால் சுயேச்சையான ஒரு தன்மையில் கொண்டுநடாத்தப்படும் அல்லது புரியப்படும் ஏதேனும் வியாபாரத்தின், உயர்தொழிலின் அல்லது வாழ்க்கைத் தொழிலின் அல்லது வேறு செயற்பாடுகளின் நெறிமுறையின் போது, அவ்வாளினால் அல்லது அப்பங்குடைமையால் ஆற்றப்படும் சேவைகளுக்குப் பிரதிபயனாக, எவரேனும்மாளுக்கு அல்லது பங்குடைமைக்கு அந்த வரிமதிப்பீட்டு ஆண்டில் குறித்துரைக்கப்பட்ட ஆளெவராலும் செலுத்தப்படற்பாலதுமான கூட்டுமொத்தமாகத் திரளும் ஏதேனும் பணத்தொகை அல்லது பணத்தொகைகள் எனப் பொருள்படும் என்பதுடன், அத்தகைய குறித்துரைக்கப்பட்ட ஆளினால் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் தரகையும், தரகுக் கூலியையும் அல்லது இதனையொத்த இயல்பினதான வேறு பணத்தொகைகளையும் உள்ளடக்கும். ஆனால், 131ஆ ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் வரைவிலக்கணம்

செய்யப்பட்டவாறாக, குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் காணி அல்லது கட்டடத்தை பயன்படுத்துவதற்கு அல்லது இருப்பாட்சி செய்வதற்கு ஊழிய நெறியமுறையின்போது அத்தகைய குறித்துரைக்கப்பட்ட எவரேனும் ஆளின் ஊழியருக்கு அத்தகைய குறித்துரைக்கப்பட்ட ஆளினால் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வாடகை அல்லது வேறு ஏதேனும் செலுத்தப்படற்பாலதான கொடுப்பனவின் ஏதேனும் பணத்தொகையை உள்ளடக்காது.”.

32. முதன்மைச் சட்டவாக்கத்தின் XVI ஆம் அத்தியாயத்தை உடனடுத்துப் பின்வரும் புதிய அத்தியாயம் இத்தால் உட்புகுத்தப்படுகின்றது என்பதுடன், அது அச்சட்டவாக்கத்தின் XVIஅ என்னும் அத்தியாயமாக பயனுறுதலும் வேண்டும் :-

### “அத்தியாயம் XVIஅ

**வதிவு நோக்கங்கள் தவிர்த்து, ஏதேனும் காணியை அல்லது கட்டடத்தைப் பயன்படுத்துவதற்காக அல்லது இருப்பாட்சி செய்வதற்காக, எவரேனும் ஆளினால் அல்லது பங்குடைமையால் செலுத்தப்பட்ட வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு கொடுப்பனவுகளிலிருந்து கிடைக்கும் வருமானவரியைக் கழித்தல்.**

வாடகை, குத்தகை வாடகை என்பன வற்றைச் செலுத்தும் ஆட்கள் வருமான வரியைக் கழித்தல். 131அ. 2002, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் வதிவிடமொன்று தவிர்ந்த, ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட காணியை அல்லது கட்டடத்தைப் பயன்படுத்துவதற்காக அல்லது இருப்பாட்சி செய்வதற்காக ஏதேனும் வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு ஏதேனும் கொடுப்பனவைச் செலுத்துகின்ற ஆள் ஒவ்வொருவரும், அல்லது பங்குடைமை ஒவ்வொன்றும், அத்தகைய வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு ஏதேனும் கொடுப்பனவின் பத்துசதவீதம் என்ற வீதத்தில் வருமான வரியை அத்தகைய வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு ஏதேனும் கொடுப்பனவை, கொடுப்பனவின் நேரத்தில் கழித்தல் வேண்டும்.

XV ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளை. இந்த அத்தியாயத்துக்கு ஏற்புடைத் தாக்கல். 131ஆ. வங்கிகளாலும் நிதி நிறுவனங்களாலும் செலுத்தப்பட்ட வட்டியிலிருந்தான வருமானவரிக்க கழிப்பனவு, அவ்வாறு கழிப்பனவு செய்யப்பட்ட வருமானவரிக்கான வரவு, வங்கிகளினதும் நிதி நிறுவனங்களினதும் கடமைகள், வருமானவரிக்க கழிப்பனவில் தவணை தவறுகை, வங்கிகள் மீதும் நிதி நிறுவனங்களின் மீதும் வரிமதிப்பீடுகள் வழங்கல், மேன்முறையீடுகள் அத்துடன் தவணை தவறுகைக்கான தண்டம் என்பன தொடர்பில் அத்தியாயம் XV என்பதன் ஏற்பாடுகள் 131அ என்னும் பிரிவில் குறிப்பிடப்பட்டவாறான, அத்தகைய வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு கொடுப்பனவிலிருந்தான வருமானவரிக்க கழிப்பனவு, அவ்வாறு கழிப்பனவு செய்யப்பட்ட வருமானவரிக்கான வரவு, அத்தகைய வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு கொடுப்பனவைச் செலுத்துவதற்குப் பொறுப்பான ஆட்களின் கடமைகள் வருமானவரிக்க கழிப்பனவில் தவணை தவறுகை, அத்தகைய ஆட்களின் மீது வரிமதிப்பீடுகள் வழங்குதல், மேன் முறையீடுகள், இவ்வத்தியாயத்தின்கீழ் தவணை தவறுகைக்கான தண்டம் என்பவற்றுக்கும், அத்தியாயம் XV என்பதில் “வங்கிகளும் நிதிநிறுவனங்களும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, அத்தகைய வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு கொடுப்பனவைச் செலுத்துவதற்குப் பொறுப்பான ஆட்கள்” என்னும் சொற்களும் “வட்டி” என்னும் சொல்லுக்குப் பதிலாக “வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு கொடுப்பனவு” என்னும் சொற்களும் அவை அவ்வத்தியாயத்தில் எங்கெங்கு காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் இடப்பட்டாற் போன்றும், ஏற்ற மாற்றங்களுடன் ஏற்புடையன வாதல் வேண்டும். ஆயினும், அத்தகைய சொத்தின் எவரேனும் கூட்டுச் சொந்தக்காரர்களுக்கு ஏதேனும் வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு கொடுப்பனவிலிருந்து எவரேனும் ஆளினால் செலுத்தப்பட்ட அவ்வத்தியாயத்தின் ஏற்பாடுகளின்கீழ் கழிப்பனவு செய்யப்பட்ட வருமானவரிக்கான வரவு அத்தகைய சொத்துக்கான அவர்களது சொத்துவத்தின் விகிதாசாரத்தில் அத்தகைய கூட்டுச் சொந்தக்காரர்களுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்படல் வேண்டும்.

131இ. இவ்வத்தியாயத்தின் நோக்கங்களுக்காக-

“குறித்துரைக்கப்பட்ட காணி அல்லது கட்டடம்” என்பது ஏதேனும் பஞ்சாங்க மாதத்துக்கு அல்லது அதன் பாகத்துக்கு செலுத்தப்படற்பாலதான வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு கொடுப்பனவின் தொகை ஐம்பதின்மூன்றாம் ரூபாக்களை விடக் குறையாத அல்லது

ஏதேனும் ஆண்டுக்குச் செலுத்தப்படற்பாலதான கூட்டு மொத்தமாகத் திரளும் வாடகை, குத்தகை வாடகை அல்லது வேறு கொடுப்பனவு ஐநூறு ஆயிரம் ரூபாக்களை விடக் குறையாதது எனப் பொருள்படும்”.

33. முதன்மைச் சட்டவாக்கத்தின் 186 ஆம் பிரிவு “நிறைவேற்று அலுவலர்” என்பதன் வரைவிலக்கணத்தில் “ஐயாயிரம் ரூபாவுக்குக் குறையாத” என்னும் சொற்களுக்குப் பதிலாக “இருபதாயிரம் ரூபாவுக்குக் குறையாத” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

34. 2001 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட முதன்மைச் சட்டவாக்கத்தின் முதலாம் அட்டவணை இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகிறது :-

(1) அந்த அட்டவணையின் (1) ஆம் பாகத்தில் “பாகம் II இல் குறிப்பீடுசெய்யப்படாத” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக “2002, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்காக பாகம் II இல் குறிப்பீடு செய்யப்படாத” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம்

(2) அவ்வட்டவணையின் பாகம் 1 ஐ உடனடுத்துப் பின்வரும் பாகத்தை உட்புகுத்துவதன்மூலம்:-

#### “பாகம் Iஅ

2002, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு பாகம் II இல் குறிப்பீடுசெய்யப்படாத தனியாட்கள்

வரிவிதிக்கப்படற்பாலதான  
வருமானத்தின் முதல்

1,80,000 ரூபாவுக்கு 10 சதவீதம்

வரிவிதிக்கப்படற்பாலதான  
வருமானத்தின்

அடுத்த 1,80,000 ரூபாவுக்கு 20 சதவீதம்

மிகுதியின் மீதி 35 சதவீதம்

(3) இவ்வட்டவணையின் III ஆம் பாகத்தில் “32 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2002, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டு ஒவ்வொன்றுக்கும் 32 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம்.

(4) அவ்வட்டவணையின் இறுதியில் பின்வருவதை சேர்ப்பதன்மூலம் :-

#### பாகம் IIIஅ

2002, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு 32 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட ஊழியத்திலிருந்து கிடைக்கும் குறித்த சில இலாபங்களுக்கு ஏற்புடையனவான வருமானவரி வீதங்கள் :

முதல் 10,00,000 ரூபாவுக்கு - இல்லை

அடுத்த 5,00,000 ரூபாவுக்கு- 5 சதவீதம்

அடுத்த 5,00,000 ரூபாவுக்கு- 10 சதவீதம்

மிகுதியின்மீது - 15 சதவீதம்”.



5. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றாறாம் ஆண்டின் 9 ஆம் இலக்க, இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் ஏதேனும் அரசின் தூதுக் குழுவினால் அல்லது ஏதேனும் ஒழுங்கமைப்பினால் ஏதேனும் சேவை வழங்கப்படுவது தொடர்பில் இலங்கையினுள் இறக்குமதி செய்யப்படும் ஏதேனும் பொருளுக்கு 2 ஆம் பிரிவிலுள்ளதெதுவும் ஏற்புடையதாதலாகாது.

6. அறவீட்டை அறவிடும் நோக்கங்களுக்காகவும் இச்சட்டத்தில் முரணாக எது எப்படியிருப்பினும், அறவீட்டானது சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் செலுத்தப்படற்பாலதான சுங்கத் தீர்வையொன்றாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அதற்கிணங்க, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் அத்தகைய அறவீட்டை அறவிடுவதற்கு ஏற்புடையனவாதலும் வேண்டும்.

7. சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதி, அறவீடாக இப்பாகத்தின்கீழ் அவரினால் அறவிடப்படும் எல்லாப் பணத் தொகைகளையும் திரட்டு நிதியத்துக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

8. இப்பாகத்தில், சந்தர்ப்பம் வேறு வகையாகத் தேவைப் படுத்தினாலொழிய, "பொருள்" என்பது, எவையேனும் பண்டங்கள், ஆக்கப்பொருட்கூறுகள், எவையேனும் கமத் தொழில் அல்லது தோட்ட வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் அல்லது வணிகப் பொருட்கள் என்று பொருளாகும், ஆனால் செயன்முறைக்குட்படுத்தி மீள ஏற்றுமதி செய்வதற்கான நோக்கத்துக்காக இறக்குமதி செய்யப்படும் வைரக்கற்கள், இரத்தினக்கற்கள், தங்கம், ஆபரணங்கள் மற்றும் இலத்திரனியற் பொருட்கள் என்பவற்றை உள்ளடக்காது.

9. இச்சட்டத்தின் பாகம் 1, எல்லா நோக்கங்களுக்காகவும் 2002 மே 1 ஆம் தேதியன்று வலுவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

10. சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதி, 2002 மே 1 ஆம் தேதியன்று தொடங்கி இச்சட்டம் தொடங்குகின்ற தேதியன்று முடிவடைகின்ற காலப்பகுதியின்போது, பொருளொன்றை இறக்குமதி செய்யும் ஆளொருவரிடமிருந்து அத்தகைய பொருளின் ஆகுசெலவு, காப்புறுதி, கப்பற்கட்டணப் பெறுமதி மீது ஒரு சதவீதத்துக்குச் சமமானவொரு தொகையைச் சேகரிக்குமிடத்து, அத்தகைய சேகரிப்பானது, எல்லா நோக்கங் களுக்காகவும், செல்லுபடியுள்ளதாகச் செய்யப்பட்டிருப்ப தாகவும், செய்யப்படுவதாகவும் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியானவர், அத்தகைய சேகரிப்புத் தொடர்பில் எல்லாக் குடியியல் அல்லது குற்றவியல் வழக்குகளுக்கெதிராகவும் இத்தால் நடடோத்தரவாதமளிக்கப்படுகின்றார்.

## பாகம் II

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்துக்கான திருத்தம்

11. இதனகத்துப் பின்னர் இப்பாகத்தில் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்பீடு செய்யப்படுவதான 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவு, "இரண்டாம் பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ளவாறாக, ஏதேனும் சூதாட்டத் தொழிலானது" என்ற சொற்களுக்குப் பதிலாக "இரண்டாம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப் பட்டுள்ளவாறான ஏதேனும் தொழில்" என்ற சொற்களையும், எண்களையும் இடுவதன்மூலம் இத்தாற்றிருத்தப்படுகின்றது.

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவு இத்தாற் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "இச்சட்டத்தின்கீழ் விதிப்பனவை செலுத்துவதற்கு ஆளாகும் ஒருவர்," என்ற சொற்களுக்குப் பதிலாக "2002 ஏப்பிறல் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனு மாண்டிற்கென இச்சட்டத்தின் கீழ் விதிப்பனவைச் செலுத்துவதற்கு ஆளாகும் ஒருவர்," என்ற சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும் ;

(2) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் உட்பிரிவை உட்புகுத்துவதன்மூலமும்:-

“(1அ) 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் ஆண்டிற்காக இச்சட்டத்தின்கீழான விதிப்பனவைச் செலுத்துவதற்கு ஆளாகவுள்ள ஒருவர், அவ்வாண்டின்முறையே ஏப்பிரல், யூலை, ஒற்றோபர் சனவரி ஆகிய மாதங்களின் முதலாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர், நான்கு சமமான தவணைக் கட்டணங்களில் அந்த விதிப்பனவை ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்துதல் வேண்டும். விதிப்பனவைக் கொடுப்பனவு செய்யும் நோக்கங்களுக்காக ஆணையாளர் தலைமையதிபதி, அந்த விதிப்பனவைச் செலுத்துவதற்கு ஆளாகவுள்ள ஒருவருக்கு அடையாளமறி இலக்கமொன்றை வழங்கலாம் :

ஆயின், எவ்வாறாயினும், 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற ஆண்டுக்காக எவ் ரேனுமானினாற் செலுத்தப்படற்பாலதான விதிப் பனவு, அவ்வாண்டின் முறையே யூலை, ஒற்றோபர், சனவரி ஆகிய மாதங்களின் முதலாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் மூன்று சமமான தவணைக் கட்டணங்களில் அவ்வாளினாற் செலுத்தப் படுதல் வேண்டும் :

ஆயின், மேலும், அத்தகைய ஏதேனும் ஆண்டின் ஏப்பிரல் முதலாம் நாளுக்குப் பின்னர் 2 ஆம் பிரிவிற்கு குறிப்பீடு செய்யப்படுகின்றவாறான அத்த கைய ஏதேனும் தொழிலைக் கொண்டு நடாத்தத் தொடங்குகின்ற ஆளொருவர், அவ்வாண்டுக்காக இச்சட்டத்தின்கீழ் செலுத்துவதற்கு அவர் ஆளாகவுள்ள விதிப்பனவை, விடயத்தின் எல்லாச் சூழ்நிலைகளையும் கவனத்திற்கொண்டு, ஆணையாளர் தலைமையதிபதி நியாயமானவையெனக் கொள்ளக் கூடியவாறாக நான்குக்கு மேற்படாத அத்தகைய எண்ணிக்கையினவான தவணைக்கட்டணங்களிலும், அத்தகைய தேதிகளிலும் செலுத்துதல் வேண்டும்;

(3) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், “(1) ஆம் உட்பிரிவின் கீழ்” என்ற சொற்களுக்கும் எண்ணுக்கும் பதிலாக “(1) ஆம் உட்பிரிவின் கீழ் அல்லது (1அ) என்னும் உட்பிரிவின் கீழ்” என்ற சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும் : அத்துடன்

(4) அப்பிரிவின் முடிவில் பின்வரும் உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலமும் : -

“(6) விதிப்பனவின் ஏதேனும் தவணைக் கட்டணம் தவணை தவறப்படுமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதி, தவணை தவறப்பட்ட தவணைக் கட்டணம் பற்றிய விபரங்களையும் தவணை தவறியவரின் பெயரையும் கொண்டுள்ள சான்றிதழொன்றைப் பொலிகப் பரிசோதகர் தலைமையதிபதிக்கு வழங்கலாமென்பதுடன், பொலிகப் பரிசோதகர் தலைமை யதிபதி, அது கிடைக்கப் பெற்றதன்மேல், அத்தகைய சான்றிதழிற் குறித்துரைக்கப்படவேண்டிய அத்தகைய இடத்தில், விடயத்துக்கேற்ப, குதிரைப்பந்தய பணயத் தொழிலை அல்லது சூதாட்டத் தொழிலைக் கொண்டு நடாத்துவதிலிருந்து தவணை தவறியவரை நிறுத்துவதற்கவசியமான அத்தகைய வழிமுறைகளை எடுத்தலும் வேண்டும்.”.

13. முதன்மைச் சட்டவாக்கத்துக்கான அட்டவணை இத்தாற் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அவ்வட்டவணையின் பாகம் 1 இல் -

(அ) “2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதி யன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற ஒவ்வொரு ஆண்டுக்கும்” என்ற சொற்க ளுக்கும் எண்களுக்கும் பதிலாக “2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர், ஆனால் 2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஆண்டுக்கு” என்ற சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்:” அத்துடன்

(ஆ) அப்பாகத்தின் முடிவில் பின்வருவதனைச் சேர்ப்பதன் மூலமும் :-

“2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற ஒவ்வொரு நாளும்,

தொழிலைக் கொண்டு நடாத்துவதில் நேரடி ஒளிபரப்பு வசதிகள் பயன்படுத்துபபுமிடத்து

ஐந்து இலட்சம் ரூபா

தொழிலைக் கொண்டு நடாத்துவதில் நேரடி ஒளிபரப்பு வசதிகள் பயன்படுத்தப்படா துள்ளவிடத்து

பத்தாயிரம் ரூபா”

அத்துடன் ;

(2) அவ்வட்டவணையின் பாகம் II இல் —

(அ) “2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற ஒவ்வொரு நாளும்” என்ற சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக “2002 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆனால் 2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஆண்டுக்கு” என்ற சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும் ; அத்துடன்

(ஆ) அப்பாகத்தின் முடிவில் பின்வருவதனைச் சேர்ப்பதன் மூலமும் :-

“2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஒவ்வொரு நாளும்

ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா.”.

14. இச்சட்டத்தின் பாகம் 11, எல்லா நோக்கங்களுக்காகவும், 2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று வலுவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

பாகம் III

2002 மே 1 ஆம் தேதியிலிருந்து குறித்த சில முத்திரைத்

தீர்வை அறவீடுகளை இல்லாதொழித்தல்

15. இதனகத்துப்பின்னர் இப்பாகத்தில் “முதன்மைச் சட்ட வாக்கம்” எனக் குறிப்பீடுசெய்யப்படுவதான 1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, முத்திரைத்தீர்வைச் சட்டத்தின்கீழ், இப்பாகத்தின் ஏற்பாடுகள் வலுவுக்கு வருகின்ற தேதியன்று அல்லது அதன்பின்னர் எழுதிநிறைவேற்றப்படும் ஏதேனும் சாதனத்தின்மீது அல்லது முன்வைக்கப்படும் அல்லது கோப்பி டப்பும் ஏதேனும் ஆவணத்தின்மீது, முத்திரைத்தீர்வையெதுவும் விதிக்கப்படுதலோ அல்லது செலுத்தப்படுதலோ ஆகாது.

16. இச்சட்டத்தின் பாகம் III, எல்லா நோக்கங்களுக்காகவும், 2002 மே 1 ஆம் தேதியன்று வலுவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

17. இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு மே 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர் முதன்மைச் சட்டவாக் கத்தின்கீழ் முத்திரைத்தீர்வையைச் செலுத்துவதற்கு ஆளாகவுள்ள எவரேனுமான், இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னர் எழுதிநிறைவேற்றப்பட்ட ஏதேனும் சாதனம் தொடர்பில் அல்லது முன்வைக்கப்பட்ட அல்லது கோப்பிடப்பட்ட ஏதேனும் ஆவணம் தொடர்பில் அத்தகைய முத்திரைத்தீர்வையை ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்துமிடத்து, அதற்கென ஆணையாளர் தலைமையதிபதிக்குச்

செய்யப்படும் விண்ணப்ப மொன்றின்மீது முத்திரைத்தீர்வையாக அவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தொகையின் மீளளிப்புக்கு அத்தகைய ஆள் உரித்துடைய வராதல் வேண்டும்.

18. இப்பாகத்தின் ஏற்பாடுகள், அரசியலமைப்புக்கான ஒன்பதாம் அட்டவணையின் நிரல் I இல் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் சாதனத்தின்மீது அல்லது ஆவணத்தின்மீது ஏதேனும் முத்திரைத்தீர்வையை விதித்து அறவிடுவதற்கு ஏதேனும் மாகாணசபைக்குள்ள தத்துவங்களை மதிப்புக் குறைத்தலாகாதென ஐயங்களைத் தவிர்ப்பதற்காக இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது.

#### பாகம் IV

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச்சட்டத்துக்கான

#### திருத்தம்

19. ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்திமுன்றாம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச்சட்டத்தின் பாகம் VI இத்தால் நீக்கப்படுகின்றது.

20. இச்சட்டத்தின் பாகம் IV, எல்லா நோக்கங்களுக்காகவும், 2002 ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று வலுவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

#### பாகம் V

1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, தேசிய பாதுகாப்பு

#### அறவீட்டுச் சட்டத்துக்கான திருத்தம்

21. இப்பாகத்தில் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படுவதும் 2001 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறானதுமான 1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, தேசிய பாதுகாப்பு அறவீட்டுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் இத்தாற் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றது:-

(1) அவ்வுட்பிரிவின் அ என்னும் விடயத்தின் (ஒ) என் னும் பந்தியின் (Xif) என்னும் உட்பந்தியை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக பின்வரும் உட்பந்தியை இடுவதன் மூலமும்:ர

“(Xif) 2001, ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர், இலங்கைக்கு வெளியே யுள்ள இனங்காணப்பட்ட ஒரு வாடிக்கையாளருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக வாடிக்கையாளர் ஆதாரச் சேவைகளை வழங்குவதற்கெனத் தொழில்முயற்சியொன்றி னால் இணையத்தின் ஊடாக அல்லது தொலை பேசியின் ஊடாக வழங்கப்படும் அத்தகைய சேவைகள் ; அவற்றுக்கான கொடுப்பனவு வெளிநாட்டு நாணயத்தில் ஒரு வங்கியினூ டாகப் பெறப்படுகின்றது ;

(2) அவ்வுட்பிரிவின் (ஒள) என்னும் பந்தியில் “வான்போக்கு எரிபொருளின் பெறுமதி” என்ற சொற்களுக்குப் பதிலாக “வான்போக்கு எரிபொருளின் பெறுமதி” என்ற சொற்களை இடுவதன் மூலமும் ;

(3) அவ்வுட்பிரிவின் முடிவில் பின்வருவதனைச் சேர்ப்ப தன் மூலமும் :-

(க) இலங்கையினுள் இறக்குமதி செய்யப்படும் துணிவகையிலிருந்து ஏற்றுமதிக்காக ஆளொருவரினால் உற்பத்திசெய்யப்படுகின்ற ஒவ்வொரு தைத்த ஆடை தொடர்பிலும் இருபத்தைந்து ரூபா பணத்தொகையொன்று செலுத்தப்பட்டுள்ளவிடத்தும், உள்ளூரில் விற்பதற்காக அனுமதிக்கப்படுகின்றவாறான தைத்த ஆடைகளின் அத்தகைய வீதத்தின் விற்பனையிலிருந்தும் பெறப்படும் வரும்படிகள்; ”.

22. இச்சட்டத்தின் பாகம் V, எல்லா நோக்கங்களுக்காகவும், 2002 ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று வலுவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் என்பன மீதான வரிச் சட்டத்துக்கான திருத்தம்

23. (1) இதனகத்துப்பின்னர் இப்பாகத்தில் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படுவதும் 2000 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறானதுமான 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் என்பன மீதான வரிச் சட்டத்தின் 2 ஆம் பிரிவு, அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில், “இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட எல்லாப் பண்டங்களும் தீர்வைவிதிக்கப்படற்பாலவையும் சுங்கத் தீர்வைக்கு உட்பட்டவையும் என்றாற்போன்று இறுக்கப்படுதலும், அறவிடப்படுதலும், சேகரிக்கப்படுதலும் வேண்டும்.” என்ற சொற்களிலிருந்து “ஆயினும், எவ்வாறாயினும் உற்பத்தியின் நோக்கங்களுக்கென” என்பது வரையிலான சொற்களுக்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது:-

“இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட எல்லாப் பண்டங்களும் தீர்வை விதிக்கப்படற்பாலவையும் சுங்கத் தீர்வைக்கு உட்பட்டவையும் என்றாற்போன்று இறுக்கப்படுதலும், அறவிடப்படுதலும், சேகரிக்கப்படுதலும் வேண்டும். ஆயின், எவ்வாறாயினும், பின்வருவனவற்றின்மீது வரியெதுவும் விதிக்கப்படுதலாகாது :-

- (அ) சுங்க பிணையத்தின் இடப்பரப்பினுள் வருகின்ற எவையேனும் பண்டங்கள் ; அல்லது
- (ஆ) இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளை உற்பத்தி செய்வதற்காக அல்லது ஏற்றுமதி செய்வதற்கெனத் தைத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் நோக்கத்துக்காக வேறெவரேனுமாளுக்கு, சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியின் அல்லது இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரத்துடன், பெறுமதிச் சேர்க்கையுடனோ அதுவின்றியோ அத்தகைய துணிவகையின் கைமாற்றத்தின்மீது அத்தகைய உடன்படிக்கையைச் செய்துள்ள எவரேனுமானினால் ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் நோக்கத்துக்கென இறக்குமதி செய்யப்படும் ஏதேனும் துணிவகை;
- (இ) இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப் பட்டவாறு வேறு தைத்த ஆடைகளின் உற்பத்தி யாளர்களினூடாக ஏற்றுமதி செய்வதற்கென தைத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் நோக்கத் துக்காக, வியாபார மனையொன்றாக இலங்கை முதலீட்டுச் சபையுடன் பதிவுசெய்துள்ள எவரேனுமானினால் இறக்குமதி செய்யப்படும் ஏதேனும் துணிவகை ; அத்துடன் ஏற்றுமதி செய்வதற்கெனத் தைத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் நோக்கங் களுக்காகச் சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியின் அல்லது இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரத்துடன் அத்தகைய உற்பத்தியாளர்களுக்கு அத்தகைய துணிவகையின் கைமாற்றம்;
- (ஈ) அத்தகைய உற்பத்தியின் நோக்கத்துக்காக இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கை யொன்றைச் செய்துள்ள எவரேனும் துணிவகை உற்பத்தியாளர்களினால் இறக்குமதி செய்யப்படும் துணிவகையின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் ஏதேனும் நூலிழை அமைப்பு, திரித்த நூல், சாம்பல் நிறத்துணி, செய்துமுடித்த ஆடை, இரசாயனப் பொருட்கள், மற்றும் சாயங்கள் ; ஆயின், மேலும் உற்பத்தி நோக்கங்களுக்கென”.

(2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவுக்கான இரண்டாம் காப்பு வாசகத்தில் -

- (அ) “அல்லது 22 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட வேறு எவரேனும் ஆளினால் இறக்குமதி செய்யப்படும் எவையேனும் பொருட்கள் மீது வருமதியான வரிக்கொடுப்பனவை, அத்தகைய பொருட்களின் இறக்குமதித் தேதியிலிருந்து நாற்பத்தைந்து நாட்களை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு” என்ற சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “அல்லது 22 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட வேறு எவரேனும் ஆளினால் இறக்குமதி செய்யப்படும் எவையேனும் பொருட்கள் மீது அல்லது துணி வகைகளை உற்பத்தி செய்வதற்காக இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்ட ஆளொருவரினால்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டம்  
[2002 ஆம் ஆண்டு யூலை மாதம் 26 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

இலங்கையில் வழங்கப்பட்ட அல்லது இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது சேர்பெறுமதி வரியொன்றை விதிப்பதற்கும் சேகரிப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும், தேசிய பாதுகாப்பு அறவீட்டையும், பண்டங்கள், சேவைகள் வரியையும் நீக்கஞ்செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான

கருமங்களுக்குமான ஒரு சட்டம்

1. இச்சட்டம், 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச்சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம் என்பதுடன், 2002 ஆம் ஆண்டு ஓகத்து 1 ஆம் தேதி நடைமுறைக்கு வருதலும் வேண்டும்.

அத்தியாயம் 1

சேர்பெறுமதி வரியை விதித்தல்

2. (1) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக, இதனகத்துப் பின்னர் "வரி" எனக் குறிப்பீடு செய்யப்படும் சேர்பெறுமதி வரி என அறியப்படவேண்டிய வரியொன்று-

(அ) பதிவுசெய்யப்பட்ட ஆள் ஒருவரினால் இலங்கையில் வரி விதிக்கப்படற்பாலதான செயற்பாடொன்று கொண்டுநடாத்தப்படும்போது அல்லது நிறைவேற்றப்படும்போது அத்தகைய ஆளினால் செய்யப்பட்ட பண்டங்களின் அல்லது சேவைகளின் வரிவிதிக்கப்படற்பாலதான ஒவ்வொரு வழங்கலின் மீதும் வழங்கப்படும் நேரத்திலும் ;

(ஆ) அத்தகைய ஆளினால் இலங்கைக்குள் பண்டங்கள் இறக்குமதி செய்யப்படுவதன் மீதும்,

விடயத்துக்கேற்ப வழங்கப்பட்ட அத்தகைய பண்டங்களின் அல்லது சேவைகளின் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களின் பெறுமதிமீது பின்வரும் வீதங்களில் அமையலாம் :-

(i) சைபர் வீத வழங்கல்கள் தவிர்ந்த, வரி விதிக்கப்படற்பாலனவான, இரண்டாம் அட்டவணையிற் குறிப்பீடு செய்யப்பட்ட பண்டங்களினதும் சேவைகளினதும் பெறுமதிமீது பத்து வீதம் (இதில் வரிப் பின்னர் 1/11 ஆகும்) ;

(ii) சைபர் வீத வழங்கல்கள் தவிர்ந்த வரிவிதிக்கப்படற்பாலனவான மற்றெல்லா வரிவிதிக்கப்படற்பாலதான பண்டங்களினதும் சேவைகளினதும் பெறுமதிமீது இருபது வீதம் (இதில் வரிப்பின்னர் 1/6 ஆகும்).

மேலே குறிப்பீடு செய்யப்பட்ட வரிப்பின்னர், வரிஉள்ளடங்கலான பிரதிபயனின் விடயத்தில் அறவிடப்படும் வரித்தொகையைக் கண்டறிவதற்குப் பிரயோகிக்கப்படுதல் வேண்டும் ;

"ஆயினும் எவ்வாறாயினும், வரியானது -

(அ) பிரிவு 22 இன் (1) ஆம் உட்பிரிவுக்கான காப்பு வாசகத்தில் குறிப்பீடுசெய்யப்பட்ட உள்ளூரில் விற்பனை செய்யப்படும் எவையேனும் ஆடைகள் தொடர்பில் அறவிடப்படுமிடத்து ;

(ஆ) பிரிவு 2 இன் (3) ஆம் உட்பிரிவுக்கான இரண்டாம் காப்பு வாசகத்தின் (அ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட வழங்கல்கள் தொடர்பில் சுங்கப் பணிப்பாளர் தலைமை யதிபதியினால் பிற்போடப்படுமிடத்து.

ஆணையாளர் தலைமையதிபதி (1) ஆம் உட்பிரிவின்கீழ் வரியைச் சேகரித்தலாகாது.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும் ஆணையாளர் தலைமையதிபதி, 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கை தேயிலைச் சபைச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட இலங்கை தேயிலைச் சபையுடன் பதிவு செய்யப்பட்ட எவரேனும் தேயிலை உற்பத்தியாளரால் பதிவுசெய்யப்பட்ட தேயிலைத் தரகர் ஒருவர் நடத்தும் ஏதேனும் ஏலத்திற்கு ஏதேனும் தேயிலையை வழங்கப்படுவதன்மீதும், அத்துடன் அத்தகைய தேயிலைத் தரகர் அத்தகைய தேயிலையை 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கை தேயிலைச்சபைச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட இலங்கை தேயிலைச் சபையுடன் பதிவுசெய்யப்பட்ட எவரேனும் தேயிலையை ஏற்றுமதியாளருக்கு வழங்கியுள்ளாராயின், வருமதியான வரியை ஆணையாளர் தலைமையதிபதியால் விதிக்கப்பட்டவாறு அத்தகைய தேயிலையின் கையுதிர்ப்பு மீதான கணக்கிணக்கத்தை இயைபான தேயிலையைத் தரகர் கொடுத்துதுவுகின்ற நேரம்வரை பிற்போடுதல் வேண்டும்.

(3) பண்டங்களின் இறக்குமதி மீதான "வரி" அது சுங்கத் தீர்வையொன்றென்றாற்போன்றும், இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் எல்லாப் பண்டங்களும் தீர்வையிடப்படற்பாலவையும் சுங்கத் தீர்வைக்கு இலக்கானவையும் என்றாற் போன்றும் விதிக்கப்படுதலும், அறவிடப்படுதலும், சேகரிக்கப் படுதலும் வேண்டும்.

ஆயின், எவ்வாறாயினும், பின்வருவனவற்றின்மீது வரி விதிக்கப்படுதலாகாது :-

(அ) சுங்க பிணையத்தின் இடப்பரப்பினுள் வந்துள்ள எவையேனும் பண்டங்கள் : அல்லது

(ஆ) 1978 இன் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின்கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் செய்துகொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கையின்கீழ் ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளை உற்பத்தி செய்வதற்காக அச்சபையுடன் அத்தகைய உடன்படிக்கையைச் செய்துள்ள எவரேனும்மானால் ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளை உற்பத்திசெய்யும் நோக்கத்துக்கென இறக்குமதி செய்யப்படும் ஏதேனும் துணிவகை, அத்துடன் அத்தகைய துணிவகையைப் பெறுமதிச் சேர்க்கையுடனோ அதுவின்றியோ சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியின் அல்லது இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரத்துடன், ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளின் அத்தகைய உற்பத்தி நோக்கங்களுக்காக வேறெவரேனும்மாளுக்கான கைமாற்றம் ;

(இ) இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு ஏனைய தைத்த ஆடைகளின் உற்பத்தி யாளர்கள் மூலம் ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளை உற்பத்திசெய்யும் நோக்கத்துக்காக வியாபார மனையொன்றாக இலங்கை முதலீட்டுச் சபையுடன் பதிவுசெய்துள்ள எவரேனும்மானால் இறக்குமதி செய்யப்படும் ஏதேனும் துணிவகை, அத்துடன் தைத்த ஆடைகளை உற்பத்திசெய்யும் நோக்கங் களுக்காக அத்தகைய ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளின் உற்பத்தியாளர்களுக்கு சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியின் அங்கீகாரத்துடன் அத்தகைய துணிவகையின் கைமாற்றம் ;

(ஈ) அத்தகைய உற்பத்தியின் நோக்கத்துக்காக, 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின்கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்ட எவரேனும் துணிவகை உற்பத்தியாளரினால் இறக்குமதி செய்யப்படும், துணிவகையின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் ஏதேனும் நாரிழை, திரித்த நூல், சாம்பற்றுணி, செய்துமுடித்த ஆடை, இரசாயனங்கள் மற்றும் சாயங்கள்;

(உ) ஏதேனும் கப்பல்.

ஆயின், மேலும் சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதி -

(அ) (i) பதிவுசெய்யப்பட்ட ஆளொருவரினால் உற்பத்தி நோக்கங்களுக்காகவும் அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை மீள ஏற்றுமதி செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுவதற்கென அத்தகைய பண்டங்களை இறக்குமதிசெய்கின்ற அல்லது பெறுகின்ற அத்தகைய ஆளினால், பிணையத்தின் இடப்பரப்பிலிருந்து பெறப்படும் எவையேனும் பண்டங்கள் உட்பட, இறக்குமதி செய்யப்படும் எவையேனும் பண்டங்கள் மீது ;

- (ii) கருத்திட்டச் செயற்பாட்டுக்காலப்பகுதியின்போது அத்தகைய கருத்திட்டம் தொடர்பான பண்டங் களாகவுள்ள, இச்சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (6)ஆம் உட்பிரிவிற்கு குறிப்பீடு செய்யப்படும் வேறெவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆளினால் இறக்குமதி செய்யப்படும் எவையேனும் பண்டங்கள் மீது ;
- (iii) பிரதானமாக வெளிநாட்டு அரசாங்கமொன்றினால் ஐக்கிய நாடுகளின் தாபனமும் அதனோடு இணைக்கப்பட்டவையும் உட்பட ஏதேனும் பிராந்திய அல்லது பலதரப்பு முகவரணமையால் நிதியுதவி அளிக்கப்படும் ஏதேனும் உட்கட்டமைப்புக் கருத்திட்டத்திற்கு அத்தகைய கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப் பகுதியின்போது இறக்குமதி செய்யப்பட்ட ஏதேனும் பொறி அல்லது பொறித் தொகுதியாகிய எவையேனும் பண்டங்கள் மீது ;
- (iv) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் கீழ் ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளை உற்பத்தி செய்வதற்காக அத்தகைய உடன்படிக்கையைச் செய்துகொண்டவரும், ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளை உற்பத்தி செய்வதற்காக அத்தகைய துணிவகையை பயன்படுத்து கின்றவருமான வேறோராளினால் துணிவகையின் உற்பத்திக்காக இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கையொன்றைச் செய்துள்ள ஆளொருவரினால் உற்பத்தி செய்யப்படும் துணிவகையின் ஏதேனும் கொள்வனவுமீது;

வருமதியான வரி கொடுப்பனவை கசெற்றில் வெளியிடப்படும் அறிவிப்பின்மூலம் அமைச்சரினால் தீர்மானிக்கப்படக் கூடியவாறு அத்தகைய பண்டங்களின் இறக்குமதி, பெறுகை அல்லது கொள்வனவுத் தேதியிலிருந்து அறுபது நாட் காலப்பகுதியொன்றுக்கு அல்லது தொண்ணூறு நாட்களை விஞ்சாத அத்தகைய வேறு காலப்பகுதிக்கு :

- (ஆ) இலங்கைக்குள் தற்காலிகமாக இறக்குமதி செய்யப்பட்டு பன்னிரண்டு மாதங்களினுள் மீள் ஏற்றுமதி செய்யப்படும் உயர் பெறுமதிகொண்ட பொறித்தொகுதியாக, எந்திரத் தொகுதியாக அல்லது வேறு சாதனமாக உள்ள எவையேனும் பண்டங்கள் மீது, இது அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அல்லது பெறப்படும் அல்லது கொள்வனவு செய்யப்படும் பண்டங்கள் மீது வருமதியான வரித்தொகையை மேவுகின்ற வங்கி உத்தரவாத மொன்றை அல்லது கூட்டிணைப்பு உத்தரவாதமொன்றைக் கொடுத்து தவறுதற்கு அமைந்ததாக, அத்தகைய மீள் ஏற்றுமதித் தேதிவரையிலான காலப்பகுதிக்கு வருமதியான வரி கொடுப்பனவை

பின்போடலாம்.

### 3. இரண்டாம் பிரிவின் ஏற்பாடுகளில் உள்ளது எது எப்படியிருப்பினும் -

- (அ) பண்டங்களின் உற்பத்தியாளரொருவரால் ; அல்லது  
 (ஆ) பண்டங்களின் இறக்குமதியாளரொருவரால் ; அல்லது  
 (இ) வழங்குநரால் வழங்கப்படும் பண்டங்கள் எம்மூலத்திலிருந்து பெறப்பட்டன என ஆணையாளர் தலைமையதிபதியைத் திருப்திப்படுத்த முடியாத வழங்குநரொருவரால்,

அத்தகைய பண்டங்களின் மொத்த அல்லது சில்லறை வழங்கல் மீது தவிர, பண்டங்களின் மொத்த அல்லது சில்லறை வழங்கல்மீது வரி அறவிடப்படுதலாகாது :

ஆயின் எவ்வாறாயினும், பண்டங்களின் மொத்த அல்லது சில்லறை வழங்கல்மீது -

- (அ) எவரேனும் பதிவுசெய்யப்பட்ட ஆள், வரி அறவிடும் படியான பயன்கொண்ட விண்ணப்பமொன்றை ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செய்வாராயின் ;  
 (ஆ) வேறு எவரேனும் ஆள் அப்பயன்பட ஆணையாளர் தலைமை அதிபதிக்கு விண்ணப்பமொன்றைச் செய்த 10 ஆம் அல்லது 12 ஆம் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக பதிவொன்றைப் பெற்றுக் கொள்வாராயின்,

அது அறவிடப்படுதல் வேண்டும்.



4. (1) பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்று, அவற்றில் எது முந்தியதோ, அது சம்பவிக்கும் நேரத்தில் பண்டங்களின் வழங்கல் இடம் பெற்றுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும் :-

- (அ) பண்டங்கள் தொடர்பில் வழங்குநரால் பொருட்பட்டியலொன்று வழங்கப்படுதல் ; அல்லது
- (ஆ) வழங்குநரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஏதேனும் முற்பணக் கொடுப்பனவு உட்பட, பண்டங்களுக்கான கொடுப்பனவு ; அல்லது
- (இ) அத்தகைய வழங்கல் தொடர்பில் பண்டங்களுக்கான கொடுப்பனவு வழங்குநருக்குப் போகும்தியாக இருத்தல் ; அல்லது
- (ஈ) பண்டங்களின் ஒப்படைப்பு பயனுறுத்தப்பட்டதும்.

(2) ஓராமுட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், பண்டங்களின் ஒப்படைப்புத் திகதியிலிருந்து பத்து நாட்களுக்குள்ளாக, வழங்கப்பட்ட அத்தகைய பண்டங்கள் தொடர்பில் பொருட்பட்டியலொன்று வழங்கப்பட்டவிடத்து, அத்தகைய பண்டங்களின் வழங்கல் நேரமானது, பொருட்பட்டியல் வழங்கப்பட்ட நேரமாகக் கருதப்படுதல் வேண்டும்.

(3) பின்வருவனவற்றின் ஏதேனும் ஒன்று, இவற்றில் எது முந்தியதோ, அது சம்பவிக்கும் நேரத்தில் சேவைகளின் வழங்கல் இடம் பெற்றுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும் :-

- (அ) சேவை புரியப்பட்டபோது ; அல்லது
- (ஆ) சேவைகளுக்கு அல்லது எதிர்காலச் சேவைகளுக்கு கொடுப்பனவு பெறப்படும்போது ; அல்லது
- (இ) வழங்கப்பட்ட சேவைகளுக்கு அல்லது எதிர்காலச் சேவைகளுக்குக் கொடுப்பனவு போகும்தியாக இருக்கும்போது ; அல்லது
- (ஈ) வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பில் பொருட்பட்டியல் வழங்கப்பட்டபோது.

(4) மூன்றாம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், சேவை புரியப்பட்ட திகதியிலிருந்து பத்து நாட்களுக்குள்ளாக, வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பில் பொருட்பட்டியல் வழங்கப்பட்டவிடத்து, அத்தகைய சேவையின் வழங்கல் நேரம் பொருட்பட்டியல் வழங்கப்பட்ட நேரமாகக் கருதப்படுதல் வேண்டும்.

(5) ஓராம், (3) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும் -

- (அ) அவ்வக்காலப்பகுதிக்கான கொடுப்பனவுகளுக்கு ஏற்பாடு செய்கின்ற வாடகைக் கொள்வனவு உடன் படிக்கையொன்று தவிர்ந்த, 1998 ஏப்பிரல் 1ஆந் திகதியன்று அல்லது அதன்பின்னர் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையொன்றின் கீழ் வழங்கல் செய்யப்பட்டவிடத்து, கொடுப்பனவு போதுமதியாகும்போது அல்லது கொடுப்பனவு பெறப்பட்டதும், இவற்றுள் எது முந்தியதோ, அப்போது ; அத்துடன்
- (ஆ) வாடகைக் கொள்வனவு உடன்படிக்கையொன்றின் கீழ் பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளவிடத்து, உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட நேரம்,

வழங்கல் இடம்பெற்றதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(6) பிரிவு 23 இன்கீழ் கொடுப்பனவு அடிப்படையில் வரிக்குக் கணக்குக் காட்டுமாறு எவரேனும் பதிவுசெய்யப்பட்ட ஆளை ஆணையாளர் தலைமையதிபதி பணிக்கின்றவிடத்து, அத்தகைய ஆளினால் வழங்கப்பட்ட பண்டங்களினதும் வழங்கல்களினதும் வழங்கல்நேரம் அத்தகைய வழங்கல் தொடர்பாகக் கொடுப்பனவு பெறப்பட்ட நேரமாதல் வேண்டும்.

(7) வழங்கலின் நேரமானது 1996 ஆம் ஆண்டின் சேவைகள்மீதான வரிச் சட்டத்தின்கீழ் 2002 யூலை 31 ஆம் தேதியன்று அல்லது அதற்குமுன்னர் முடிவுறும் ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு அல்லது வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியொன்றின் பாகத்திற்கு உட்படு

மிடத்தும் அத்துடன் அதே வழங்கல் தொடர்பில் 4 ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்படும் ஏதேனும் சம்பவம் இடம் பெறுமிடத்தும் அத்தகைய சம்பவம் வழங்கல் நேரமொன்றாகக் கருதப்படுதலாகாது.

5. (1) பண்டங்களின் அல்லது சேவைகளின் வரிவிதிக்கப் படற்பாலதான வழங்கல் ஒன்றின் பெறுமதி, வழங்கலானது -

(அ) பணத்திலான பிரதிபயனுக்காகவிரும்புமிடத்து, இச்சட்டத்தின் கீழ் அறவிடற்பாலதான ஏதேனும் வரி போக அத்தகைய பிரதிபயன் கொண்ட அத்தகைய தொகை திறந்த சந்தைப் பெறுமதியை விடக் குறையாத தொகையாதல் வேண்டும் ;

(ஆ) பணத்திலான பிரதிபயனுக்காகவல்லாது அல்லது முழுமையாக பணப் பிரதிபயனுக்காகவல்லாது இருக்குமிடத்து, அத்தகைய வழங்கலின் திறந்த சந்தைப் பெறுமதியாதல் வேண்டும்.

(2) மூன்றாமுட்பிரிவின் ஏற்பாடுகளுக்கமைவாக, பதிவு செய்யப்படாத ஆள் ஒருவராக இருக்கும் ஆளுக்கு, திறந்த சந்தைப் பெறுமதியிலும் குறைவான ஒரு பணத்தொகைக்கு பதிவுசெய்யப்பட்ட ஆள் ஒருவரினால் பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கல் ஒன்று செய்யப்படுமிடத்து, அத்தகைய வழங்கலின் பெறுமதியானது வழங்கலின் திறந்த சந்தைப் பெறுமதியாதல் வேண்டும்.

(3) ஊழியத்திலிருந்து பெறப்படும் நன்மையாக, தொழில்தருநர் ஒருவரால் அவரது ஊழியருக்கு பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கலொன்று செய்யப்பட்டுள்ள விடத்து, வழங்கலுக்கான பணத்திலான பிரதிபயன், அத்தகைய வழங்கலின் திறந்த சந்தைப் பெறுமதியாதல் வேண்டும் அல்லது அத்தகைய வழங்கலின் திறந்த சந்தைப் பெறுமதி நிச்சயிக்கப்படவியலாதவிடத்து, அத்தகைய வழங்கலுக்கான பணத்திலான பிரதிபயன், வரிமதிப்பீட்டாளரினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான வேறு எவரேனும் ஊழியரால் துய்க்கப்படும் அதையொத்த நன்மையின் செலவுத் தொகையாதல் வேண்டும்.

(4) ஏதேனும் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பின்கீழ் அல்லது ஓர் பணய ஒப்பந்தத்தை அல்லது அதே தன்மைத்தான ஏதேனும் தொழிலை செய்துகொள்ளும் அல்லது முடித்துக்கொள்ளும் ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டின்கீழ் சேவைகளின் வழங்கலொன்று செய்யப்பட்டவிடத்து, அத்தகைய வழங்கலின் பெறுமதி, விடயத்துக்கேற்றாற்போல, அத்தகைய அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில், அத்தகைய பணய ஒப்பந்தத்தில் அல்லது அதே தன்மைத்தான ஏதேனும் தொழிலில் அளிக்கப்படும் பரிசுகளின் அல்லது வெற்றிகளின் பிரதிபயன்போக அத்தகைய வழங்கல் தொடர்பில் பெறப்படற்பாலதான பணத்தின் மொத்தத்தொகையாதல் வேண்டும்.

(5) பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கல் -

- (i) 16 ஆம் பிரிவின் கீழ் பதிவுநீக்கஞ்செய்யப்படும் நேரத்தில் ஆள் ஒருவரினால் செய்யப்பட்டவிடத்து; அல்லது
- (ii) 8 ஆம் பிரிவின் கீழ் விலக்களிக்கப்பட்ட வழங்கல் ஒன்றைச் செய்கின்ற எவரேனும் ஆளுக்குச் செய்யு மிடத்து ; அல்லது
- (iii) பதிவு செய்யப்பட ஆளொருவராக இல்லாது அல்லது 3 ஆம் பிரிவுக்கான காப்புவாசகத்தின்கீழ் வரிவிதிப்பனவை மேற்கொள்ளாதவரான பதிவுசெய்யப்பட்டவரான ஏதேனும் மொத்த அல்லது சில்லறை விற்பனை வியாபாரத்தைக் கொண்டிருநடாத்துகின்ற அல்லது நிறைவேற்றுகின்ற எவரேனும் ஆளினால் செய்யப்படுமிடத்து ; அல்லது
- (iv) வழங்குநரினால் தனது சொந்தப் பயன்பாட்டுக்கு அல்லது வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலைச் செய்வதற்கு தவிர, வேறு ஏதேனும் நோக்கத்துக்கு எடுக்கப்பட்டுள்ளவிடத்து,

அத்தகைய வழங்கலின் பெறுமதி திறந்த சந்தைப் பெறுமதியிலும் குறைவானதாக இருத்தலாகாது.

(6) வாடகைக் கொள்வனவு உடன்படிக்கையொன்றின் கீழ் பண்டங்களின் வழங்கல் பெறுமதி 1982 ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க, பாவனையாளர் கடன் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்கத் தீர்மானிக்கப்பட்ட காசு விலையாதல் வேண்டும் என்பதுடன், திறந்த சந்தைப் பெறுமதியிலும் குறைவானதாக இருத்தலாகாது:

ஆயின், எவ்வாறாயினும், வாடகைக்கொள்வனவு உடன்படிக்கையின் விடயத்தில் -

- (அ) வாடகைக் கொள்வனவு உடன்படிக்கையொன்றின் கீழ் வழங்கப்பட்ட எவையேனும் பண்டங்களின் காசுப் பெறுமதி, அத்தகைய உடன்படிக்கையின் கீழ் எப்பண்டங்கள் தொடர்பில் விற்பனையாளர் உள்ளீட்டு வரி மீளளிப்பைக் கோரமுடியாதோ அப்பண்டங்களின், இச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப் படாதவரான விற்பனையாளர்மீது வழங்குநரால் அறவிடப்படும் வரியை உள்ளடக்குகின்றவிடத்து, காசு விலையும் சந்தைப் பெறுமதியும், விற்பனையாளர்மீது அவ்வாறு விதிக்கப்பட்ட வரியைக் கழிப்பதன்மூலம், அத்தகைய பண்டங்களுக்கு வரியை விதிக்கும் நோக்கத்துக்காக சீராக்கப்படுதல் வேண்டும்.
- (ஆ) ஓராண்டுக்கு மேலாகச் சுற்றிப் புழக்கத்தில் இருந்தனவான பாவித்த பண்டங்கள் அவ்வுடன் படிக்கையின்கீழ் வழங்கப்பட்டவிடத்து, வரியை விதிக்கும் நோக்கங்களுக்காக அத்தகைய பண்டங்களின் காசுப் பெறுமதியும் சந்தைப் பெறுமதியும், அத்தகைய உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட அத்தகைய வாடகைக் கொள்வனவுக்கு வசதிசெய்யப்படும் ஏதேனும் விதிப்பனவு போக, வாடகைக் கொள்வனவு உடன்படிக்கையில் குறித்துரைக்கப் பட்ட பெறுமதியாதல் வேண்டும்.

(7) காணியினதும் அதன்மீதான சீர்திருத்தங்களினதும் வழங்கலின் பெறுமதி வழங்கலின் நேரத்தில் காணியின் பெறுமதியும் 1998 மாச்சு 31 ஆந் திகதியன்றுள்ளவாறான காணியின் மீதான எவையேனும் சீர்திருத்தங்களின் பெறுமதியும் போக, அத்தகைய வழங்கலின் பெறுமதியாதல் வேண்டும் என்பதுடன், வழங்கலின் நேரத்தில் அத்தகைய காணியின் பெறுமதியும் 1998 மாச்சு 31 இல் உள்ளவாறாக அத்தகைய காணியின் மீதான எவையேனும் சீர்திருத்தங்களின் பெறுமதியும் நீங்கலாக, அத்தகைய வழங்கலின் திறந்த சந்தைப் பெறுமதிக்குக் குறைவானதாக இருத்தலும் ஆகாது

(8) ஒன்றில் சீட்டொன்றை வழங்குவதன்மேல் அல்லது பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் பண்டங்கள் அல்லது சேவைகள் வழங்கப்பட்டவிடத்து, அத்தகைய வழங்கலின் பெறுமதி, இச்சட்டத்தின்கீழ் கொடுபடற்பாலதான வரிபோக அத்தகைய சீட்டுக்கெனச் செலுத்தப்பட்ட அல்லது இச்சட்டத்தின் கீழ் கொடுபடற்பாலதான வரிபோக வைப்பிலிடப்பட்ட, விடயத்துக்கேற்றாற்போல, எத்தொகையும் மீளளிப்புச் செய்யப் படற்பாலதற்ற தொகையாதல் வேண்டும்.

(9) ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றொட்டாம் ஆண்டு ஏப்பிறல் 1 ஆந் திகதிக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட, வாடகைக் கொள்வனவு உடன்படிக்கையொன்றல்லாத, ஏதேனும் மீளாய்ப்படற்பாலதல்லாத உடன்படிக்கையின்கீழான வழங்கல் ஒன்றின் பெறுமதி, ஏதேனும் வரிவிதிக்கப்படற் பாலதான காலப்பகுதிக்கு அத்தகைய உடன்படிக்கையின் கீழ் செலுத்தப்படற்பாலதான அல்லது செலுத்தப்பட்ட மொத்தத் தொகையாதல் வேண்டும் என்பதுடன், வரி உட்பட்ட பிரதிபயனொன்றாகக் கருதப்படுதலும் வேண்டும்.

(10) குத்தகை உடன்படிக்கையின் மொத்தப் பிரதிபயனின் பத்துச்சதவீதத்துக்கு மேற்படாத பிரதிபயன் ஒன்றுக்காக அத்தகைய உடன்படிக்கை முடிவுறுத்தப்படுகையில் குத்தகை உடன்படிக்கையொன்றின்கீழ் வழங்கப்பட்ட எவையேனும் பண்டங்கள் குத்தகை பெற்றவருக்கு பின்னர் கைமாற்றப்படுகின்றவிடத்து, அத்தகைய பிரதிபயன் அத்தகைய உடன்படிக்கையின்கீழ் அறவிடப்பட்ட குத்தகை வாடகையாகக் கருதப்படுதல் வேண்டும்.

மேலும், அத்தகைய பிரதிபயனானது குத்தகை உடன்படிக்கையின் மொத்தப் பிரதிபயனின் பத்துச்சதவீதத்துக்கு மேற்பட்டதாக இருக்கின்றவிடத்து, அத்தகைய வழங்கல் தனிவேறானதொரு வழங்கலாகக் கருதப்படுதல் வேண்டும்.

(11) பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கல் தொடர்பிலான பிரதிபயன் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலொன்றுக்கும் வரிவிதிக்கப்படற்பாலதல்லாத வழங்கலொன்றுக்கும் தொடர்புபட்டதாகவிருக்குமிடத்து, அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலுக்கான பிரதிபயன், அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலுக்கு ஏற்றிக் கூறப்படுகின்றவாறான பிரதிபயனின் அத்தகைய பாகமாகவிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலின் திறந்த சந்தைப் பெறுமதிக்குக் குறைவாக இருத்தலுமாகாது.

(12) வேறு பண்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பண்டங்கள் உற்பத்திசெய்யப்படுமிடத்து அல்லது தயாரிக்கப்படுமிடத்து அல்லது சேவையொன்று வழங்கப்படுமிடத்து, அது வழங்குநரினால் வழங்கப்பட்டிருக்கிற வேறொருவரேனும் ஆனாலும் வழங்கப்பட்டிருக்கிற, அத்தகைய வேறு பண்டங்கள் விடயத்துக்கேற்ப, உற்பத்தியில் அல்லது தயாரிப்பில் அல்லது சேவை வழங்கலில் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அவ்வாறு உற்பத்திசெய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பண்டங்களின் வழங்கற் பெறுமதியும் அத்தகைய உற்பத்தி அல்லது தயாரிப்பு சம்பந்தமான சேவைகளின் வழங்குகை அல்லது அச்சேவையின் வழங்குகை, பகிரங்கச் சந்தைப் பெறுமதியாக அல்லது அத்தகைய வழங்குகைக்கான பிரதிபயனாகப் பெறப்பட்ட பணத்தொகையாக, இவற்றில் எது கூடுதலாகவுள்ளதோ அதுவாக இருத்தலும் வேண்டும்.

6. (1) இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களின் பெறுமதி பின்வருவனவற்றின் கூட்டுமொத்தமாதல் வேண்டும் :-

- (அ) சுங்கத் தீர்வையின் நோக்கத்துக்காகத் தீர்மானிக்கப்பட்ட பண்டங்களின் பெறுமதி ; அத்துடன்
- (ஆ) அத்தகைய பண்டங்களின் மீதான ஏதேனும் மிகைக்கட்டணமும் ஆயமும் அத்துடன் 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்கீழ் கொடுபடற் பாலதான உற்பத்தித் தீர்வையும் உட்பட, அத்தகைய பண்டங்கள் தொடர்பாகச் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் சுங்கத்தீர்வையின் தொகை.

7. (1) வழங்கலொன்று, அதாவது -

- (அ) பண்டங்களின் வழங்கலொன்று, அத்தகைய பண்டங்களின் வழங்குநர் அத்தகைய பண்டங்களை ஏற்றுமதி செய்துள்ளவிடத்து, சைபர் வீதமிடப்படுதல் வேண்டும் ;
- (ஆ) சேவைகளின் வழங்கலொன்று, அத்தகைய சேவை பின்வருவற்றுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருக்குமிடத்து சைபர் வீதமிடப்படுதல் வேண்டும் :-
  - (i) இலங்கைக்கு வெளியேயுள்ள ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனம்;
  - (ii) ஏதேனும் வெளிநாட்டுக் கப்பலை அல்லது வானூர்தியைப் பழுதுபார்த்தல், கடற் கப்பற் சரக்குக் கொள்கலன்களின் ஏதேனும் மீள்ப் புதுப்பித்தல் அல்லது மீள் ஏற்றுமதி நோக்கத் துக்காக இறக்குமதி செய்யப்பட்ட வேறொவையேனும் பண்டங்கள் ;
  - (iii) ஒரு மதிப்புரிமை ஆக்கவுரிமை, உரிமம், வியாபாரக்குறி அல்லது இதையொத்த புலமைச் சொத்து உரிமை, அத்தகைய உரிமை இலங்கைக்கு வெளியே பயன்படுத்தப்படுவதற்காகவிருக்குமிடத்தும் பயன்படுத்தப்படுவதற்காகவிருக்கும் அளவுக்கும் ;
  - (iv) கசெற்றில் வெளியிடப்படும் அறவிப்பின் மூலம் ஆணையாளர் தலைமையதிபதியினால் குறித்துரைக்கப்பட்டவாறான (ஒரு கப்பலி லிருந்து இன்னொன்றுக்கு ஏற்றி அனுப்பப் படுதல் உட்பட) பண்டங்களை அல்லது பயணிகளை சர்வதேச ரீதியில் ஏற்றிச் செல்லுதல்;

- (v) முற்றிலும் இலங்கைக்கு வெளியே பயன்படுத்தப்படுவதற்காக விருத்திசெய்ப்பவரால் விருத்திசெய்யப்பட்டதும் அதற்கென வெளிநாட்டு நாணயத்தில் வங்கி ஒன்றுக் கூடாகக் கொடுப்பனவு பெறப்படுவதும் ஆன மென்பொருள் தொடர்பில், அத்தகைய சேவைகள் வழங்கப்படுதலைப்பற்றி ஆணையாளர் தலைமையதிபதி திருப்தியுறும் வகையில் ஆவணச்சான்று முன்வைக்கப்படுமிடத்து மட்டும் கணனி மென்பொருள் விருத்தி ;
- (vi) இலங்கைக்கு வெளியே இனம்காணப்பட்ட ஒரு வாடிக்கையாளருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக, சேவைகள் வழங்குவதற்கென 2001 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் நிறுவப்பட்ட தொழில் முயற்சியொன்றினால் இணையத்தின் ஊடாக வழங்கப்படும் வாடிக்கையாளர் ஆதார சேவைகள், அதற்கான கொடுப்பனவு வங்கியூடாக வெளிநாட்டு நாணயத்திலாகும் ;
- (vii) அத்தகைய சேவைக்கான கொடுப்பனவு இலங்கையிலுள்ள வங்கியொன்றினூடாக வெளிநாட்டு நாணயத்தில் பெறப்படுமளவுக்கு இலங்கைக்கு வெளியே நுகரப்படும் வேறு எவையேனும் சேவைகள்.

(2) சைபர் வீதமிடப்பட்ட எவையேனும் பண்டங்களை அல்லது சேவைகளை பதிவுசெய்யப்பட்ட ஆளொருவர் வழங்குமிடத்து -

(அ) அத்தகைய வழங்கல் தொடர்பில் வரியெதுவும் விதிக்கப்படலாகாது ;

(ஆ) வழங்கலானது மற்றெல்லா அம்சங்களிலும் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலொன்றாகக் கொள்ளப்படுதல் வேண்டுமென்பதுடன் அதற்கிணங்க வழங்கலின்மீது விதிக்கப்படும் வரி சைபர் வீதமாதல் வேண்டும்.

8. இச்சட்டத்துக்கான முதலாம் அட்டவணையில் விதித்துரைக்கப்பட்டுள்ள பண்டங்களினது அல்லது சேவைகளினது வழங்கலின்மீதும் அத்துடன் பண்டங்களின் இறக்குமதி மீதும் அத்தகைய வழங்கல்களும் இறக்குமதிகளும் 7 ஆம் பிரிவின் கீழ் சைபர் வீதமிடப்பட்டாலொழிய வரி அறவிடப்படலாகாது.

9. வழங்குநர் இலங்கையில் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடொன்றைக் கொண்டுநடாத்தும் போதும் அல்லது நிறைவேற்றும் போதும் அத்துடன் பண்டங்கள், வழங்குநரால் அல்லது அவரது முகவரால், வழங்கப்படும் நேரத்தில் அப்பண்டங்கள் இலங்கையிலிருக்கும்போதும் அல்லது சேவைகள் இலங்கையில் புரியப்படும்போதும் இச்சட்டத்தின், நோக்கங்களுக்கு பண்டங்கள் அல்லது சேவைகள் இலங்கையில் வழங்கப்படுபவையாகக் கணிக்கப்படல் வேண்டும்.

## அத்தியாயம் II

### பதிவு

10. (1) இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு ஒகத்து 1 ஆந் திகதியன்று அல்லது அதன்பின்னர் ஏதேனும் வரிவிதிக்கப் படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டு நடாத்துகின்ற அல்லது நிறைவேற்றுகின்ற ஆள் ஒவ்வொருவரும் -

(அ) ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான, விடயத்திற் கேற்ப, ஒரு மாத அல்லது மூன்று மாத காலப் பகுதியின் முடிவில் அந்த வரிவிதிக்கப்படற்பாலதான விடயத்துக்கேற்ப, ஒரு மாத அல்லது மூன்று மாத காலப் பகுதியில் இலங்கையில் செய்யப்பட்ட அவரது பண்டங்களின் அல்லது சேவைகளின் அல்லது பண்டங்களினதும் சேவைகளினதும் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் மொத்தப் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாவை விஞ்சியிருப்பின்; அல்லது

(ஆ) அப்போது முடிவடையும் பன்னிரண்டு மாத காலப்பகுதிகளின்போது, இலங்கையில் செய்யப்பட்ட அவரது வரிவிதிக்கப்படற்பாலதான பண்டங்களின் அல்லது சேவைகளின் அல்லது பண்டங்களினதும் சேவைகளினதும் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலின் மொத்தப் பெறுமதி பதினெட்டு இலட்சம் ரூபாவை விஞ்சியிருப்பின் ; அல்லது

(இ) விடயத்துக்கேற்ப, அடுத்துவரும் ஒரு மாத அல்லது மூன்று மாத வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி யொன்றில் அவரது வரிவிதிக்கப்படற்பாலதான பண்டங்களின் அல்லது சேவைகளின் அல்லது பண்டங்களினதும் சேவைகளினதும் வரிமதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் மொத்தப் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாவை விஞ்சக் கூடிய சாத்தியத்தை அல்லது அடுத்துவரும் பன்னிரண்டு மாத காலப் பகுதிகளில் பதினெட்டு இலட்சம் ரூபாவை விஞ்சக் கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்குமென நம்புவதற்கு எந்நேரத்திலும் நியாயமான ஏதுக்கள் இருப்பின்,

இச்சட்டத்தின்கீழ்ப் பதிவு செய்யப்படத் தேவைப்படுத்தப்படுதல் வேண்டும் :

ஆயின், எவ்வாறாயினும் பண்டங்களின் வழங்கல் புறம்போக்கான ஒரு கொடுக்கல்வாங்கல் தொடர்பிலானதென ஆணையாளர் தலைமையதிபதி அபிப்பிராயப்படுகின்றவிடத்து அத்தகைய வழங்கலின் பெறுமதி இப்பிரிவின் நோக்கங்களுக்காக வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் மொத்தப் பெறுமதியைக் கணக்கிடுவதில் விலக்கிவிடப்படலாம்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் பதிவு செய்யப்படுவதற்குத் தேவைப்படுத்தப்படும் ஆள் ஒவ்வொருவரும், அவர் அவ்வாறு செய்ய ஆளாகும் திகதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குப் பிந்தாமல், குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் ஆணையாளர் தலைமையதிபதிக்கு விண்ணப்பமொன்றைச் செய்தல் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கத்துக்காக வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் மொத்தப் பெறுமதி, 3 ஆம் பிரிவின் கீழ் வரிக்கொடுப்பனவிலிருந்து விலக்கிவிடப்பட்ட ஏதேனும் மொத்த அல்லது சில்லறை வியாபாரச் செயற்பாட்டின் வழங்கல்களை உள்ளடக்குதலாகாது.

11. (1) இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பண்டங்களின் இறக்குமதியாளராகவுள்ள ஆள் ஒவ்வொருவரும், அத்தகைய பண்டங்களை வெளியே எடுக்குமுன்னர் பதினான்கு நாட்களுக்குப் பிந்தாமல் ஆணையாளர் தலைமையதிபதிக்கு தாம் அத்தகைய பண்டங்களை இறக்குமதி செய்துள்ளதாக அறிவித்தல் கொடுத்தல் வேண்டுமென்பதுடன், அத்தகைய பண்டங்களை வெளியெடுப்பதற்காக ஆணையாளர் தலைமையதிபதியிடமிருந்து அடையாள இலக்கமொன்றைப் பெறுதலும் வேண்டும்.

ஆயின் எவ்வாறாயினும், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 107ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட பயணிகள் பொதி (விலக்களிப்பு கள்) ஒழுங்கு விதிகளின் கீழ் இலங்கைக்குள் பண்டங்களை இறக்குமதி செய்கின்ற எவரேனும் இறக்குமதியாளர் இச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் அல்லது 12 ஆம் பிரிவின் கீழ் அல்லது 14 ஆம் பிரிவின் (இ) என்னும் பந்தியின் கீழ் அல்லது 77 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டதாகக் கருதப்படும் அல்லது 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் வரிச்சட்டத்தின் 75 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆள் ஒருவராகக் கருதப்படும் ஆளொருவர் ஆணையாளர் தலைமையதிபதிக்கு அறிவிப்பதற்கு ஆளான வராதல் ஆகாது.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் குறிப்பீடு செய்யப்பட்ட ஒவ்வொரு இறக்குமதியாளரும் குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பமொன்றை ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செய்தல் வேண்டும்.

12. முன்றாம் அத்துடன் 10 ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், பண்டங்களை அல்லது சேவைகளை வழங்குகின்ற, அத்துடன் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டு நடாத்துகின்ற அல்லது நிறைவேற்றுகின்ற அல்லது எவையேனும் வரிவிதிக்கப்படற்பாலதான பண்டங்கள் இறக்குமதி செய்கின்ற எவரேனும் இச்சட்டத்தின் கீழான பதிவுக்காக குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் ஆணையாளர் தலைமையதிபதிக்கு விண்ணப்பமொன்றைச் செய்யலாம் :

ஆயின், எவ்வாறாயினும், ஆணையாளர் தலைமையதிபதி, கேட்கப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை விண்ணப்பகாரருக்கு அளித்த பின்னரும், அத்தகைய விண்ணப்பகாரரினால் கொண்டு நடாத்தப்படும் அல்லது நிறைவேற்றப்படும் தொழிலின் தன்மையையும், முற்போந்த இரு வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிகளிலும் அத்தகைய விண்ணப்பகாரரினால் செய்யப்படும் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் பெறுமதியையும், அவரது வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் பெறுமதி 10 ஆம் பிரிவிற் குறிப்பீடு செய்யப்பட்ட பெறுமதியை விஞ்சாதென்ற சாத்தியத்தையும் கவனத்துக் கொண்டு, அத்தகைய விண்ணப்பகாரரைப் பதிவுசெய்ய மறுக்கலாம்.

13. பதினான்காம் பிரிவின்கீழ் ஒருவரைப் பதிவு செய்யும் நோக்கத்துக்காக அத்தகைய ஆளினால் கொண்டு நடாத்தப்படும் அல்லது நிறைவேற்றப்படும் ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு தொடர்பான ஏதேனும் தகவலை ஆணையாளர் தலைமையதிபதி எந்நேரத்திலும் அத்தகைய ஆளிடமிருந்து கோரலாம்.

14. (1) (அ) பத்தாம் பிரிவின்கீழ் பதிவு செய்யப்படுவதற்காக ஆள் ஒருவரினால் விண்ணப்பஞ் செய்யப் பட்டுள்ளவிடத்து ;

(ஆ) பன்னிரண்டாம் பிரிவின்கீழ் பதிவுசெய்யப்படுவதற்கான விண்ணப்பமொன்று செய்யப்பட்டு அத்தகைய விண்ணப்பம் ஆணையாளர் தலைமையதிபதியினால் மறுக்கப்படாதவிடத்து; அல்லது

(இ) பதிவுக்கான விண்ணப்பமொன்று செய்யப்படாதிருந்து, ஆனால், எவரேனும் ஆளினால் கொண்டு நடாத்தப்படும் அல்லது நிறைவேற்றப்படும் செயற்பாடுகளின் தன்மையைக் கருத்தில்கொண்டு அத்தகைய ஆள் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப் படுவதற்கானாகவுள்ளார் என ஆணையாளர் தலைமையதிபதி அபிப்பிராயப்பட்டு, அத்தகைய ஆள் தம் திறம் கூறுவதற்கு சந்தர்ப்பமளித்தபின்னர்,

ஆணையாளர் தலைமையதிபதி அவரால் தீர்மானிக்கப்படக் கூடியவாறான அத்தகைய திகதியிலிருந்து அத்தகைய ஆளைப் பதிவு செய்தல் வேண்டும்.

(2) ஓராமுட்பிரிவின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அல்லது இச்சட்டத்தின் 77 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் அல்லது 2002 ஆம் ஓகத்து 1 ஆந் திகதியன்று, 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத்தின் 75 ஆம் பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் எவரேனும் ஆள் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டு நடாத்துகின்ற அல்லது நிறைவேற்றுகின்றவிடத்து, அவர் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஆளாதல் வேண்டும்.

15. (1) ஆணையாளர் தலைமையதிபதி, இச்சட்டத்தின் 14ஆம் பிரிவின் கீழ் ஆளொருவரைப் பதிவு செய்ததன்மேல்-

(அ) வரிப்பதிவு இலக்கமொன்றையும் ; அத்துடன்

(ஆ) பதிவுச் சான்றிதழொன்றையும்,

அத்தகைய ஆளுக்கு வழங்குதல் வேண்டும்.

(2) பதிவுச் சான்றிதழானது, பதிவு செய்யப்பட்ட ஆளின் பெயரையும் வேறு இயைபான விபரங்களையும், பதிவானது பயனுக்கு வரும் திகதியையும் அத்துடன் அத்தகைய ஆளின் வரிப்பதிவு இலக்கத்தையும் தருதல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழ் எந்த ஆளுக்குப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படுகின்றதோ அந்த ஆள், அவரினாற் கொண்டுநடாத்தப்படுகின்ற அல்லது நிறைவேற்றப்படுகின்ற வரிவிதிக்கப்படற்பாலதான

செயற்பாடு எவ்விடத்தில் கொண்டு நடத்தப்படுகிறதோ அல்லது நிறைவேற்றப்படுகின்றதோ அவ்விடத்தில் அத்தகைய சான்றிதழைத் துலாம்பரமாக வெளிக்காட்டி வைத்தல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் இடங்கள் இருக்கும் பட்சத்தில் அத்தகைய சான்றிதழின் பிரதிகள் வெளிக்காட்டி வைக்கப்படலாம்.

(4) முதலாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டவாறாக விலக்களிப்பு வழங்கலைச் செய்கின்ற பதிவு செய்யப்பட்ட ஒவ்வொருவரும், வழங்கல் இடம் ஒவ்வொன்றிலும் முதலாம் அட்டவணையில் தரப்பட்டவாறாக அவரால் வழங்கப்பட்டும் அத்தகைய பண்டங்களின் மற்றும் சேவைகளின் வகுதிகளை வெளிக்காட்டிவைத்தல் வேண்டும்.

(5) எவரேனுமான், (3) ஆம் (4) ஆம் உட்பிரிவுகளின் தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுக்கத் தவறுமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதி -

(அ) ஐம்பதாயிரம் ரூபாவை விஞ்சாத ஒரு பணத்தொகையிலான தண்டமொன்றை அத்தகைய ஆள்மீது விதிக்கலாம் என்பதுடன், அத்தகைய தண்டம் விதிக்கப்பட்டமை பற்றி அத்தகைய ஆளுக்கு எழுத்தில் அறிவித்தலும் கொடுக்கலாம் ;

(ஆ) அத்தகைய ஆளை எழுத்திலான அறிவித்தல் மூலம் அதில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய காலப்பகுதியினுள் -

(i) அத்தகைய தண்டத்தைச் செலுத்தும்படியும்; அத்துடன்

(ii) அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய காலப்பகுதியினுள் விடயத்துக்கேற்ப (3) ஆம் (4) ஆம் உட்பிரிவு களின் தேவைப்பாடுகளுக்கு இணங்கி யொழுக்கும்படியும்,

தேவைப்படுத்தலாம்.

(6) ஐந்தாம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின்கீழ் எவரேனுமான்மீது விதிக்கப்பட்ட தண்டமெதனையும், அத்தகைய ஆள் (3) ஆம், (4) ஆம் உட்பிரிவுகளின் தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுக்கத் தவறியமை அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் காரணமாகவிருந்ததென்றும், அவர் அதற்குப் பின்னர் அத்தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுகியுள்ளாரென்றும் ஆணையாளர் தலைமையதிபதியின் திருப்திக்கு எண்பித்தால், ஆணையாளர் தலைமையதிபதி குறைக்கலாம், அல்லது ஒழிக்கலாம்.

16. (1) ஒன்றில் இச்சட்டத்தின்கீழ் அல்லது 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் வரிச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்த திகதியிலிருந்து பன்னிரண்டு மாத காலப்பகுதி கடந்த பின்னர் எப்போதாயினும், பதிவு செய்யப்பட்ட ஆள் ஒருவர் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டுநடாத்தாது அல்லது நிறைவேற்றா தொழிந்துள்ளவிடத்து அல்லது அத்தகைய காலப் பகுதிக்குள்ளான வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியில் அவரது வழங்கல்களின் மொத்தப்பெறுமதி 10 ஆம் பிரிவின்கீழ் தரப்பட்ட பெறுமதியை விஞ்சாதவிடத்து, தமது பதிவை இல்லாதாக்குவதற்காக விண்ணப்பஞ் செய்யலாம்.

(2) ஆணையாளர் தலைமையதிபதி -

(அ) ஓராமுட்பிரிவின்கீழ்ச் செய்யப்பட்ட விண்ணப்ப மொன்றைப் பெற்றதன்மேல் ;

(ஆ) எந்நேரத்திலும்,

விடயத்துக்கேற்றாற்போல, விண்ணப்பகாரர் அல்லது எவரே னும் பதிவு செய்யப்பட்ட ஆள் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டுநடாத்தாது அல்லது நிறைவேற்றாது ஒழிந்துள்ளார் என அல்லது அவரது வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் மொத்தப் பெறுமதி 10 ஆம்



பிரிவின்கீழ் குறிப்பீடு செய்யப்பட்ட பெறுமதியை விஞ்சவில்லை யென அல்லது அவர் தொடர்பிலான சுங்கக் கட்டளைச் சட்டத்தின்கீழான வசதிகள் சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியால் இடைநிறுத்தப்பட்டுள்ளன என அல்லது அந்தப் பதிவைத் தொடர்வது வருமானத்தின் பாதுகாப்புக்குத் தடையாக இருக்குமென திருப்திப்பட்டதன் மேல் அவரது பதிவை, விடயத்துக்கேற்றாற்போல, இல்லாதாக்குதல் வேண்டும் அல்லது இல்லாதாக்கலாம்.

(3) எவரேனுமாள் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டு நடாத்தாது அல்லது நிறைவேற்றாது ஒழியவில்லை என அல்லது வருமானத்தின் பாதுகாப்புக்காக அவரது பதிவைத் தொடர்வது அவசியமானதும் உசிதமானதும் என ஆணையாளர் தலைமையதிபதி அபிப்பிராயப்படுகின்றவிடத்து, அவர் அத்தகைய ஆளின் பதிவை இல்லாதாக்க மறுக்கலாம்.

(4) பதிவு செய்யப்பட்ட ஆள் ஒருவரின் பதிவை ஆணையாளர் தலைமையதிபதி இல்லாதாக்குகின்றவிடத்து, அவர் பதிவுத் தபால் மூலம் பதிவு இல்லாதாக்கப்பட்ட திகதி பற்றி அத்தகைய ஆளுக்கு அறிவித்தல் வேண்டும்.

(5) பதிவு இல்லாதாக்கப்பட்ட திகதியிலிருந்து எவரேனும் ஆளினால் கொண்டு நடாத்தப்படும் அல்லது நிறைவேற்றப்படும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டின் சொத்துக் களின் அப்போது பாகமாகவமையும் எவையேனும் பண்டங்கள் அல்லது சேவைகள் (அத்தகைய சொத்துக்கள் யாவும் உட்பட) வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு பதிவு செய்யப்பட்ட ஆள் ஒருவரான வேறோர் ஆளினால் கொண்டு நடாத்தப்பட்டால் அல்லது நிறைவேற்றப்பட்டால் ஒழிய, இல்லா தாக்கப்பட்ட திகதிக்கு நேர்முன்னரான ஒரு நேரத்தில் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டு நடாத்து கையில் அல்லது நிறைவேற்றுகையில் அவ்வாளினால் வழங்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

17. (1) பதிவு செய்யப்பட்ட ஆள் ஒருவரின், பதிவு ஆணையாளர் தலைமையதிபதியினால் இல்லாதாக்கப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய ஆள் -

(அ) பதிவானது எக்காலப்பகுதியின்போது செல்லுபடியாகவிருந்ததோ அக்கடைசி வரிவிதிக்கப்படற்பால தான காலப் பகுதியின் கடைசி நாளிலிருந்து பதினான்கு நாட்களுக்குப் பிந்தாமல் தமக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ஆணையாளர் தலைமையதிபதிக்குத் திருப்பிக் கொடுத்தல் வேண்டும் ;

(ஆ) பதிவுச் சான்றிதழை அல்லது அதன் ஒரு பிரதியை அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு, கொண்டு நடாத்தப்படுகின்ற அல்லது நிறைவேற்றப்படுகின்ற ஏதேனும்படித்தல் வெளிக்காட்டிவைத்தல் ஆகாது ; அத்துடன்

(இ) விடயத்துக்கேற்ப ஏதேனும் வரிப்பணப்பட்டியலை, வரிப்பற்றுக்குறிப்பை அல்லது வரி வரவுக்குறிப்பை வழங்குதலாகாது.

(2) எவரேனுமாள் (1) ஆம் உட்பிரிவின் தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுகத் தவறுமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதி -

(அ) ஐம்பதாயிரம் ரூபாவை விஞ்சாத ஒரு பணத்தொகையிலான தண்டமொன்றை அத்தகைய ஆள்மீது விதிக்கலாம் என்பதுடன், அத்தகைய தண்டம் விதிக்கப்பட்டமை பற்றி அத்தகைய ஆளுக்கு எழுத்தில் அறிவித்தல் கொடுக்கவும் கொடுக்கலாம் ;

(ஆ) அத்தகைய ஆளை, எழுத்திலான அறிவித்தல் மூலம்

(i) அத்தகைய தண்டத்தைச் செலுத்தும்படியும்; அத்துடன்

(ii) அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்படற்கூடியவாறான அத்தகைய காலப்பகுதியினுள் (1) ஆம் உட்பிரிவின் கீழான தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுகும்படியும்,

தேவைப்படுத்தலாம்.

(3) இரண்டாம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின்கீழ் எவரேனுமாளமீது விதிக்கப்பட்ட தண்டமெதனையும், அத்தகைய ஆள் (1) ஆம் உட்பிரிவின் தேவைப்பாடுகளுக்கு இணங்கி யொழுக்கத் தவறியமை, அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் காரணமாகவிருந்ததென்றும், அவர் அதற்குப் பின்னர் அத்தேவைகளுக்கு இணங்கியொழுகியுள்ளாரென்றும் ஆணையாளர் தலைமையதிபதியின் திருப்திக்கு எண்பித்தால், ஆணையாளர் தலைமையதிபதி குறைக்கலாம் அல்லது ஒழிக்கலாம்.

18. பதினாறாம் பிரிவின் கீழ் பதிவு இல்லாதாக்கப்பட்டமை எப்படியிருப்பினும், பதிவு செய்யப்பட்ட ஆளொருவர், இச்சட்டத்தின்கீழ் அல்லது 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத்தின்கீழ் அவரினால் செய்யப்பட்ட வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்கள் தொடர்பில் அவர் பதிவு செய்யப்பட்ட ஆளொருவராக இருந்த போது அவரினாற் செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப்பட்ட ஏதேனும் செயலுக்கு ஆளானவராதல் வேண்டும்.

19. பதிவு செய்யப்பட்ட ஆள் ஒவ்வொருவரும், பின்வரும் மாற்றங்களை, அம்மாற்றம் ஏற்பட்டதிலிருந்து பதினான்கு நாட்களுக்குப் பிந்தாமல் ஆணையாளர் தலைமையதிபதிக்கு எழுத்தில் அறிவித்தல் வேண்டும்

(அ) அத்தகைய ஆளினால் கொண்டு நடாத்தப்படும் அல்லது நிறைவேற்றப்படும் ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு எப்பெயரிலும், முகவரியிலும், இடத்திலும் கொண்டு நடாத்தப்படுகின்றதோ அப்பெயரிலும் முகவரியிலும் இடத்திலுமான மாற்றமெதுவும் ;

(ஆ) அவரினாற் கொண்டு நடாத்தப்படும் அல்லது நிறைவேற்றப்படும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டின் தன்மையிலான மாற்றமெதுவும் ;

(இ) விபரத்திரட்டுக்களையும் ஏனைய ஆவணங்களையும் ஒப்பமிடுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆளிலான மாற்றமெதுவும் ; அத்துடன்

(ஈ) வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டின் சொத்தாண்மையிலான மாற்றமெதுவும்.

20. (1) வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல் ஒன்றைச் செய்கின்ற பதிவு செய்யப்பட்ட ஆளொருவர், எந்த ஆளுக்கு வழங்கல் செய்யப்படுகின்றதோ அந்த ஆள் வழங்கலின் நேரத்திலிருந்து பதினான்கு நாட்களுக்குள் இச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அல்லது இச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆளொருவராகக் கருதப்படும் ஆளொருவர் எனக் குறிப்பிட்டு எழுத்திலான வேண்டுகோள் ஒன்றை விடுக்கூதிருப்பின் வரிப் பணப்பட்டியல் ஒன்று வழங்கப்படவேண்டும் எனத் தேவைப்படுத்தினால் அவருக்கு அத்தகைய வழங்கலின் நேரத்தின் பின்னர் இருபத்தெட்டு நாட்களுக்குப் பிந்தாமல் வரிப்பணப்பட்டியல் ஒன்றை வழங்குதல் வேண்டும் ;

ஆயினும், எவ்வாறாயினும் இச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்டவராகக் கருதப்பட்ட ஆளொருவரால் முதலாவது வழங்கல் கிடைக்கப் பெற்றதன் பின்னர் வேண்டுகோளொன்று விடுக்கப்படுமிடத்து, அத்தகைய ஆள், ஏதேனும் அடுத்துறும் வழங்கல் தொடர்பில் மேலும் ஏதேனும் வேண்டுகோள் விடுக்குமாறு தேவைப்படுத்தப்படுத லாகாது.

(2) வரிப்பணப்பட்டியல் பின்வருவனவற்றை எடுத்துக்காட்டுதல் வேண்டும் :-

(அ) வழங்குநரின் பெயர், முகவரி அத்துடன் பதிவிலக்கம்;

(ஆ) அவ்வழங்கல் எவ்வாளுக்குச் செய்யப்படுகின்றதோ அவ்வாளின் பெயர், முகவரி ;

(இ) வரிப்பட்டியலில் வழங்கப்பட்ட திகதியும் அதன் தொடரிலக்கமும் ;

(ஈ) வழங்குநரிகதியும் வழங்கப்பட்ட பண்டங்களின் அல்லது சேவைகளின் விவரணமும் ;

(உ) வழங்கலின் அளவும் தொகையும் ; அத்துடன்

(ஊ) வழங்கலின் பெறுமதியும், விதிக்கப்பட்ட வரியும் வழங்கலுக்கான பிரதிபயனும் ;

(எ) பணப்பட்டியலின் துலாம்பரமான இடத்தில் "வரி பணப்பட்டியல்" எனும் சொற்கள்.

2002 ஓகத்து 1 ஆம் திகதிக்கு முன்னர் 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் வரிச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஏதேனும் செல்லுபடியுள்ள வரிப்பணப்பட்டியல் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வரிப்பணப்பட்டியலாகக் கருதப்படுதல் வேண்டும்.

(3) பண்டங்கள் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள விடத்து, சுங்கப்பண்டங்கள், வெளிப்படுத்துகை அல்லது சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் மெய்யறுதிப்படுத்தப்பட்ட வேறேதேனும் ஆவணம் ஒரு வரிப்பணப்பட்டியலாகக் கொள்ளப்படுதல் வேண்டும். 2002 ஓகத்து 1 ஆந் திகதிக்கு முன்னர் 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் வரிச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் மெய்யறுதிப்படுத்தப்பட்ட ஏதேனும் சுங்கப் பண்டங்கள் வெளிப்படுத்துகையும் அல்லது வேறு ஏதேனும் ஆவணமும் வரிப்பணப்பட்டியலாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(4) வரிப்பட்டியலின் மூலப்பிரதி அத்தகைய வழங்கல் எவருக்குச் செய்யப்பட்டதோ அவ்வாளுக்கு வழங்கப்படுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய பணப்பட்டியலின் இணைப் பிரதி அத்தகைய வழங்கலைச் செய்கின்ற ஆளினால் அத்தகைய வரிப்பணப்பட்டியல் வழங்கப்பட்ட வரிவிதிக்கப் படற்பாலதான காலப்பகுதியில் வழங்கப்பட்டதோ அக்காலப் பகுதி முடிந்த பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு வைத்திருக்கப் படுதலும் வேண்டும்.

(5) ஒவ்வொரு வழங்கலுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வரிப் பணப்பட்டியல்களை வழங்குவது சட்டமுறையானதாதலாகாது. பதிவு செய்யப்பட்ட ஆளொருவர் வரிப்பணப்பட்டியலின் மூலப்பிரதியைத் தொலைத்துவிட்டாரெனக் கோரினால், வழங்கலைச் செய்பவர், "பிரதி மாத்திரம்" எனத் தெளிவாக அடையாளமிடப்பட்ட ஒரு பிரதியை அத்தகைய பதிவு செய்யப்பட்ட ஆளுக்கு வழங்கலாம்.

(6) இரண்டாம் உட்பிரிவின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், பதிவு செய்யப்பட்ட ஆளொருவர் வரிவிதிக்கப்படற்பால தான வழங்கலொன்றைச் செய்யுமிடத்து, அத்தகைய வழங்கலைப் பெறுபவர் பதிவுசெய்யப்பட்ட ஆளாக இராதவிடத்து அத்தகைய வழங்குநர் விதிக்கப்பட்ட வரி உட்பட, அத்தகைய வழங்கலின் முழுப் பிரதிபயனையும் தரும் பணப் பட்டியலை வழங்குதல் வேண்டும். வழங்குநர் பணப்பட்டியல்களால் மேவப்படும் அத்தகைய வழங்குகைகள்மீது போதிய பதிவேடுகளை வைத்திருக்காதவிடத்து அத்தகைய வழங்கல்கள் நியம வரிவீதத்தில் செய்யப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்.

(7) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகளை மீறுகின்ற ஆள் எவரும் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன், நீதிவானொருவர் முன்னரான சுருக்கமுறை விளக்கத்தின் பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன் மேல் இருபத்தையாயிரம் ரூபாவுக்குக் குறையாததும் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவை விஞ்சாததுமான குற்றப்பணமொன்றுக்கும் அதன் பின்னர் குற்றத்தீர்ப்பளிப்பின் பின்னர் அத்தவறு தொடர்ந்து புரியப்படும் பட்சத்தில் அத்தவறு அவ்வாறு தொடர்ந்து புரியப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ஐநூறு ரூபாக் குற்றப்பணத்துக்கும் ஆளாதலும் வேண்டும்.

(8) ஏழாம் உட்பிரிவின் கீழ் தவறொன்றுக்குக் குற்றத் தீர்ப்பளிக்கப்படும் எவரேனுமான், அவரது குற்றத்தீர்ப்புத் திகதியில் இருந்து பதினான்கு நாட்காலப்பகுதிக்குப் பின்னர் அத்தகைய தவறைத் தொடர்ந்து புரியுமிடத்து, நீதிமன்றமானது, ஆணையாளர் தலைமையதிபதியினால் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் அதற்கென அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் தொழிலை முடிவிடுவதற்கான விண்ணப்பம் செய்யப்படுவதன்மீது, அத்தகைய தொழிலை முடிவிடும்படி கட்டளையிடலாம்.

(9) எட்டாம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட முடிவிடுதற் கட்டளைக்கு இணங்கியொழுகுவதற்கு அத்தகைய ஆள், தவறுகின்ற ஏதேனும் விடயத்தில், நீதிவான், நீதிமன்ற பிசுக்காலை அத்தகைய கட்டளை வழங்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று நாட்களுக்கு முந்தாத அத்துடன் ஏழு முழுநாட்களுக்குப் பிந்தாத திகதியொன்றாகவிராததும் ஆன, அத்தகைய கட்டளையிற் குறித்துரைக்கப்பட்ட ஒரு திகதிக்கு முன்னர் அத்தகைய தொழிலை முடிவிடவேண்டும் எனத் தேவைப்படுத்தியும் அவருக்கு அதிகாரம் அளித்தும்

உடனடியாக அத்தகைய பிசுக்காலுக்குக் கட்டளையிடுதல் வேண்டும். பிசுக்கால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட அத்தகைய பொலிசு அலுவலர் அத்தகைய தொழிலை முடிவிடுவதற்கு அவசியமெனக் கருதக்கூடியவாறான அத்தகைய உதவியாளர் களுடன் அத்தகைய தொழில் கொண்டு நடாத்தப்படுகின்ற அல்லது நிறைவேற்றப்படுகின்ற வளவுகளினுள் பிரவேசிப்பதற்கு அத்தகைய கட்டளையானது சொல்லப்பட்ட பிசுக்காலுக்கு அல்லது அதற்கென அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் பொலிசு அலுவலருக்குப் போதிய அதிகாரமாதல், இவண்டும்.

அத்தியாயம் 111

### விபரத் திரட்டுகளும் வரியைக் கணக்கிடுதலும்

21. (1) பதிவு செய்யப்பட்ட ஆள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியும் முடிவுற்றபின்னர் வரும் மாதத்தின் கடைசி நாளுக்குப் பிந்தாமல் அந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியின் போது அவரது வழங்கல்கள் பற்றிய விபரத் திரட்டொன்றை ஆணையாளர் தலையையிடுதலுக்குக் கொடுத்துவதல் வேண்டும். அத்தகைய விபரத்திட்டு ஒவ்வொன்றும் குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் இருத்தல் வேண்டுமென்பதுடன், அத்தகைய படிவத்தில் தரப்படவேண்டுமெனத் தேவைப்படுத்தப்படக் கூடியவாறான அத்தகைய எல்லா விபரங்களையும் கொண்டிருத்தலும் வேண்டும்.

ஆயினும் எவ்வாறாயினும் 2002 ஓகத்து 1 ஆம் தேதியன்று தொடங்கும் இரண்டு மாதங்களைக் கொண்டவொரு காலப் பகுதிக்கான விவரத்திரட்டொன்று மூன்று மாதங்களைக் கொண்ட வரி விதிக்கப்படற்பாலதான காலப்பகுதியொன்று குறித்தொதுக்கப்பெற்றுள்ள ஆளொருவரால் 2002 அக்டோபர் கடைசி நாளுக்குப் பிந்தாமல் கொடுத்துவதப்படுதல் வேண்டும்.

(2) வரிமதிப்பீட்டாளரொருவர், எழுத்திலான அறிவித்தல் மூலம், அவரது கணிப்பில் வரி விதிக்கப்படற்பாலவரான ஆனால் பதிவுசெய்யப்பட்டிராத எவரேனுமான அத்தகைய அறிவித்தலிற் குறித்துரைக்கப்பட்ட காலத்தினுள் விதித்துரைக்கப்பட்ட படிவத்தில் விபரத்திரட்டொன்றைக் கொடுத்து தவும்படி தேவைப்படுத்தலாம்.

(3) 2002 ஓகத்து 1 ஆம் திகதிக்குமுன்னர் தொடங்கும் ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கான 1996ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் (1) ஆம் அல்லது (3) ஆம் உட்பிரிவின் கீழான வரும்தியான ஏதேனும் விபரத்திரட்டு, இச்சட்டத்தின் கீழ் வரும்தியான விபரத்திரட்டாகக் கருதப்படுதல் வேண்டும்.

(4) எவரேனுமானினாற் செய்யப்பட்ட பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கல் தொடர்பில் முழுத்தகவலையும் பெற்றுக்கொள்ளும் நோக்கங்களுக்காக, ஒரு வரிமதிப்பீட்டாளர் பின்வருவனவற்றைச் செய்யும்படி தேவைப்படுத்தி அத்தகைய ஆளுக்கு எழுத்திலான அறிவித்தல் கொடுக்கலாம் :-

(அ) அத்தகைய அறிவித்தலிற் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியிலும், எவையேனும் புத்தகங்களிலும், ஆவணங்களிலும், கணக்குகளிலும் உள்ள பதிவீடுகளைச் சரி பார்ப்பதற்கென அத்தகைய கணக்குப் புத்தகங்களை அவை கைமுலமான அல்லது எந்திரவியல் அல்லது இலத்திரனியல் முறையான படிவத்தில் அடங்கியிருப்பினுஞ்சரி அல்லது அவற்றின் சேர்க்கையாக இருப்பினுஞ்சரி, வியாபார நிரல்களை, கையிருப்பு நிரல்களை, இடாப்புகளை, பணப்பட்டில்களை, காசோலைகளை, வங்கிக்கூற்றுக்களை, பணஞ்செலுத்தும் சீட்டுக்களை, கணக்குகளை, கணக்காய்வாளர் அறிக்கைகளை அல்லது விதித்துரைக்கப்படக்கூடியவாறு அவரது உடைமையிலுள்ள ஏனைய ஆவணங்களைப் பரிசோதனைக்குக் காண்பித்தல் அல்லது வரிமதிப்பீட்டாளருக்கு அனுப்பிவைத்தல் ;

(ஆ) அவ்வாள்ளினால் கொண்ட நடாத்தப்படும் அல்லது நிறைவேற்றப்படும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு தொடர்பாக விசாரிக்கப்படும் நோக்கத் துக்காக அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்

கூடியவாறான அத்தகைய இடத்திலும் அத்தகைய திகதியிலும் அத்தகைய நேரத்திலும் தாமே அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் மூலமாகவோ வருகை தருதல்.

(5) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, பிரதி ஆணையாள ரொருவர் எவரேனுமான பின்வருவனவற்றைச் செய்யும்படி தேவைப்படுத்தி எழுத்திலான அறிவித்தலும் கொடுக்கலாம் :-

(அ) அத்தகைய அறிவித்தலிற் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் எவையேனும் கணக்குப் புத்தகங்களை, அவை கைமுலமான அல்லது எந்திரவியல் அல்லது இலத்திரனியல் வடிவத்தில் அமைந்திருப்பினுஞ்சரி, அல்லது அவற்றின் சேர்க்கையாயினுஞ்சரி, வியாபார நிரல்களை, கையிருப்பு நிரல்களை, இடாப்புகளை, பணப்பட்டியல்களை, காசோலைகளை, பணம் செலுத்தும் சீட்டுக்களை, வங்கிக் கூற்றுக்களை, கணக்குகளை, கணக்காய் வாளர் அறிக்கைகளை அல்லது அத்தகைய அறிவித்தலில் வித்துரைக்கப்படக்கூடியவாறான அவரது உடைமையிலுள்ள வேறு ஆவணங்களை அத்தகைய பிரதி ஆணையாளருக்குக் காண்பித்தல் அல்லது அனுப்பிவைத்தல்;

(ஆ) அத்தகைய அறிவித்தலிற் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய கருமத்தின்மீது அவரை விசாரிக்கும் வகையில் அத்தகைய அறிவித்தலிற் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய இடத்திலும் அத்தகைய திகதியிலும் அத்தகைய நேரத்திலும் தாமே அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் மூலமாகவோ வருகை தருதல்.

(6) ஐந்தாம் உட்பிரிவின்சீழ் கொடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கியொழுக வருகைதரும் ஆளொருவருக்கு அவ்வாறு வருகைதருவதில் அவரினால் அவசியமாக உறப்படும் எவையேனும் நியாயமான செலவுகள் ஆணையாளர் தலைமையதிபதியினால் அனுமதிக்கப்படலாம்.

(7) பிரதி ஆணையாளரொருவர் அல்லது பிரதி ஆணையாளரொவரின் அங்கீகாரத்தோடு வரிமதிப்பீட்டாளரொருவர் இச்சட்டத்தின் நோக்கத்துக்காக அத்தகைய வைத்திருக்கை அவசியமாகும் காலம்வரை, எவையேனும் புத்தகங்களிலும், ஆவணங்களிலும், கணக்குகளிலும் உள்ள பதிலீடுகளைச் சரிபார்ப்பதற்கென அத்தகைய கணக்குப் புத்தகங்களை, அவை கைமுலமான, எந்திரவியல் அல்லது இலத்திரனியல் முறையான வடிவத்தைக் கொண்டுள்ளதாயினுஞ்சரி அல்லது அவற்றின் சேர்க்கையாக விருப்பினுஞ்சரி, வியாபார நிரல்களை, கையிருப்பு நிரல்களை, இடாப்புகளை, பணப்பட்டியல்களை, காசோலைகளை, வங்கிக் கூற்றுக்களை, பணம்செலுத்தும் சீட்டுக்களை, கணக்குகளை, கணக்காய்வாளர் அறிக்கைகளை அல்லது குறித்துரைக்கப்படக்கூடியவாறு அவரது உடைமையிலுள்ள ஏனைய ஆவணங்களைத் தமது கட்டுக்காப்பில் வைத்திருக்கலாம்.

(8) வரிமதிப்பீட்டாளரொருவர், அவர் அவசியமென என்னும் போது எழுத்திலான அறிவித்தலொன்றிற் குறித்துரைக்கப்பட்ட காலத்தினுள், பின்வருவனவற்றைக் கொடுத்துதவும்படி எவரேனுமானத் தேவைப்படுத்தி அவருக்கு அத்தகைய அறிவித்தலைக் கொடுக்கலாம் :-

(அ) இன்னும் முழுமையாச அல்லது மேலதிகமான விபரத்திரட்டுக்கள் ; அல்லது

(ஆ) வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயத்தில் அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான வரியை மதிப்பீடு செய்வதற்கு அவசியமானதாக அல்லது இயைபானதாக இருக்கும் ஏதேனும் கருமத்தொடர்பாக இன்னமும் முழுமையாக அல்லது மேலதிக மான தகவல்.

(9) எவரேனுமானினால் அல்லது அவர் சார்பில் இச்சட்டத் தின்கீழ் கொடுத்துதவப்பட்டதெனக் கொள்ளப்படும் ஒரு விபரத்திரட்டு, கூற்று அல்லது படிவம், முரணாக எண்பிக்கப்பட்டாலொழிய, எல்லா நோக்கங்களுக்காகவும் விடயத்துக்கேற்ப, அவ்வாளினால் அல்லது அவரது அதிகாரத்தினால் கொடுத்துதவப்பட்டதென கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய விபரத்திரட்டை, கூற்றை அல்லது படிவத்தை ஒப்பமிடும் எவரேனும் ஆள் அதன்கண் அடங்கியுள்ள எல்லாக் கருமங்கள் பற்றியும் பரிச்சயமாக விருப்பவராகக் கருதப்படுதலும் வேண்டும்.

(10) எவரேனுமாள் (1) ஆம் உட்பிரிவின் தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுக்கத் தவறுமிடத்து அல்லது (3) ஆம் உட்பிரிவின் கீழ் வரிமதிப்பீட்டாளரொருவரினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஓர் அறிவித்தலிற் குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்தினுள், வரிமதிப்பீட்டாளரால் தேவைப்படுத்தப்படக் கூடியவாறான அத்தகைய விவரங்களைக் கொண்டுள்ள ஒரு விபரத்திரட்டைக் கொடுத்துதவும்படி அவரைப் பணிக்கின்ற அத்தகைய அறிவித்தலின் தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுக்கத் தவறுமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதி -

(அ) ஐம்பதாயிரம் ரூபாவை விஞ்சாத பணத்தொகையிலான ஒரு தண்டத்தை அத்தகைய ஆளின்மீது விதிக்கலாம் என்பதுடன், அத்தகைய தண்டம் விதிக்கப்பட்டமைபற்றி அத்தகைய ஆளுக்கு எழுத்தில் அறிவித்தல் கொடுக்கவும் கொடுக்கலாம் ;

(ஆ) எழுத்திலான அறிவித்தல்மூலம் அத்தகைய ஆளை;

(i) அத்தகைய தண்டத்தைச் செலுத்தும்படியும்; அத்துடன்

(ii) அத்தகைய அறிவித்தலிற் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய காலப்பகுதியிலும், விடயத்திற்கேற்ப (1) ஆம் உட்பிரிவின் கீழ் கொடுத்துதவும் படி தேவைப்படுத்தப்பட்ட விபரத்திரட்டு அவரால் கொடுத்துதவப்பட்டிராவிடில் அத்தகைய விபரத்திரட்டைக் கொடுத்துதவும்படியும் அல்லது (3) ஆம் உட்பிரிவின் கீழ் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவித்தலின் தேவைப்பாடுகள் இணங்கி யொழுக்கப்பட்டிராவிடின் அத்தகைய தேவைப் பாடுகளுக்கு இணங்கியொழுகும்படியும்,

தேவைப்படுத்தலாம்.

(11) ஆணையாளர் தலைமையதிபதி, (10) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் எவரேனுமாள்மீது விதிக்கப்பட்ட ஏதேனும் தண்டத்தை, விடயத்துக்கேற்ப (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுடன் அல்லது (2) ஆம் உட்பிரிவின் கீழான பணிப்புக்கு இணங்கியொழுக்கத் தவறியமை அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் காரணமாகவிருந்த தென்றும் அவர் அடுத்துப் பின்னர் அத்தகைய தேவைப்பாடுகளுக்கு அல்லது பணிப்புக்கு இணங்கியொழுகியுள்ளாரென்றும் ஆணையாளர் தலைமையதிபதியின் திருப்திக்கு எண்பித்தால் குறைக்கலாம் அல்லது ஒழிக்கலாம்.

(12) ஒன்பதாம் உட்பிரிவின் கீழ் ஆணையாளர் தலைமையதிபதி தண்டமொன்றை விதிக்கின்றவிடத்துத் தவிர, (1) ஆம், (2) ஆம் ஏற்பாடுகளை மீறுகின்ற ஒவ்வொருவராலும் இச்சட்டத்தின்கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன், நீதிவான் முன்னரான சுருக்கமுறை விளக்கத்தின் பின்னர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன்மேல் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேற்படாத இருவகையில் ஒருவை மறியற்றண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற்றண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாதலும் வேண்டும்.

22. (1) பதிவுசெய்யப்பட்ட ஆளொருவர், அவரால் செய்யப் பட்ட வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்கள், தொடர்பில், இச்சட்டத்தில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய நேரத்திலும் அத்தகைய முறையிலும் அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிகளைக் குறிப்பீடு செய்வதன் மூலம் கணக்கிடுதலும் வரிசெலுத்துதலும் வேண்டும் :

ஆயின், எவ்வாறாயினும், 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் ஏற்றுமதிக்காகத் தைத்த ஆடைகளின் உற்பத்தியாளரினால் செய்துகொள்ளப்படும் ஏதேனும் உடன்படிக்கையின்கீழ், இலங்கை முதலீட்டுச் சபையினால் உள்ளூரில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றவாறான அத்தகைய நூற்று வீதத்தினுள் எவையேனும் தைத்த ஆடைகளின்மீது வருமதியாகவுள்ள பணத்தொகை, இலங்கையினுள் வழங்கப்படும் அத்த கைய ஒவ்வொரு தைத்த ஆடைக்கும் இருபத்தைந்து ரூபாவாக இருத்தல் வேண்டும்.

(2) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, பதிவு செய்யப்பட்ட ஆளொருவர், அத்தகைய ஒவ்வொரு காலப்பகுதியினதும் முடிவில் இச்சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படற்பாலதாகவுள்ள அவரது உள்ளீட்டு வரியின் அந்த அளவை வரவுவைப்பதற்கும் பின்னர் அத்தகைய தொகையை அவரிடமிருந்து வருமதியாக வுள்ள ஏதேனும் வெளியீட்டு வரியிலிருந்து கழிப்பதற்கும் உரித்துடையவராதல் வேண்டும்:

ஆயின், எவ்வாறாயினும், கொடுப்பனவு அடிப்படைக் கணக்கீட்டை மேற்கொள்ளுகின்ற எவரேனும் ஆள், அத்தகைய ஆளினால் வரிக் கொடுப்பனவு செய்யப்பட்ட வழங்கல் தொடர்பில் மட்டுமே, இச்சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படற் பாலதான அவரது அத்தகைய அளவு உள்ளீட்டு வரிக்கு வரவுகோருவதற்கு உரித்துடையவராதல் வேண்டும்.

(3) பதிவுசெய்யப்பட்ட ஆளொருவரினால் பெறப்பட்ட பண்டங்கள் அல்லது சேவைகள் அல்லது அவரினால் இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்கள், பகுதியளவில் அவரினால் கொண்டுநடத்தப்படுகின்ற அல்லது நிறைவேற்றப்படுகின்ற வரி அறவிடப்படக்கூடிய வரிதிக்கப்படற்பாலதான செயற்பாடொன்றின் நோக்கங்களுக்காகவும் பகுதியளவில் வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுமிடத்து அல்லது பயன்படுத்தப்படவுள்ளவிடத்து, அத்தகைய வழங்கல்கள், இறக்குமதிகள் என்பன மீதான வரி விதிக்கப்படக்கூடியதான அவரது வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டுக்குக் குறிப்பீடு செய்யப்படற்பாலதான அத்தகைய வழங்கலின் அல்லது இறக்குமதியின்மீதான வரியின் அந்த அளவு மட்டுமே அவரது உள்ளீட்டு வரியாகக் கணக்கிடப்படும் வகையில் பங்கிடப்படுதல் வேண்டும்.

ஆயின் எவ்வாறாயினும், 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க, நிதிக்குத்தகைச் சட்டத்தின்கீழ் குத்தகை வசதிகளை ஏற்பாடு செய்கின்ற ஆள் ஒருவரின் விடயத்தில், மூன்று ஆண்டுகளுக்குக் குறைவானதொரு காலப்பகுதிக்கான குத்தகை உடன்படிக்கையின்கீழ் வழங்கப்படும் பண்டங்கள் மீதான உள்ளீட்டு வரி அத்தகைய பண்டங்கள் மீது அறவிடப்படும் வரி பத்துவீதத்துக்கு மேலானதாக இருப்பினும் பத்து வீதத்தில் அல்லது அதற்குக் குறைவான வீதத்தில் கணிப்பிடப்படுதல் வேண்டும்.

(4) இருபத்தோராம் பிரிவின் (1) ஆம் அல்லது (2) ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் விபரத்திரட்டு கொடுத்து தவப்படுகின்றவிடத்தும், அவ் விபரத்திரட்டு தொடர்புபடுத்துகின்ற ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியின் முடிவில் உள்ளீட்டு வரித் தொகை வெளியீட்டு வரித்தொகையை விஞ்சுமானால், உள்ளீட்டு வரியின் விஞ்சுதொகை 58 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமையாக, மீளளிக்கப்படுதல் வேண்டும். அத்துடன் அவ் வாறு மீளளிக்கப்படாதவிடத்து, ஆணையாளர் தலைமையதிபதி, அத்தகைய மீளளிப்புத் தொகை போகும்தியாக வந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி முடிவிலிருந்து இரண்டு மாதங்கள் கழிந்த தேதியன்று தொடங்கி மீளளிப்புத் தேதியன்று முடிவடையும் காலப்பகுதிக்காக அத்தகைய பணத்தொகையின் மீது 59ஆம் பிரிவின்கீழ் விதித்துரைக்கப்பட்ட அத்தகைய வீதங்களில் வட்டி செலுத்துதல் வேண்டும் :

ஆயினும் 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் மீதான சட்டத்தின்கீழ் 2002 ஓகத்து 1 ஆம் திகதி யன்று அல்லது அதன்பின்னர் மீளளிக்கப்பட்ட ஏதேனும் உள்ளீட்டு வரியின் மேன்மிகைத் தொகையின் ஏதேனும் மீதித்தொகை 2002 ஓகத்து 1 ஆம் தேதியன்று வெளி நிலுவையாக உள்ள விடத்து அத்தகைய மேன்மிகைத் தொகை இச்சட்டத்தின்கீழ் ஏதேனும் வரிவிதிக்கற்பாலதான காலப்பகுதிக்கு வருமதியான ஏதேனும் வெளியீட்டு வரியிலிருந்து கழிக்கப்படுதல் ஆகாது; ஆனால் அத்தொகை அதற்கிணங்க 1996 ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் மீதான சட்டத்தின்கீழ் மீளளிக்கப்படுதல் வேண்டும்.

(5) பதிவுசெய்யப்படாத ஆளொருவர் குடியிருப்பு உடன் படிக்கையின் நியதிகளின்படி அவரது காணியையும் கட்டிடங்களையும் குத்தகைக்கு விடுமிடத்து, அத்தகைய பதிவுசெய்யப்பட்ட ஆள், அத்தகைய காணியிலும் கட்டிடத்திலும் வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பில் உறப்பட்ட எவையேனும் செலவுகள் தொடர்பாக ஏதேனும் உள்ளீட்டு வரியின் உரிமைக் கோரிக் கைக்கு உரித்துடையவர் அல்லர் என்பது எவ்வாறிருப்பினும் அத்தகைய பதிவு செய்யப்பட்ட ஆள் அத்தகைய காணி மற்றும் கட்டிடம் தொடர்பில் குத்தகை உடன்படிக்கையொன்றிருப்பதை எண்பிக்கும் போதியளவிலான சான்றை ஆணையாளர் தலைமையதிபதி திருப்தியுறும் வகையில் சமர்ப்பிப்பாராயின், அத்தகைய உடன்படிக்கையின்

காலப்பகுதிக்கு அத்தகைய காணியில் வழங்கப்பட்ட சேவை தொடர்பாக அவரால் உற்ப பட்ட செலவுகளுக்கு உள்ளீட்டு வரியை உரிமை கோருவதற்கு உரித்துடையவராதல் வேண்டும்:

ஆயின், எவ்வாறாயினும், வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியொன்றில் -

- (அ) இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டுள்ள பதிவுசெய்யப்பட்ட ஆளொருவரின் விடயத்தில், அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியானது, 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் வரிச் சட்டத்துக்கான அட்டவணையின் (XXVII) விடயத்தில் அல்லது இச்சட்டத்துக்கான முதலாம் அட்டவணையின் (XX) ஆம் விடயத்தில் குறிப்பீடு செய்யப்பட்ட காலத்துள் அமையுமிடத்து அல்லது 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச்சட்டத்துக்கான அட்டவணையின் (XXVII) விடயத்தில் குறிப்பீடுசெய்யப்பட்ட கருத்திட்ட அமுல்படுத்தல் காலப்பகுதிக்குள் அல்லது இச்சட்டத்துக்கான முதலாம் அட்டவணையின் (XX) ஆம் விடயத்தில் குறிப்பீடுசெய்யப்பட்ட காலப்பகுதிக்குள் அல்லது வர்த்தகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது வரை ஆன காலத்துள்ளமையுமிடத்து, இவற்றுள் எது முந்தியதோ, அக்காலப்பகுதியில் உள்ளீட்டு வரியின் மேன்முறையொன்று உள்ளவிடத்து ;
- (ஆ) ஆறாம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஆள் ஒருவரின் விடயத்தில் அத்தகைய ஆளினால் மேற்கொள்ளப்பட்டவாறாக வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்கள் ஆரம்பிக்கப்பட்ட வரிவிதிக்கப் படற்பாலதான காலப் பகுதிக்கு முன்னர் அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி வருகின்ற விடத்து, உள்ளீட்டுவரியின் மேன்மிகையொன்று உள்ளவிடத்து ;
- (இ) வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கான சைபர் வீதமிடப்பட்ட வழங்கல்கள் அந்த வரிவிதிக்கப் படற்பாலதான காலப்பகுதிக்கான மொத்த வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் ஐம்பது வீதத்தி லும் கூடுதலாகவுள்ள பெறுமதி கொண்ட வழங்கல்க ளைச் செய்து பதிவு செய்யப்பட்ட ஆள் ஒருவரின் விடயத்தில், 2 ஆம் பிரிவின் கீழ் பிற்போடப்பட்ட வரி உட்பட, உள்ளீட்டு வரியின் மேன்மிகை இருக்கின்ற விடத்து, முற்போந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியிலிருந்து முன்கொணரப்பட்ட ஏதேனும் உள்ளீட்டுவரியின் மேன்மிகை உட்பட, உள்ளீட்டு வரியின் மேன்மிகையொன்று உள்ளவிடத்து ;
- (ஈ) ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு 2 ஆம் பிரிவின் கீழ் வரிப்பிற்போடுகையைப் பெற்றுக் கொண்டவரான எவரேனும் பதிவுசெய்யப்பட்ட ஆள், அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு அவரது மொத்த வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் ஐம்பது சதவீத அல்லது ஐம்பது சதவீதத்துக்குக் குறைந்த சைபர்வீத வழங்கல்களைச் செய்துள்ளவிடத்து அல்லது எவ்வித சைபர்வீத வழங்கல் எதனையும் செய்யாதவிடத்து, 2 ஆம் பிரிவின் கீழ் அத்தகைய பிற்போடப்பட்ட வரித்தொகையை விஞ்சாத உள்ளீட்டுவரியின் மேன்மிகையொன்று உள்ளவிடத்து,

விடயத்துக்கேற்றாற்போல, அத்தகைய மேன்மிகையின் பாகம் அல்லது மேன்மிகை, 2002 யூலை 31 ஆம் திகதியன்று அல்லது அதன்முன்னர் முடிவடையும் வரிவிதிக்கற்பாலதான ஏதேனும் காலப்பகுதிக்காக அல்லது வரிவிதிக்கற்பாலதான காலப்பகுதியின் ஒரு பாகத்துக்காக 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் சட்டத்தின்கீழ் அல்லது இச்சட்டத்தின்கீழ் ஏதேனும் வரிவிதிக்கற்பாலதான காலப்பகுதியிலிருந்து முன்கொணரப்பட்ட ஏதேனும் மேன்மிகைத் தொகை உட்பட, 58 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைவாக, அம்மேன்மிகை எழுந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி முடிவின் பின்னர் அல்லது அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கான விவரத்திரட்டு பெறப்படும் திகதியிலிருந்து இவற்றுள் எது பிந்தியதோ, அதில் ஒரு மாதத்துக்குப் பிந்தாமல் மீளளிப்புச் செய்யப்படுதல் வேண்டும் :

ஆயின் மேலும், பதனிடாது பண்டங்களை இறக்குமதி செய்கின்ற பதிவுசெய்யப்பட்ட ஆள் ஒருவரின் விடயத்தில், 2 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் செலுத்தப்பட்ட வரியைக் குறித்துநிற்கும் உள்ளீட்டுவரி மேன்மிகை மீளளிக்கப்படுதலாகாது.



அத்தகைய காலப்பகுதிக்குள்ளாக அத்தகைய மீளளிப்பைச் செய்யத் தவறும் பட்சத்தில், மீளளிப்பு போகும்தியாகவரும் திகதியிலிருந்து அதன் கொடுப்பனவுத் தேதிவரை 59 ஆம் பிரிவுக்கான காப்புவாசகத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக, அப்பிரிவின் கீழ் விதித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய வீதத்தில் அத்தகைய மீளளிப்புமீது வட்டி கொடுபடற்பாலதாதல் வேண்டும்.

(6) பெறப்பட்ட பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கலுக்கு ஏற்றிக் கூறப்படற்பாலதான ஏதேனும் உள்ளீட்டு வரி, பின்வருவன தொடர்பில் (2) ஆம் உட்பிரிவின் கீழ் கழிக்கப்படுதலாகாது :-

(i) வழங்கலானது தொழில்தருநரினால் அவரது ஊழியர்களை இடம்பெயர்ப்பதற்கு ஏற்பாடுசெய்யப்பட்ட மோட்டார் துவிச்சக்கர வண்டிகள், துவிச்சக்கர வண்டிகள், மற்றும் மோட்டார் கோச்சக்கள் தவிர்ந்த மோட்டார் வாகனங்கள் மற்றும் பொழுதுபோக்குச் சுற்றுலாப் பணங்களுக்கு அல்லது உல்லாசப் பயணிகளை இடம்பெயர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள், அல்லது வாடகைக் கார்கள் அல்லது எவையேனும் பண்டங்களை இடம்பெயர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் அல்லது வாடகைக் கார்கள் அல்லது ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டின் வியாபாரக் கையிருப்பின் பாகமாகவமையும் மோட்டார் வாகனம் தொடர்பில் இருக்குமாயின் ;

(ii) பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கலானது வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டுடன் சம்பந்தப்படாதிருப்பின் ;

(iii) பெறப்பட்ட பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கலானது பின்வருவனவற்றால் ஆதாரப்படுத்தப்படவில்லையெனின் :-

(அ) (i) 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் அல்லது இச்சட்டத்தின் கீழ் முறையாக வழங்கப்பட்ட வரிப்பணப்பட்டியலினாலும் ; அத்துடன்

(ii) வரிப்பணப்பட்டியல் வழங்கப்பட்ட வரி விதிக்கப்படற்பாலதான காலப்பகுதியின் முடிவிலிருந்து 12 மாதங்களுக்குள் பெறப்பட்ட வரிப்பணப்பட்டியலினாலும் ; அல்லது

(ஆ) சுங்கப்பணிப்பாளர் தலைமையதிபதியினால் வழங்கப்பட்ட சுங்கப்பண்ட வெளிப்படுத்துகை அல்லது வேறு அதிகாரமளிக்கப்பட்ட ஆவணத்தினால் ; ஆதாரப்படுத்தப்படவில்லையாயின் ;

(iv) முன்றாம் உட்பந்தியில் குறிப்பிடப்பட்டவாறான அத்தகைய பணப்பட்டியின் மீதான உள்ளீட்டுவரி அத்தகைய பணப்பட்டியலில் பெறப்பட்ட வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியின் கடைசி நாளிலிருந்து ஆறு மாதங்கள் கழியமுன்னர் முடிவடையும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கான வெளியீட்டு வரியிருந்து கழிக்கப்படவில்லையாயின் :

ஆயின் எவ்வாறாயினும், (3) ஆம் உட்பிரிவின் அத்துடன் (5)ஆம் உட்பிரிவின் (ii) ஆம் பந்தியின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், (205 ஆம் அத்தியாயம்) மின்சாரச் சட்டத்தின் கீழ் உரிமம் ஒன்றைப் பெற்றுக் கொண்டுவரும், மின்சார விநியோகத்தில் ஈடுபடுகின்றவருமான எவரேனும் பதிவுசெய்யப்பட்ட ஆள், 1996 ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் வரிச் சட்டத்துக்கான அட்டவணையின் (XXvi) என்னும் விடயத்தின் கீழ் அல்லது இச்சட்டத்துக்கான முதலாம் அட்டவணையின் (xviii) ஆம் விடயத்தின் கீழ் விலக்களிப்பு எப்படியிருப்பினும், அத்தகைய விநியோகத்துக்காக மின்சாரத்தின் கொள்வனவுமீது உள்ளீட்டு வரி அனுமதிக்கப்படலாம்.

(7) எவரேனும் ஆள் இலங்கையில் தொழிலை அல்லது கருத் திட்டத்தைக் கொண்டு நடாத்துவதற்கு ஏதேனும் தொழிலை அல்லது ஏதேனும் கருத்திட்டத்தை ஆரம்பித்துள்ளாரென ஆணையாளர் தலைமையதிபதி திருப்திக்கு எண்பித்துள்ள தோடு அவ்வாறு தொடங்கப்பட்டதிலிருந்து முப்பது மாத

காலப்பகுதிக்குள்ளாக அத்தகைய தொழிலில் வரிவிதிக்கப்படற் பாலதான வழங்கல்களைச் செய்வதற்குப் பொறுப்பேற்கின்ற விடத்து, அவர் 14 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும் அவரால் விதித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய நிபந்தனைகளுக்கமைவாக அத்தகைய ஆளைப் பதிவுசெய்து (5) ஆம் உட்பிரிவின் (iii) ஆம் உட்பந்தியின் ஏற்பாடுகளுக் கமைவாக அத்தகைய தொழில் அல்லது கருத்திட்டம் தொடர்பில் உள்ளீட்டுவரிக்கான வரவை அனுமதிக்கலாம். மேலும் கருத்திட்டத்தின் தன்மையைக் கருத்திற்கொண்டு வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களைச் செய்வதற்கு முப்பது மாத காலப்பகுதி போதியதல்லாததாக இருக்குமென ஆணையாளர் தலைமையதிபதி திருப்திப்பட்டவிடத்து, அவர் அப்பயன்பட அத்தகைய பதிவு செய்யப்பட்ட ஆளினால் செய்யப்பட்ட விண்ணப்பமொன்றின் அடிப்படையில் அத்தகைய காலப்பகுதியை நீடிக்கலாம் :

(8) முப்பத்திமுன்றாம் பிரிவின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், வருமதியான மேன்மிகைத் தொகையின், இச்சட்டத்தின்கீழ் அல்லது, 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத்தின்கீழ் கோரப்படும் உள்ளீட்டுவரியின் ஏதேனும் மேன்மிகைத் தொகையில் ஏதேனும் மீளளிப்பு, விடயத்துக்கேற்றாற்போல, எந்தப் பதிவு செய்யப் பட்ட ஆளுக்கு மீளளிப்புச் செய்யப்பட்டதோ அல்லது கோரிக்கையைச் செய்கின்ற ஆளுக்கு வரிமதிப்பீட்டாளரினால் வரிமதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன், விடயத்துக் கேற்றாற்போல அத்தகைய மீளளிப்பில் அல்லது மேன்மிகைக் கோரிக்கையில் விளைந்த உள்ளீட்டு வரி மேன்மிகை வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியின் முதலாம் நாளன்று தவணை தவறிய வரியொன்றாக அப்பணத்தொகை கருதப் படுதல் வேண்டும்.

இந்த உட்பிரிவின் நோக்கத்துக்காக, எவரேனும் ஆளினால் விவரத் திரட்டில் கோரப்படும் ஏதேனும் உள்ளீட்டு வரி -

(அ) விடயத்துக்கேற்றாற்போல, 1996 ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் வரிச் சட்டத்துக்கான அட்டவணையில் (XXvii) என்னும் விடயத்தில் அல்லது (XXviii) என்னும் விடயத்தில் அல்லது இச்சட்டத்துக்கான முதலாம் அட்டவணையின் (xix) என்னும் விடயத்தில் அல்லது (xx) என்னும் விடயத்தில் குறிப்பீடு செய்யப்பட்ட கருத்திட்ட அமுலாக்கல் காலப்பகுதிக்குள்ளாக அல்லது அதன் முடிவின்மேல் ஏதேனும் வர்த்தக தொழிற்பாட்டை தொடங்கியிராத ;

(ஆ) ஆறாம் உட்பிரிவின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளதோடு, அத்தகைய அங்கீகாரத்தைப் பெறுவதன் முன்னர் அத்தகைய ஆளினால் கொடுக்கப்பட்ட பொறுப்பேற்பில் கூறப்பட்டவாறான வரிவிதிக்கப் படற்பாலதான வழங்கல்களைச் செய்யும் தொழிலை ஆரம்பித்துள்ளவருமான,

அத்தகைய ஆளினால் கோரப்படும் உள்ளீட்டு வரியின் மேன்மிகைத் தொகையொன்றாகக் கருத்தப்படுதல் வேண்டும்.

23. ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட ஆளும், பணப்பட்டியல் அடிப்படையில் வரிக்குக் கணக்குக் காட்டுதல் வேண்டும் :

ஆயின் எவ்வாறாயினும், ஆணையாளர் தலைமையதிபதி, பதிவு செய்யப்பட்ட ஆளொருவரினால் அதற்கெனச் செய்யப்படும் விண்ணப்பத்தின்மீது, விதித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய நிபந்தனைகளின் மேல் கொடுப்பனவு அடிப்படையில் வரிக்குக் கணக்குக் காட்டும்படி அத்தகைய ஆளைப் பணிக்கலாம்.

24. ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியில் செலுத்தப்படற்பாலதான வரியை நிச்சயிக்கையில், பதிவு செய்யப் பட்ட ஓர் ஆளின் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டில் உறப்பட்டதும் 1998 ஏப்பிரல் 1 ஆம் திகதியன்று அல்லது அதன்பின்னர் உருவாக்கப்பட்ட கடனொன்றின்மீது அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியின்போது அறவிடமுடியாததாக வந்துள்ளதுமான ஏதேனும் அறவிடமுடியாக் கடனுக்கு நேரொத்ததாகவுள்ள வரி கழிக்கப்படுதல் வேண்டும். கழிக்கப்படற்பாலதான

வரி பதிவழிக்கப்படவுள்ள, அறவிடமுடியாக் கடன் தொடர்பில் முன்னைய வரிவிதிக்கப்படற்பாலதான ஒரு காலப்பகுதியில் வரி ஆகச் செலுத்தப்பட்ட தொகையை விஞ்சுதலாகாது :

ஆயின், இச்சட்டம் தொடங்குவதற்கு முன்னர் அல்லது தொடங்குவதற்குப் பின்னர், அவ்வாறு பதிவழிக்கப்பட்ட அறவிட முடியாக்கடன் கணக்கால் அவ்வாளினால் ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியில் பணத்தொகை பெறப்பட்டின், 33 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், பெறப்பட்ட தொகை, இச்சட்டத்தின்கீழான அல்லது 1996ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் வரிச் சட்டத்தின்கீழ் எந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியில் பெறப்பட்டதோ அந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியின்போது வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலாகக் கொள்ளப் படுதல் வேண்டும் என்பதுடன், வரிக்கிலக்கானதாதலும் வேண்டும் :

ஆயின், மேலும் அறவிடமுடியாக் கடன்கள் நேரொத்த ஏதேனும் வரித்தொகை, எவரேனும் அவ்வாறு கழிக்கப்பட்டிருக்குமிடத்து அவ்வாறு கழிக்கப்பட்டதொகை, அவர் பதிவுசெய்யப்பட்ட ஆளாக இருப்பின் எவ்வாள் தொடர்பில் அறவிடமுடியாக் கடன் உறப்பட்டதோ அவ்வாள் தொடர்பிலான நேரொத்த காலப்பகுதிக்கான வெளியீட்டு வரியாதல் வேண்டும்.

25. (1) பதிவுசெய்யப்பட்ட ஆளொருவர், இன்னுமோர் ஆளுக்குச் செய்யப்பட்ட வழங்கலொன்றினமீது வரிப்பணப் பட்டியலொன்றை வழங்கியுள்ளதுடன் வரியைக் குறைத்து விதித்தமை மூலம் அல்லது மிகையாக விதித்தமை மூலம் சரியற்ற ஒரு தொகைக்குக் கணக்குக் காட்டியுள்ளவிடத்து, அவ்வாறு குறைத்து விதிக்கப்பட்ட அல்லது மிகையாக விதிக்கப்பட்ட வரித்தொகையைச் சரிக்கட்டும் நோக்கத்துக்காக, விடயத்துக்கேற்ப, அத்தகைய வேறு ஆளுக்கு ஒரு வரிப்பற்றுக் குறிப்பை அல்லது வரிவரவுக் குறிப்பை வழங்குவதற்கு அவர் உரித்துடையவராதல் வேண்டும்.

(2) ஒரு வழங்கல் தொடர்பில் அத்தகைய விதிப்பு வழங்கப்பட்ட காலப்பகுதி தொடர்பிலும் விடயத்துக்கேற்ப, வரிப்பற்றுக் குறிப்பு அல்லது வரிவரவுக் குறிப்பு வழங்கப்படுவதன் மேல் -

(அ) வழங்குநர், கணக்குக் காட்டப்பட்ட தொகையை விஞ்சுவதாகவுள்ளதும் அவ்வழங்கல் தொடர்பில் விதிக்கப்படற்பாலதாகவிருந்ததுமான வரியின் அத்தகைய தொகையை வெளியீட்டு வரியாகச் செலுத்துதல் வேண்டும் அல்லது விதிக்கப்படற்பாலதான வரித்தொகையை விஞ்சுவதாகவுள்ளதும், வெளியீட்டு வரியாகக் கணக்குக் காட்டப்பட்டதுமான அத்தகைய தொகையை உள்ளீட்டு வரியாகக் கழித்தல் வேண்டும் ; அத்துடன்

(ஆ) எவருக்கு வழங்கல் செய்யப்பட்டதோ அவர் பதிவு செய்யப்பட்ட ஆளாயின் விடயத்துக்கேற்ப, வெளியீட்டு வரியாக, கழிக்கப்பட்டிருக்க வேண்டிய தகுந்த தொகையை விஞ்சுவதாகவுள்ளதும் உள்ளீட்டு வரியாக அவரினால் கழிக்கப்பட்டதுமான வரியின் அத்தகைய தொகையை வெளியீட்டு வரியாகச் செலுத்துதல் வேண்டும் அல்லது அவரினால் கழிக்கப்பட்ட உண்மையான தொகையை விஞ்சுவதாகவுள்ளதும் அவரினால் கழிக்கப்படற்பாலதாகவிருந்ததும் ஆன அத்தகைய தொகையை உள்ளீட்டு வரியாகக் கழித்தல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவிற் குறிப்பீடு செய்யப்பட்ட வரிப்பற்றுக் குறிப்பு அல்லது வரிவரவுக் குறிப்பு குறித்துரைக்கப்பட்ட படிவத்திலிருத்தல் வேண்டும்.

#### அத்தியாயம் IV

#### வரி கொடுப்பனவு

26.(1) ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி தொடர்பிலான வரி அவ்வரிவிதிக்கப்படற்பாலதான காலப் பகுதியின் முடிவை உடனடுத்துவரும் மாதத்தின் கடைசி நாளுக்குப் பிந்தாமல் செலுத்தப்படுதல் வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாத ஏதேனும் வரி தவணை தவறியதாக உள்ளதாகக் கருதப்படுதல்

வேண்டுமென்பதுடன், அத்தகைய வரி எந்த ஆளினால் செலுத்தப்படற்பாலதோ அந்த ஆள் அல்லது ஏதேனும் வரி ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்களினால் செலுத்தப்படற்பாலதாக உள்ளவிடத்து அத்தகைய ஒவ்வொருவராலும், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகத் தவணை தவறிய ஒருவராகக் கருதப்படுதலும் வேண்டும்.

(2) ஆணையாளர் தலைமையதிபதி -

(அ) பின்போடுவதற்கான எழுத்திலான வேண்டு கோளொன்று ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செய்யப்பட்டுள்ளவிடத்தும் ; அத்துடன்

(ஆ) சார்த்தப்பட்ட வழங்கல்களின்மீது வருமதியான வரி அத்தகைய ஆளினால் இறுக்கப்பட்டிருக்க வில்லையென ஆணையாளர் தலைமையதிபதியின் திருப்திக்கு எண்பிக்கப்பட்டுள்ளவிடத்தும்,

28 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) அல்லது (ஆ) என்னும் பந்தியின்கீழ் அல்லது 31 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்மீது மதிப்பிடப்பட்ட ஏதேனும் வரியின் கொடுப்பனவுக்கான கொடுப்பனவுத் தேதியைப் பின்போடலாம் என்பதுடன், அத்தகைய வரிமதிப்பீட்டுக்கெதிராக மேன்முறையீடும் செய்யலாம்:

ஆயின் எவ்வாறாயினும், மேன்முறையீட்டைத் தீர்த்து வைத்ததன்மீது அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் பிற்போடுகை மீளப்பெறப்பட்டதன்மேல், கொடுபடற்பாலதாகவரும் பிற்போடப்பட்ட வரியின் அத்தகைய தொகை அல்லது அதன் பாகம் அத்தகைய வரி போகமதியாக வந்த மூலத் தேதியிலிருந்து தவணைதவறிய வரியாகக் கருதப்படுதல் வேண்டும்.

27. (1) ஏதேனும் வரி தவணைதவறியதாகவுள்ளவிடத்து, தவணைதவறியவர் தவணைதவறியதாகவுள்ள அத்தகைய வரியுடன் சேர்த்து, மேலதிகமாகப் பின்வருவதனைத் தண்டமாகச் செலுத்துதல் வேண்டும்:-

(அ) தவணை தவறிய தொகையின் பத்து சதவீதத்துக்குச் சமமான ஒரு பணத்தொகை ; அத்துடன்

(ஆ) தவணை தவறியதான தொகை, அத்தகைய தவணை தவறியதாக வரத்தொடங்கிய மாதத்தை அடுத்து வரும் மாதத்தின் கடைசி நாளுக்கு முன்னர் செலுத்தப்படாதவிடத்து, ஒவ்வொரு அடுத்துவரும் மாதத்தினதும் கடைசி நாளன்று முடிவடைகின்ற ஒவ்வொரு காலப்பகுதி தொடர்பிலும், அல்லது அத்தகைய காலப்பகுதியின் பாகம் தொடர்பிலும் தவணை தவறியதாகவுள்ள தொகையின் இரண்டு சதவீதத்துக்குச் சமமாகவுள்ள ஒரு மேலதிகப் பணத்தொகை ;

ஆயின், எவ்வாறாயினும், இவ்வுட்பிரிவின்மீது தண்டமாகச் செலுத்தப்படற்பாலதான மொத்தத் தொகை, எவ்விடத்திலும் தவணைதவறிய வரியின் நூறு சதவீதத்தை விஞ்சுதலாகாது என்பதுடன், அத்தகைய தொகையெதுவும், தவணைதவறுகை ஏற்பட்ட எவையேனும் விசேட சூழ்நிலைகளின் காரணமாக அத்தகைய தொகையின் தள்ளுபடி அல்லது குறைப்பு நீதியானதும் ஒப்புரவானதுமாகவிருக்குமென ஆணையாளர் தலைமையதிபதி திருப்திப்படி, தள்ளுபடி செய்யப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.

(2) VI ஆம் அத்தியாயத்தின் கீழான ஒரு மேன்முறையீட்டின் இறுதித் தீர்மானத்தின்மேல், (1) ஆம் உட்பிரிவின்மீதுள்ள ஏதேனும் பணத்தொகை அல்லது எவையேனும் பணத்தொகைகள் அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள தவணை தவறுகையாகவுள்ள ஏதேனும் வரி, குறைக்கப்படுமிடத்து, அப்போது அத்தகைய பணத்தொகை அல்லது பணத்தொகைகள் அவ்வாறு குறைக்கப்பட்ட வரியின்மீது கணக்கிடப்படுதல் வேண்டும்.

வரி மதிப்பீடு

28.(1) (அ) வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயப்படி வரியிறுக்கப்படற்பாலதான எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆள், ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு ஒரு விபரத்திரட்டைக் கொடுத்துவத் தவறுமிடத்து ; அல்லது

(ஆ) வரி இறுக்கப்படற்பாலதான எவரேனும் பதிவு செய்யப்பட்ட ஆள் ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி தொடர்பில் ஒரு விபரத்திரட்டைக் கொடுத்துவயிருந்து, ஆனால் அந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கான வரியைச் செலுத்தத் தவறுமிடத்து ; அல்லது

(இ) எவரேனுமான், அத்தகைய ஆளினால் கொடுத்துவப்பட்ட ஏதேனும் விபரத்திரட்டுக்கு ஏதேனும் மாற்றத்தை அல்லது சேர்க்கையைச் செய்யுமாறு எழுத்தில் ஆணையாளர் தலைமையதிபதிக்கு வேண்டுகோள் விடுக்குமிடத்து,

வரிமதிப்பீட்டாளர், வரிமதிப்பீட்டாளரின் தீர்ப்பின்படி அத்தகைய ஆள் அந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்குச் செலுத்தியிருக்கவேண்டிய வரித்தொகையை வரிமதிப்பீடு செய்தல் வேண்டுமென்பதுடன், எழுத்திலான அறிவித்தல்மூலம், உடனடியாக அத்தகைய தொகையைச் செலுத்தும்படி அவ்வாளைத் தேவைப்படுத்துதலும் வேண்டும். ஒரு வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு எவரேனுமான் தொடர்பில் அவ்வாறு வரிமதிப்பீடு செய்யப்பட்ட தொகை, அந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு அவரினால் செலுத்தப்படற்பாலதான வரித்தொகையெனக் கருதப்படுதல் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கத்துக்காக இப்பிரிவின் கீழ் கொடுக்கப்படும் அறிவித்தலானது, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிவிதிக்கற்பாலதான காலப்பகுதிகளைக் குறிப்பீடுசெய்யலாம்.

(2) ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு எவரேனுமான் தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின் கீழ் செய்யப்பட்ட வரிமதிப்பீடொன்று, வரிமதிப்பீடு செய்யப்பட்ட தொகை அந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு அவரிடமிருந்து வருமதியாகவிருந்த வரித்தொகை என்றாற்போன்று, 27 ஆம் பிரிவின் கீழான தண்டமொன்றுக்கு அத்தகைய ஆள் பொறுப்பாக விருக்கின்றமையைப் பாதித்தலாகாது.

(3) வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயப்படி, வரிவிதிக்கப்படற்பாலதான ஏதேனும் காலப்பகுதிக்கு வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி தொடர்பில் விவரத்திரட்டொன்றைக் கொடுத்துவத் தவறியுள்ள எவரேனும் ஆளினால் வரியாகச் செலுத்தப்பட்ட தொகையானது, வரிவிதிக்கப்படற்பாலதான அக்காலப்பகுதிக்கு அவ்வாளினால் செலுத்தற்பாலதாக உள்ளவாறான தொகையைவிட குறைவாயிருக்குமிடத்து, வரிமதிப்பீட்டாளர், வரிமதிப்பீட்டாளரின் தீர்ப்பின்படி அத்தகைய ஆளினால் செலுத்தப்பட்டிருக்கவேண்டியதான தொகையை மதிப்பீடு செய்தல் வேண்டும் என்பதுடன் எழுத்திலான அறிவித்தல்மூலம், அவ்வறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட ஒரு திகத்யன்று அல்லது அதற்கு முன் அவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கும் அவ்வாளினால் செலுத்தப்பட்ட தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகையைச் செலுத்துமாறு அவ்வாளைத் தேவைப்படுத்துதலும் வேண்டும்.

(4) வரிவிதிக்கற்பாலதான ஏதேனும் காலப்பகுதிக்கு எவரேனுமான் தொடர்பில் (3) ஆம் உட்பிரிவின் கீழ் வரிமதிப்பீடொன்று செய்யப்பட்டிருக்குமிடத்து, அவ்வாறு மதிப்பீடுசெய்யப்பட்ட தொகைக்கும் வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு அவ்வாளினால் செலுத்தப்பட்ட தொகைக்கும் இடையிலான வித்தியாசமானது, 28 ஆம் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு வரிவிதிக்கப்படற்பாலதான அக்காலப்பகுதிக்கு தவணை தவறுகையிலுள்ள வரியாதல் வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க அத்தகைய ஆள் வரிவிதிக்கப்படற்பாலதான அக்காலப்பகுதிக்கு எந்தத் திகதியிலிருந்து வரிசெலுத்தியிருக்கவேண்டுமோ அத்திகதியிலிருந்து அத்தகைய தொகை தொடர்பில் தண்டப் பணத்திற்கு ஆளாதலும் வேண்டும்.

29. வரிவிதிக்கற்பாலதான ஏதேனுமொரு காலப்பகுதிக்கு எவரேனும் ஆளினால் 21 ஆம் பிரிவின்கீழ் கொடுத்துவந்தவப்பட்ட விவரத்திரட்டொன்றை வரிமதிப்பீட்டாளர் ஏற்றுக்கொள்ளாதவிடத்தும் அத்துடன் அந்தக் காலப்பகுதிக்கு முறையே 28 ஆம் பிரிவின்கீழ் அல்லது 31 ஆம் பிரிவின்கீழ் அவ்வாளின்மீது வரிமதிப்பீட்டொன்றை அல்லது மேலதிக வரிமதிப்பீட்டொன்றைச் செய்யுமிடத்தும், அவர் விவரத்திரட்டை ஏன் ஏற்கவில்லை யென்பதற்கான காரணங்களைப் பற்றி தபால்மூலம் அனுப்பப்படும் பதிவுக் கடிதத்தின்மூலம் அத்தகைய ஆளுக்கு தெரிவித்தல் வேண்டும்.

30. வரிமதிப்பீட்டாளர் -

(அ) பதிவுசெய்யப்பட்ட ஆளொருவர் திறந்த சந்தைப் பெறுமதியைவிடக் குறைவானதொரு பெறுமதிக்கு அல்லது பெறுமதியே இல்லாமல், அல்லது

(ஆ) வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல் தொடர்பிலான கொடுக்கல் வாங்கல், உறவுபட்ட இரு ஆட்களுக்கிடையில்,

வரிக்கொடுப்பனவைத் தவிர்க்கும்பொருட்டு வரிவிதிக்கற்பால தான வழங்கலொன்றைச் செய்துள்ளார் என அபிப்பிராயப்படுகின்றவிடத்து, கொடுக்கல் வாங்கலில் சந்தர்ப்ப சூழ்நிலையையும் வழங்கல் நேரத்தையும் கருத்திற் கொண்டு, வரி அறவிடப்பட வேண்டிய அத்தகைய வழங்கலின் திறந்த சந்தைப்பெறுமதியைத் தீர்மானித்தல் வேண்டும்.

31. (1) வரி அறவிடப்படற்பாலதான ஆளொருவர் வரிவிதிக்கப் படற்பாலதான ஏதேனும் காலப்பகுதிக்கு வரியாக வரிவிதிக்கப் படற்பாலதான அக்காலப்பகுதிக்கு அவரால் செலுத்தப்படற்பாலதான சரியான வரித்தொகையைவிட அல்லது அக்காலப் பகுதிக்கு அவரிடமிருந்து அறவிடப்படற்பாலதான தொகையை விடக் குறைந்த தொகையொன்று செலுத்தியுள்ளாரென வரிமதிப்பீட்டாளருக்குத் தோன்றுமிடத்து, வரிமதிப்பீட்டாளர், எந்த நேரத்தில் அத்தகையை வரிமதிப்பீட்டாளரின் தீர்ப்பிற்கிணங்க அத்தகைய ஆளினால் செலுத்தப்பட்டிருக்க வேண்டியதான மேலதிக தொகைக்கு அத்தகைய ஆளை வரிமதிப்பீடு செய்தல் வேண்டும். வரிமதிப்பீட்டாளர் அத்தகைய ஆளுக்கு வரிமதிப்பீட்டு பற்றிய அறிவித்தலைக் கொடுத்தல் வேண்டும்.

(2) வரிவிதிக்கப்படற்பாலதான ஏதேனும் காலப்பகுதிக்கு எவரேனும் ஆள் தொடர்பில் (1) உட்பிரிவின்கீழ் வரிமதிப்பீட்டொன்று செய்யப்படுமிடத்து, அவ்வாறு வரிமதிப்பீடு செய்யப்பட்ட தொகையானது வரிவிதிக்கப்படற்பாலதான அக்காலப் பகுதிக்கு தவணைதவறுகையிலுள்ள வரியாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன் அதற்கிணங்க, அத்தகைய ஆள், வரி விதிக்கப்படற்பாலதான அக்காலப்பகுதிக்கு எத்திகதியில் வரி செலுத்தியிருக்கவேண்டுமோ அத்திகதியிலிருந்து அத்தொகை தொடர்பில் தண்டப்பணத்திற்கு ஆளாதலும் வேண்டும்.

32. இச்சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட ஏதேனும் விவரத்திரட்டின் அல்லது வரிமதிப்பீட்டின் ஒரு பிரதி அல்லது பிரித்தெடுப்பு எனக் கருதப்பட்டதான, ஆணையாளர் தலைமை அதிபதியின் கைப்பட்ட ஆவணம் எதனையும் முன்வைத்தலானது, எல்லா நீதிமன்றங்களிலும் ஏல்தகவாதல் வேண்டும் என்பதுடன், மூலப்பிரதிக்கான போதிய சான்றாதலும் வேண்டும்.

33. (1) பதிவுசெய்யப்பட்ட ஆளொருவரும் வரிவிதிக்கப்படற்பாலதான ஏதேனும் காலப்பகுதிக்கு விவரத்திரட்டொன்றைக் கொடுத்துவியுள்ளவிடத்து அல்லது அக்காலப்பகுதி தொடர்பில் வரிக்கென வரிமதிப்பீடு செய்யப்பட்டுள்ளவிடத்து, விடயத்திற்கேற்ப எந்தக் காலப்பகுதி தொடர்பில் விவரத்திரட்டு கொடுத்துவப்படுகின்றதோ அல்லது வரிமதிப்பீடு செய்யப்பட்டதோ அந்தக் காலப்பகுதியின் முடிவிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிவுற்ற பின்னர் -

(அ) வரிமதிப்பீட்டொன்று செய்யப்பட்டிராதவிடத்து, வரிமதிப்பீட்டொன்றைச் செய்வது ; அல்லது

(ஆ) வரிமதிப்பீட்டொன்று செய்யப்பட்டுள்ளவிடத்து, மேலதிக மதிப்பீட்டைச் செய்வது,

வரிமதிப்பீட்டாளருக்கு சட்டமுறையானதாதல் ஆகாது.

(2) ஓராம் உட்பிரிவினிலுள்ள எது எவ்வாறிருப்பினும், ஆளொருவர், வரிவிதிக்கப்படற்பாலதான ஏதேனும் காலப்பகுதிக்கு அவரால் செலுத்தப்படற்பாலதான வரித்தொகையைத் தீர்மானிப்பதற்கு அவசியமான எல்லா முக்கிய நிகழ்வுகளினதும் முழுமையும் உண்மையுமான வெளிப்படுத்துகையை வேண்டுமென்றே அல்லது மோசடியாக செய்யத் தவறியுள்ளார் என வரிமதிப்பீட்டாளர் அபிப்பிராயப்படுமிடத்து, எந்நேரத்திலும்-

(அ) வரிமதிப்பீட்டொன்று செய்யப்பட்டிராதவிடத்து, வரிமதிப்பீட்டொன்றைச் செய்வது; அல்லது

(ஆ) வரிமதிப்பீட்டொன்று செய்யப்பட்டுள்ளவிடத்து, மேலதிக மதிப்பீட்டொன்றைச் செய்வது.

வரிமதிப்பீட்டாளருக்கு சட்டமுறையானதாதல் வேண்டும்.

## அத்தியாயம் VI

### மேன்முறையீடுகள்

34. (1) பதிவுசெய்யப்பட்ட ஆளொருவரும், அவர் தொடர்பில் வரிமதிப்பீட்டாளர் ஒருவரால் செய்யப்பட்ட ஏதேனும் வரிமதிப்பீட்டில் அல்லது மேலதிக வரிமதிப்பீட்டில் அல்லது இச்சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட தண்டப்பணம் ஒன்றில் அதிருத்தியுற்றிருந்தால், அவர் விடயத்திற்கேற்ப, அத்தகைய வரிமதிப்பீட்டிற்கு அல்லது மேலதிக வரிமதிப்பீட்டிற்கு அல்லது தண்டப்பணத்திற்கு எதிராக அத்தகைய வரிமதிப்பீட்டு, மேலதிக வரிமதிப்பீட்டு அல்லது தண்டப்பணம் பற்றிய அறிவித்தல் சேர்ப்பிக்கப்பட்ட பின்னர் முப்பது நாட்களுக்குள் ஆணையாளர் தலைமையதிபதிக்கு மேன்முறையீடு செய்யலாம். அத்தகைய ஆள், மேன்முறையீடு எவ்வாறிருப்பினும், 26 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கமைய, அத்தகைய வரிமதிப்பீட்டால் அல்லது மேலதிக வரிமதிப்பீட்டால் அறவிடப்பட்ட வரியை, இச்சட்டத்தால் அவர்மீது விதிக்கப்பட்ட ஏதேனும் தண்டப்பணத்துடன் சேர்த்து செலுத்துதல் வேண்டும்:

ஆயினும், மேன்முறையீட்டாளர் இலங்கையில் இல்லா திருப்பதன் காரணமாக, சுகவீனம் காரணமாக அல்லது நியாயமான வேறு ஏதுவினால் அத்தகைய காலப்பகுதிக்குள் மேன்முறையீடு செய்வதினின்று தடைசெய்யப்பட்டார் என ஆணையாளர் தலைமையதிபதி திருப்தியுறுவதன் மேல், மேன்முறையீட்டை முன்வைப்பதற்குக் கால நீடிப்பொன்றை அளித்தல் வேண்டும்.

(2) மேன்முறையீடு ஒவ்வொன்றும் ஆணையாளர் தலைமை அதிபதிக்கு முகவரியிடப்பட்ட எழுத்திலான மனுவொன்றின் மூலம் முன்வைக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய மேன்முறையீட்டிற்கான காரணங்களை திட்டவாட்டமாகக் குறிப்பிடுதலும் வேண்டும்.

(3) எந்த வரிமதிப்பீட்டிற்கு, அல்லது மேலதிக வரிமதிப்பீட்டிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படுகின்றதோ அந்த வரிமதிப்பீட்டு அல்லது மேலதிக வரிமதிப்பீட்டு, விவரத்திரட்டு தொன்றில்லாமல் செய்யப்பட்டுள்ளவிடத்து, மேன்முறையீட்டு மனுவானது விபரத்திரட்டுமீது கொடுக்குமதியாகவுள்ள வரியையும் தண்டத்தையும் செலுத்துவதற்கான எண்பிப்புடன் அத்தகைய விவரத்திரட்டுடன் சேர்த்தனுப்பப்படுதல் வேண்டும்.

(4) வரிவிதிக்கப்படற்பாலதான ஏதேனும் காலப்பகுதிக்கான வரிமதிப்பீட்டொன்றிற்கு எதிராக (1) ஆம் உட்பிரிவின் கீழ் மேன் முறையீட்டொன்றை முன்வைக்கும் ஒவ்வொருவரும் (அத்தகைய ஆள் ஏற்கனவே அவ்வாறு செய்திருந்தாலன்றி) அத்தகைய காலப்பகுதிக்கு அவரால் கொடுத்துவப்பட்ட விவரத்திரட்டின் அடிப்படையில் அத்தகைய ஆளினால் செலுத்தற்பாலதான வரித்தொகையை, வரிமதிப்பீட்டு பற்றிய அத்தகைய அறிவித்தலின் திகதிவரை திரண்ட அதன் மீதான ஏதேனும் தண்டப் பணத்துடன் சேர்த்து ஆணையாளர் தலைமை அதிபதிக்குச் செலுத்துதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய கொடுப்பனவின் எண்பிப்பாக பற்றுச்சீட்டொன்றையும் மேன்முறையீட்டு மனுவுடன் இணைத்தல் வேண்டும் :

ஆயினும், ஆணையாளர் தலைமை அதிபதி, வரிமதிப்பீடு பற்றிய அத்தகைய அறிவித்தலின் நேரத்தில் அல்லது அந்நேரமளவில் மேன்முறையீட்டாளர் பாரதூரமான நிதி நெருக்கடியை அனுபவித்ததன் காரணமாக அல்லது நியாயமான வேறு ஏதுவின் காரணத்தால் அத்தகைய வரியையும் அத்தகைய தண்டப்பணத்தையும் செலுத்துவதினின்று தடைசெய்யப்பட்டார் என திருப்தியுறுவதன்மேல் அத்தகைய வரியினதும் கொடுப்பனவுத் திகதிவரை திரண்ட அதன் மீதான தண்டனைப் பணத்தினதும் கொடுப்பனவிற்கான கால நீடிப்பொன்றை அளிக்கலாம் என்பதுடன் நீடிக்கப்பட்ட அத்தகைய காலத்திற்குள் கொடுத்துவப்பட்ட பற்றுச்சீட்டானது, இவ்வுட்பிரிவின் நோக்கங்களுக்காக, மேன்முறையீட்டு மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுதலும் வேண்டும்.

(5) ஓராம் உட்பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் செய்யப்படாத அல்லது உட்பிரிவுகள் (2), (3) அத்துடன் (4) என்பவற்றின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுதுமாறு அமையாத மேன்முறையீட்டு மனு ஒவ்வொன்றும் செல்லுபடியற்றதாகத் வேண்டும்.

(6) செல்லுபடியான மேன்முறையீட்டு மனுவொன்று கிடைக்கப்பெற்றதன்மீது, ஆணையாளர் தலைமை அதிபதி வரிமதிப் பீட்டாளர் ஒருவரால் மேலும் விசாரணை செய்யப்படுவதைச் செய்வித்தல் வேண்டுமென்பதுடன், விசாரணையின்போது, மேன்முறையீட்டு மனுவில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உடன்பாடொன்று இடம்பெற்றால் வரிமதிப்பீட்டில் அவசியமான சீராக்கம் செய்யப்படுதல் வேண்டும்.

(7) ஆறாம் உட்பிரிவில் ஏற்பாடுசெய்யப்பட்ட முறையில் மேன்முறையீட்டாளருக்கும் வரிமதிப்பீட்டாளருக்குமிடையில் உடன்பாடொன்று இடம்பெறாதவிடத்து, ஆணையாளர் தலைமை அதிபதி மேன்முறையீட்டை விசாரிப்பதற்கு ஒரு நேரத்தையும் இடத்தையும் நிர்ணயித்தல் வேண்டும்.

(8) மேன்முறையீட்டாளர் ஒவ்வொருவரும் மேன்முறையீட்டை விசாரிப்பதற்கென நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும் இடத்திலும் ஆணையாளர் தலைமை அதிபதியின் முன்னிலையில் சமூகமளித்தல் வேண்டும். மேன்முறையீட்டாளர் விசாரணைக்கு நேரிலோ அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஒரு பிரதிநிதி மூலமாகவோ சமூகமளிக்கலாம் ஆணையாளர் தலைமை அதிபதி, பொருத்தமெனக் கருதினால், மேன்முறையீடொன்றை அந்நோக்கத்திற்கென அவர் நிர்ணயிக்கவேண்டியவாறான அத்தகைய நேரத்திற்கும் இடத்திற்கும் காலத்திற்குக்காலம் ஒத்திவைக்கலாம். மேன்முறையீட்டாளரின் சார்பில் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் சமூகமளிக்கும் ஏதேனும் விடயத்தில் ஆணையாளர் தலைமை அதிபதி மேன்முறையீட்டின் விசாரணையை ஒத்திவைக்கலாம் என்பதுடன் மேன் முறையீட்டைத் தீர்மானிப்பதற்கு மேன்முறையீட்டாளர் நேரில் சமூகமளிப்பது அவசியம் எனக் கருதினால் மேன்முறையீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விசாரணைக்கென நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும் இடத்திலும் மேன்முறையீட்டாளர் நேரில் சமூகமளிக்க வேண்டுமெனத் தேவையும்துத்தலாம். மேன்முறையீட்டாளரோ அல்லது அவரது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியோ மேன் முறையீட்டின் விசாரணைக்கென அல்லது ஏதேனும் ஒத்தி வைக்கப்பட்ட விசாரணைக்கென நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும் இடத்திலும் சமூகமளிக்கத் தவறினால் அல்லது மேன்முறையீட்டாளர் அவ்வாறு சமூகமளிக்குமாறு ஆணையாளர் தலைமை அதிபதியால் தேவைப்படுத்தப்பட்டபோது நேரில் சமூகமளிக்கத் தவறினால் ஆணையாளர் தலைமை அதிபதி மேன் முறையீட்டைத் தள்ளுபடி செய்தல் வேண்டும் :

ஆயினும், மேன்முறையீட்டாளர் மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் நியாயமானவொரு காலத்திற்குள் இலங்கையில் இல்லாதிருந்ததன் காரணமாக அல்லது சுகவீனம் காரணமாக அல்லது நியாயமான வேறு ஏதுவின் காரணமாக அத்தகைய மேன்முறையீட்டின் விசாரணைக்கு அல்லது ஏதேனும் ஒத்திவைக்கப்பட்ட விசாரணைக்கு முறையாக சமூகமளிப்ப தினின்று அவரோ அல்லது அவரது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியோ தடைசெய்யப்பட்டாரென ஆணையாளர் தலைமை அதிபதியைத் திருப்திப்படுத்தினால் ஆணையாளர் தலைமையதிபதி தள்ளுபடிச் சுட்டளையை வறிதாக்கி மேன்முறையீட்டின் விசாரணைக்கென ஒரு நேரத்தையும் இடத்தையும் நிர்ணயிக்கலாம்:



ஆயினும், மேலும் இவ்வத்தியாயத்தின்கீழ் மேன்முறையீட்டு மனு ஒவ்வொன்றும் அத்தகைய மேன்முறையீட்டின் உடன்பாடு அல்லது தீர்மானம், ஏதேனும் ஆவணத்தைக் கொடுத்துவதுவதில் அல்லது மேன்முறையீட்டாளர் அல்லது ஆணையாளர் தலைமை அதிபதி அல்லது வரிமதிப்பீட்டாளர் ஒருவர் தவிர்ந்த வேறு எவரேனும் ஆளினால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுவதில் தங்கியிருந்தாலன்றி, அத்தகைய மேன்முறையீட்டு மனு ஆணையாளர் தலைமையதிபதியால் பெறப்பட்ட திகதியிலிருந்து முன்று ஆண்டுகளுக்குள் ஆணையாளர் தலைமையதிபதியால் உடன்பட்டுக்கொள்ளப்படுதல் அல்லது தீர்மானிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அதற்கிணங்க வரி அறவிடப்படுதலும் வேண்டும். இப்பிரிவின்கீழ் ஏதேனும் மேன்முறையீடு கிடைக்கப்பெற்றமை பற்றி அறிவிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அறிவித்தற் கடிதத்தின் திகதி இப்பிரிவின் நோக்கங்களுக்காக அத்தகைய மேன்முறையீடு கிடைக்கப்பெற்ற திகதியாகக் கருதப்படுதலும் வேண்டும்.

இக்காப்பு வாசகத்தின் நோக்கங்களுக்காக (4) ஆம் உட்பிரிவின்கீழ் வரிகொடுப்பனவிற்காக மேன்முறையீட்டாளருக்கு காலநீடிப்பொன்று வழங்கப்பட்டுள்ளவிடத்து அத்தகைய வரிகொடுப்பனவின் எண்பிப்பான பற்றுச்சீட்டுத் திகதி அத்தகைய மேன்முறையீட்டைப் பெற்றுக்கொண்ட திகதியாகக் கருதப்படுதல் வேண்டும்.

(9) மேன்முறையீடு தொடர்பில் எந்த ஆள் சாட்சியமளிக் கக்கூடியவராக இருக்கின்றாரென ஆணையாளர் தலைமை அதிபதி கருதுகின்றாரோ அந்த எவரேனும் ஆளை அவர் தம் முன்னிலையில் சமுகமளித்து சத்தியத்தின்மீது அல்லது வேறுவகையில் விசாரணை செய்வதற்காக அழைப்பதற்கான தத்துவமுடையவராதல் வேண்டும். அவ்வாறு சமுகமளிக்கும் ஆளுக்கு அவ்வாறு சமுகமளித்தலில் அத்தகைய ஆளினால் அவசியமாக உறப்பட்ட எவையேனும் நியாயமான செலவினங்கள் ஆணையாளர் தலைமை அதிபதியால் அனுமதிக்கப்படலாம்.

(10) ஆணையாளர் தலைமை அதிபதியானவர், ஏதேனும் மேன்முறையீட்டின்மீது தமது தீர்மானத்தைச் செய்யுமுன்னர், அவ்வாறு செய்வது அவசியம் என அவர் கருதினால், எவரேனும் ஆளுக்கு எழுத்தில் அளிக்கப்படும் அறிவித்தல்முலம் அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அவரது உடைமையிலுள்ள ஏதேனும் அத்தகைய உறுதிகள், வரைபடங்கள், சாதனங்கள், புத்தகங்கள், கணக்குகள், வியாபாரப்பட்டியல்கள், கையிருப்புப்பட்டியல்கள், பதிவேடுகள், காசோலைகள், கொடுப்பனவுச் சிட்டைகள், கணக்காய்வாளரின் அறிக்கைகள் அல்லது வேறு ஆவணங்கள் என்பனவற்றை அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட அத்தகைய காலப்பகுதிக்குள் பரிசோதனைக்கென முன்வைக்குமாறு அல்லது ஆணையாளர் தலைமை அதிபதிக்கு அனுப்புமாறு அத்தகைய ஆளைத் தேவைப்படுத்தலாம். மேலும் ஆணையாளர் தலைமையதிபதி மேன்முறையீட்டொன்றன் விசாரணையில் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றிப் பரிச்சயமுள்ள வேறு எவரேனும் ஆணையாளரின், பிரதி ஆணையாளரின் அல்லது வரிமதிப்பீட்டாளரின் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

(11) ஆணையாளர் தலைமை அதிபதி மேன்முறையீடு தொடர்பில் மேன்முறையீட்டாளரின் அல்லது வேறு எவரேனும் ஆளின் சாட்சியத்தை விசாரிக்குமிடத்து அவர் அத்தகைய சாட்சியத்தின் பதிவொன்றைப் பேணுதல் அல்லது பேணுவித் தல் வேண்டும்.

(12) ஆணையாளர் தலைமை அதிபதி இப்பிரிவின்கீழ் மேன்முறையீட்டொன்றைத் தீர்மானிக்கையில் எந்த வரிமதிப் பீட்டிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டதோ அந்த வரிமதிப்பீட்டை உறுதிசெய்யலாம், குறைக்கலாம், அதிகரிக்க லாம் அல்லது ஒழிக்கலாம் என்பதுடன், மேன்முறையீட்டின் மீதான அவரது தீர்மானத்தைப் பற்றி மேன்முறையீட்டாளருக்கு எழுத்துமுலம் அறிவித்தல் வழங்குதலும் வேண்டும்.

(13) ஆணையாளர் தலைமையதிபதி, மேன்முறையீட்டொன்று தீர்மானிக்கப்படுவதற்குமுன்னர் எந்நேரத்திலும், மேன் முறையீட்டைத் தீர் த்துவைப்பதற்கு மேன் முறையீட்டாளர் போதிய நடபடிகளை எடுத்திருக்கவில்லையெனத் திருப்திப்படி, 26 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ் கொடுப்பனவுக்கான உரிய தேதியின் பின்போடுகையை இல்லாதாக்கலாம்; அத்துடன் அத்தகைய இல்லாதாக்குகை பற்றி மேன்முறையீட்டாளருக்கு எழுத்தில் அறிவிக்கலாம்.

35. முப்பத்திநான்காம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செய்யப்படும் மேன்முறையீட்டு அலுவலர் தீர்மானத்தினால் இன்னலும் எவரேனுமாய், 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மீளாய்வுச் சபைக்கு அத்தகைய தீர்மானத்துக்கெதிராக மேன்முறையீட்டு செய்யலாம் என்பதுடன், அத்தகைய சபைக்கான மேன்முறையீடுகள் தொடர்பான அச்சட்டத்தின் ஏற்பாடுகள், ஏற்ற மாற்றங்களுடன், இப்பிரிவின் கீழான மேன்முறையீட்டுக்கு ஏற்புடையனவாதலும் வேண்டும்.

36. (1) மீளாய்வுச் சபையின் முடிவு இறுதியானதாகத் வேண்டும் :

ஆயினும், மேன்முறையீட்டாளரோ அல்லது ஆணையாளர் தலைமை அதிபதியோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அபிப்பிராயத்திற்கென சட்டப்பிரச்சினையொன்றின் மீதான வழக்கொன்றைக் குறிப்பிடுமாறு மீளாய்வுச் சபையை தேவைப்படுத்தி விண்ணப்பமொன்றைச் செய்யலாம்.

(2) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் மற்றும் உயர்நீதி மன்றத்திற்கும் ஆன மேன்முறையீடுகள் தொடர்பிலான 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இப்பிரிவின் கீழான விண்ணப்பத்திற்கும் குறிப்பிட்டிற்கும் ஏற்றமாற்றங்களுடன் ஏற்புடையனவாதலும் வேண்டும்.

## அத்தியாயம் VII

### வரிமதிப்பீடுகளின் இறுதித்தன்மையும் பிழையான விவரத்திரட்டுகளுக்கான தண்டமும்

37. வரிதொடர்பில் வரிமதிப்பீட்டொன்றிற்கு எதிராக இச்சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் செல்லுபடியான மேன்முறையீட்டெதுவும் முன்வைக்கப்படாதவிடத்து அல்லது வரித்தொகையானது மேன்முறையீட்டின்மீது தீர்மானிக்கப் பட்டுள்ளவிடத்து விடயத்திற்கேற்ப செய்யப்பட்டவாறான அல்லது மேன்முறையீட்டின்மீது குறைக்கப்பட்டவாறான அல்லது அதிகரிக்கப்பட்டவாறான அல்லது உறுதிப்படுத்தப் பட்டவாறான வரிமதிப்பீடானது அத்தகைய வரித்தொகை தொடர்பாக இச்சட்டத்தின் எல்லா நோக்கங்களுக்காகவும் இறுதியானதும் முடிவானதுமாதல் வேண்டும்.

ஆயினும், இப்பிரிவிலுள்ளது எதுவும், வரிவிதிக்கற்பாலதான அந்தக் காலப்பகுதிக்கு மேன்முறையீட்டின்மீது ஏதேனும் விடயம் மீளவும் ஆரம்பிக்கப்படுவதுடன் சம்பந்தப்படாவிடில் வரிவிதிக்கப்படற்பாலதான ஏதேனும் காலப்பகுதிக்கு வரிமதிப்பீட்டொன்றை அல்லது மேலதிக வரிமதிப்பீட்டொன்றைச் செய்வதினின்றி வரிமதிப்பீட்டாளரைத் தடைசெய்தலாகாது.

38. எவரேனும் ஆள் மீது செய்யப்பட்ட வரிமதிப்பீட்டொன்றில் வரியானது, அவரது விவரத்திரட்டில் குறித்துரைக்கப்பட்ட வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வருமதியான தொகையாக அவரால் செலுத்தப்பட்ட வரியை விஞ்சுகின்றவிடத்தும் அத்துடன் வரிமதிப்பீடானது, 37 ஆம் பிரிவின் கீழ் இறுதியானதும் முடிவானதாயும் இருக்கு மிடத்தும் அத்தகைய விவரத்திரட்டில் அவ்வாறானால் செய்யப்பட்ட வரிவிதிக்கற்பாலதான வழங்கல்களைப் பற்றிய வெளிப்படுத்துகையில் மோசடி அல்லது வேண்டுமென்ற புறக்கணிப்பு எதுவும் சம்பந்தப்படவில்லை என ஆணையாளர் தலைமை அதிபதி திருப்தியுறும் வகையில் அவ்வாள் எண்பித்தாலன்றி ஆணையாளர் தலைமை அதிபதி பிழையான விவரத்திரட்டொன்றைச் செய்தமைக்குத் தண்டப்பணமாக இருபத்தையாயிரம் ரூபாவை விஞ்சாத பணத்தொகையொன்றையும் அத்துடன் வரிமதிப்பீட்டில் கோரப்பட்ட மொத்த வரிக்கும் விவரத்திரட்டின் மீது செலுத்தப்பட்ட வரிக்கும் இடையிலான வித்தியாசத்தின் இருமடங்கிற்குச் சமமான பணத்தொகையொன்றையும் செலுத்துமாறு அவ்வாளுக்குக் கட்டளையிடலாம்:

ஆயின், எவ்வாறாயினும் இப்பிரிவின் கீழ் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளவரான எவரேனும் அத்தகைய ஆள் 66 ஆம் பிரிவின் கீழ் அந்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி தொடர்பில் தவறொன்றுக்காக வழக்குத் தொடரப்பட ஆளாதல் ஆகாது.

வரி அறவீடு

39. (1) இவ்வத்தியாயத்தின் நோக்கங்களுக்காக "வரி" என் பது இச்சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட அல்லது உறப்பட்ட தண்டப்பணத்தையும் உள்ளடக்கும்.

(2) ஆணையாளர் தலைமை அதிபதி 42 ஆம் பிரிவின்கீழ் அல்லது 43 ஆம் பிரிவின்கீழ் சான்றிதழொன்றை அல்லது 44 ஆம் பிரிவின்கீழ் அறிவித்தல் ஒன்றை வழங்குமிடத்து அதே நேரத்தில் அவர் தவறாளருக்கு அதனைப் பற்றிய அறிவித்தலொன்றை நேரடியாக சேர்ப்பிப்பதன்மூலம் அல்லது தபாலில் அனுப்பப்படும் பதிவுக் கடிதத்தின்மூலம் அல்லது தந்திமூலம் வழங்குதல் வேண்டும்; ஆனால், அத்தகைய அறிவித்தல் தவறாளருக்கு கிடைக்கப்பெறாமை, இப்பிரிவின்கீழ் வழக்கு நடவடிக்கைகளை செல்லுபடியற்றதாக்குதல் ஆகாது.

40. தவணை தவறுகையிலுள்ள ஏதேனும் வரி தவணை தவறியவரின் எல்லாச் சொத்துக்கள் மீதும் முதற் பொறுப்பொன்றாதல் வேண்டும் :

ஆயினும் -

- (i) அத்தகைய பொறுப்பானது, 42 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க சொத்துக்களைக் கைப்பற்று வதற்கு முன்னர் பெறுமதிக்கு நல்லெண்ணத் துடனான கொள்வனவாளரொருவருக்கு அத்தகைய ஆளினால் விற்பனை செய்யப்பட்ட எவையேனும் பொருட்களுக்கு நீடிக்கப்படுதலோ அல்லது அவற்றைப் பாதித்தலோ ஆகாது ;
- (ii) அசைவற்ற சொத்துக்கள் தொடர்பில் வரியானது, பெறுமதிக்கென நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்டதும் கைப்பற்றுகை திகதிக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டதுமான ஏதேனும் குத்தகைக்கு அல்லது பாரபந்தத்திற்கு முன்னுரிமை வரிசையைப் பெறுதல் ஆகாது ;
- (iii) அசைவுள்ள சொத்துக்கள் தொடர்பில் வரியானது வரிவிதிக்கப்படற்பாலதான நான்கிற்கு மேற்பட்ட காலப்பகுதிகளுக்கு தவணைதவறுகையாக இருக்குமிடத்து, ஆணையாளர் தலைமை அதிபதியால் தெரிவு செய்யப்பட்டவேண்டிய வரிவிதிக்கப்படற்பால தான நான்கு காலப்பகுதிகளுக்கு மட்டுமான வரியானது, அத்தகைய வரியின் தவணைதவறுகையின் தேதிக்கு முன்னரான பெறுமதிக்கு நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்ட ஏதேனும் சோந்தைக்கு அல்லது பாரபந்தத்திற்கு முன்னுரிமை வரிசைக் கிரமத்தைப் பெறுதல் வேண்டும்.

41. (1) ஏதேனும் வரி தவணை தவறியதாகவிருக்குமிடத்து ஆணையாளர் தலைமை அதிபதி அத்தகைய வரியை அறவிட முற்படுமுன்னர் -

(அ) அத்தகைய வரியின் விபரங்களையும் ; அத்துடன்

(ஆ) அத்தகைய வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்திக்கப்படுகின்றது எனவும்,

குறிப்பிட்டு தவறுகையாளருக்கு எழுத்தில் அறிவித்தல் வழங்குதல் வேண்டும்.

(2) எந்த வரிமதிப்பீடு தொடர்பில் அத்தகைய வரிவிதிக்கப்படுகின்றதோ அந்த வரிமதிப்பீட்டிற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அத்தகைய தவறாளர் மேன்முறையீடு செய்திராவிடில் அவர், அத்தகைய அறிவித்தலின் திகதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் ஆணையாளர் தலைமை அதிபதிக்கு அவ்வாறு விதிக்கப்பட்ட வரிக்கு ஏதேனும் ஆட்சேபனை செய்யலாம் என்பதுடன் 37 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும் ஆணையாளர் தலைமையதிபதி ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு அதன்மீது அவரது முடிவை வழங்குதல் வேண்டும். அம்முடிவு இறுதியானதாதல் வேண்டும்.

42. (1) ஆணையாளர் தலைமை அதிபதி இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக வரிச் சேகரிப்பாளர்களாக இருப்பதற்கென ஆட்களை நியமிக்கலாம்.

(2) ஏதேனும் வரி தவணைதவறியதாக உள்ளவிடத்து ஆணையாளர் தலைமை அதிபதி, அத்தகைய வரியின் விவரங்களும் அத்துடன் தவறாளரின் பெயர் முகவரி என்பனவும் அடங்கிய சான்றிதழொன்றை ஒரு பெரும்பாகச் செயலாளருக்கு, உதவிப்பெரும்பாகச் செயலாளருக்கு, பிசுக்காலுக்கு, பிரதிப் பிசுக்காலுக்கு அல்லது வரிச்சேகரிப்பாளருக்கு வழங்கலாம் என்பதுடன் எந்த அலுவலருக்கு அத்தகைய சான்றிதழ் வழங்கப்படுகின்றதோ அந்த அலுவலர், சான்றிதழில் பெயர்குறிப்பிடப்பட்ட தவறாளரிடமிருந்து அவரது அசைவுள்ள ஆதனத் தைப் கைப்பற்றி விற்பனை செய்வதன்மூலம் வரியை அறவீடு செய்வதற்கு அதிகாரமளிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் இத்தால் தேவைப்படுத்தவும்படுகின்றார்.

(3) இரண்டாம் உட்பிரிவில் சொல்லப்பட்ட கைப்பற்றுகை யானது, அதன்பொருட்டு மிகவும் உசிதமானதென சொல்லப்பட்ட அலுவலர் கருதவேண்டியவாறான அத்தகைய முறையில் பயனுறுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன் அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஏதேனும் ஆதனம் தவறாளரின் செலவுகளிலும் பொறுப்புகளிலும் ஏழு நாட்களுக்கு வைத்திருக்கப்படுதலும் வேண்டும். தவறாளர் தவணைதவறியதாகவுள்ள சொல்லப்பட்ட வரியை செலவுகளுடனும் விதிப்பனவுகளுடனும் சேர்த்து சொல்லப்பட்ட ஏழு நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், விடயத்திற்கேற்ப பெரும்பாகச் செயலாளர், உதவிப்பெரும்பாகச் செயலாளர், பிசுக்கால், பிரதிப் பிசுக்கால் அல்லது வரிச் சேகரிப்பாளர் அத்தகைய ஆதனத்தை பகிரங்க ஏலத்தின்மூலம் விற்பனை செய்வித்தல் வேண்டும்.

(4) விற்பனையின்மூலம் தேறப்பட்ட பணத்தொகையானது-

(i) முதலாவதாக, ஆதனத்தைக் கைப்பற்றுவதற்கும் வைத்திருப்பதற்கும் விற்பனை செய்வதற்குமான செலவுகளின் கொடுப்பனவிலும் ; அத்துடன்

(ii) இரண்டாவதாக, தவணைதவறியுள்ள வரியைத் தீர்ப்பதிலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன்,

ஏதேனும் மீதி கைப்பற்றப்பட்ட ஆதனத்தின் சொந்தக்காரருக்குச் செலுத்தப்படுதலும் வேண்டும்.

(5) கைப்பற்றுகை பயனுறுத்தப்படவில்லை என்பது எவ்வாறிருப்பினும், வரிச்சேகரிப்பாளர் ஒருவருக்கு இப்பிரிவின்கீழ் தவறாளருக்கு எதிராக வழக்கு நடவடிக்கை எடுப்பதில் அவரால் உறப்பட்ட நியாயமான செலவுகளை அவரிடமிருந்து அறவிடுவது சட்டமுறையானதாதல் வேண்டும். காசு கைப்பற்றப்படுமிடத்து, அவ்வாறு கைப்பற்றப்பட்ட தொகை மிலிருந்து அத்தகைய நியாயமான செலவுகள் முதலில் எதிரீடு செய்யப்படுதல் வேண்டும்.

(6) ஏதேனும் வரி தவணைதவறியதாக உள்ளவிடத்தும் அத்துடன் (2) ஆம் உட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட வழிமுறைகள்மூலம் அதனை அறவிடுவது சாத்தியமல்ல அல்லது உசிதமல்ல என ஆணையாளர் தலைமை அதிபதி அபிப்பிராயப்படுமிடத்தும், அவர் தவறாளர் வதிகின்ற அல்லது தவறாளருக்குச் சொந்தமான அசைவுள்ள அல்லது அசைவற்ற ஏதேனும் ஆதனம் அமைந்துள்ள ஏதேனும் மாவட்டத்தில் நியாயாதிக்கம் கொண்ட நீதிமன்ற மொன்றிற்கு அத்தகைய வரியின் விவரங்களும் அத்துடன் எந்த ஆளினால் அல்லது ஆட்களினால் வரிசெலுத்தப்படற்பாலதாகவிருக்கின்றதோ, அந்த ஆளின் அல்லது ஆட்களின் பெயரும் முகவரியும் அடங்கிய சான்றிதழொன்றை வழங்கலாம் என்பதுடன் அதன்மீது, நீதிமன்றமானது, தவறாளரின் அசைவுள்ளதும் அசைவற்றதுமான ஆதனம் அனைத்தையும் அல்லது எதனையும் அல்லது வரியை அறவிடுவதற்கு அவசியமான தென பிசுக்கால் கருதக்கூடியவாறான அதன் ஏதேனும் பாகத்தை கைப்பற்றுவதற்கும் அத்துடன் விற்பனை செய்வதற்கும் பிசுக்காலுக்கு அதிகாரமளித்தும் அவரைத் தேவைப்படுத்தியும் நிறைவேற்று எழுத்தாணையொன்று வழங்குமாறு பணித்தல் வேண்டும், என்பதுடன் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் 226 முதல் 297 வரையிலான பிரிவுகளின் ஏற்பாடுகள் அத்தகைய கைப்பற்றுகைக்கும் விற்பனைக்கும் ஏற்றமாற்றங்களுடன் ஏற்புடையனவாதலும் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்கு “அசைவுள்ள ஆதனம்” என்பது ஒரு கட்டத்துடன் பொருத்தப்பட்டிருப்பினுஞ்சரி அல்லாவிடினுஞ்சரி பொறியையும் பொறித்தொகுதியையும் உள்ளடக்குதல் வேண்டும்.

43. (1) ஏதேனும் விடயத்தில் தவணைதவறியுள்ள வரியை, கைப்பற்றுக்கைமுலமும், விற்பனையின் முலமும் அறவிடுவது சாத்தியமற்றது அல்லது உசிதமற்றது என ஆணையாளர் தலைமை அதிபதி அபிப்பிராயப்படுமிடத்து, அல்லது தவணை தவறுகையிலுள்ள முழுத்தொகையும் அறவிடப்பட்டிராதவிடத்து, அவர், அத்தகைய வரியின் விவரங்களும் தவறாளரின் பெயர் கடைசியாக அறியப்பட்ட தொழிலிடம் மற்றும் வதிவிடம் என்பனவும் அடங்கிய சான்றிதழொன்றை தவறாளரின் அத்தகைய தொழிலிடம் அல்லது வதிவிடம் அமைந்துள்ள பிரிவில் நியாயாதிக்கம் கொண்ட நீதிவானொருவருக்கு வழங்கலாம். நீதிவான், அதன்மீது வரியை அறவிடுவதற்கு ஏன் மேலும் வழக்கு நடவடிக்கைகள் அவருக்கெதிராக எடுக்கப்படக்கூடாது என்பதற்குக் காரணம் காண்பிப்பதற்கு தமது முன்னிலைக்கு அத்தகைய தவறாளரை கட்டளைவிட்டழைத்தல் வேண்டும் என்பதுடன் போதிய காரணம் காட்டத்தவறும் பட்சத்தில் தவணைதவறுகையிலுள்ள வரியானது குற்றப்பணத்தால் மட்டும் தண்டிக்கப்படற்பாலதான அல்லது மறியற்றண்டனையினால் தண்டிக்கப்படற்பாலதல்லாத தவறொன்றுக்காக அத்தகைய தவறாளர்மீது நீதிவானொருவரின் தண்டனைத் தீர்ப்பொன்றின் மூலம் விதிக்கப்பட்ட குற்றப்பணமொன்றாகக் கருதப்படுதல் வேண்டும். அத்துடன் அத்தகைய தவறொன்றுக்கு விதிக்கப்பட்ட குற்றப்பணத்தைச் செலுத்தத் தவறுதல் தொடர்பில் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 291 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகள், (அதன் (அ), (ஈ), (ஐ) என்னும் பந்திகளைத் தவிர) அதன்மீது ஏற்புடையனவாதல் வேண்டும் என்பதுடன், நீதிவான் அவ்வுட்பிரிவின் ஏற்பாடுகளினால் அத்தகைய தண்டனைத்தீர்ப்பை விதிக்கும் நேரத்தில் அவரால் செய்திருக்கக்கூடியதான ஏதேனும் பணிப்பையும் ஆக்கலாம்:

ஆயினும், இப்பிரிவிலுள்ள எதுவும், அதன்கீழான ஏதேனும் வழக்கு நடவடிக்கையில் ஆணையாளர் தலைமை அதிபதியின் சான்றிதழிலுள்ள ஏதேனும் கூற்றின் செம்மையைக் கருத்திற் கொள்ள, பரிசோதிக்க அல்லது தீர்மானிக்க நீதிவானுக்கு அதிகாரமளித்தலோ அல்லது அவரைத் தேவைப்படுத்துதலோ ஆகாது.

(2) ஓராம் உட்பந்தியில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் வழக்கில் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 291 ஆம் பிரிவின் (2) முதல் (5) வரையிலான உட்பிரிவிலுள்ள எதுவும் ஏற்புடையனவாதல் ஆகாது.

(3) தவறாளர்மீது விதிக்கப்பட்டதென, (1) ஆம் உட்பிரிவினால் கருதப்பட்ட குற்றப்பணத்தைச் செலுத்துவதில் தவணைதவறிய தற்காகத் தவறாளருக்கு மறியற்றண்டனைத் தீர்ப்பளிக்கின்றதும், அவ்வுட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ளதமான ஏதேனும் விடயத்தில், நீதிவான், சொல்லப்பட்ட குற்றப்பணத்தொகையைச் செலுத்துவதற்கெனக் காலஅவகாசத்தை அனுமதிக்கலாம்; அல்லது அத்தொகையத் தவணைப்பணங்களாகச் செலுத்தும்படி பணிக்கலாம்.

(4) நீதிமன்றமானது, (1) ஆம் உட்பிரிவின்மீது அதன்கண், ஏற்பாடு செய்யப்பட்டவாறு காரணம் காட்டுவதற்கு அல்லது (3) ஆம் உட்பிரிவின்மீது குற்றப்பணத்தின் கொடுப்பனவுக்கு கால அவகாசத்தை அனுமதிப்பதற்கு, முன்நிபந்தனையொன்றாக பிணைப்பணம் வழங்கப்படவேண்டுமெனத் தேவைப்படுத்தலாம்; அத்துடன் தவறாளர் பிணை வழங்குமாறு அவ் வாறு தேவைப்படுத்தப்படுமிடத்து, 1979 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் XXXIV ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகள் ஏற்புடையனவாதல் வேண்டும்.

(5) மூன்றாம் உட்பிரிவின்மீது தவணைக் கட்டணங்களில் கொடுப்பனவானது, பணிக்கப்படுமிடத்தும் அத்துடன் ஏதேனு மொரு தவணைக்கட்டணத்தின் கொடுப்பனவில் தவணை தவறுகை செய்யப்படுமிடத்தும் அப்போது செலுத்தப்படாதெஞ்சியுள்ள எல்லாத் தவணைக்கட்டணங்களினதும் கொடுப்பனவில் தவணைதவறுகை செய்யப்பட்டுள்ளதுபோன்று அதே வழக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

44. (1) எவரேனும் ஆளினால் செலுத்தற்பாலதான வரி தவணைதவறியதாக உள்ளவிடத்தும்; அத்துடன் ஆளெவரும் -

- (அ) தவணைதவறியவருக்கு அல்லது அவரது முகவருக்குப் பணம் செலுத்தவேண்டியுள்ளாரென்பது அல்லது செலுத்தவுள்ளாரென்பது ; அல்லது
- (ஆ) தவணை தவறியவருக்கு அல்லது அவரது முகவருக்காகப் பணத்தை வைத்திருக்கின்றார் அல்லது அவரது கணக்கில் பணம் வைத்திருக்கின்றார் என்பது ; அல்லது
- (இ) தவணைதவறியவருக்கு அல்லது அவரது முகவருக்குக் கொடுப்பனவுக்கென வேறு எவரேனும் ஆளுக்காக அல்லது அவரது கணக்கில் பணம் வைத்திருக்கின்றார் என்பது ; அல்லது
- (ஈ) தவணைதவறியவருக்கு அல்லது அவரது முகவருக்குப் பணம் செலுத்துவதற்காக வேறு எவரேனும் ஆளிடமிருந்து அதிகாரம் கொண்டுள்ளார் என்பது,

சாத்தியமாயிருக்கின்றது என ஆணையாளர் தலைமை அதிபதிக்குத் தோன்றுமிடத்தும் ஆணையாளர் தலைமை அதிபதி, தவணை தவறுகையிலுள்ள வரித்தொகையை விஞ்சாத அத்தகைய பணத்தை அறிவித்தலில் பெயர்குறிப்பிடப்பட்ட அலுவலருக்குச் செலுத்துமாறு அவரைத் தேவைப்படுத்தி எழுத்திலான அறிவித்தலொன்றை அவருக்குக் கொடுக்கலாம். (இதன் பிரதியொன்று தவணை தவறியவருக்குத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்). அறிவித்தலானது, அத்தகைய அறிவித்தல் கிடைக்கப்பெறும் திகதியன்று அவரது கையிலுள்ள அல்லது அவருக்கு வரும்தியான அல்லது அவரது கைக்குவரும் அல்லது அவரிடமிருந்து வரும்தியாகவரும் அல்லது அத்தகைய அறிவித்தலின் திகதியின் பின்னர் மூன்று மாதங்களைக் கொண்டவொரு காலப்பகுதிக்குள் ஏதேனும் நேரத்தில் அவரால் செலுத்தப்படவிருக்கும் அத்தகைய எல்லாப் பணத்திற்கும் ஏற்புடையதாதல் வேண்டும்.

(2) இப்பிரிவைப் பின்பற்றி ஏதேனும் கொடுப்பனவைச் செய்துள்ள எவரேனும் ஆள், தவணை தவறியவரினதும் சம்பந்தப்பட்ட வேறு எல்லா ஆட்களினதும் அதிகாரத்தின் கீழேயே செயற்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய கொடுப்பனவு தொடர்பில், எழுத்திலான ஏதேனும் சட்டத்தின் ஒப்பந்தத்தின் அல்லது உடன்படிக்கையின் ஏற்பாடுகள் எவ்வாறுருப்பினும், குடியியல் அல்லது குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் எதிராக, இத்தால் நட்போத்தரவாதம் அளிக்கவும்படுகின்றார்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழ் எந்த ஆளுக்கு அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளதோ அந்த ஆள், (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பணம் அவரிடம் வரவில்லை அல்லது கட்டுக்காப்பிற்கு வரவில்லை அல்லது அவரிடமிருந்து வரும்தியாக வரவில்லை என்ற நிகழ்வின் காரணமாக அதற்கு இணங்கி ஒழுக இயலாதவராக இருக்குமிடத்து, அவர் அது முடிவுற்ற பதினான்கு நாட்களுக்குள் ஆணையாளர் தலைமை அதிபதிக்கு நிகழ்வுகளைப்பற்றி எழுத்திலான அறிவித்தலைக் கொடுத்தல் வேண்டும்.

(4) ஓராம் உட்பிரிவின் கீழ் எந்த ஆளுக்கு அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதோ அந்த எவரேனும் ஆள், அதற்கு இணங்கியொழுக இயலாதவராக இருக்குமிடத்தும் அத்துடன் (3) ஆம் உட்பிரிவில் ஏற்பாடுசெய்யப்பட்டவாறு ஆணையாளர் தலைமை அதிபதிக்கு அறிவித்தல் கொடுக்கத் தவறியுள்ளவிடத்தும் அல்லது அறிவித்தல் தொடர்புறுத்தும் வரியை அல்லது அதன் ஏதேனும் பாகத்தைக் கழிப்பனவு செய்துள்ளவிடத்தும் அல்லது கழிப்பனவு செய்திருக்கக் கூடியவிடத்தும் அத்துடன் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட காலப்பகுதி முடிவடைந்த பின்னர் பதினான்கு நாட்களுக்குள் அத்தகைய வரித்தொகையை அல்லது அதன் ஏதேனும் பாகத்தை ஆணையாளர் தலைமை அதிபதியால் தேவைப்படுத்தப்பட்டவாறு செலுத்தியிராதவிடத்தும், அத்தகைய ஆள், அவர் ஒரு தனியாளாக இருப்பின் அவர் அல்லது அத்தகைய ஆள், கூட்டிணைக்கப்பட்டதாயினுஞ்சரி கூட்டிணைக்கப்படாததாயினுஞ்சரி, ஒரு கம்பெனியாக அல்லது ஆட்களின் குழுவொன்றாக இருக்குமிடத்து, அத்தகைய கம்பெனியின்

அல்லது குழுவின் செயலாளர், முகாமையாளர் அல்லது பிரதான அலுவலர் தனிப்பட்ட முறையில் அத்தகைய ஆள் எந்த வரியைக் கழிப்பனவு செய்யுமாறு தேவைப்படுத்தப் பட்டுள்ளாரோ அந்த வரி முழுவதற்கும் ஆளாதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய வரி இச்சட்டத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட எல்லா வழிமுறைகளிலும் அத்தகைய தனியாளிடமிருந்து, செயலாளரிடமிருந்து, முகாமையாளரிடமிருந்து அல்லது வேறு பிரதான அலுவலரிடமிருந்து அறவிடப்படலாம்.

(5) இப்பிரிவின் நோக்கங்களுக்காக, "தவறாளர்" என்னும் சொல்லமைப்பு தவணைதவறுகையிலுள்ள ஆளொருவரின் முகவரையும் உள்ளடக்குவதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன் இப்பிரிவின் ஏற்பாடுகள், எவரேனும் ஆள் தவறு கையில் உயிருடனிருந்திருப்பின் வரி அவரால் செலுத்தற்பாலதாய் இருந்திருக்கக்கூடிய ஏதேனும் விடயத்தில் ஏற்புடைத் தாதலும் வேண்டும். அத்துடன் அத்தகைய ஏதேனும் வழக்கில் இந்த ஏற்பாடுகளின் ஏற்புடைமையின் நோக்கத்திற்கு (1) ஆம் உட்பிரிவில் "தவறாளர்" என்னும் சொல்லமைப்பு -

(அ) மரணமெய்திய அத்தகைய ஆளின் நிறைவேற்றுநர் அல்லது நிருவாகி ; அல்லது

(ஆ) மரணமெய்திய அத்தகைய ஆளின் ஆதனத்தை உடைமைகொள்கின்ற அல்லது இடையீடு செய்கிற எவரேனும் ஆள் என; அல்லது

(இ) மரணமெய்திய அத்தகைய ஆளின் மரணச்சொத்து தொடர்பில் மரணசாதன தத்துவப்பத்திரத்தை அல்லது நிர்வாகப் பத்திரத்தினைப் பெறுவதற்கு அல்லது மீள் இலச்சினையிடுவதற்கென மாவட்ட நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்துள்ள அல்லது விண்ணப்பிக்க உரித்துடையவரான எவரேனும் ஆள்

எனப் பொருள்படும்.

45. (1) ஆளொருவரும் அவரிடமிருந்து வருமதியாகும் வரியைச் செலுத்தாமல் இலங்கையைவிட்டுச் செல்லவிருக்கின்றார் அல்லது விட்டுச் செல்லும் சாத்தியமுண்டென ஆணையாளர் தலைமை அதிபதி அபிப்பிராயப்படுமிடத்து, ஆணையாளர் தலைமை அதிபதி அத்தகைய வரியின் விபரங்களும் அத்தகைய ஆளின் பெயரும் அடங்கிய சான்றிதழ் ஒன்றை நீதிவானொரு வருக்கு வழங்கலாம். நீதிவான் அது கிடைக்கப்பெற்றதும் வரிசெலுத்தாமல் அல்லது அதன் கொடுப்பனவுக்கு ஆணையாளர் தலைமை அதிபதி திருப்தியுறும்வகையில் பிணைப் பொறுப்புக் கொடுத்துதவாமல் இலங்கையை விட்டுச் செல்வதிலிருந்து அத்தகைய ஆளைத் தடைசெய்வதற்கு அவசிய மாகக்கூடியவாறான அத்தகைய வழிமுறைகளை எடுக்குமாறு பொலிகப் பரிசோதகர் தலைமையதிபதிக்குப் பணிப்புரையொன்று வழங்குதல் வேண்டும்.

(2) ஆணையாளர் தலைமை அதிபதி நீதிவானுக்குச் சான்றி தழை வழங்கும் நேரத்தில் அதனப் பற்றிய அறிவித்தலொன்றை நேரடியாகச் சேர்ப்பிப்பதன்மூலம் அல்லது தபாலில் அனுப்பப்படும் பதிவுக்கடித்தின்மூலம் அல்லது தந்திமூலம் அத்தகைய ஆளுக்கு வழங்குதல் வேண்டும். ஆனால், அத்தகைய ஏதேனும் அறிவித்தல் அத்தகைய ஆளினால் கிடைக்கப்பெறாமை இப்பிரிவின் கீழ் வழக்கு நடவடிக்கைகளைச் செல்லுபடியற்றதாக்காது.

(3) வரி செலுத்தப்பட்டுள்ளதென அல்லது வரிக் கொடுப்பனவுக்கு பிணைப்பொறுப்புக் கொடுத்துதவப் பட்டுள்ளதென அல்லது பொலிக நிலையமொன்றுக்கும் பொறுப்பான பொலிக அலுவலரொருவருக்கு வரிக் கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளதென குறிப்பிட்டு ஆணையாளர் தலைமை அதிபதியால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழொன்றில் முன்வைப்பானது இலங்கையைவிட்டு செல்ல அத்தகைய ஆளை அனுமதிப்பதற்குப் போதிய அதிகாரமாதல் வேண்டும்.

(4) அத்தகைய சான்றிதழில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் வரித்தொகை எந்தப் பொலிக அலுவலருக்குச் செலுத்தப்பட்டுள்ளதோ அந்தப் பொலிக அலுவலர் எவரும் அத்தகைய தொகையை உடனடியாக ஆணையாளர் தலைமை அதிபதிக்குச் செலுத்துதல் வேண்டும்.

46. இச்சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அறவீட்டு வழிமுறைகளுள் ஏதேனும் ஒன்றின் பிரயோகம், எவரேனும் ஆளிடமிருந்து வருமதியான முழு வரித்தொகையினதும் கொடுப்பனவைப் பெறத் தவறியுள்ளது அல்லது பெறத் தவறும் சாத்தியமுள்ளது என ஆணையாளர் தலைமை அதிபதி அபிப்பிராயப்படுமிடத்து, 43 ஆம் பிரிவின்கீழ் நீதிவானொரு வரால் கட்டளையொன்று ஆக்கப்பட்டுள்ளது என்பது எவ்வாறி ரூப்பினும் இச்சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட எவையேனும் அறவீட்டு வழிமுறைகளினால் செலுத்தப்படாமல் எஞ்சியுள்ள ஏதேனும் பணத்தொகையை அறவிட நடவடிக்கை மேற் கொள்ளுதல் ஆணையாளர் தலைமை அதிபதிக்குச் சட்டமுறையானதாதல் வேண்டும்.

47. ஆணையாளர் தலைமை அதிபதி எவரேனும் ஆளை, அத்தகைய ஆளுக்கு எழுத்தில் கொடுக்கப்படும் அறிவித்தல்முலம், அத்தகைய ஆளிடமிருந்து அல்லது வேறு எவரேனும் ஆளிடமிருந்து வருமதியான ஏதேனும் வரியை அறவிடுவதற்கென ஆணையாளர் தலைமை அதிபதி தேவைப்படுத்தக்கூடிய ஏதேனும் தகவலை அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் கொடுத்துதவுமாறு தேவைப்படுத்தலாம்.

48. (1) கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்று ஏதேனும் வரியை உரிய திகதியன்று அல்லது அதற்குமுன்னர் IV ஆம் அத்தியாயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டவாறாக செலுத்தியிராத விடத்து, அத்தகைய கூட்டிணைக்கப்பட்ட குழுவின் ஒரு முகாமையாளருக்கு, பணிப்பாளருக்கு, செயலாளருக்கு அல்லது வேறு பிரதான அலுவலருக்கு எதிராக, அத்தகைய கூட்டிணைக்கப்பட்ட குழு தொடர்பில், எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தில் எது எவ்வாறிருப்பினும் ஆணையாளர் தலைமையதிபதியின் திருப்திக்கு அவர் முரணாக எண் பித்தாலன்றி அத்தகைய தவணைதவறுவதற்கு அத்தகைய அலுவலர் பொறுப்பாளியாக இருந்தார் என்றாற்போன்று, இவ்வத்தியாயத்தின் எல்லா அல்லது எவையேனும் ஏற்பாடு களின்கீழ் நடவடிக்கை எடுத்தல் சட்டமுறையானதாதல் வேண்டும்.

(2) கூட்டிணைக்கப்படாத ஆட்கள் குழு ஒன்று நுள ஆம் அத்தியாயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக ஏதேனும் வரியை உரிய திகதியன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்தியிராதவிடத்து விடயத்துக்கேற்ப அத்தகைய கூட்டிணைக்கப்படாத குழுவின் எவரேனும் பங்காளருக்கெதிராக அல்லது ஓர் உறுப்பினருக்கெதிராக, எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தில் எது எவ்வாறிருப்பினும் அத்தகைய ஆள் ஆணையாளர் தலைமையதிபதியின் திருப்திக்கு முரணாக எண்பித்தாலன்றி, அவர் அத்தகைய தவணைதவறுகைக்குப் பொறுப்பாளியாக இருந்தார் என்றாற்போன்று, இவ்வத்தியாயத்தின் எல்லா ஏற்பாடுகளின் கீழும் அல்லது அவை எவற்றின் கீழும் நடவடிக்கை எடுத்தல் சட்டமுறையானதாதல் வேண்டும்.

49. (1) ஆணையாளர் தலைமை அதிபதி, இந்த அத்தியாயத்தினால் ஆணையாளர் தலைமை அதிபதிக்கு உரித்தாக்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட எவையேனும் தத்துவங்களையும் பணிகளையும் அவரது கைப்பட எழுத்தின்முலம் எவரேனும் வரிமதிப்பீட்டாளருக்குக் கையளிக்கலாம்.

(2) எந்த வரிமதிப்பீட்டாளருக்கு (1)ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் தத்துவம் அல்லது பணிகையளிக்கப்பட்டுள்ளதோ அந்த வரிமதிப்பீட்டாளர், ஆணையாளர் தலைமை அதிபதியின் பொதுவான அல்லது விசேட பணிப்புகளுக்கமைய, அத்தத்து வத்தை அல்லது பணியைப் பிரயோகித்தல் அல்லது நிறைவேற்றுதல் வேண்டும்.

## அத்தியாயம் IX

### விசேட விடயங்கள்

50. எவரேனும் ஆளினால் செய்யப்படவேண்டுமென இச்சட்டத்தால் அல்லது அதன்கீழ் தேவைப்படுத்தப்பட்ட ஏதேனும் செயல் அல்லது விடயம், அத்தகைய ஆள் இயலாமைக்குட்பட்ட ஆளொருவராக இருப்பின், அத்தகைய தகைமையற்ற ஆளின் நம்பிக்கைப்பொறுப்பாளரால் செய்யப்படவேண்டுமெனத் தேவைப்படுத்தப்படுவதாகக் கருதப்படுதல் வேண்டும்.



51. எவரேனும் ஆளினால் செய்யப்படவேண்டுமென இச்சட்டத்தால் அல்லது அதன்கீழ் தேவைப்படுத்தப்பட்ட ஏதேனும் செயல் அல்லது விடயமானது, பங்காண்மையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்கள் இருக்குமிடத்து அத்தகைய பங்காண்மையின் முதன்மைப் பங்காளரால் செய்யப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்:

ஆயினும், இப்பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் முதன்மைப் பங்காளரொருவராக அல்லது ஒரு பங்காண்மையாக எந்த ஆளுக்கு அறிவித்தலொன்று கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த ஆளெவரும், அவர் அப்பங்காண்மையின் பங்காளரொருவர் அல்லர் என அல்லது இலங்கையில் உள்ள வேறோர் ஆளே அதன் முதன்மைப் பங்காளர் என அவர் எண்பித்தாலன்றி அவரே அதன் முதன்மைப் பங்காளராகக் கருதப்படுதல் வேண்டும்.

52.(1) கூட்டிணைக்கப்பட்டதாயினுஞ்சரி, கூட்டிணைக்கப்படாததாயினுஞ்சரி, ஒவ்வொரு கம்பெனியினதும் அல்லது ஆட்கள் குழுவினதும் செயலாளர், முகாமையாளர், பணிப்பாளர் அல்லது வேறு பிரதான அலுவலர் இச்சட்டத்தின் ஏற்பாடு களின்கீழ் அத்தகைய கம்பெனியால் அல்லது ஆட்கள் குழுவால் செய்யப்படவேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்டவாறான எல்லாச் செயல்களையும் கருமங்களையும் அல்லது விடயங்களையும் செய்வதற்குப் பொறுப்பாதல் வேண்டும்.

ஆயினும், இச்சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் ஒரு கம்பெனியின் அல்லது ஆட்கள் குழுவின் சார்பில் எந்த ஆளுக்கு அறிவித்தலொன்று கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த ஆள் எவரும், அவருக்கு அக்கம்பெனியுடன் அல்லது ஆட்கள் குழுவுடன் தொடர்பெதுவும் இல்லையென அல்லது இலங்கையில் வதியும் வேறோர் ஆளே அதன் பிரதம அலுவலர் என எண்பித்தாலன்றி அவரே அதன் பிரதான அலுவலராகக் கருதப்படுதல் வேண்டும்.

(2) கூட்டிணைக்கப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்படாத ஒரு கம்பெனியால் அல்லது ஆட்கள் குழுவால் இச்சட்டத்தின்கீழ் தவறொன்று புரியப்படுமிடத்து தவறு புரியப்பட்ட நேரத்தில் அக்கம்பெனியின் அல்லது ஆட்கள் குழுவின் செயலாளராக, முகாமையாளராக, பணிப்பாளராக அல்லது வேறு பிரதான அலுவலராக இருந்த ஒவ்வொருவரும், அவரது அறிவுக்கு எட்டாமலேயே தவறு புரியப்பட்டதெனவும் அத்துடன் அத்தகைய தன்மையில் அவரது பணிகளின் இயல்பினைக் கருத்திற் கொண்டு அத்தவறு புரியப்படுவதைத் தடுப்பதற்கு அவர் பிரயோகித்திருக்கவேண்டியவாறான அத்தகைய எல்லா விழிப்புக் கவனத்தையும் பிரயோகித்தார் எனவும் அவர் எண்பித்தாலன்றி அத்தவறுக்குக் குற்றவாளியாகக் கருதப்படுதல் வேண்டும்.

53. (1) இதனகத்தப்பின்னர் ஏற்பாடு செய்யப்படுவதற்கமைய, வரிவிதிக்கப்படற்பாலதான ஒரு காலப்பகுதியின்போது வரி அறவிடற்பாலதான ஆளொருவர், வரிவிதிக்கப்படற்பாலதான எந்த செயற்பாடு தொடர்பில் அவர் வரி அறவிடற்பாலராகின்றாரோ அந்த ஏதேனும் செயற்பாட்டை அவர் கொண்டு நடாத்துவதினின்று அல்லது நிறைவேற்றுவதினின்று இல்லா தொழிந்த பின்னர் அவர் அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டுநடாத்துவதினின்று அல்லது நிறைவேற்றுவதினின்று இல்லாதொழிந்துள்ளார் என்பது எவ்வாறிருப்பினும், வரிவிதிக்கப்படற்பாலதான அக்காலப் பகுதியின் வரிவிதிக்கப்படற்பாலதான அச்செயற்பாட்டை அவர் கொண்டுநடாத்திய அல்லது நிறைவேற்றிய காலப்பகுதிக்கு அத்தகைய வரியைச் செலுத்துவதற்கு ஆளானவராதல் வேண்டும்.

(2) வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடொன்றைக் கொண்டு நடாத்தும் அல்லது நிறைவேற்றும் ஆளெவரும் வரிவிதிக்கப்படற்பாலதான அத்தகைய ஏதேனும் தொழில் அல்லது வியாபார செயற்பாட்டின் சொத்தாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும்வகையில் சொத்துக்களை வேறு எவரேனும் ஆளுக்கு கைமாற்றுமிடத்து, கைமாற்றத்திற்கு முன்னரான ஏதேனும் காலப்பகுதிக்குச் செலுத்தப்படற்பாலதான வரி, கைமாறு பெறுநர்மீது வரிமதிப்பீடொன்று செய்யப்பட்டிருக்கவில்லை என்பது எவ்வாறிருப்பினும் அதனை மாற்றிக் கொடுப்பவரிடமிருந்து அறவிடமுடியாதாயின் கைமாறு பெறுநரிடமிருந்து அறவிடப்பட வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க வரிசேகரிப்பும் அறவீடும் தொடர்பில் இச்சட்டத்தின் ஏற்பாடுகள் ஏற்புடைத்தாதலும் வேண்டும்.

54. (1) வரி அறவிடற்பாலதான ஆளெவரும் இறக்குமிடத்து, மரணமெய்திய அத்தகைய ஆளின் நிறைவேற்றுநர் அத்தகைய ஆள் இறக்கும் திகதிக்கு முன்னரான வரிவிதிக்கப்படற்பாலதான எல்லாக் காலப்பகுதிகள் தொடர்பிலும், அத்தகைய ஆள் உயிருடன் இருந்திருப்பின் செலத்தப்படற்பாலதான வரியைச் செலுத்த ஆளாதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஆள் உயிருடன் இருந்திருப்பின் இச்சட்டத்தின்கீழ் எந்தச் செயல்களையும் கருமங்களையும் விடயங்களையும் செய்வதற்குப் பொறுப்பாயிருந்திருப்பாரோ அந்தச் செயல்கள், கருமங்கள், விடயங்கள் எல்லாவற்றையும் செய்வதற்குப் பொறுப்பாதலும் வேண்டும் :

ஆயினும் -

(அ) மரணமெய்திய ஆளின் ஏதேனும் செயல் அல்லது தவணைதவறுகை தொடர்பில் நிறைவேற்றுநருக் கெதிராக வழக்கு நடவடிக்கை எதுவும் தொடரப்படுதலாகாது ;

(ஆ) அத்தகைய ஆள் இறந்த திகதிக்கு முன்னரானவொரு காலப்பகுதி தொடர்பில், வரிவிதிக்கற்பாலதான எந்தக் காலப்பகுதியில் இறப்பு நிகழ்ந்ததோ அந்த வரிவிதிக்கற்பாலதான காலப்பகுதியின் முடிவிலிருந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் ஏதேனும் வரிமதிப்பீடோ அல்லது மேலதிக வரிமதிப்பீடோ செய்யப்படுதலாகாது ; அத்துடன்,

(இ) இப்பிரிவின் கீழ் நிறைவேற்றுநரின் பொறுப்பானது-

(i) இப்பிரிவின் கீழ் வரிக்கான பொறுப்பு எழும் என அவருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்ட திகதியன்று அவரது உடைமையில் அல்லது கட்டுப்பாட்டிலிருந்த மரணமெய்தியவரது மரணச் சொத்தினதும் ; அத்தடன்

(ii) பயனுகரியொருவருக்குச் சென்றிருக்கக்கூடிய தான மரணச்சொத்தின் ஏதேனும் பாகத்தினதும்,

பணத்தொகைக்கு வரையறுக்கப்படுதல் வேண்டும்.

(2) ஒரு நிறைவேற்றுநர் மரணமெய்திய ஆளொருவாரின் மரணச்சொத்தின் சார்பில், அத்தகைய மரணச்சொத்தின் ஒரு பாகமாகிய ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டநடாத்துமிடத்து, அத்தகைய நிறைவேற்றுநர், அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு தொடர்பில், அத்தகைய ஆள் உயிருடன் இருந்திருப்பின் எந்த வரிவிதிக்கப்படற்பாலதாக இருந்திருப்பாரோ அந்த வரியைச் செலுத்த ஆளாதல் வேண்டும்.

55. வரிவிதிக்கப்படற்பாலதான எந்த செயற்பாடு தொடர்பில் வரிசெலுத்தப்படற்பாலதாகின்றதோ அந்த ஏதேனும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு எவரேனும் ஆளின் சார்பில் அத்தகைய வேறு ஆளின் முகவர் என்ற வகையில் கொண்டு நடாத்தப்படுமிடத்து, அல்லது நிறைவேற்றப்படுமிடத்து முதற் குறிப்பிடப்பட்ட ஆள், இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆள் இச்சட்டத்தின்கீழ் வரிவிதிக்கப்படற்பாலதாகும் அதேவிதத்திலும் அதே தொகைக்கும் அந்த வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு தொடர்பில் வரிவிதிக்கப்படற்பாலராதல் வேண்டும்.

56. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்கள் நம்பிக்கைப்பொறுப்பின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக அல்லது மரணமெய்திய ஆளொருவாரின் மரணச் சொத்தின் நிறைவேற்றுநர்களாகச் செயற்படுமிடத்து இச்சட்டத்தின்கீழ் விதிக்கப்படற்பாலதான வரி கூட்டாக அல்லது தனித்தனியாக அவர்கள்மேல் விதிக்கப்படலாமென்பதுடன் அத்தகைய வரியைக் கொடுப்பனவு செய்வதற்கும் அவர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்புடையவர்களாதலும் வேண்டும்.

57. (1) 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்திலுள்ள எது எவ்வாறிருப்பினும், கம்பெனியொன்று ஒடுக்கப்பட்டவிடத்தும் அத்துடன் எந்த வரிக்கு அக்கம்பெனி பொறுப்பாகின்றதோ அந்த வரியை அறவிடமுடியாதிருக்குமிடத்தும், அப்போது எந்தக் காலப்பகுதியில் அத்தகைய வரிசெலுத்தப்படற்பாலதாக இருக்கின்றதோ அந்தக் காலப்பகுதியில் அக்கம்பெனியின் பணிப்பாளராக இருந்த ஒவ்வொருவரும், வரிக்கொடுப்பனவில் தவணைதவறுகையானது கம்பெனியின் அலுவல்கள் தொடர்பில் அவரைப் பொறுத்தளவில் ஏதேனும் மிக்க கவனமின்மைக்கு, பிழையான செய்கைக்கு அல்லது கடமை மீறலுக்கு ஏற்றிக்கூறப்படமுடியாது என எண்பித்தாலன்றி, அத்தகைய வரிக்கொடுப்பனவுக்கு கூட்டாகவும் தனித் தனியாகவும் பொறுப்பாதல் வேண்டும் என்பதுடன் அதற்கிணங்க வரிச் சேகரித்தல் மற்றும் அறவிடல் தொடர்பிலான இச்சட்டத்தின் ஏற்பாடுகள் ஏற்புடையனவாதலும் வேண்டும்.

(2) கூட்டிணைக்கப்படாத ஆட்கள் குழுவொன்று கலைக்கப்படுமிடத்தும் அத்துடன் கூட்டிணைக்கப்படாத அத்தகைய குழு எந்த வரிக்கு ஆளாயிருக்கின்றதோ அத்தகைய வரியை அறவிட முடியாததிருக்குமிடத்தும் அப்போது எந்தக் காலப் பகுதி தொடர்பில் அத்தகைய வரிசெலுத்தப்படற்பாலதாயிருக்கின்றதோ அந்த ஏதேனும் காலப்பகுதியில் பங்காளர் ஒருவராக அல்லது பதிவிறாங்குநர் ஒருவராக இருந்த ஒவ்வொருவரும், அத்தகைய கூட்டிணைக்கப்படாத குழுவின் அலுவலர்கள் தொடர்பில் வரிக்கொடுப்பனவின் தவணை தவறுகையானது அவரைப் பொறுத்தளவில் ஏதேனும் மிக்க கவனமின்மைக்கு, பிழையான செய்கைக்கு அல்லது கடமைமீறலுக்கு ஏற்றிக்கூறப்பட முடியாதென அவர் எண்பித்தாலன்றி, அத்தகைய வரியின் கொடுப்பனவுக்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் ஆளாதல் வேண்டும் என்பதுடன் அதற்கிணங்க வரிசேகரித்தலும் அறவிடுதலும் பற்றிய இச்சட்டத்தின் ஏற்பாடுகள் ஏற்புடையனவாதலும் வேண்டும்.

அத்தியாயம் X

வரி மீளளிப்பு

58. (1) வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதியின்போது தன்னால் மேன்மிகையாகச் செலுத்தப்பட்ட ஏதேனும் வரியின் அல்லது தண்டத்தின் மீளளிப்புக்காகப் பதிவுசெய்யப்பட்ட ஆளொருவர் விண்ணப்பஞ்செய்து, அக்காலப்பகுதிக்குச் செலுத்துவதற்கு அவர் ஆளாகவிருந்த தொகைக்கு மேன்மிகையாக ஏதேனும் வரியை அல்லது தண்டத்தைச் செலுத்தியுள்ளாரென ஆணையாளர் தலைமையாக அதிபதியைத் திருப்பிப்படுத்து மிடத்து, அத்தகைய ஆள், (3)ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, மிகையாகச் செலுத்தப்பட்ட தொகையின் மீளளிப்புக்கு உரித்துடையவராதல் வேண்டும்:

ஆயின், எவ்வாறாயினும், 22 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ), (ஆ), (இ) அல்லது (ஈ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட பதிவுசெய்யப்பட்ட ஆளினால் மேன்மிகையாகச் செலுத்தப்பட்ட ஏதேனும் அத்தகைய தொகை எக்காலப்பகுதியில் எழுந்ததோ, வரிவிதிக்கப்படற்பாலதான அக்காலப்பகுதியின் முடிவிலிருந்து அல்லது வரிவிதிக்கப்படற்பாலதான காலப் பகுதிக்கான விவரத்திரட்டு பெறப்பட்ட திகதியிலிருந்து, ஒரு மாதத்துக்குள்ளாக இவற்றுள் எது பிந்தியதோ அக்காலப்பகுதிக்குள்ளாக அத்தகைய ஆளுக்கு மீளளிக்கப்படுதல் வேண்டும்.

(2) இறப்பு, இயலாமை, வங்கி முறிவு, கலைத்தல் அல்லது வேறு ஏது இல்லாவிடின் (1)ஆம் உட்பிரிவின் கீழ் உரிமைக்கோரிக்கையொன்றைச் செய்வதற்கு உரித்துடையவராயிருக்கும் பதிவுசெய்யப்பட்ட ஆளொருவர் அவ்வேதுவின் காரணத்தால் அவ்வாறு செய்ய இயலாதிருக்குமிடத்து விடயத்திற் கேற்ப, அவரது நிறைவேற்றுநர், நம்பிக்கைப்பொறுப்பாளர், அல்லது பெறுநர், அத்தகைய ஆளின் அல்லது அவரது மரணச் சொத்தின் நலனுக்காக அத்தகைய ஆளினால் (1)ஆம் உட்பிரிவின் கருத்தெல்லைக்குள் மேன்மிகையாக செலுத்தப்பட்ட ஏதேனும் வரியின் அல்லது தண்டத்தின் மீளளிப்பொன்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவிலுள்ள எது எவ்வாறிருப்பினும் -

(அ) பதிவுசெய்யப்பட்ட ஆளெவரும், ஏதேனும் வரிவிதிக்கப்பட்டபாலதான காலப்பகுதி தொடர்பில் ஏதேனும் வரியை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஆணையாளர் தலைமை அதிபதிக்குச் செலுத்தத் தவறியுள்ளவிடத்து, வருமதியாகும் திகதிக்கு முன்னர் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வரித்தொகையானது, அத்தகைய ஆளுக்கு உரிய அறிவித்தல் கொடுத்த பின்னர் செலுத்தப்படாதிருக்கும் அந்த வரிக்கு ஈடாக அந்த ஆளுக்கு வேறுவகையில் மீளளிக்கற்பாலதான ஏதேனும் தொகையிலிருந்து அல்லது அத்தொகையின் ஏதேனும் பாகத்திலிருந்து அல்லது 59 ஆம் பிரிவின்கீழ் அந்த ஆளுக்கு செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வட்டித்தொகையிலிருந்து அல்லது அதன் ஏதேனும் பாகம் எதிலுமிருந்து எதிரீடு செய்யப்படலாம் என்பதுடன் அவ்வாறு எதிரீடு செய்யப்பட்ட ஏதேனும் தொகை அத்தகைய பதிவுசெய்யப்பட்ட ஆளிடமிருந்து பெறப்பட்ட கொடுப்பனவொன்றாகக் கருதப்படு தலும் வேண்டும் ;

(ஆ) பதிவுசெய்யப்பட்ட ஆளெவரும் வரிவிதிக்கப்பட்ட பாலதான ஏதேனும் காலப்பகுதி தொடர்பில் ஒரு விவரத்திரட்டைக் கொடுத்துதவத் தவறியுள்ள விடத்து, பதிவுசெய்யப்பட்ட ஆள் அத்தகைய விவரத்திரட்டைக் கொடுத்துதவும்வரை, ஆணையாளர் தலைமை அதிபதி, வேறுவகையில் மீளளிக்கப்படற்பாலதான ஏதேனும் தொகையின் அல்லது இச்சட்டத்தின் 59 ஆம் பிரிவின்கீழ் செலுத்தற்பாலதான ஏதேனும் வட்டித்தொகையின் கொடுப்பனவை பிடித்துவைக்கலாம்.

59. (1) பதிவுசெய்யப்பட்ட ஆளொருவருக்கு, இச்சட்டத்தின்கீழ் மீளளிக்கப்படற்பாலதான ஏதேனும் தொகை அத்தகைய மீளளிப்பு வருமதியாகும் திகதியிலிருந்து முப்பது நாட்களைக் கொண்டவொரு காலப்பகுதிக்குள் மீளளிக்கப்பட்டிராதவிடத்து, அத்தகைய தொகையின்மீது, வருமதியான திகதியிலிருந்து முப்பதாவது நாளன்று தொடங்கி இச்சட்டத்தின்கீழ் ஆணையாளர் தலைமை அதிபதியால் மீளளிக்கப்படவேண்டுமென தேவைப்படுத்தப்பட்டவாறான மீளளிப்பு திகதி வரையிலான காலப்பகுதிக்கு அமைச்சரால் காலத்துக்குக்காலம் விதித்துரைக்கப்பட்ட வீதப்படி அத்தகைய தொகையின்மீதான வட்டி அத்தகைய ஆளுக்கு ஆணையாளர் தலைமையதிபதியால் செலுத்தப்படல் வேண்டும் :

ஆயின், எவ்வாறாயினும் பதிவுசெய்யப்பட்ட ஆளின் எவையேனும் பதிவேடுகள் தொடர்பில் வரிமதிப்பீட்டாளரினால் செய்யப்பட்ட ஏதேனும் தேவைப்பாட்டுக்கு இணங்கி ஒழுக்குவதில் பதிவுசெய்யப்பட்ட ஆளின்பால் தாமதம் இருக்கின்றவிடத்து, அத்தகைய வட்டி எதுவும் கொடுபடற்பாலதாகாது.

(2) இப்பிரிவின் நோக்கங்களுக்கு "வருமதியான திகதி" என்பது -

(i) வரிமதிப்பீட்டாளரொருவருடன் உடன்பட்டுக் கொண்ட திகதியிலிருந்து அல்லது மேன்முறையீடு செய்யப்பட்ட வரிமதிப்பீடு தொடர்பில் மேன் முறையீடொன்று தீர்மானிக்கப்படும் திகதியிலிருந்து; அல்லது

(ii) 22 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின்கீழ் எழுத்தில் செய்யப்படும் மீளளிப்பொன்றுக்குத் தவிர, உரிமைக்கோரிக்கையொன்று அத்தகைய ஆளிடமிருந்து ஆணையாளர் தலைமை அதிபதியால் பெறப்பட்ட திகதியிலிருந்து

தொண்ணூறு நாட்களைக் கொண்டதொரு காலப்பகுதி என்று பொருள்படும்.

## அத்தியாயம் XI

### நானாவிதமானவை

60. (1) இச்சட்டத்தின்கீழ் ஆணையாளர் தலைமை அதிபதியினால் ஒரு பிரதி ஆணையாளரினால் அல்லது ஒரு வரிமதிப்பீட்டாளரினால் கொடுக்கப்படவேண்டிய ஒவ்வொரு அறிவித்தலும், விடயத்துக்கேற்ப, ஆணையாளர் தலைமை அதிபதியின் அல்லது பிரதி ஆணையாளரின் அல்லது வரிமதிப்பீட்டாளரின் பெயரைக் கொண்டிருத்தல் வேண்டுமென்பதுடன், அத்தகைய ஒவ்வொரு அறிவித்தலும், ஆணையாளர்

தலைமையதிபதியின், பிரதி ஆணையாளரின் அல்லது வரிமதிப்பீட்டாளரின் பெயர், அதன்மீது உரிய முறையில் அச்சிடப்பட்டிருப்பின் அல்லது ஒப்பமிடப்பட்டிருப்பின் செல்லுபடியான தாதலும் வேண்டும்.

(2) இச்சட்டத்தின் பயனைக்கொண்டு விடுக்கப்படும் அறிவித்தல் ஒவ்வொன்றும், ஓர் ஆளிடம் நேரடியாகவோ அல்லது அவர் கடைசியாக வசித்த இடத்தில் அல்லது அறிவித்தல் எக்காலப்பகுதி தொடர்பானதோ அக்காலப் பகுதியின்போது அவர் எவ்விடத்தில் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டுநடாத்திக் கொண்டிருக்கின்றாரோ அல்லது நிறைவேற்றிக்கொண்டிருந்தாரோ அவ்விடத்தில் ஒப்படைக்கப்படுவதன்மூலம் அல்லது அவ்விடத்துக்குத் தபால்மூலம் அனுப்பப்படுவதன்மூலம் சேர்ப்பிக்கப்படலாம்.

(3) தபால்மூலம் அனுப்பப்படும் அறிவித்தல் எதுவும் தபால் சாதாரணமாகச் செல்லும்போது அது எந்நாளன்று பெறப்பட்டிருக்கக்கூடுமோ அந்நாளன்று சேர்ப்பிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(4) தபால்மூலம் சேர்ப்பிக்கப்பட்டதை எண்பிக்கையில் அறிவித்தலைக் கொண்டிருக்கும் கடிதம் முறையாக முகவரி யிடப்பட்டுத் தபாலில் சேர்க்கப்பட்டதென்பதை எண்பித்தல் போதுமானதாதல் வேண்டும்.

(5) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகக் கொடுக்கப்படும் அல்லது வழங்கப்படும் ஏதேனும் அறிவித்தலில் அச்சடிக்கப்படும் அல்லது இடப்படும் அல்லது ஏதேனும் சான்றிதழில் ஒப்பமிடப்படும் ஒவ்வொரு பெயரும் அதைக் கொடுப்பதற்கு அல்லது வழங்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆளினது பெயர் எனக் கொள்ளப்படுகின்ற பெயர் ஒவ்வொன்றும் நீதிமுறைக் கவனத்திற்கெடுக்கப்படுதல் வேண்டும்.

61. (1) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க இருப்பதாகக் கொள்ளப்படும் அறிவித்தல், மதிப்பீடு, சான்றிதழ் அல்லது வேறு வழக்கு நடவடிக்கை எதுவும் அதன் படிவம் சரியில் லாத காரணத்தால் அல்லது அதிலுள்ள பிழை அல்லது குறைபாடு அல்லது விட்டுவிடுகை காரணமாக, அது பொருளளவிலும் பயனளவிலும் இச்சட்டத்தின் நோக்கத்துக்கும் கருத்துக்கும் இணங்க அல்லது ஏற்ப இருந்தால், அத்துடன் மதிப்பீடுசெய்யப்படும் அல்லது செய்யப்பட முன்னப்படும் ஆள் அல்லது அதனால் பாதிக்கப்படும் ஆள் பொதுவான நோக்கத்தின் அல்லது புரிந்துணர்வின் பிரகாரம் அதில் குறித்துரைக்கப்பட்டிருந்தால் தள்ளுபடி செய்யப்படுதலாகாது அல்லது வறிதானதாக அல்லது வறிதாக்கப்பட்டற்பாலதானதாகக் கருதப்படலாகாது.

(2) ஓராம் உட்பிரிவின் பொதுமைக்குப் பங்கமின்றி, மதிப்பீடு ஒன்று -

(அ) வரிவிதிக்கப்படற்பாலதான ஆளினது பெயரில் அல்லது அவரது குடும்பப் பெயரில் அல்லது வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் பெறுமதித் தொகையில் அல்லது விதிக்கப்பட்ட வரித்தொகையில் பிழையொன்று இருக்கும் காரணத்துக்காக ; அல்லது

(ஆ) மதிப்பீட்டுக்கும் அதற்கான அறிவித்தலுக்குமிடையில் வேறுபாடு எதுவும் இருக்கும் காரணத்தினால்,

வரிவிதிக்கப்படுவருக்கும் ஆளிடம் அத்தகைய மதிப்பீடு பற்றிய அறிவித்தல் முறையாகச் சேர்ப்பிக்கப்பட்டிருந்தால் அத்துடன் அவ்வறிவித்தல் பொருளளவிலும் பயனளவிலும் இவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களைக் கொண்டிருந்தால், பாதிக்கப்படுதலோ அல்லது வினாவுக்குட்படுத்தப்படுதலோ ஆகாது.

62. (1) ஆணையாளர் தலைமை அதிபதியினால் அதற்கென விசேடமாக அதிகாரமளிக்கப்பட்ட உண்ணாட்டரசிறைத் திணைக்கள அலுவலர் எவரும் சமாதான அலுவலர் ஒருவருடன் சென்று பின்வரும் செயல்கள் எல்லாவற்றையும் அல்லது அவற்றின் எதனையும் செய்யலாம் :-

(அ) இச்சட்டத்தின் கீழான ஏதேனும் வழக்கு நடவடிக்கைக்குப் பயன்படும் அல்லது இயைபாக இருக்கும் என அவர் அபிப்பிராயப்படுகின்ற கணக்குப் புத்தகங்கள், இடாப்புகள், பதிவேடுகள் அல்லது வேறு ஆவணங்கள் காணப்படக்கூடும் என அவர் நம்புவதற்குக் காரணம் இருக்கின்ற ஏதேனும் கட்டிடத்துக்குள் அல்லது இடத்துக்குள் புகுந்து தேடுதல் நடத்தலாம், அத்துடன் அவ்வாறு எதுவும் காணப்பட்டால், அதைப் பரிசோதனையும் செய்யலாம்;

(ஆ) அத்தகைய எவையேனும் கணக்குப் புத்தகங்களை, இடாப்புகளை பதிவேடுகளை அல்லது வேறு ஆவணங்களைக் கைப்பற்றலாம் அல்லது அவற்றின் மீது இனங்காணும் அடையாளங்களை இடலாம் அல்லது, அவற்றிலிருந்து பிரித்தெடு பகுதிகளை அல்லது பிரதிகளை எடுக்கலாம்;

(இ) இச்சட்டத்தின் கீழான எவையேனும் வழக்கு நடவடிக்கைகளுக்குப் பயன்படும் அல்லது இயைபாக இருக்கும் என அவர் அபிப்பிராயப்படுகின்றதான இப்பிரிவின் கீழான ஏதேனும் தேடுதலின்போது காணப்படுகின்ற வேறு ஏதேனும் பொருளைப் பற்றிக் குறிப்பொன்று செய்யலாம் அல்லது பொருட்பட்டியல் ஒன்று தயாரிக்கலாம்.

அத்துடன், தேடுதல்கள் தொடர்பில் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் ஏற்பாடுகள், அவை இப்பிரிவின் கீழான தேடுதல் பற்றிதாக இருக்குமளவிற்கு ஏற்புடையனவாதல் வேண்டும்.

இவ்வுட்பிரிவில், "சமாதான அலுவலர்" என்பது, 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கக் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையில் உள்ள அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு அலுவலர் எவருக்கும் அதிகாரமளிப்பதற்கு முன், ஆணையாளர் தலைமை அதிபதி அவ்வலுவலரால் அத்தத்துவங்களை பயன்படுத்தப்படுவதை அவசியமாக்கும் சூழ்நிலைகளைப் பதிவுசெய்தல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழ் ஆணையாளர் தலைமை அதிபதி யால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும் கணக்குப் புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது வேறு ஆவணம் எதனையும் எவரேனும் ஆளிடமிருந்து கைப்பற்றுகின்றவிடத்து, அத்தகைய அலுவலர் அவ்வாளுக்கு, தாம் கைப்பற்றியிருக்கும் புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது வேறு ஆவணம் என்பவற்றைக் குறித்துரைக்கின்ற நிரூபம் ஒன்றை வழங்குதல் வேண்டும்.

(4) அலுவலர் எவரினாலும் (1) ஆம் உட்பிரிவின் கீழ் கைப் பற்றப்படும் கணக்குப் புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது வேறு ஆவணம் எதுவும் அது நுணுக்கமாக ஆராயப்படுவதற்கு அல்லது அது எவ்வாளுக்குச் சொந்தமானதோ, அவ்வாளுக்கு எதிராகச் சட்டநடவடிக்கைகள் தொடரப்படுவதற்கு அவசியமாகக் கூடியவாறான அத்தகைய காலத்துக்கு அத்தகைய அலுவலரின் உடைமையில் வைத்திருக்கப்படலாம்.

63. (1) ஆணையாளர் தலைமை அதிபதி அல்லது அதற்கென ஆணையாளர் தலைமை அதிபதியினால் எழுத்தில் விசேடமாக அதிகாரமளிக்கப்பட்ட உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தைச் சேர்ந்த வேறு அலுவலர் எவரும் பின்வரும் செயல்கள் எல்லாவற்றையும் அல்லது அவற்றில் எதையும் செய்யலாம்—

(அ) எவரேனும் ஆளினால் எவ்விடத்தில் அல்லது கட்டிடத்தில் வரிவிதிக்கப்பட்டுவதான ஏதேனும் செயற்பாடு கொண்டிருப்பதாகத் தெரிந்ததோ, அவ்விடத்துக்குள் அல்லது கட்டிடத்துக்குள், இச்சட்டத்தின் ஏற்பாடுகள் இணங்கியொழுக்கப்படு கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துக்காகப் புகுந்து பரிசோதித்தல்;

(ஆ) அங்கு காணப்படக்கூடிய ஏதேனும் கணக்குப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஏதேனும் ஆதனத்தைத் திறந்து பரிசோதனை செய்தல் அத்துடன் அங்கே காணப்படும் எவையேனும் பொருட்கள் பற்றிய பொருட்பட்டியலொன்றைத் தயாரித்தல் ;

(இ) அத்தகைய இடத்தில் அல்லது கட்டிடத்தில் காணப்படும் ஏதேனும் கணக்குப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைப் பரிசோதனை செய்து அவற்றின் பிரதிகளை அல்லது அவற்றிலிருந்து பிரித்தெடு பகுதிகளை எடுத்தல் ;

(ஈ) ஏதேனும் கணக்குப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தை உடைமையில் எடுத்தல் அல்லது அதன்மீது இனங்காணும் அடையாளங்களை இடுதல் ;

(உ) அத்தகைய இடத்தில் அல்லது கட்டிடத்தில் காணப்படும் காசை உடனடியாக எண்ணிப் பதிவு செய்தல் ;

(ஊ) இச்சட்டத்தின் கீழான விடயங்கள் தொடர்பில் அத்தகைய இடத்தில் அல்லது கட்டிடத்தில் அவர் காணுகின்ற ஆளெவரையும் அறிவுக்குட்பட இருக்கும், அத்தகைய தகவலைத் தருமாறு தேவைப்படுத்தல் ;

(எ) இச்சட்டத்தின் கீழான விடயங்கள் தொடர்பில், அத்தகைய இடத்தில் அல்லது கட்டிடத்தில் அவர் காணுகின்ற ஆள் ஒவ்வொருவரையும் தனியாகவோ அல்லது அவர் பொருத்தமானதெனக் கருதுகின்ற வேறு எவரேனும் ஆளின் சமூகத்திலோ பரிசோதனை செய்தல்.

(2) ஆணையாளர் தலைமை அதிபதியினால் (1) ஆம் உட்பிரிவின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவர், எவரேனும் ஆளிடமிருந்து ஏதேனும் கணக்குப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைத் தமது உடைமையில் எடுக்கின்றவிடத்து, அத்தகைய அலுவலர், தாம் தமது உடைமையில் எடுத்துள்ள புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது ஆவணம் பற்றிக் குறித்துரைக்கின்ற நிருபமொன்றை அவ்வாளுக்கு வழங்குதல் வேண்டும்.

(3) அலுவலரெவரினாலும் (1) ஆம் உட்பிரிவின் கீழ் உடைமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஏதேனும் கணக்குப் புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது வேறு ஆவணம் அது நுணுக்கமாக ஆராயப்படுவதற்கு, அல்லது எது எவ்வாளுக்குச் சொந்தமானதோ அவ்வாளுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகள் தொடரப்படுவதற்கு அவ்விதம் உடைமையில் எடுக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகளுக்கு மேற்படாதவொரு காலத்துக்கு அத்தகைய அலுவலரின் உடைமையில் வைத்திருக்கப்படலாம்.

ஆயினும், எவ்வாறாயினும் விடயத்திற்கேற்ப, 66 ஆம் அல்லது 67 ஆம் பிரிவின் கீழ் வேண்டுமென்றே தட்டிக்கழிக் கப்பட்டிருக்கும் விடயத்தில் ஆணையாளர் தலைமையதிபதி வழக்குத் தொடர்ந்திருக்குமிடத்து, அத்தகைய புத்தகம், இடாப்பு, பதிவேடு அல்லது ஆவணம் அத்தகைய துடர்ச்சியின் நோக்கத்திற்குத் தேவைப்படக்கூடியவாறான அத்தகைய நீண்டகாலத்திற்கு உடைமையில் வைத்திருக்கப்படலாம்.

64. (1) பதிவுசெய்யப்பட்ட ஆளொவ்வொருவரும் ஆணையாளர் தலைமை அதிபதி அல்லது அதற்கென ஆணையாளர் தலைமை அதிபதியினால் அதிகாரமளிக்கப்பட்ட வேறெவரேனும் அலுவலர் வரிக் கொடுப்பனவுக்கான பொறுப்பை நிச்சயிப்பதனை இயலச்செய்வதற்கென, அவரினால் கொண்டு நடாத்தப்படும் அல்லது நிறைவேற்றப்படும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு தொடர்பிலான பதிவேடுகளை வைத்திருந்து பேணிவருதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் பேணப்படவேண்டிய பதிவேடுகளின் படிவங்களும் அவற்றின்கண் எடுத்துக் கூறப்பட வேண்டிய விபரங்களும் விதித்துரைக்கப்பட்டவாறிருத்தல் வேண்டும்.

(3) இப்பிரிவின் நோக்கத்துக்காக “பதிவேடுகள்” என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கும் -

(அ) பெறுதிகளை அல்லது கொடுப்பனவுகளை அல்லது வருமானத்தை அல்லது செலவினத்தைப் பதிவு செய்கின்ற (அவை கைமூலமான, எந்திரவியல் அல்லது இலத்திரன் முறையான படிவத்தில் அடங்கியிருப்பினுஞ்சரி அல்லது அவற்றின் சேர்க்கையாக இருப்பினுஞ்சரி)

கணக்குப் புத்தகங்கள் அத்துடன் அத்தகைய எவையேனும் கணக்குப் புத்தகங்களில் உள்ள பதிவீடுகளைச் சரி பார்ப்பதற்கு அவசியமான வாறான உறுதிச்சீட்டுக்களையும், வங்கிக்கூற்றுக்களையும், பணப்பட்டியல்களையும் வரிப்பட்டியல்களையும், வரி வரவுக்குறிப்புகளையும், வரிப்பற்றுக்குறிப்புகளையும், பெறுதிகளையும் அத்தகைய வேறு ஆவணங்களையும் உள்ளடக்கும்;

(ஆ) பண்டங்கள் கையிருப்புகள் வைத்திருக்கப்படும் ஏதேனும் குதம், பண்டகசாலை அல்லது வேறெவையேனும் இடம் பற்றிய விபரங்களும், விடயத்துக் கேற்ப அத்தகைய குதங்கள், பண்டகசாலைகள் அல்லது வேறெவையேனும் இடங்கள் என்பவற்றில் வைத்திருக்கப்படும் பண்டங்களின் கையிருப்புப் பற்றிய விபரங்களும் :

(இ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க அல்லது அதன் கீழான எவையேனும் ஒழுங்குவிதிகளின் கீழ் பேணிவரப்படுவதற்கு அல்லது வைத்திருக்கப்படுவதற்குத் தேவைப்படுத்தப்பட்ட ஏதேனும் நிரல் அல்லது பதிவேடு.

## அத்தியாயம் XII

### தவறுகளும் தண்டங்களும்

65. (அ) இரகசியம் பேணுவதற்கான சத்தியத்தை எடுப்பதற்குத் தேவைப்படுத்தப்பட்ட ஆள் ஒருவராக இருந்து கொண்டு 73 ஆம் பிரிவின் கீழ் அவ்வாறு தேவைப்படுத்தப்படும் போது இரகசியம் பேணுவதற்கான சத்தியத்தை எடுக்கத் தவறுகின்ற ; அல்லது

(ஆ) 73 ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறிச் செயலாற்றுகின்ற; அல்லது

(இ) இச்சட்டத்தின் ஏதேனும் ஏற்பாடுகளை மீறிச் செயலாற்றுவதற்கு எவரேனும் வேறு ஆளுக்கு உதவுகின்ற, அல்லது அவருக்கு உடந்தையாக இருக்கின்ற அல்லது அவரைத் தூண்டுகின்ற,

ஆள் ஒவ்வொருவரும் இச்சட்டத்தின்கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன், நீதிவான் ஒருவர் முன்னரான சுருக்கமுறை விசாரணையின் பின்னர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் பத்தாயிரம் ரூபாவை விஞ்சாத குற்றப்பணமொன்றுக்கு அல்லது ஆறு மாதங்களை விஞ்சாத ஒரு காலத்துக்கான இருவகையிலொருவகை மறியற்றண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற்றண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாதலும் வேண்டும்.

66. (அ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அல்லது 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத் துக்கு இணங்க, ஏதேனும் வினா அல்லது தகவல் தருமாறு கேட்கப்படும்போது வாய்மூலம் அல்லது எழுத்தில் ஏதேனும் பொய்யான மறுமொழியைக் கொடுக்கின்ற ; அல்லது

(ஆ) இச்சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விபரத்திரட்டில் அவர் உள்ளடக்கியிருக்கவேண்டிய எவையேனும் விபரங்களை அத்தகைய விபரத்திரட்டில் விட்டுவிடுகின்ற ;

(இ) இச்சட்டத்தின்கீழ் செய்யப்படும் ஏதேனும் விபரத்திரட்டில் ஏதேனும் பொய்யான விபரத்தை அல்லது பதிவைச் செய்து,

அதன்மூலம் வரியைத் தவிர்க்கின்ற அல்லது தவிர்க்க எத்தனிக்கின்ற அல்லது வரியைத் தவிர்ப்பதற்கு, தவிர்க்க எத்தனிக்கு வேறு எவரேனும் ஆளுக்கு உதவிபுரிகின்ற ஆள் எவரும், இச்சட்டத்தின்கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன் நீதிவான் ஒருவர் முன்னரான சுருக்கமுறை விசாரணையின் பின்னர் -



- (i) தவறு எவ்வரிவிதிக்கற்பாலதான காலப்பகுதி தொடர்பில் புரியப்பட்டதோ அக்காலப்பகுதிக்கு அவர் இச்சட்டத்தின்கீழ் செலுத்துவதற்கு ஆளாக வேண்டிய தொகையொன்றை அவர் அவ்வாறு தவிர்த்தாரோ அல்லது தவிர்க்க எத்தனித்தாரோ அப்பணத் தொகையின் இரண்டு மடங்கு தொகைக்குச் சமனான பணத்தொகையொன்றைக் கொண்டுள்ள குற்றப்பணமொன்றுக்கு; அத்துடன்
- (ii) இருபத்தையாயிரம் ரூபாவை விஞ்சாத பணத்தொகையொன்றைக் கொண்ட குற்றப்பணமொன்றுக்கு அல்லது ஆறு மாதங்களை விஞ்சாத காலமொன்றுக் கான இருவகையிலொருவகை மறியற்றண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற்றண்டனை ஆகிய இரண்டுக்கும்,

ஆளாதலும் வேண்டும்.

67. (அ) பத்தாம் பிரிவின்கீழ் தேவைப்படுத்தப்பட்டவாறு பதிவுசெய்வதற்கு விண்ணப்பிக்கத் தவறுகின்ற; அல்லது

(ஆ) 19 ஆம் பிரிவின்கீழ் அறிவிக்கப்பட தேவைப்படுத்தப்பட்ட எவையேனும் விடயங்களை ஆணையாளர் தலைமையதிபதிக்கு அறிவிக்கத் தவறுகின்ற ; அல்லது

(இ) இருபதாம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் தேவைப்படுத்தப்பட்ட வரிப்பணப் பட்டியலொன்றை அல்லது 20 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின்கீழ் விலைப்பட்டியலொன்றை வழங்கத் தவறுகின்ற ; அல்லது

(ஈ) வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல் ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வரிப்பணப்பட்டியல்களை வழங்குகின்ற; அல்லது

(உ) 20 ஆம் பிரிவின்கீழ் வரிப்பணப் பட்டியலை வழங்க உரித்துடையவராக ஆளொருவர் இல்லாதவிடத்து வரிப்பணப் பட்டியலொன்றை வழங்குகின்ற ; அல்லது

(ஊ) 21 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழான விவரத் திரட்டொன்றைக் கொடுத்துத் தவறுவதற்கு அல்லது 21 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அறிவித்தலொன்றுக்கு இணங்கியொழுகுவதற்குத் தவறுகின்ற; அல்லது

(எ) 21 ஆம் பிரிவின்கீழ் அல்லது 34 ஆம் பிரிவின்கீழ் அவருக்கு வழங்கப்படும் அறிவித்தலொன்றுக்கு இணங்கியொழுக உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தின் அலுவல ரொருவரின் முன்னர் தோன்றி, போதிய காரணமின்றி, இச்சட்டத்தின்கீழ் செயலாற்றுகின்ற அலுவலரொருவரினால் சட்டமுறையாக அவரிடம் கேட்கப்படும் ஏதேனும் வினாவுக்கு விடை பகரத் தவறுகின்ற ; அல்லது

(ஏ) வரிசெலுத்துவதற்கு தமக்கே உள்ள பொறுப்பை அல்லது வேறு எவரேனும் ஆளினது பொறுப்பை பாதிக்கின்ற ஏதேனும் கருமம் அல்லது விடயம் தொடர்பில் பிழையான தகவல் எதையும் கொடுக்கின்ற; அல்லது

(ஐ) ஆணையாளர் தலைமை அதிபதி தவிர்ந்த வேறு எவரேனும் ஆளுக்கு 44 ஆம் பிரிவின்கீழ் செலுத்தப்படவேண்டிய ஏதேனும் தொகை செலுத்தப்படுவதை அனுமதிக்கின்ற; அல்லது

(ஓ) 62 ஆம் அல்லது 63 ஆம் பிரிவின் கீழ் தமது தத்துவங் களைப் பிரயோகிக்கையில் ஆணையாளர் தலைமை அதிபதிக்கோ அல்லது வேறு எவரேனும் அலுவலருக்கோ வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுகின்ற அல்லது அவர் களைத் தாமதிக்க வைக்கின்ற ; அல்லது

(ஔ) 64 ஆம் பிரிவினால் தேவைப்படுத்தப்பட்டுள்ளவாறு பதிவேடுகளைப் பேணுவதற்குத் தவறுகின்ற; அல்லது

(ஒள) இச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆளொருவராக இல்லாதிருக்கையில் வரிப்பட்டியலொன்றை வழங்குகின்ற,

ஆள் ஒவ்வொருவரும் இச்சட்டத்தின்கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன், நீதிவான் ஒருவர் முன்னரான சுருக்கமுறை விசாரணையின் பின்னர் குற்றத்தீர்ப்பு பளிக்கப்பட்டதன்மேல், இருபத்தையாயிரம் ரூபாவை விஞ்சாத குற்றப் பணமொன்றுக்கு அல்லது ஆறு மாதங்களை விஞ்சாதவொரு காலத்துக்கான இருவகையிலொருவகை மறியற் றண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற் றண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாதலும் வேண்டும்.

68. இவ்வத்தியாயத்தின் கீழான தவறொன்று தொடர்பிலான குற்றவழக்கு எதுவும் ஆணையாளர் தலைமை அதிபதியின் வேண்டுகலில் அல்லது அனுமதியுடன் அன்றி தொடரப்படுதலாகாது.

69. ஆணையாளர் தலைமை அதிபதி, இச்சட்டத்தின்கீழ் தவறு எதுவும் புரியப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, திறத்தவர்களின் சம்மதத்துடன் அத்தவறை இச்சட்டத்தின்கீழ் அத்தகைய தவறுக்காக விதிக்கற்பாலதான, ஆக்கூடிய குற்றப்பணத்தின் மூன்றிலொன்றை விஞ்சாத பணத்தொகை யொன்றுக்கு இணங்கலாம். இப்பிரிவின் கீழான தவறொன்றை இணக்குவதில் ஆணையாளர் தலைமை அதிபதியினால் பெறப்படும் பணத்தொகை எதுவும் திரட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

### அத்தியாயம் XIII

#### நிருவாகம்

70. (1) ஆணையாளர் தலைமை அதிபதி, இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்குப் பயன்கொடுக்கும் நோக்கத்துக்கு அவசியமாகக் கூடியவாறான அத்தகைய எண்ணிக்கையினரான உண்ணாட்டரசிறை ஆணையாளர்களினதும், பிரதி ஆணையாளர்களினதும், சிரேட்ட மதிப்பீட்டாளர்களினதும், மதிப்பீட்டாளர்களினதும், வரி அலுவலர்களினதும் உதவியுடன் இச்சட்டத்தின் நிருவாகத் துக்குப் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.

(2) (அ) ஆணையாளர் தலைமை அதிபதி, இச்சட்டத்தினால் தமக்கு அளிக்கப்பட்ட அல்லது தம்மீது சுமத்தப்பட்ட அல்லது தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏதேனும் தத்துவத்தை, கடமையை அல்லது பணியைப் பிரயோகிப்பதற்கு, புரிவதற்கு அல்லது நிறைவேற்றுவதற்கு உண்ணாட்டரசிறை ஆணையாளர் அல்லது பிரதி உண்ணாட்டரசிறை ஆணையாளர் எவருக்கும் அதிகாரமளிக்கலாம்.

(ஆ) இச்சட்டத்தின் ஏதேனும் ஏற்பாட்டினால் ஆணையாளர் தலைமை அதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அல்லது ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அவர்மேல் சுமத்தப்பட்டுள்ள ஏதேனும் தத்துவத்தை, கடமையை அல்லது பணியைப் பிரயோகிக்கின்ற, புரிகின்ற அல்லது நிறைவேற்றுகின்ற உண்ணாட்டரசிறை ஆணையாளர் அல்லது பிரதி உண்ணாட்டரசிறை ஆணையாளர் ஒருவர், அதற்கு முரணானது எண்பிக்கப்படும்வரை அத்தத்துவத்தை, கடமையை அல்லது பணியைப் பிரயோகிப்பதற்கு, புரிவதற்கு அல்லது நிறைவேற்றுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறார் என எல்லா நோக்கங்களுக்காகவும் கருதப்படுதல் வேண்டும்.

(3) உண்ணாட்டரசிறை ஆணையாளர் அல்லது பிரதி உண்ணாட்டரசிறை ஆணையாளர் அல்லது உண்ணாட்டரசிறையின் சிரேட்ட வரிமதிப்பீட்டாளர் ஒருவர், இச்சட்டத்தினால் மதிப்பீட்டாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள அல்லது ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அவர்மீது சுமத்தப்பட்டுள்ள ஏதேனும் தத்துவத்தை, கடமையை அல்லது பணியைப் பிரயோகிக்கலாம், புரியலாம் அல்லது நிறைவேற்றலாம்.

71. (1) இதனகத்துப்பின்னர் “நிதியம்” எனக் குறிப்பீடு செய்யப்படும், சேர்பெறுமதி வரி மீளளிப்பு நிதியம் என அழைக்கப்படவேண்டிய நிதியமொன்று தாபிக்கப்படுதல் வேண்டும்.

(2) 2002 ஓகத்து 1 ஆம் திகதியிலிருந்து தொடங்கும் மாதத் திலிருந்து அம்மாதத்தை உடனடுத்துப் பின்வரும் மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர், ஒவ்வொரு மாதத்திலும் சேகரிக்கப்பட்ட சேர்பெறுமதி வரியின் இருபத்தைந்து சதவீதம் நிதியத்தில் வரவுவைக்கப்படுதல் வேண்டும்.

(3) இச்சட்டத்தின் அல்லது 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்கச் செலுத்தப்பட வேண்டும் எனத் தேவைப்படுத்தப்படும் சகல மீளளிப்புகளும் இந்நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

(4) (அ) ஆணையாளர் தலைமையதிபதி அல்லது அதற்கென எழுத்தில் அவரால் அதிகாரமளிக்கப்பட்ட உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தின் வேறு எவரேனும் அலுவலர் இந்நிதியத்தை நிருவகித்தல் வேண்டும்.

(ஆ) மீளளிப்புகள் செய்யப்படும் விதம் தொடர்பாகவும் முறை தொடர்பாகவும் ஒழுங்குவிதிகள் ஆக்கப்படலாம்.

72. ஆணையாளர் தலைமையதிபதி, பாராளுமன்றத்தினால் அந்நோக்கத்துக்கென ஒதுக்கப்பட்ட பணத்தொகைகளிலிருந்து, விடயத்தின் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு நியாயமான தென அவர் கருதும்வாறான அத்தகைய பணத்தொகைகளை, வேறு எவரேனும் ஆளினால் கொடுபடற்பாலதான வரியின் மதிப்பீட்டிற்கும் அத்தகைய மற்றைய ஆளிடமிருந்து வரி சேகரிப்பதற்கும் இட்டுச்சென்ற தகவலை வழங்கிய எவரேனும் தனியாளுக்குக் கொடுக்கலாம்.

73. (1) இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஊழியத்திலமர்த்தப்பட்டிருக்கும் அல்லது ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அல்லது ஊழியத்திலமர்த்தப்பட்டிருந்த அல்லது ஈடுபடுத்தப்பட்டிருந்த அல்லது நிறைவேற்றுவதில் எவரேனும் ஆளுக்கு உதவிபுரிகின்ற அல்லது உதவிபுரிந்த ஆள் ஒவ்வொருவரும், இச்சட்டத்தின்கீழ் தமது கடமைகளைப் புரிகையில், ஆள் எவரினதும் விவகாரங்கள் தொடர்பில் அவருடைய அறிவுக்கு எட்டக்கூடிய எல்லா விடயங்கள் தொடர்பிலும் இரகசியத்தைப் பேணுதல் வேண்டும் என்பதுடன் இரகசியத்தைப் பேணுதலில் உதவுதலும் வேண்டும். அத்துடன், அவர் அத்தகைய விடயம் எவ்வாள் தொடர்பானதோ அவ்வாள் அல்லது அமைச்சர் அல்லது நிதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சர் செயலாளர் தவிர்ந்த வேறு எவரேனும் ஆளுக்கு, அத்தகைய விடயம்பற்றி அறிவித்தல் ஆகாதென்பதுடன், ஆணையாளர் தலைமையதிபதியின் உடைமையில், கட்டுக்காப்பில் அல்லது கட்டுப்பாட்டில் இருக்கும் பதிவேடுகள் எவற்றையும் அணுகிப் பெறவிடுதலோ அல்லது அனுமதித்தலோ ஆகாது.

(2) இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு ஆளும் இச்சட்டத்தின்கீழ் செயற்பட முன்னரும் அத்துடன் அமைச்சரும், நிதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சர் செயலாளரும் இச்சட்டத்தின்கீழ் செயற்பட முன்னர் விதித்துரைக்கப்பட்ட படிவத்தில் ஒரு சமாதான நீதிவானின் முன்னிலையில் இரகசியத்தைப் பேணுவதற்கான உறுதியுரையைச் செய்துகீழொப்பமிடுதல் வேண்டும்.

ஆயின், எவ்வாறாயினும் 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத்தின்கீழ் செய்து கொள்ளப்பட்ட அத்தகைய சத்தியம் இச்சட்டத்தின்கீழ் செய்துகொள்ளப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(3) இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் ஊழியத்தில் அமர்த்தப்பட்டுள்ள ஆளெவரும், இச்சட்டத்தின் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் நிருவகிக்கப்படும் எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்குப் பயன்கொடுக்கும் நோக்கத்துக்கு அவசியமாகக்கூடியவாறான

அத்தகைய சந்தர்ப்பத்தில் தவிர, இச்சட்டத்தின்கீழ் தமது கடமைகளைப் புரிகையில் அவரின் அவதானத்துக்கு வருகின்ற ஏதேனும் விபரத்திரட்டை ஆவணத்தை ஏதேனும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அல்லது ஏதேனும் சுருமத்தை ஏதேனும் நீதிமன்றத்துக்கு வெளிப்படுத்துமாறு அல்லது அறிவிக்குமாறு தேவைப்படுத்தப்படுதல் ஆகாது.

(4) இப்பிரிவிலுள்ள எதுவும் எப்படியிருப்பினும், உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தைச் சேர்ந்த அலுவலர் எவரும், இச்சட்டத்தின்கீழ் தமது கடமைகளைப் புரிகையில் அவரது அறிவுக்கு எட்டுகின்ற ஏதேனும் விடயம் பற்றி திணைக்களத்தின் வேறு எவரேனும் அலுவலருக்கு இச்சட்டத்தின் கீழ் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் நிருவகிக்கப்படும் ஏதேனும் வேறு எழுத்திலான சட்டத்தின்கீழ் ஏதேனும் கடமையைப் புரிவதற்கு, அவ்விடயம் பற்றி அறிவித்தல் அவசியமானதாக இருந்தால், ஏதேனும் கடமையைப் புரிவதற்கு அவ்விடயம் பற்றி அறிவித்தல் அவசியமானதாக இருந்தால், அவருக்கு அறிவிக்கலாம் ; அத்துடன், ஆணையாளர் தலைமையதிபதி, ஆவணங்களின் எண்பிப்புத் தொடர்பில் சான்றுக் கட்டளைச் சட்டத்தில் எது எப்படியிருப்பினும், இச்சட்டத்தின்கீழ் அல்லது அவரினால் நிருவகிக்கப்படும் எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தின்கீழ் அவரினால் பெறப்பட்ட அல்லது அவரது உடைமையிலிருக்கும் ஏதேனும் விபரத் திரட்டில் அல்லது ஆவணத்தில் உள்ள விபரங்களின் பிரதியொன்றை அல்லது அத்தகைய விபரங்களின் சரியான பிரதியென அவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அல்லது அவரின் சார்பில் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விபரங்களின் பிரதியொன்றை இச்சட்டத்தின் வழக்கு நடவடிக்கைகளில் எவற்றிலும் நீதிமன்றம் எதிலும் சமர்ப்பிக்கலாம் அல்லது சமர்ப்பிக்கச் செய்யலாம் :

ஆயின், ஆணையாளர் தலைமையதிபதி, விபரத்திரட்டை அல்லது ஆவணத்தை எழுதிய, தயாரித்த அதில் கையொப்பமிட்ட, அல்லது கொடுத்துதவிய ஆளின் கையெழுத்தை அல்லது கையொப்பத்தை எண்பிப்பது அவசியமானதாக இருக்கின்ற றவிடத்து, ஆனால், அத்தகைய எண்பிப்புக்காக மட்டும், அத்தகைய ஏதேனும் விபரத்திரட்டின் அல்லது ஆவணத்தின் மூலப்பிரதியை ஏதேனும் வழக்கில் சமர்ப்பிக்கலாம் அல்லது சமர்ப்பிக்கச் செய்யலாம் :

ஆயின், மேலும் ஆணையாளர் தலைமையதிபதி, அத்தகைய ஆவணத்தின் அல்லது விபரத்திரட்டின் மூலப்பிரதியையோ அல்லது அத்தகைய ஆவணத்தில் அல்லது விபரத்திரட்டில் உள்ள எவையேனும் விபரங்களின் பிரதியையோ ஏதேனும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எவ்விடயத்திலும் நிர்ப்பந்திக் கப்படுதலாகாது.

(5) இப்பிரிவிலுள்ள எது எப்படியிருப்பினும், ஆணையாளர் தலைமையதிபதி, கணக்காய்வாளர் தலைமை அதிபதியை அல்லது அதற்கென அவரினால் முறையே அதிகாரமளிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதித் திணைக்களத்தின் அலுவலர் எவரையும், அவரது அலுவலக முறையான கடமைகளைப் புரிவதற்கு அவசியமாகக்கூடியவாறான அத்தகைய பதிவேடுகள் அல்லது ஆவணங்கள் எவற்றையும் அணுகிப் பார்ப்பதற்கு அனுமதிக்கலாம். கணக்காய்வாளர் தலைமையதிபதி அல்லது இப்பிரிவின் கீழ் அவரினால் அதிகார மளிக்கப்பட்ட அலுவலர் எவரும், இப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஊழியத்தில் அமர்த்தப்பட்டுள்ள ஆளொருவர் எனக் கருதப்படுதல் வேண்டும்.

(6) இப்பிரிவிலுள்ள எது எப்படியிருப்பினும் இச்சட்டத்தின்கீழ் தமது கடமைகளைப் புரிகையில் அவரது அறிவுக்கு எட்டுகின்ற ஏதேனும் விடயத்திலிருந்து சுங்கக் கட்டளைச் சட்டத்தின் அல்லது மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் அல்லது 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தித்தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்கீழ் ஆளெவரும் தவறொன்று புரிந்துள்ளாரென ஆணையாளர் தலைமையதிபதிக்குத் தோன்று கின்றவிடத்து, அவர், அத்தகைய தவறுபுரியப்பட்டது தொடர்பிலான ஏதேனும் தகவலை அல்லது அத்தகைய தவறு புரியப்பட்டதை எண்பிக்கும் நோக்கத்துக்கு அவசியமான அல்லது உபயோகமான எவையேனும் பொருட்களை, கணக்குப் புத்தகங்களை அல்லது வேறு எவையேனும் ஆவணங்களை, விடயத்துக்கு ஏற்றவாறு உற்பத்தித்தீர்வை ஆணையாளருக்கு அல்லது உற்பத்தித் தீர்வைப் பணிப்பாளர் தலைமையதிபதிக்கு அல்லது சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதிக்கு அறிவிக்கலாம் அல்லது ஒப்படைக்கலாம்.

74. ஆணையாளர் தலைமையதிபதி, இச்சட்டத்தின் எல்லா நோக்கங்களுக்காகவும் அல்லது எவையேனும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கெனப் படிவங்களைக் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கலாம் ; அத்துடன், அவ்வாறு குறித்துரைக்கப்படும் படிவம் எதுவும் காலத்துக்குக்காலம் ஆணையாளர் தலைமையதிபதியினால் திருத்தப்படலாம் அல்லது வேறுபடுத்தப்படலாம் அல்லது அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட படிவம் எதற்கும் பதிலாக வேறு ஏதேனும் படிவம் ஆணையாளர் தலைமையதிபதியினால் இடப்படலாம்.

75. (1) இச்சட்டத்தினால் விதித்துரைக்கப்படத் தேவைப்படுத தப்பட்ட அல்லது ஆக்கப்படுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட கருமங்கள் தொடர்பில் அமைச்சர் ஒழுங்குவிதிகளை ஆக்கலாம்.

(2) அமைச்சரினால் ஆக்கப்படும் ஒழுங்குவிதி ஒவ்வொன்றும், அது கசெற்றில் வெளியிடப்படும் தேதியன்று அல்லது ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய திகதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் அது கசெற்றில் வெளியிடப் பட்ட பின்னர் இரு மாதங்களுக்குள் அங்கீகாரத்துக்காகப் பாராளுமன்றத்துக்கு முன்கொணரப்படுதல் வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்படாத அத்தகைய ஒழுங்குவிதி எதுவும் அங்கீகாரம் மறுக்கப்பட்ட திகதியிலிருந்து, ஆனால், அதன்கீழ் முன்னர் செய்யப்பட்ட எதற்கும் பங்கமின்றி, இல்லாதொழிக் கப்பட்டுவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும். ஒழுங்குவிதி எத்திகதியன்று இல்லாதொழிக்கப்பட்டதெனக் கருதப்படுகின்றதோ அத்திகதி பற்றிய அறிவிப்பு கசெற்றில் வெளியிடப் படுதல் வேண்டும்.

#### அத்தியாயம் XIV

#### நிலைபெயர்கால ஏற்பாடுகளும் பேணல்களும்

76. 2002 ஓகத்து 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் பதிவுசெய்யப்பட்ட ஆள் ஒருவர் அல்லது வேறு எவரேனும் ஆள் விலக்களிக்கப்பட்ட வழங்கல் ஒன்றைச் செய்யும் நோக்கத்துக்காக பண்டங்களைக் கொள்ளுவதன்மீது வரியைச் செலுத்தியுள்ளதாக ஆணையாளர் தலைமையதிபதி திருப்திப் படுகின்றவிடத்து, அத்தகைய ஆளினால் அவ்வாறு செலுத்தப் பட்ட வரி, அத்தகைய வழங்கல் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலாகப் பின்னர் வந்துள்ளவிடத்தும் அவ்வாறு கொள்ளப்பட்ட பண்டங்கள் அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கலில் பயன்படுத்தப்படுகின்றவிடத்தும், உள்ளீட்டு வரியாகக் கருதப்படுதல் வேண்டும் :

ஆயின், எவ்வாறாயினும் ஆணையாளர் தலைமையதிபதி அவ்வாறு கொள்ளப்பட்ட பண்டங்கள் வரிவிதிக்கப்படற்பால தான வழங்கலைச் செய்யும் நோக்கத்துக்காகப் பகுதியளவில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டவிடத்து, அத்தகைய உள்ளீட்டு வரியின் அனுமதிக்கத்தகு பாகத்தை தீர்மானித்தல் வேண்டும்.

77. ஏதேனும் ஒரு வரிமதிப்பீட்டாண்டிற்கு அல்லது வரிமதிப் பீட்டாண்டின் ஒரு பாகத்திற்கு 2002 ஆம் ஆண்டு ஓகத்து மாதம் 1 ஆம் திகதி அல்லது அதற்கு முதல் பண்டங்கள் மற்றும் சேவைகள்மீதான வரி 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் மீதான வரிச் சட்டம், 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டம் என்பனவுக்கான எல்லாக் குறிப்பீடுகளும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர் பெறுமதிகள் சட்டத்தை உள் ளடக்குவதாக வாசிக்கப்பட்டுப் பொருள்கொள்ளப்படுதலும் வேண்டும்.

78. (1) ஏதேனும் பொருள், எவரேனும் பதிவுசெய்யப்பட்ட ஆளினால் 2002 ஓகத்து 1 ஆம் தேதிக்குமுன்னர் வேறு எவையேனும் பண்டங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படாமல் விற்பனைக்கென அது இலங்கைக்குள் இறக்குமதிசெய்யப்படுவதன்மீது 1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, தேசிய

பாதுகாப்பு அறவீட்டுச் சட்டத்தின் 5அ என்னும் பிரிவின் கீழ் அத்தகைய ஆள் தேசிய பாதுகாப்பு அறவீட்டைச் செலுத்தியுள்ளார் எனவும் அத்தகைய பொருட்களின் வழங்கல் 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள் சேவைகள் மீதான வரிச்சட்டத்தின் கீழ் 2002 ஓகத்து 1 ஆம் தேதிக்கு முன்னர் பன்னிரண்டரைச் சதவீதப்படி வரிவிதிக்கப்படற்பாலது எனவும் இறக்குமதி செய்யப்பட்ட அத்தகைய பொருட்கள் அல்லது அவற்றின் பாகம் 2002 யூலை 31 ஆம் தேதியன்றுள்ளவாறு அத்தகைய பதிவுசெய்யப்பட்ட ஆளின் வியாபாரக் கையிருப்பில் எஞ்சியுள்ளன எனவும் 2002 திசம்பர் 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் செய்யப்படும் உரிமைக் கோரிக்கையொன்றின் மீது ஆணையாளர் தலைமையதிபதி திருப்தியுறும் வகையில் எண்பிக்கப்படுமிடத்து, அத்துடன் அத்தகைய வியாபாரக் கையிருப்பு இச்சட்டத்தின் கீழ் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களைச் செய்யும்போது வழங்கப்படுமாயின் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ செலுத்தப் பட்ட அத்தகைய தேசிய பாதுகாப்பு அறவீடு, உள்ளீட்டு வரியாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன் ஆணையாளர் தலைமையதிபதியால் அத்தகைய உரிமைக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி தொடக்கம் வரிவிதிக்கப்படற்பாலதான ஏதேனும் காலப்பகுதியின்போது 22 ஆம் பிரிவின் கீழ் உள்ளீட்டு வரி வரவாக அனுமதிக்கப்படலாம்.

(2) அவ்வாறு கருதப்பட்ட உள்ளீட்டு வரிக்கு ஏற்றிக்கூறப்படற்பாலதான உள்ளீட்டு வரியின் மிகை எதுவும் மீளளிக்கப்படுதலாகாது ஆனால், 22 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும் அவ்வாறே அடுத்தடுத்த வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு முன்னெடுத்துச் செல்லப்படுதல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழ் செய்யப்பட்டதும் உள்ளீட்டு வரவாக அனுமதிக்கப்பட்டதுமான ஏதேனும் மிகை உரிமைக் கோரிக்கை அல்லது முறையற்ற உரிமைக் கோரிக்கையானது, உரிமைகோரப்பட்ட மிகை உள்ளீட்டு வரியாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன் 22 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவின் கீழ் மதிப்பீடு செய்யப்படுதலும் வேண்டும்.

79. இருபதாம் பிரிவின் (1) ஆம் அத்துடன் (6) ஆம் உட்பிரிவுகளின் கீழான தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுங்குவதற்கு உள்தாம் விலைப்பட்டியல் முறையை மாற்றுவதிலுள்ள குறித் துரைக்கப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக அத்தகைய தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுங்க முடியாதிருப்பவரும் 2002 செப்டெம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் அத்தகைய தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுங்க பொறுப் பேற்கின்றவரும் 2002 ஓகத்து 1 ஆம் தேதிய முதல் கூடியளவு அதிகப்பட்சம் அத்தகைய தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுகும் வகையில் அத்தகைய விலைப்பட்டியல்களை வழங்க ஒழுங்குசெய்கின்றவருமான ஆளெவரும் 2002 ஓகத்து 1 ஆம் தேதி தொடக்கம் 2002 செப்டெம்பர் 30 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியின்போது அவ்விதம் இணங்கியொழுகாமைக்கு ஏதேனும் துடர்ச்சிக்கு அல்லது தண்டப்பணத்திற்கு ஆளாதல் ஆகாது.

80. (1)(அ) இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு ஓகத்து 1 ஆம் தேதிக்கு உடன்முன்னரான நாளன்று வலுவில் உள்ளதும் 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் ஆணையாளர் தலைமையதிபதி யினால் 23 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டதும் ஆன எல்லாப் பணிப்புகளும்

(ஆ) 7 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணையாளர் தலைமையதிபதியினால் வழங்கப்பட்ட ஏதேனும் அறிவித்தலும்;

(இ) அமைச்சரால் -

(i) 74 ஆம் பிரிவின் கீழ் ;

(ii) 65 ஆம் பிரிவின் கீழ்,

ஆக்கப்பட்ட எல்லா ஒழுங்குவிதிகளும்; அத்துடன்

(ஈ) 73 ஆம் பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்ட எல்லாப் படிவங்களும்,

இச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பணிப்புகளாகவும், அறிவிப்பாகவும், ஒழுங்குவிதிகளாகவும், படிவங்களாகவும் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், இச்சட்டத்தின்கீழ் ஆக்கப்படும் பணிப்புகள் ஒழுங்குவிதிகள் அல்லது அறிவித்தல்மூலம் அத்தகைய பணிப்புகள், அறிவிப்புகள், ஒழுங்குவிதிகள் மற்றும் படிவங்கள் இல்லாதொழிக்கப்படும்வரை அல்லது மாற்றீடு செய்யப்படும்வரை வலுவுடையனவாக இருத்தலும் வேண்டும்.

(2) ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றாறாம் ஆண்டின் 34 ஆம் இலக்க பண்டங்கள், சேவைகள் மீதான வரிச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆளொவ்வொருவரும் இச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆளொருவராகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன் 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க பண்டங்கள் சேவைகள் மீதான வரிச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டதும் 2002 ஓகத்து 1 ஆம் தேதிக்கு முற்போந்த நாளன்று வலுவிலிருப்பதுமான பதிவுச்சான்றிதழ் ஒவ்வொன்றும் பதிவுசெய்யப்பட்ட ஆளொரு வருக்குக் குறித்தொதுக்கப்பட்ட ஒவ்வொரு வரிப்பதிவு இலக்கமும் எல்லா நோக்கங்களுக்காகவும், இச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழொன்றாகவும் குறித்தொதுக்கப்பட்ட வரிப்பதிவு இலக்கமாகவும் கருதப்படுதல் வேண்டும்.

## அத்தியாயம் XV

### தேசிய பாதுகாப்பு அறவீட்டையும் பண்டங்கள் சேவைகள் வரியையும் நீக்கஞ்செய்தல்

81. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றோராம் ஆண்டின் 52 ஆம் இலக்க தேசிய பாதுகாப்பு அறவீட்டு வரிச் சட்டத்தில் உள்ளது எது எப்படியிருப்பினும், 2002 ஓகத்து 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் ஆண்டின் ஏதேனும் காலாண்டுக்காக அல்லது காலாண்டொன்றின் பாகத்திற்காக அச்சட்டம் ஏற்புடைத்தாகும் எவரேனும் ஆளிடமிருந்து தேசிய பாதுகாப்பு அறவீடு விதிக்கப்படுதலாகாது :

ஆயினும், எவ்வாறாயினும் 1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க தேசிய பாதுகாப்பு அறவீட்டுச் சட்டம் ஏற்புடைத்தாகும் ஆளெவரும், இச்சட்டத்தில் முரணானது எது எவ்வாறி ருப்பினும், 2002 யூலை மாதத்திற்கு அச்சட்டத்தின்கீழ் விவரத்திரட்டொன்றைக் கொடுத்துதவுதல் வேண்டும்.

82. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றாறாம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச்சட்டத்தில் உள்ளது எது எப்படியிருப்பினும், 2002, ஓகத்து 1ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிவிதிக்கற்பாலதான காலப்பகுதிக்கு அல்லது வரிவிதிக்கற் பாலதானவொரு காலப்பகுதியின் பாகத்திற்கு அத்தகைய சட்டம் ஏற்புடைத்தாகும் எவரேனும் ஆளிடமிருந்து பண்டங்கள், சேவைகள் மீதான வரிவிதிக்கப்படுதல் ஆகாது :

ஆயினும், எவ்வாறாயினும், 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க பண்டங்கள், சேவைகள் மீதான வரிச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆளெவரும் அச்சட்டத்தில் முரணானது எது எவ்வாறிருப்பினும், 2002 யூலை மாதத்திற்கு இச்சட்டத் தின்கீழ் விவரத்திரட்டொன்றைக் கொடுத்துதவுதல் வேண்டும்.

## அத்தியாயம் XVI

### பொருள்கோடல்

83. (1) இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினாலொழிய -

“வரிமதிப்பீட்டாளர்” என்பது, 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட வரிமதிப்பீட்டாளர் அல்லது சிரேட்ட வரிமதிப்பீட்டாளர் ஒருவர் எனப் பொருள்படும் ;

“கூட்டுச்சேர்ந்த ஆட்கள்” என்பது -

- (அ) ஒரே பங்காளர்களைக் கொண்டுள்ள அல்லது ஒரே பணிப்பாளர்களால் முகாமைசெய்யப் படுவதும் கட்டுப்படுத்தப்படுவதுமான எவையேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கம்பெனிகள் என்று ; அல்லது
- (ஆ) ஏதேனும் கம்பெனியும் அத்துடன் எவரேனும் பங்குதாரர் அல்லது அத்தகைய பங்குதாரரின் வாழ்க்கைத்துணை அல்லது பிள்ளை அல்லது அத்தகைய பங்குதாரரின் வாழ்க்கைத்துணையின் அல்லது பிள்ளையின் எவரேனும் நம்பிக்கைப் பொறுப்பாளர், அக்கம்பெனியின் செலுத்தப்பட்ட மூலதனத்தின் இருபத்தைந்து சதவீதத்தை அல்லது அதற்குக் கூடுதலானதை அல்லது பிரித்தெடுக்கப்பட்ட பங்குகளின் இருபத்தைந்து வீதத்தை அல்லது அதற்குக் கூடுதலானதை கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ வைத்திருக்கின்ற விடத்து, எவரேனும் அத்தகைய பங்குதாரரும் என்று ; அல்லது
- (இ) எந்த இரண்டு தனியாட்களுள் ஒருவர் மற்றவரின் வாழ்க்கைத்துணையாக அல்லது பிள்ளையாக அல்லது அத்தகைய வாழ்க்கைத்துணைக்கான அல்லது பிள்ளைக்கான நம்பிக்கைப்பொறுப்பாளராக இருக்கின்றாரோ அந்த எவரேனும் இரண்டு தனியாட்கள் என்று ; அல்லது
- (ஈ) பங்காண்மையொன்றும் அத்துடன் தனியாளொருவர் அத்தகைய பங்காண்மையின் எவரேனும் பங்காளரின் உறவினராக இருக்குமிடத்து அத்தகைய தனியாளர் ஒருவரும் என்று; அல்லது
- (உ) கூட்டுத்தொழில் முயற்சியொன்றும் அத்துடன் அத்தகைய கூட்டுத்தொழில் முயற்சியின் உறுப்பினர் ஒருவரின் உறவினரான எவரேனும் ஆளும் என்று ; அல்லது
- (ஊ) எந்த இரண்டு ஆட்களுள் ஒருவர் மற்றவரின் நம்பிக்கைப்பொறுப்பாளர் ஒருவராக இருக்கின்றாரோ அந்த இரண்டு ஆட்கள் என்று ; அல்லது
- (எ) ஒருவரொருவருக்கு உறவினரான எவரேனும் இரண்டு தனியாட்கள் ;
- (ஏ) வேறு எவரேனும் ஆளினால் அல்லது ஆட்களால் உற்பத்தி செய்ய முடியாத ஒத்த பண்டங்களை அல்லது சேவைகளை வழங்குவதில் முடிந்த ஏதேனும் செயற்பாட்டை தனித்தனியாகவோ கூட்டாகவோ கொண்டுநடத்துகின்ற எவரேனும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர்,

என்று பொருளாகும் ;

“அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி” என்பது 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத் தினால் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள அதே பொருள் இருத்தல் வேண்டும் ;

“ஆட்கள் குழு” என்பது, கூட்டிணைக்கப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்படாத ஏதேனும் குழு, மாகாண சபை, உள்ளூர் திகாரசபை கூட்டிணைக்கப்பட்டதாயினுஞ்சரி அல்லாது விட்டாலும் சரி ஏதேனும் ஆட்கள் கூட்டுக்குழு, ஆட்கள் தோழமைக்குழு, ஆட்கள் கழகம் அல்லது சங்கம், ஏதேனும் பங்காண்மை எனப் பொருள்படும் என்பதுடன், அது இலங்கை அரசாங்கத்தின் ஏதேனும் அரசாங்க திணைக்களத்தையும் அல்லது பொறுப்பு முயற்சியையும் அல்லது அசைவற்ற ஆதனத்தின் ஏதேனும் கூட்டுச் சொத்தாண்மையையும் உள்ளடக்கும்;

“புத்தகங்கள்” நாட்குறிப்பேடுகள், காசோலைப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள் அல்லது பேரேட்டுப் புத்தகங்களை உள்ளடக்குதலாகாது ;



“ஆணையாளர் தலைமையதிபதி” என்பது, 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை சட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் உண்ணாட்டரசிறை ஆணையாளர் தலைமையதிபதியெனப் பொருள்படும் என்பதுடன், அது ஆணையாளர் தலைமையதிபதியின் சார்பில் பொது வாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவோ செயலாற்றுவதற்கென ஆணையாளர் தலைமை அதிபதியினால் விசேடமாக அதிகாரமளிக்கப்படும் ஆணையாளர், அல்லது பிரதி ஆணையாளர் ஒருவரை உள்ளடக்கும் :

“ஆணையாளர்” என்பது, 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் உண்ணாட்டரசிறை ஆணையாளர் ஒருவர் எனப் பொருள்படும் ;

“கம்பெனி” என்பது இலங்கையில் அல்லது வேறு எங்கும் வலுவிலுள்ள ஏதேனும் சட்டத்தின்கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட கம்பெனி எதுவும் எனப் பொருள்படும் ;

“சங்கப்பிணைய இடப்பரப்பு”

(அ) சங்கக் கட்டளைச்சட்டத்தின் 69 ஆம் பிரிவின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட சங்கப்பிணையக்குதம்;

(ஆ) சங்கக் கட்டளைச் சட்டத்தின் 84அ என்னும் பிரிவின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட சங்கப்பிணையக்குதம்;

(இ) சங்கக் கட்டளைச்சட்டத்தின் 167 ஆம் பிரிவில் வரைவிலக்கணங் கூறப்பட்டவாறான குடியரசின் குதம்;

(ஈ) சங்கத் திணைக்களத்தினால் கண்காணிக்கப்படுவ தற்கு அமைவான இலங்கை முதலீட்டுச் சபையினால் வெளிப்படுத்தப்பட்ட சுதந்திர வர்த்தக வலயம் ஒன்று என்று பொருளாகும்;

“நிர்மாண ஒப்பந்தக்காரர் அல்லது உப ஒப்பந்தக்காரர்” என்பது எவரேனும் ஆள் வேறோர் ஆளுடன், அந்த வேறு ஆளுக்காக இலங்கையில் கட்டிடத்தை, வீதியை, பாலத்தை, நீர்விநியோகத் தொகுதிகளை, வடிகால மைப்புத் தொகுதியை, கழிவுகால் தொகுதியை, மின்சார உற்பத்தி அல்லது கடத்துகைத் தொகுதியை அல்லது வேறு ஏதேனும் உள்ளகக் கட்டமைப்பை நிர்மாணிப்பதில் சேவைகளை ஏற்பாடு செய்வதற்கு ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டுள்ள அத்தகை ஆள்;

“பணிப்பாளர்” என்பது, 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கக் கம்பெனிகள் சட்டத்தில் வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளவாறான பணிப்பாளர் ஒருவர் எனப் பொருள்படும் என்பதுடன், அது தொழில்புரி பணிப் பாளர் ஒருவரையும் உள்ளடக்கும் ;

“பிரதி ஆணையாளர்” என்பது, 2000 ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் உண்ணாட்டரசிறைப் பிரதி ஆணையாளர் எனப் பொருள்படும் ;

“கல்வித் தாபனம்” என்பது -

(அ) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின்கீழ் அல்லது 1981 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்க, பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின்கீழ் தாபிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமொன்று என்று பொருளாகும் ;

(ஆ) ஏதேனும் வியாபாரத்தில், உயர்தொழிலில் அல்லது ஊழியத்தில் ஈடுபட்டுள்ள ஆட்களுக்காக தொழிற் பயிற்சி அல்லது பயிற்சி வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் நிறுவனம் என்று பொருளாவதோடு கூட்டிணைக்கப்பட்ட பரீட்சைக் குழுவையும் உள்ளடக்கும் ;

“கல்விச் சேவைகள்” என்பது, கல்விசார், தொழில்சார் பயிற்சி அல்லது மீள்பயிற்சி தொடர்பில் ஏதேனும் கல்வித்தாபனத்தின் சேவைகளை வழங்குதல் என்று பொருளாகும் ;

“நிறைவேற்றுநர்” என்பது நிருவாகியையும் உள்ளடக்கும்;

“பண்டங்கள்” என்பது, எல்லாவகையான அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனம் எனப் பொருள்படும். ஆனால், அது, பணத்தை உள்ளடக்காது ;

“இயலாமைக்குட்பட்டவரான ஆள்” என்பது, எவரேனும் பராயமடையாதவர், பித்தன், மூடன் அல்லது சித்தகவாதீனமற்ற ஆள் எனப் பொருள்படும்;

“இறக்குமதி” என்பது, ஆளெவரினாலும் இலங்கைக்கு வெளியேயிருந்து இலங்கைக்குள் பண்டங்களைக் கொண்டு வருதலையும் அல்லது சுங்கப் பிணைய இடப்பரப்பிலிருந்து பெறப்பட்ட பண்டங்களையும் ஏதேனும் வரியையும் வேறு வருமதிகளையும் அறவிடுவதற்கு ஆக சுங்கப்பணிப்பாளர் தலைமையதிபதியினால், இலங்கைத் துறைமுக அதிகாரசபையால் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் செய்யப்படும் விற்பனை ஒன்றில் கொள்வனவு செய்யப்படும் பண்டங்களையும் உள்ளடக்கும் ;

“உள்ளீட்டு வரி” என்பது பதிவுசெய்யப்பட்ட ஆளொருவர் தொடர்பில் இச்சட்டத்தின்கீழ் அல்லது 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச்சட்டத்தின்கீழ் -

(அ) வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டைக் கொண்டு நடாத்துவதில் அல்லது நிறைவேற்று வதில் பதிவுசெய்யப்பட்ட வேறோர் ஆளொருவரினால் பயன்படுத்துவதற்கென எவையேனும் பண்டங்களை அல்லது சேவைகளை அத்தகைய ஆளுக்கு வழங்குதல்மீது அத்தகைய பதிவு செய்யப்படும் ஆளினால் விதிக்கப்படும் வரி என;

(ஆ) பண்டங்களை இறக்குமதி செய்வதன்மீதும் அல்லது கொள்வனை செய்வதன்மீதும்; அல்லது சேவைகளைக் கொள்வனை செய்வதன்மீதும் அவற்றை வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கு களை ஆக்கும் நோக்கத்துக்காக பயன்படுத்துவதன்மீதும் அவரால் செலுத்தப்பட்ட அல்லது 2 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் பிற போடப்பட்ட வரி என, பொருளாகும் ;

“சர்வதேச கொண்டுசெல்லல்” என்பது -

(அ) அத்தகைய சேவைகள், இலங்கை மத்திய வங்கியுடன் பதிவுசெய்யப்பட்ட கப்பற் சரக்கு அனுப்புநர் ஒருவரால் வழங்கப்பட்ட ஏற்றிச் செல்லும் ஆவணங்களுக்கிணங்க குறித்துரைக்கப்பட்ட ஏற்றிச் செல்லும் ஒப்பந்தமொன்றின்கீழ் மேற்கொள் ளப்பட்டாலன்றி, இலங்கையிலுள்ள இடத்திலிருந்து இலங்கைக்கு வெளியே உள்ள ஓரிடத்துக்கு ;

(ஆ) தரையிறங்கும் இடம்வரை இலங்கைக்கு வெளியேயுள்ள ஓரிடத்திலிருந்து இலங்கைக்குள் உள்ள ஓர் இடத்துக்கு ;

(இ) இலங்கைக்கு வெளியேயுள்ள ஓரிடத்திலிருந்து இலங்கைக்கு வெளியேயுள்ள வேறோர் இடத்துக்கு, பண்டங்கள் அல்லது பயணிகளைக் கொண்டு செல்வதோடு நேரடியாகத் தொடர்புபட்ட ஏதேனும் சேவை எனப் பொருளாகும் ;

“உற்பத்தி” என்பது ஒரு பொருளை ஆக்குதல் எச்செயல் முறை மூலமும் பொருளொன்றைப் பொருத்துதல் அல்லது இணைத்தல் ஏதேனும் பொருளை விற்பனைக் கேற்றவாறு அமைத்து ஆக்குதல். மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனைசெய்வது தவிர்ந்த வேறு விற்பனைக்காகப் பொருளொன்றைப் பொதி செய்தல், புட்டியில் அடைத்தல், பெட்டிகளில் அடைத்தல், வெட்டுதல், சுத்தப்படுத்துதல், மெருகூட்டுதல், மேலுறை இடுதல், சுட்டுத்துண்டு இடுதல் அல்லது வேறு ஏதேனும் வழியில் பொருளொன்றைத் தயார்செய்தல் எனப் பொருள்படும்;

“வெளியீட்டு வரி” என்பது, பதிவுசெய்யப்பட்ட ஆள் ஒருவர் தொடர்பில் இச்சட்டத்தின்கீழ் அல்லது 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க பண்டங்கள், சேவைகள், வரிச்சட்டத்தின்கீழ் அத்தகைய ஆளினால் செய்யப்படும் அல்லது செய்யப்பட்டதாகக் கருதப்படும் பண்டங்களினதும் அல்லது சேவைகளினதும் வழங்கல் தொடர்பில் விதிக்கப்படற்பாலதான வரி எனப் பொருள்படும் ;

“திறந்த சந்தைப் பெறுமதி” என்பது ஏதேனும் தேதியில் பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கலொன்றின் பெறுமதிதொடர்பில் கூட்டுச் சேர்ந்த ஆட்களாகவிராத ஆட்களுக்கிடையில் கட்டுப்பாடின்றி முன்னப்பட்டுச் செய்யப்பட்ட வழங்கலொன்றாக இருப்பதும், இலங்கை யில் அத்தேதியில் அதே சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வழங்கப்பட்டிருந்தால் அதையொத்த வழங்கல் பொது வாக பெற்றிருக்கக்கூடியதான இச்சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட ஏதேனும் வரியைக் கழிக்கவரும் பணத்திலான பிரதிபயன் என்று பொருள்படும் ;

“ஆள்” என்பது, கம்பெனியொன்றை அல்லது ஆட்கள் குழுவை உள்ளடக்கும் ;

“விதித்துரைக்கப்பட்ட” என்பது, இச்சட்டத்தின்கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளினால் விதித்துரைக்கப்பட்ட என்று பொருளாகும் ;

“நியம வீதம்” என்பது இரண்டாம் அட்டவணையில் குறித் துரைக்கப்பட்ட பண்டங்கள் சேவைகளின் வழங்கல்களும் இறக்குமதிகளும் தவிர்ந்த வரிவிதிக்கப்படற்பாலதான பண்டங்களினதும் மற்றும் சேவைகளினதும் வழங்கலுக்கு ஏற்புடையதான 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்ட வீதம் என்று பொருளாகும் ;

“பண்டங்கள் வழங்கல்” என்பது, பண்டங்களின் புறநீங்கலான சொத்துவத்தை அத்தகைய பண்டங்களின் சொந்தக்காரராக வேறொருவருக்குச் சென்றடைய வைத்தல் அல்லது எழுத்திலான ஏதேனும் சட்டத்தின் அதிகாரத்தின்கீழ் சொத்துவத்தைச் சென்றடைய வைத்தல் என்று பொருளாகும் என்பதுடன் பகிரங்க ஏலமூலம் பண்டங்களின் விற்பனையையும் வாடகைக் கொள்வனவு உடன்படிக்கையின்கீழ் பண்டங்களைக் கைமாற்றுதலையும், கடனைத் திருப்தி செய்யுமுகமாக பண்டங்களின் கைமாற்றத்தையும் மற்றும் வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டிலிருந்து வரிவிதிக்கப்படற்பாலதல்லாததான செயற்பாட்டுக்குப் பண்டங்களைக் கைமாற்றுதலையும் உள்ளடக்கும்;

“சேவைகள் வழங்கல்” என்பது, பண்டங்கள் வழங்குதல் அல்லாத வேறு ஏதேனும் வழங்கல் எனப் பொருள்படும். ஆனால், நட்போத்தரவாதம் போகும்தியான வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாட்டில் உறப்பட்ட ஏதேனும் இழப்பை உள்ளடக்கும் ;

“வழங்குநர்” என்பது, பொருட்களும் அல்லது சேவைகளும் வழங்கல் தொடர்பில் வழங்கலைச் செய்கின்ற ஆள் எனப் பொருள்படும் ;

“வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதி” என்பது -

(அ)(i) எவரேனும் ஆளின் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் பெறுமதி முற்போந்த பன்னிரண்டு மாதங்களின்போது மூன்று கோடி ரூபாவை விஞ்சியுள்ளவிடத்து அல்லது எவரேனும் ஆளின் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்கல்களின் பெறுமதி அடுத்துறும் பன்னிரண்டு மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்கு மூன்று கோடி ரூபாக்களை விஞ்சுவதாக மதிப்பிடப்பட்டுள்ளவிடத்து ; அல்லது

(ii) ஆளெவரும் சைவர் வீதமிடப்பட்ட வழங்கல்களைச் செய்யுமிடத்து ;

(iii) ஆளெவரும், கருத்திட்ட அமுல்படுத்தல் காலப்பகுதியின்போது 2001 ஏப்பிரல் 1 ஆந் திகதிக்குமுன்னர் 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள்வரி சட்டத்துக் கான அட்டவணையின் விடயம் (xxvii) அல்லது (xxviii) என்பதில் குறிப்பீடுசெய்யப்பட்ட இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கை யொன்றைச் செய்துள்ளவிடத்து ;

(iv) இச்சட்டத்தின்கீழ் அல்லது 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத்தின்கீழ், ஆளெவரும், தொழில் ஒன்றைத் தொடங்கியிருப்பதுடன், அல்லது கருத்திட்ட மொன்றை ஆரம்பித்திருப்பதுடன், 22 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின் தேவைப்பாடு களுக்கு இணங்கியொழுகுவதாகப் பொறுப்பேற் குமிடத்து ;

(v) எவரேனும் ஆள், 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் வரிச் சட்டத் துக்கான அட்டவணையின் (XXVIII) என்னும் விடயத்தில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ளவாறாக இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஏதேனும் உடன்படிக்கையைச் செய்துகொண்டுள்ள தோடு, அத்தகைய ஆள் உடன்படிக்கை தொடர்புறுத்தும் கருத்திட்டத்தின்கீழ் வரிவிதிக்கற்பாலதான வழங்கல்களை 2001 ஆம் ஆண்டின் மாச்ச 31 இல் செய்யத் தொடங்க முடியாதுள்ள விடத்து,

ஒரு மாத காலப்பகுதியொன்று எனப் பொருளாகும் ;

(ஆ) பந்தி (அ) என்பதில் குறிப்பீடுசெய்யப்படாதவரும் ஆணையாளர் தலைமையதிபதியின் அங்கீகாரத்தின் மீது காலாண்டு விவரத்திரட்டைச் சமர்ப்பிக்க விருப்பம் கொண்டுள்ளவருமான பதிவு செய்யப்பட்ட ஆளொருவர் தொடர்பில் ஒவ்வொருவாரண்டும் முறையே சனவரி முதலாம் நாளன்றும், ஏப்பிரல் முதலாம் நாளன்றும், யூலை முதலாம் நாளன்றும், ஒற்றோபர் முதலாம் நாளன்றும் தொடங்கும் மூன்று மாதங்களைக் கொண்டவொரு காலப்பகுதி ஒன்று என்று பொருள்படும்;

“வரிவிதிக்கப்படற்பாலதான செயற்பாடு” என்பது -

(அ) ஊழியத்தின்போது தவிர தொழில், வியாபாரம், உயர்தொழில் அல்லது செய்தொழில் ஒன்றாக அல்லது ஒரு வியாபாரம் என்ற தன்மையில் உள்ள ஒவ்வொரு தொழில் முயற்சி அல்லது தொழிற் தாபனம் ஒன்றாகக் கொண்டுநடத்தப்படும் ஏதேனும் செயற்பாடு ;

(ஆ) ஒரு பிரதிபயனுக்காக அதன் உறுப்பினர்களுக்கு அல்லது வேறு ஆட்களுக்கு வசதிகள் வழங்குதல் அத்துடன் கழகம், சங்கம் அல்லது ஒழுங்கமைப்பு ஒன்றின் விடயத்தில் ஒப்பப்பணக் கொடுப்பனவு ;

(இ) செயற்பாடு எதனதும் ஆரம்பம் அல்லது இல்லா தொழிதல் தொடர்பில் செய்யப்படும் எதுவும் அல்லது (அ) வில் அல்லது (ஆ) வில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள வசதிகளை வழங்குதல்;

(ஈ) அசைவுள்ள ஆதனம் எதையும் வாடகை அல்லது குத்தகைக்கு விடுதல் அல்லது அசைவற்ற ஆதனத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுதல் அல்லது ஏதேனும் ஆதனத்தை நிருவகித்தல் எனப் பொருள்படும் ;

(உ) ஆக்கவுரிமைகள், பதிப்புரிமை அல்லது அது போன்ற ஏதேனும் அருவ ஆதனத்தை அல்லது அதனையொத்த வேறு சொத்துக்களை அவை இலங்கையில், பதிவு செய்யப்பட்டுள்ளவிடத்து அல்லது அவற்றின் சொந்தக்காரர் இலங்கையில் வதியுமிடத்து அவற்றை தேடிப் பயன்படுத்துதல்;

“வரி விதிக்கப்படற்பாலதான வழங்கல்” என்பது, இச்சட்டத்தின்கீழ் வரிவிதிக்கப்படற்பாலனவும் இலங்கையில் செய்யப்படுவதுமான அல்லது செய்யப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றனவுமான எவையேனும் பண்டங்களின் அல்லது சேவைகளின் வழங்கல் எனப் பொருள் படும் என்பதுடன் இது, விலக்களிக்கப்பட்ட வழங்கல் ஒன்று தவிர்ந்ததும் சைபர் வீதத்தில் விதிப்பனவு செய்யப் படுகின்றதுமான வழங்கல் ஒன்றையும் உள்ளடக்கும்.

84. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கு மிடையில் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

### முதலாம் அட்டவணை

(i) பின்வருவனவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி :-

(அ) உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் என்பன தவிர்ந்த ஏனைய பதப்படுத்தப்படாத விவசாய உற்பத்திப் பொருட்கள் ;

(ஆ) பதப்படுத்தப்படாத தோட்டவேளாண்மை உற்பத்திப் பொருட்கள் ;

(இ) ஏதேனும் வகையினதான இறைச்சி, ஒருநாள் கோழிக்குஞ்சுகள் உட்பட, உயிர் பறவைகள் என்பவற்றைத் தவிர்ந்த ஏனைய பதப்படுத்தப் படாத பண்ணை விலங்கு உற்பத்திப்பொருட்கள்;

(ஈ) பதனிடப்படாத மீன் உற்பத்திப்பொருட்கள் ;

(உ) வெட்டுமரம் தவிர்ந்த ஏனைய பதப்படுத்தப்படாத வனவள உற்பத்திப்பொருட்கள் ;

(ஊ) ஏலம், கறுவா, கிராம்பு, சாதிக்காய், மிளகு, உலர்த்த திய தேங்காய், இறப்பர், நெல் மற்றும் விதைநெல்.

(ii) அரிசி, அரிசிமா, கோதுமை, கோதுமை மா, முட்டை என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி;

(iii) ஏதேனும் விவரணத்திலான பாண் வழங்கல் அல்லது இறக்குமதி ;

(iv) மாவாக்கப்பட்ட பாலிலிருந்து அல்லது ஏதேனும் தானியத் திலிருந்து தயாரிக்கப்படாத, திரவப் பாலின் அத்துடன் குழந்தைப் பால்மாவின் வழங்கல் அல்லது இறக்குமதி ;

(v) வானூர்திகள், உலங்கு வானூர்திகள் என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி மற்றும் இறக்குமதித் தேதியிலிருந்து பன்னிரண்டு மாதங்களுக்குள் மீள ஏற்றுமதிசெய்யப்படும் ஏதேனும் பொறித்தொகுதி, இயந்திரத்தொகுதி, உபகரணம் என்பவற்றின் தற்காலிக இறக்குமதி;

(vi) ஒரு கல்வித்தாபனத்தால் அல்லது அரசாங்கப் பாடசாலைகளால் அல்லது அரசாங்கத்தினால் நிதியுதவியளிக் கப்பெறும் பாடசாலைகளால் கல்விச்சேவைகளின் வழங்கல்;

(vii) காசோலைப் புத்தகங்கள், பருவவெளியீடுகள், சஞ்சிகைகள், புதினத்தாள்கள், தினக்குறிப்புப் புத்தகம், பேரேடு அல்லது அப்பியாசப் புத்தகம் தவிர்ந்த ஏனைய எவை யேனும் புத்தகங்களின் வழங்கல் அல்லது இறக்குமதி ;

(viii) மண்ணெண்ணெய், கப்பல் எரிபொருள் மற்றும் வானூர்தி எரிபொருள் என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி ;

(ix) அரசாங்கத்தினால், ஒரு மாகாணசபையால் அல்லது ஓர் உள்ளூர்திகார சபையால் பசிரங்க நூலக சேவைகளின் வழங்கல் ;

(x) சுத்திகரிக்கப்படாத பெற்றோலிய எண்ணெயின் வழங்கல் அல்லது இறக்குமதி ;

(xi) பின்வரும் நிதிச் சேவைகளின் வழங்கல் -

(அ) ஏதேனும் நடைமுறை வைப்பீட்டு அல்லது சேமிப்புக்கணக்கின் தொழிற்பாடு.

(ஆ) நாணயப் பரிவர்த்தனை.

(இ) ஏதேனும் பத்திரத்தின், கொடுப்பனவுக் கட்டளை யின், காசோலையின் அல்லது கடன்பத்திரத்தின் வழங்கீடு, கொடுப்பனவு, சேகரிப்பு அல்லது அதன் சொத்துவத்தின் கைமாற்றம் ;

(ஈ) எவரேனும் ஆளினால் கொடுக்குமதியான பணத் திலான அக்கறையாகிய அல்லது செலுத்தப்படுவ தற்கான உரிமையாகிய ஏதேனும் தனிசுப் பிணைப் பொறுப்பின் வழங்கீடு, ஒதுக்கீடு, சொத்துவத்தின் கைமாற்றம், வரைதல், ஏற்றல் அல்லது புறக்குறிப்பு;

(உ) ஏதேனும் ஒப்புரவுப் பிணையத்தின் அல்லது பங்கேற்புப் பிணையத்தின் வழங்கீடு, ஒதுக்கீடு, சொத்துவத்தின் கைமாற்றம் ;

(ஊ) ஏதேனும் ஒப்புரவுப் பிணையத்தின், தனிசுப் பிணையத்தின் அல்லது பங்கேற்புப் பிணையத்தின் வழங்கலின்கீழ் வரைவு அல்லது உட்கீழ்வரைவு;

(எ) ஏதேனும் கடன், முற்பணம் அல்லது கடன்வசதி ஏற்பாடு ;

(ஏ) எவ்வசதிக்கென ஒரு விதிப்பனவு செய்யப்பட்டு எந்த ஆளுக்கு வழங்கல் செய்யப்படுகின்றதோ அந்த ஆளுக்கு வெளிப்படுத்தப்படும் வாடகைக் கொள்வனவு நிபந்தனை விற்பனையொன்றில் அல்லது கடன் விற்பனை உடன்படிக்கையொன்றில் அத்தவணைக் கொடுப்பனவுக் கடன் நிதி வசதி ஏற்பாடுசெய்தல் அத்துடன் அத்தகைய உடன்படிக்கைத் தேதியன்றுள்ளவாறாக பன்னிரண்டு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலப்பகுதிக்கு அத்தகைய பண்டங்கள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டால், அத்தகைய வாடகைக் கொள்வனவு உடன்படிக்கையின் கீழ் எவையேனும் பண்டங்களின் வழங்கல் ;

(ஐ) ஆயுட்காப்புறுதி 'அக்ரகார' காப்புறுதி அத்துடன் பயிர், கால்நடை காப்புறுதி.

(xii) சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகள் தொடர்பில் இராசதந்திர உறவுகள்மீதான வியன்னா சமவாயத்தின்கீழ் (1961) இந்நலன்களுக்கு உரித்துடைய இராசதந்திர தூதரகங்களுக்கும் ஐக்கிய நாடுகள் தாபனத்துக்கும், அதன் தனித்துவம்பெற்ற முகவராண்மைகளுக்கும் அத்தூதரகங்களினதும் தாபனங்களினதும் பணியாட்டுகாதி யினருக்கும் பண்டங்களினதும் சேவைகளினதும் இறக்குமதி அல்லது வழங்கல் ; ஆயினும், மீள் ஏற்றுமதிக்கான தற்காலிக அனுமதி கார்னெட் ஒன்றின்கீழான இறக்குமதி உட்பட, இருவயினொத்த நலன்கள் இலங்கையிலிருந்து சென்ற அவர்களது இணையொத்த பகுதியினருக்குகிடைத்தலும் ஆணையாளர் தலைமையதிபதியால் அவ்வாறு இனங்காணப்படுதலும் வேண்டும். 1996 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, பண்டங்கள், சேவைகள் மீதான வரிச்சட்டத்தின்கீழ் அத்தகைய இனங்காணல்கள் இச்சட்டத்தின்கீழ் தொடர்ந்து செல்லுபடியானதாயிருக்கும் ;

(xiii) வெளிநாட்டு நாணயத்திலான கொடுப்பனவுக்கு தீர்வை யற்ற கடைகளில் பண்டங்களின் இறக்குமதியும் வழங்கலும் ;

(xiv) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத் தின் அல்லது ஒரு மாகாண சபையின் பயன்படுத்தப்படாத அஞ்சல் அல்லது இறைவரி முத்திரைகளின் இறக்குமதி அல்லது வழங்கல் ;

(xv) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 107 ஆம் பிரிவின்கீழ் ஆக்கப்பட்ட பிரயாணிகளின் பொதி (விலக்களிப்பு) ஒழுங்குவிதிகளின் கீழ் தீர்வையற்ற செல்லனுமதிக்கு உரித்துடையதான ஏதேனும் பொருளின் அல்லது சுங்கக்கட்டளைச் சட்டத்தின் அட்டவணை 'அ' வில் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக

மீள் இறக்குமதிச் சான்றிதழின்கீழ் தீர்வையற்றதாக செல்லனுமதிக்கப்பட்ட ஏதேனும் பொருளின் அல்லது கப்பற் களஞ்சியங்களாகப் பயன்படுத்தப்படுவதற்கென பிணையம் புறத்து செல்லனுமதிக்கப்பட்ட ஏதேனும் பொருளின் இறக்குமதி :

(xvi) நிதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒழுங்கமைப்பினால் இறக்குமதி செய்யப்படுவையும் வெளிநாட்டிலிருக்கும் ஆட்களிடமிருந்து அல்லது ஒழுங்கமைப்புகளிடமிருந்து நன்கொடைகளென அல்லது இயற்கையால் ஏற்படுத்தப்படும் இடரின் அல்லது வேறு இடர்களின் நிவாரணத்துக்காக அல்லது இதனையொத்த காரணத்துக்காக அல்லது மத தரும் நோக்கங்களுக்காக வெளிநாட்டு ஒழுங்கமைப்புகளினால் நேரடியாக நிதியளிக்கப்பட்ட பண்டங்களின் இறக்குமதி :

(xvii) பகிரங்கப் பிரயாணி போக்குவரத்துச் சேவைகள் வழங்கல் (வான் அல்லது நீர் வழிப்போக்குவரத்து அல்லது சுற்றுலாக்கள் அல்லது டாக்சி சேவைகள் என்ற வகையில் உல்லாசப்பயணிகளின் போக்கு வரத்துத் தவிர்ந்தவை) அல்லது இருபத்தெட்டு பிரயாணிகளின் ஆசனங்களுக்குக் குறையாத ஆசனக் கொள்ளளவுடையவையும் அத்தகைய பகிரங்கப் பிரயாணிகளின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுவையுமான மோட்டார் கோச்சுகளுக்கு குத்தகை வசதிகளை ஏற்பாடு செய்தல் :

(xviii) (205 ஆம் அத்தியாயமான) மின்சாரச் சட்டத்தின்கீழ் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு பாவனையாளர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு 30 கிலோ வாட் மணித்தியாலங்களை ( 30 கிவாம) விஞ்சாத மின்சாரம் வழங்கல் :

(xix) உடன்படிக்கையொன்றை அதாவது -

(அ) 1996 மே 16ஆம் தேதிக்கு முன்னர்; அல்லது

(ஆ) ரூபா 50 கோடிக்குக் குறையாத மொத்தச் செலவிலான கருத்திட்டமொன்று தொடர்பில் 1978 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர்,

1978 ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின்கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கை யொன்றைச் செய்துள்ள எவரேனும் ஆளினால், அத்தகைய உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்டவாறான அத்தகைய கருத்திட்டத்தின் கருத்திட்ட நடைமுறைப்படுத்தற் காலப்பகுதியில் அல்லது அத்தகைய கருத்திட்டம் பூர்த்தியடையும் தேதிவரை இவற்றுள் எது முந்தியதோ அதுவரை, உடன்படிக்கை யில் குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டத்தில் பயன் படுத்தப்படவுள்ள கருத்திட்டம் தொடர்பிலான பொரு ளொன்றாக விதித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருளின் இறக்குமதி :

(XX) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின்கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன், கருத்திட்டத்தைப் பூர்த்திசெய்த பின்னர் விலக்களிக்கப்பட்ட வழங்கல்களை மாத்திரம் -

(அ) 2002 ஓகத்து 1 ஆந் திகதியிலிருந்து இரண்டு ஆண்டுக் காலப்பகுதிக்கு; அல்லது

(ஆ) கருத்திட்டம் பூர்த்தியாகும்வரை,

ஆகிய இவற்றுள் எது முந்தியதோ அதுவரை உடன் படிக்கையொன்றைச் செய்துகொண்டுள்ள எவரேனும் ஆளினால் உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள கருத்திட்டம் தொடர்பிலான பொரு ளொன்றாக விதித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருளின் இறக்குமதி :

- (XXI) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு கருமபீடத்திற்கு அப்பால் அமைந்துள்ள ஒரு சிற்றுண்டிச் சாலையில் சேவைகளின் வழங்கல்;
- (XXii) கொடுப்பனவு, ரூபாவில் செய்யப்படுமிடத்து, இலங்கையிலுள்ள ஆளொருவரால் வேறொர் ஆளுக்கு அத்தகைய வேறு ஆளினால் இலங்கைக்கு வெளியே முழுமையாக நுகரப்படுவதற்காக அல்லது பயன் படுத்தப்படுவதற்காக சேவைகளை வழங்குதல் ;
- (XXiii) 2002 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின்கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் செய்யப்பட்ட உடன்படிக்கை யொன்று, எக்கருத்திட்டத்தைத் தொடர்புறுத்துகின்றதோ அதன் மொத்தச் செலவும் ஒரு கோடி அமெரிக்க டொலருக்கு அல்லது வேறேதேனும் நாணயத்தில் அதற்குக் குறையாததும் அத்தகைய கருத்திட்ட வழங்கல், குத்தகை வாடகையுடன் புறநீங்கலாகத் தொடர்புபட்டிருப்பதும் ஆன அத்தகைய உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டுள்ள தொழில் முயற்சியொன்றினால், வதிவிட இடவசதியின் வழங்கல், குத்தகை அல்லது வாடகை அல்லாத வேறு வதிவிட இட வசதியின் வழங்கல், குத்தகை அல்லது வாடகை ;
- (XXiv) 2001, ஏப்பிரல் 1 ஆம் தேதி அல்லது அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின்கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையொன்று எக்கருத்திட்டத்தைத் தொடர்புறுத்துகின்றதோ அதன் மொத்தச் செலவும் ஒரு கோடி அமெரிக்க டொலருக்கு அல்லது வேறேதேனும் நாணயத்தில் அதற்குக் குறையாததும் ஆன அத்தகைய உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டுள்ள மருத்துவ நிறுவனமொன்றினால் வழங்கப்படும் செளக்கிய பராமரிப்பு சேவைகள் அல்லாத மருத்துவ நிறுவனங்களால் அல்லது அத்தகைய பராமரிப்பை வழங்குவதில் தொழிலியல் ரீதியிலான தகைமை பெற்ற ஆட்களினால் வழங்கப்படும் செளக்கிய பராமரிப்பு சேவைகளின் வழங்கல் ;
- (XXV) முத்து, வைரக்கல், இயற்கை அல்லது செயற்கை, அருங்கற்கள் அல்லது இளப்பக்கற்கள் வைரத்தாள் அல்லது வேறு தூள், அருமுலோகம், அல்லது அருமுலோகம் தோய்ந்த உலோகங்கள், மற்றும் தங்க நாணயங்கள் என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி ;
- (XXvi) சுகாதாரசேவைகளை வழங்குவதற்கான மருத்துவ, பல்மருத்துவ உபகரணங்களும் நோயர்காவி வண்டிகளும் உட்பட இயந்திரத்தொகுதி, மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள், கருவிகள், துணைக் கருவிகள் என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி ;
- (XXvii) செயற்கை அவயவங்கள், ஊன்றுகோல்கள், கேள்வி உதவிச் சாதனங்கள், அத்தகைய உதவிச் சாதனங்களுக்கான துணையுறுப்புகள் அல்லது குறைபாடு அல்லது இயலாமை ஒன்றை ஈடுசெய்வதற்கு மனித உடலில் அணியப்படுகின்ற, எடுத்துச் செல்லப்படுகின்ற அல்லது பதிக்கப்படுகின்ற வேறு சாதனங்கள் என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி ;
- (XXviii) சில்லுக்கதிரைகள், நுண்சேதனவுறுப்புகளின் அபிவிருத்திக்காக தயாரிக்கப்பட்ட நுண்மத் தொகுதி ஊடகம், நோய்க்குறி ஆய்வு மற்றும் ஆய்வுகூட எதிர்த்தாக்கக் கருவி, மருத்துவக் கையுறைகள், தொடுகை வில்லைகள், ஊடு கதிர் குழாய்கள், குருடருக்கான வெண் பிரம்புகள், பிறெய்லி தட்டச்சுப் பொறிகள், உறுப்புகள் என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி ;
- (XXix) அரசாங்கத்தால், ஒரு மாகாணசபையால் ஓர் உள்ளூர்திகார சபையால் அல்லது வேறு எவரேனும் ஆளினால் பிரேத அடக்கம் அல்லது தகனம் தொடர்பிலான சேவைகளை வழங்குதல்;



- (XXX) தொழில் தருநர் ஒருவரால் அவரது ஊழியர்களுக்கு அவர்களது வேலைத் தலங்களில் இலவச அல்லது தணிந்தவிலை உணவு வழங்கல் ;
- (XXXi) தொழில்தருநர் ஒருவரால் அவரது ஊழியர்களுக்கு உள்ளீட்டுவரி அனுமதிக்கப்படாத வாகனமொன்றை அல்லது ஊழியர்களை அவர்களது இல்லங்களிலிருந்து வேலைத்தலத்திற்கும் வேலைத் தலத்திலிருந்து இல்லங்களுக்கும் ஏற்றிச் செல்வதற்கு தொழில் தருநர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் கோச்சு ஒன்றைப் பயன்படுத்தி அத்தகைய தொழில் தருநரால் அவரது ஊழியர்களுக்கு இலவசமாக அல்லது தணிந்த கட்டணத்தில் போக்குவரத்து வழங்கல் ;
- (XXXii) ரூபா 10,000/- க்கும் அதிகமான பெறுமதியற்ற தொழில் தொடர்பிலான பிரத்தியேக விடயங்கள் மற்றும் மாதிரிகளின் பொதி அல்லது காவுநர் ஊடான பொருட்களின் இறக்குமதி ;
- (XXXiii) ஒப்பனைப்பொருட்கள் அல்லாத மருந்துப்பொருள்கள் மற்றும் அவ்வாறான உற்பத்திகளின் மூலப்பொருட்களின் வழங்கலும் இறக்குமதியும் ;
- (XXXiv) ஆயுள்வேத மருந்துகளுக்கு அல்லது (ஒப்பனைப் பொருட்கள் அல்லாத) ஆயுள்வேத தயாரிப்புகள் மற்றும் அவ்வாறான தயாரிப்புகளுக்கான மூலப் பொருட்களின் வழங்கல் மற்றும் இறக்குமதியும்;
- (XXXV) கமத்தொழில் டிராக்டர்கள் வழங்கலும் இறக்குமதியும்;
- (XXXvi) கமத்தொழில் இயந்திரங்களின் வழங்கலும் இறக்குமதியும்.

#### இரண்டாம் அட்டவணை

- (i) (205 ஆம் அத்தியாயமான) மின்சார சட்டத்தின்கீழ் வரைவிலக்கணம் கூறப்பட்டவாறு பாவனையாளர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு 30 கி.வா.ம.வை விஞ்சாத மின்சாரம் வழங்கல் அத்துடன் தேசிய மின்வழங்கலுக்கு தொகையாக மின்சாரம் வழங்குதல்;
- (ii) நிர்மாண ஒப்பந்தக்காரர்களால் அல்லது துணை ஒப்பந்தக்காரர்களால் சேவைகளின் வழங்கல்;
- (iii) உள்நோக்கி வரும் உல்லாசப் பயணங்கள் தொடர்பில் ஓட்டல்கள், விருந்தினர் விடுதிகள், சிற்றுண்டிச்சாலை கள் அல்லது இவற்றையொத்த நிறுவனங்கள் மற்றும் பிரயாண முகவர்கள் ஆகியோரால் சேவைகள் வழங்குதல் ;
- (iv) அரங்கத் தயாரிப்புகள் மற்றும் அத்தகைய சினிமாப் படங்களின் இறக்குமதி, அத்தகைய சினிமாப் படங்களின் திரையிடுகை, இலங்கையில் தயாரிக் கப்பட்ட அல்லது இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வீடியோப் படங்கள் தவிர்ந்த சினிமாப் படங்களின் வழங்கல் ;
- (v) முதலாம் அட்டவணையின் விடயம் (VI)இல் குறிப்பீடு செய்யப்பட்ட சேவைகள் தவிர்ந்த வேறு கல்விச் சேவைகளை வழங்குதல் ;
- (vi) தேங்காய்ப் பிண்ணாக்கு, இறால் தீனி மற்றும் கோழித்தீனி வழங்கல் அல்லது இறக்குமதி ;
- (vii) தேயிலை, தேங்காய் எண்ணெய், உருளைக்கிழங்கு, வெங்காயம், செத்தல் மிளகாய், உலர்த்திய தேங்காய், (விதைநெல் தவிர்ந்த) மரக்கறி விதைகள், நாற்று நடுகைப்பொருட்கள், உயர் பறவைகள், ஒருநாள் கோழிக்குஞ்சுகள், கோழிப் பாகங்கள் உட்பட தோலுரிக்கப்பட்ட கோழி அத்துடன் வேறு ஏதேனும் வகையைச் சார்ந்த பதனிடப்படாத இறைச்சியும் ;

- (viii) சஞ்சிகைகள், வெளியீடுகள் என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி :
- (ix) (குழந்தைப்பால்மா தவிர்ந்த) பால்மா, கட்டிப்பால், பருப்புவகைகள் என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி :
- (x) சீனி, கருப்பட்டி மற்றும் சக்கரை வழங்கல் அல்லது இறக்குமதி :
- (xi) கருவாடு, மாசி, பாறைப் பொசுப்பேற்று உட்பட உரம், நீர் என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி :
- (xii) பெற்றோல், டீசல் மற்றும் திரவ பெற்றோலிய வாயுவின் வழங்கல் அல்லது இறக்குமதி :
- (xiii) முதலாம் அட்டவணையின் விடயம் (xvii) இன்கீழ் விவரிக்கப்பட்டவாறு பகிரங்கப் பிரயாணிகளின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் இருபத்தெட்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆசனக் கொள்ளளவுடைய மோட்டார் கோச்சுகளினதும் தளச்சட்டங்களினதும் அல்லது மோட்டார் கோச்சுகளின் உடற்கோப்புகளினதும் வழங்கல் அல்லது இறக்குமதி :
- (xiv) புகைப்பட வோல்டானிக், சூரிய மின்கலங்கள், சக்திச் செறிவாக்கப்பட்ட புளோரசன்ட் விளக்குகள் அத்தகைய விளக்குகளுக்கான உதிரிப்பாகங்கள், சூரிய இல்லத் தொகுதிமுறை என்பவற்றின் வழங்கல் அல்லது இறக்குமதி :
- (xv) உத்தேச வெளிநாடேகும் பணியாட்களிடமிருந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் சேகரிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பில் வழங்கல் அல்லது சேவைகள் :
- (xvi) விசிறிகள், உறுப்புகள், வளிச்சீராக்கிகள், குளிர் சாதனப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான கபினட்கள், பீங்கான் கழுவும் பொறிகள் (வீட்டுபயோக வகை) ஆளுக்கூரிய நிறுவைப்பொறிகள், புற்றரை அல்லது விளையாட்டு மைதான உருளைகள், உதிரிப்பாகங்கள், புற்றரை கத்திரிகள், உதிரிப்பாகங்கள், வீட்டுபயோக சலவைப் பொறிகள், வீட்டுபயோக தையல் இயந்திரங்கள் என்பவற்றைத் தவிர்ந்த ஆனால் மின்சார மோட்டார்கள், மின்உற்பத்திப் பொறிகள், மின்உற்பத்தித் தொகுதிகள், ரோட்டரி கொன்வேட்டர்கள் அத்தகைய மோட்டார்கள், மின் உற்பத்திப் பொறிகள், மின்உற்பத்தித் தொகுதிகள் மற்றும் கொன்வேட்டர்கள் என்பவற்றிற்கான உதிரிப்பாகங்கள் உட்பட கைத்தொழில் இயந்திரத் தொகுதி வழங்கல் அல்லது இறக்குமதி :
- (xvii) தனித்தோ அல்லது வேறோர் ஆளுடன் அல்லது வேறு ஆட்களுடன் கூட்டுச்சேர்ந்தோ உயர்தொழில் ஒன்றை அல்லது வாழ்க்கைத்தொழில் ஒன்றைக் கொண்டுநடாத்துகையில், அத்தகைய எல்லா ஆட்களும் அங்கீகரிக்கப்பட்ட உயர்தொழில் குழுவொன்றின் தகைமைபெற்ற உறுப்பினர்களாக இருப்பின் அல்லது இலக்கியம், கலை, இசை, அல்லது வேறு நுண்கலைத்துறையில் வாழ்க்கைத்தொழில் ஒன்றைக் கொண்டுநடாத்துகையில் சேவைகளின் வழங்கல் :
- (xviii) 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க, நிதிக் குத்தகைச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆளொருவரால் குத்தகை வசதிகளின் வழங்கல் :
- (xix) பண்டங்களை ஏற்றிச்செல்வதற்கு தரைப்போக்குவரத்துச் சேவைகளின் வழங்கல் :
- (xx) ஒரு சங்கத்தின், களரியின் அல்லது கழகத்தின் உறுப்பினர்களிடமிருந்து உறுப்பாண்மைக் கட்டணத்தை அல்லது இதனையொத்த அறவீடுகளைச் சேகரித்தல் :
- (xxi) துவிச்சக்கரவண்டிகளினதும் மோட்டார்சைக்கிள்களினதும் வழங்கல் அல்லது இறக்குமதி :

2002ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க , தேசிய பாதுகாப்பு அறவீடு (திருத்தச்) சட்டம்

[2002ஆம் ஆண்டு யூலை மாதம் 30ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

1991ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, தேசிய பாதுகாப்பு அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதற்கு இடைநேர் விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்

1. இச் சட்டம் 2002ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க, தேசிய பாதுகாப்பு அறவீடு (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

2. 2001ஆம் ஆண்டின் 4ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான இதனகத்துப் பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்பீடு செய்யப்படும்) 1991ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, தேசிய பாதுகாப்பு அறவீட்டுச் சட்டத்தின் 3ஆம் பிரிவானது, அப்பிரிவின் (2)ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அவ்வட்பிரிவின் (இ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்திகளை உட்புகுத்துவதன் மூலமும் -

"(இஇ) அத்தகைய ஆளினால் இறக்குமதி செய்யப்பட்ட ஏதேனும் கோதுமையின் அல்லது கோதுமை மாவின் பெறுமதி;

(இஇஇ)அத்தகைய ஆளினால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் கோதுமை மாவின் அல்லது பாணின் விற்பனையிலிருந்து கிடைக்கும் வரும்படிகள் ; அத்துடன்

(2) அவ்வட்பிரிவின் (ஏ) என்னும் பந்தியை நீக்குவதன் மூலமும்,

3. 2001ஆம் ஆண்டின் 4ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 4ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (ஒள) என்னும் பந்தியில் " 2001 ஏப்பிறல் 1ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் "என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, "2001 ஏப்பிறல் 1ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால் 2001 ஒற்றோபர் 1ஆம் தேதிக்கு முன்னர் " என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அப்பிரிவின் இறுதியில் பின்வரும் புதிய பந்திகளைச் சேர்ப்பதன் மூலமும்:-

"(க) 2001 ஒற்றோபர் 1ஆம் தேதியன்று தொடங்கும் காலாண்டிற்கு :-

(i) 2001 ஒற்றோபர் 1ஆம் தேதியன்று தொடங்கி 2001 ஒற்றோபர் 12ஆந் தேதியன்று முடிவடையும் காலப்பகுதிக்கு -

(அ) அவ்வாளின், இவ்வட்பந்தியின் (ஆ) என்னும் விடயத்தில் குறிப்பீடு செய்யப்பட்ட மொத்த விற்பனை வரவு அல்லாத மொத்த விற்பனை வரவின் ஏழரைச் சதவீதத்திற்கும்; அத்துடன்

(ஆ) (203 அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கருத்தெல்லைக்குள் ஏதேனும் மோட்டார் கார், மோட்டார் கோச்சு அல்லது லொறி அல்லாத ஏதேனும் பொறித் தொகுதியின், எந்திரச் சாதனத்தின் அல்லது உபகரணத்தின் இறக்குமதியினின்று அல்லது உற்பத்தியினின்று எழுகின்ற அவ்வாளின் மொத்த விற்பனை வரவின் அரைச் சதவீதத்திற்கும் சமமான தொகையொன்று, 2001 நவம்பர் பதினைந்தாம் நாளன்று அல்லது அதன் முன்னர்;

6. இச்சட்டம் எவ்வாளுக்கு ஏற்புடைத்தாகின்றதோ அவ்வாள் 2001 ஒற்றோபர் 13ஆந் தேதியன்று தொடங்குகின்றதும் எத்தேதியன்று இச்சட்டமானது பாராளுமன்றச் சட்டமெனச் சான்றுபடுத்தப்படுகின்றதோ அத்தேதியன்று முடிவடைகின்றதுமான காலப்பகுதிக்கு தேசிய பாதுகாப்பு அறவீடாக ஆணையாளர் தலைமையதிபதிக்கு ஏதேனும் தொகையைச் செலுத்துமாறு, நாடு காக்கும் உதவுதொகை (நீக்குதல்) சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் தொழிற்பாட்டின் காரணத்தினால் ஆளாகின்றவிடத்து, அத்தகைய ஆள், இச்சட்டம் பாராளுமன்றச் சட்டமெனச் சான்றுபடுத்தப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் ஆணையாளர் தலைமையதிபதிக்கு அத்தொகையைச் செலுத்தினால் எல்லா நோக்கங்களுக்காகவும் இச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் ஏற்பாடுகளுடன் அவர் இணங்கியொழுகியுள்ளார் எனக் கருதப்படுதல் வேண்டும். அத்தகைய தொகையானது அவ்வாறு செலுத்தப்படாதவிடத்து, இச்சட்டம் பாராளுமன்றச் சட்டமெனச் சான்றுபடுத்தப்பட்ட திகதியிலிருந்து முப்பது நாட்கள் முடிவடைந்ததன் பின்னர் அத்தகைய தொகையானது தவணை தவறப்பட்டுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஆள் அத்திகதியிலிருந்து தவணை தவறிய ஒருவராகக் கருதப்படுதலும் வேண்டும்.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3ஆம் பிரிவுக்கு இச் சட்டத்தின்-

(அ) இரண்டாம் பிரிவின் (1)ஆம் பந்தியினால் செய்யப்பட்ட திருத்தங்கள் எல்லா நோக்கங்களுக்காகவும் 2002ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 21ஆந் தேதியன்று வலுவுக்கு வந்துள்ளனவாகக் கருதப்படுதல் வேண்டும்; அத்துடன்

(ஆ) இரண்டாம் பிரிவின் (2)ஆம் பந்தியினால் செய்யப்பட்ட திருத்தங்கள் எல்லா நோக்கங்களுக்காகவும் 2001ஆம் ஆண்டு ஒற்றோபர் 13ஆம் தேதியன்று வலுவுக்கு வந்துள்ளனவாகக் கருதப்படுதல் வேண்டும்.

8. இச் சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

2002 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, .

பற்றுக்கள் வரிச் சட்டம்

[2002 ஆம் ஆண்டு ஓகத்து மாதம் 19 ஆம் திகதி அத்தாட்சிப் படுத்தப்பட்டது .

வர்த்தக வங்கிகளில் உள்ள குறித்தசில கணக்குகளிலிருந்தான பற்றுக்கள் மீதும் அத்துடன் வைப்புச் சான்றிதழ்களையும் பிரயாணிகளின் காசோலைகளையும் பணமாக மாற்றுவதன்மூலம் தேறும் பணத்தொகைகள் மீதும் வரி யொன்றை விதிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் ; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்

1. இச்சட்டம் 2002 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பற்றுக்கள் வரிச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. பதின்மூன்றாம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய -

(அ) வர்த்தக வங்கியொன்றில் பேணப்படும் நடைமுறைக் கணக்கு ஒவ்வொன்றிற்கும் எதிராக ஒவ்வொரு பஞ்சாங்க மாதத்திலும் செய்யப்பட்ட பற்றுக்களின் மொத்தத் தொகைமீதும் ;

(ஆ) வைப்புச் சான்றிதழொன்றை அல்லது பிரயாணிகளின் காசோலையொன்றை காசாக மாற்றுவதன் மூலம் தேறும் தொகையொன்று மீதும்,

விடயத்திற்கேற்ப மொத்தப் பற்றுத்தொகையின் அல்லது பணமாக மாற்றப்பட்ட தொகையின் ஒரு நூற்றுவீதத்தின் பத்திலொன்று என்ற வீதப்படி பற்றுக்கள் வரி என அழைக்கப்படவேண்டிய வரியொன்று விதிக்கப்படுதலும் அறவிடப்படுதலும் வேண்டும்.

3. இரண்டாம் பிரிவின் கீழ் சுமத்தப்படும் பற்றுக்கள் வரியானது -

(அ) வர்த்தக வங்கியொன்றில் பேணப்படும் நடைமுறைக் கணக்கொன்றிலிருந்தான பற்று ஒன்றின் விடயத்தில், எந்த ஆளின் அல்லது ஆட்களின் பெயரில் அக்கணக்குப் பேணப்படுகின்றதோ அந்த ஆளினால் அல்லது ஆட்களினால் செலுத்தப்படுதல் வேண்டும் ;

(ஆ) வைப்புச் சான்றிதழொன்றைக் காசாக மாற்றுவதன் மூலம் தேறும் தொகையொன்றின் விடயத்தில், சான்றிதழை வைத்திருப்பவரால் செலுத்தப்படுதல் வேண்டும் ;

(இ) பிரயாணிகளின் காசோலையொன்றைக் காசாக மாற்றுவதன் மூலம் தேறும் தொகையொன்றின் விடயத்தில், எந்த ஆள் பிரயாணிகளின் காசோலையைக் காசாக மாற்றுவதற்கென முன்வைக்கின்றாரோ அந்த ஆளினால் செலுத்தப்படுதல் வேண்டும்.

4. பற்றுக்கள் வரி செலுத்துவதற்கான ஆளொருவரின் பொறுப்பானது -

(அ) வர்த்தக வங்கியொன்றில் பேணப்படும் நடைமுறைக் கணக்கொன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பற்று ஒன்றின் விடயத்தில், பற்று செய்யப்பட்ட மாதத்தின் முடிவில் தொடங்குதல் வேண்டும் ;

(ஆ) வைப்புச் சான்றிதழொன்றை அல்லது பிரயாணிகளின் காசோலையொன்றைக் காசாக மாற்றுவதன் மூலம் தேறும் தொகையொன்றின் விடயத்தில், அவ்வாறு காசாக மாற்றுவதன்மீது உடனடியாகத் தொடங்குதல் வேண்டும்.

5. ஒவ்வொரு வர்த்தக வங்கியும், விசேட வங்கியும், நிதிக் கம்பனியும் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியும் நடைமுறைக் கணக்குக் கொடுக்கல் வாங்கல்களினின்றும், வைப்புச் சான்றிதழ்களையும் பிரயாணிகளின் காசோலைகளையும் காசாக மாற்றுவதினின்றும் எழுகின்ற பற்றுக்கள் வரியைச் சேகரிப்பதற்கும் அத்துடன் அதனை இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க அனுப்பி வைப்பதற்கும் பொறுப்புள்ளதாதல் வேண்டும்.

6. (1) வர்த்தக வங்கி ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அவ்வங்கியில் பேணப்படும் நடைமுறைக் கணக்கு ஒவ்வொன்றிலுமிருந்து முற்போந்த மாதத்தில் அக்கணக்கிலிருந்து பற்றுக்கள் வரியாகச் செலுத்தப்படற்பாலதான பணத்தொகைக்குச் சமமானவொரு பணத்தொகையை மீள்பெற்று ஒவ்வொரு மாதத்தினதும் கடைசி வேலை நாளன்று அல்லது அதற்குமுன்னர் ஆணையாளர் தலைமையதிபதிக்கு அத்தகைய பணத்தொகையை அனுப்புதல் வேண்டும் :

ஆயினும் ஏதேனும் மாதத்தின் ஆரம்பம் வேலையில்லாத நாளொன்றில் வருமாயின், அத்தகைய மீள்பெறுதலானது அதன் பின்னரான முதலாவது வேலை நாளில் செய்யப்படலாம் :

ஆயினும் மேலும் குறிப்பிட்ட ஒரு மாதத்தின்போது நடைமுறைக் கணக்கொன்றின் வரிப்பொறுப்பானது பத்து ரூபாவுக்குக் குறைவாக இருப்பின் பற்றுக்கள் வரியானது நடைமுறைக் கணக்கிலிருந்து மீள்பெறப்படுதலாகாது.

(2) ஒவ்வொரு வர்த்தக வங்கியும், விசேட வங்கியும், நிதிக் கம்பனியும் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியும் வைப்புச் சான்றிதழொன்று அல்லது பிரயாணிகளின் காசோலையொன்று காசாக மாற்றப்படுவதன்மீது அவ்வாறு காசாக மாற்றுவதன்மூலம் தேறிய தொகையிலிருந்து அத்தகைய தொகையின்மீது செலுத்தப்படற்பாலதான பற்றுக்கள் வரிக்குச் சமமான பணத்தொகையொன்றைக் கழிப்பனவு செய்தல் வேண்டும் என்பதுடன், வைப்புச் சான்றிதழ் அல்லது பிரயாணிகளின் காசோலை காசாக மாற்றப்பட்ட மாதத்தையடுத்துவரும் ஒவ்வொரு மாதத்தினதும் கடைசி வேலை நாளன்று அல்லது அதற்குமுன்னர் அத்தகைய பணத் தொகையை ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்புதலும் வேண்டும்.

(3) ஏதேனும் பணத்தொகையானது பற்றுக்கள் வரியின் கொடுப்பனவில் (1)ஆம் உட்பிரிவின் கீழ் மீள்பெறப்பட்டு அனுப்பப்படுமிடத்து அல்லது (2)ஆம் உட்பிரிவின் கீழ் கழிப்பனவு செய்யப்பட்டு அனுப்பப்படுமிடத்து, அத்தகைய கொடுப்பனவு, விடயத்திற்கேற்ப எந்த ஆளின் அல்லது ஆட்களின் பெயரில் அல்லது பெயர்களில் வர்த்தக வங்கியில் நடைமுறைக் கணக்கு பேணப்படுகின்றதோ அந்த ஆளின் அல்லது ஆட்களின் அல்லது வைப்புச் சான்றிதழ் வைத்திருக்கும் ஆளின் அல்லது எந்த ஆள் பிரயாணிகளின் காசோலையைக் காசாக மாற்றுவதற்கென முன்வைக்கின்றாரோ அந்த ஆளின் அதிகாரத்துடன் செய்யப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், 10ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கமைவாக பற்றுக்கள் வரி செலுத்துவதற்கான அவ்வாளின் பொறுப்பின் செல்லுபடியான நிறைவேற்றுகையாகவும் இருத்தல் வேண்டும்.

(4) நடைமுறைக் கணக்கில் நிதி இல்லாதிருப்பதன் காரணமாக அல்லது நடைமுறைக் கணக்கொன்றில் நிதியின் போதாமை காரணமாக அத்தகைய கணக்கு பேணப்படும் வர்த்தக வங்கியானது, உடனடுத்து வரும் மாதத்தில் அத்தகைய கணக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பற்றுக்களின் மீது செலுத்தப்படற்பாலதான பற்றுக்கள் வரி முழுவதையும் அல்லது அதன் ஏதேனும் பாகத்தைச் சேகரிக்க இயலாதிருக்குமிடத்து, வங்கியானது எந்த ஆளின் அல்லது ஆட்களின் பெயரில் அல்லது பெயர்களில் கணக்கு பேணப்படுகின்றதோ அந்த ஆளின் பெயரையும் முகவரியையும் அல்லது அந்த ஆட்களின் பெயர்களையும் முகவரிகளையும் உடன் முன்னரான மாதத்தில் அக்கணக்கில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பற்றுக்களின் மொத்தத் தொகையையும் அத்தொகையின்மீது செலுத்தப்படற்பாலதான பற்றுக்கள் வரியையும், தவணைதவறுகையானது இடம்பெற்ற ஒவ்வொரு மாதத்தினதும் கடைசி வேலை நாளன்று அல்லது அதற்கு முன்னர் ஆணையாளர் தலைமையதிபதிக்கு அறிவித்தல் வேண்டும் :

ஆயினும், அவ்வாறு செலுத்தற்பாலதான பற்றுக்கள் வரி இரண்டு மாதங்களைக் கொண்ட அத்தகைய காலப்பகுதிக்குள் அறவிடப்படக்கூடியதாயிருக்கும் பட்சத்தில், வர்த்தக வங்கியானது அத்தகைய அறிக்கையைச் செய்வதனை இரண்டு மாதங்களைக் கொண்டவொரு காலப்பகுதிக்குப் பிற்போடலாம்.

(5) இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளிலுள்ளவை எவையும் வர்த்தக வங்கியொன்றில் பேணப்படும் ஏதேனும் நடைமுறைக் கணக்கிலுள்ள நிதியத்திலிருந்து அக்கணக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பற்றுக்களின் மீது பற்றுக்கள் வரி செலுத்தப்பட வேண்டும் என்ற ஏதுவின் மீது மட்டும், எந்த ஆளின் அல்லது ஆட்களின் பெயரில் அல்லது பெயர்களில் கணக்கு பேணப்படுகின்றதோ அந்த ஆளின் காசோலையால், உண்டியலால், கட்டளையால் அல்லது வேறு அறிவுறுத்தலால் எந்தக் கொடுப்பனவு கோரப்படுகின்றதோ அந்தக் கொடுப்பனவின் தொகை முழுவதையும் அல்லது அதன் ஏதேனும் பாகத்தை செலுத்த மறுப்பதற்கு அதிகாரமளிப்பதாகக் கருதப்படுதலாகாது:

ஆயினும், எவ்வாறாயினும், ஆணையாளர் தலைமையதிபதிக்கு, அனுப்புவதற்கு வருமதியாகவுள்ள பற்றுக்கள் வரியின் ஏதேனும் தொகை, அத்தகைய காசோலையின், உண்டியலின், கட்டளையின் அல்லது அறிவுறுத்துதலின் கொடுப்பனவுக்கு முன்னர் அறவிடப்படுதல் வேண்டும்.

7. நடைமுறைக் கணக்கொன்றை வைத்திருப்பவர் இச்சட்டத்தின் நியதிகளின்படி அவரால் செலுத்தப்படப் பாலதான பற்றுக்கள் வரியை ஈடுசெய்வதற்குப் போதியளவு நிதியை ஏற்பாடு செய்யத் தவறுமிடத்து, வங்கியானது அத்தகைய நிகழ்வை ஆணையாளர் தலைமையதிபதிக்கு அறிக்கையிடுவதன்மீது பற்றுக்கள் வரியைச் சேகரிப்பதற்கான வங்கியின் பொறுப்பு அற்றுப்போகும்.

8. (1) இச்சட்டத்தின் நியதிகளின்படி பற்றுக்கள் வரியைச் செலுத்தும் ஆளொருவர், வேண்டுகோளின்மீது, அத்தகைய வரியைக் கழிப்பனவு செய்யும் ஆளிடமிருந்து “வரிக் கழிப்பனவுச் சான்றிதழ்” ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட வரிக் கழிப்பனவுச் சான்றிதழானது பின்வருவன தொடர்பிலான தகவலை உள்ளடக்குதல் வேண்டும் :-

எந்தக் காலப்பகுதி தொடர்பில் சான்றிதழ் கோரப்படுகின்றதோ அந்தக் காலப்பகுதிக்கு -

- (அ) விடயத்திற்கேற்ப நடைமுறைக் கணக்கொன்றிலிருந்து செய்யப்பட்ட பற்றுக்களின் மொத்தப் பணத்தொகை அல்லது வைப்பு சான்றிதழ்களை அல்லது பிரயாணிகளின் காசோலைகளைக் காசாக மாற்றுவதன்மீது பணமாகப் பெறப்பட்ட வருவாய்களின் மொத்தப் பணத்தொகை,
- (ஆ) பற்றுக்கள் வரியாகக் கழிப்பனவு செய்யப்பட்ட பணத்தொகை.

(3) சான்றிதழானது, அத்தகைய தொகை ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்பப்பட்டதற்கான உறுதிப்படுத்துகையை உள்ளடக்குதல் வேண்டும்.

9. (1) வர்த்தக வங்கியொன்று 6 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரி வில் குறிப்பீடு செய்யப்பட்ட பணத்தொகைகளை அனுப்புகையில், விசேட நடைமுறைக் கணக்கொன்று தவிர்ந்த வேறு ஏதேனும் நடைமுறைக் கணக்குத் தொடர்பில் பின்வருவனவற்றைத் தரும் கூற்றொன்றை ஆணையாளர் தலைமையதிபதிக்குக் கொடுத்துதவுதல் வேண்டும் :-

- (அ) முற்போந்த மாதத்தில், அவ்வங்கியில் பேணப்பட்ட எல்லா நடைமுறைக் கணக்குகளிலிருந்தும் செய்யப்பட்ட பற்றுக்களின் மொத்தத் தொகை;
- (ஆ) முற்போந்த மாதத்தில் அவ்வங்கியால் பேணப்பட்ட எல்லா விசேட நடைமுறைக் கணக்குகளிலிருந்தும் செய்யப்பட்ட பற்றுக்களின் மொத்தத் தொகை;
- (இ) அம்மாதத்தில் எல்லா நடைமுறைக் கணக்குகளிலிருந்தும் பற்றுக்கள் வரியாக மீளப் பெறப்பட்ட பணத்தொகைகள்;
- (ஈ) பன்னிரண்டாம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i) என்னும் பந்தியின் கீழும் மற்றும் 12 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழும் மீளளிப்புச் செய்யப்பட்ட பணத்தொகைகள்;
- (உ) மாதமொன்றில் ஒவ்வொரு நடைமுறைக் கணக்கிலும் விலக்களிக்கப்பட்ட பற்றுக்களினதும் மொத்தத் தொகை, இயைபான நடைமுறைக் கணக்கில் மொத்தப் பற்றுக்களின் ஐம்பது சதவீதம் அல்லது ஐம்பதாயிரம் ரூபா, இவற்றுள் எத்தொகை குறைவானதோ அத்தொகையை விஞ்சுமிடத்து, 13 ஆம் பிரிவின் (ஈ) என்னும் பந்தியின் கீழ் விலக் களிக்கப்பட்ட பற்றுக்கள் தொடர்பில் மீளளிப்புக் கோரிக்கையைச் செய்துள்ள கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களும் முகவரிகளும்.

(2) ஒரு வர்த்தக வங்கி, விசேட வங்கி, நிதிக்கம்பனி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி 6 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட பணத்தொகைகளை அனுப்பும்போது அத்தகைய அனுப்புகையுடன் சேர்த்து பின்வருவனவற்றைத்தரும் கூற்றொன்றை ஆணையாளர் தலைமையதிபதிக்குக் கொடுத்துதவுதல் வேண்டும்:-

- (அ) விடயத்திற்கேற்ப வைப்புச் சான்றிதழை அல்லது பிரயாணிகளின் காசோலையை காசாக மாற்றியதன் மூலம் தேறிய தொகை;

(ஆ) அத்தொகையின்மீது செலுத்தப்படற்பாலதான பற்றுக்கள் வரியாக அத்தொகையிலிருந்து கழிப்பனவு செய்யப்பட்ட பணத்தொகை.

10. (1) வங்கியொன்றில் எவரேனும் ஆளினால் பேணப்படும் நடைமுறைக் கணக்கொன்றிலிருந்து பஞ்சாங்க மாதமொன்றின்போது மேற்கொள்ளப்பட்ட பற்றுக்களின் மீது வருமதியான பற்றுக்கள் வரியை சேகரிக்க முடியாதிருப்பதாக 6 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் வர்த்தக வங்கியொன்று அறிக்கையிடுமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதியால் எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவர் அத்தகைய பற்றுக்கள் வரியின் தொகையை திரட்டுநிதியத்தில் வரவு வைக்கப்படுவதற்காக பணிப்புரை செய்ததிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்துமாறு அத்தகைய ஆளைப் பணித்தல் வேண்டும். அத்தகைய ஆள் அத்தகைய தொகையை அத்தகைய பதின்நான்கு நாட்களுக்குள் ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்தத் தவறினால் அத்தகைய தொகையானது தவணை தவறுகையில் உள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஆள் தவணை தவறியவர் ஒருவராகக் கருதப்படுதலும் வேண்டும்.

(2) ஒரு வர்த்தக வங்கியால், விசேட வங்கியால் நிதிக் கம்பனியால் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியால் 6 ஆம் பிரிவின் கீழ் -

(அ) ஏதேனும் மாதத்தில் அந்த வர்த்தக வங்கியால் பேணப்படும் நடைமுறைக் கணக்கொன்றிலிருந்து செய்யப்பட்ட பற்றுக்களின் மொத்தத் தொகையின் மீது; அல்லது

(ஆ) வைப்புச் சான்றிதழை அல்லது பிரயாணிகளின் காசொலையை காசாக மாற்றுவதன்மீது தேறிய தொகையின்மீது,

செலுத்தப்படற்பாலதான பற்றுக்கள் வரியாக அனுப்பப்பட்ட பணத்தொகை, விடயத்திற்கேற்ப அத்தகைய பற்றுக்களின் மொத்தத் தொகையின்மீது பற்றுக்கள் வரியாக செலுத்தப்படற்பாலதான சரியான தொகையை விட அல்லது அவ்வாறு தேறிய தொகையை விடக் குறைவாக இருக்குமிடத்து ஆணையாளர் தலைமையதிபதி, பற்றுக்கள் வரியாக செலுத்தப் படற்பாலதான சரியான தொகைக்கும் பற்றுக்கள் வரியாகச் செலுத்தப்பட்ட பணத்தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தை திரட்டு நிதியத்தில் வரவுவைக்கப்படுவதற்கென அறிவித்தலின் திகதியிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்துமாறு எழுத்திலான அறிவித்தலின்மூலம் அத்தகைய வங்கியை, நிதிக் கம்பனியை, அல்லது வியாபாரியை அல்லது பற்றுக்கள் வரிசெலுத்துவதற்கு ஆளான ஆளை தேவைப்படுத்துதல் வேண்டும். அத்தகைய வங்கி, கம்பனி, வியாபாரி அல்லது ஆள் அத்தகைய பதின்நான்கு நாட்களுக்குள் அத்தகைய வித்தியாசத்தின் தொகையைச் செலுத்தத் தவறினால், அத்தகைய தொகையானது தவணை தவறுகையில் இருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், விடயத்திற்கேற்ப அத்தகைய வங்கி, கம்பனி, வியாபாரி அல்லது ஆள் தவணை தவறிய ஒருவர் எனக் கருதப்படுதலும் வேண்டும்.

11. ஏதேனும் பற்றுக்கள் வரி அல்லது அதன் ஏதேனும் பாகம் தவணை தவறியதாகவிருக்குமிடத்து ஆணையாளர் தலைமையதிபதி, தவணை தவறுகையிலுள்ள தொகை, தவணை தவறியவரின் பெயர், கடைசியாக அறியப்பட்ட வதிவிடம் அல்லது தொழிலிடம் பற்றிய விவரங்கள் அடங்கிய சான்றிதழொன்றை அத்தகைய இடம் அமைந்துள்ள பிரிவின்மீது நியாயாதிக்கம்கொண்ட நீதிவானுக்கு வழங்கலாம். அதன்மீது நீதிவான் தவணை தவறுகையிலுள்ள பற்றுக்கள் வரியின் தொகையை அறவிடுவதற்கு ஏன் வழக்கு நடவடிக்கை தொடரப்படக்கூடாது என்பதற்குக் காரணங்காட்டுமாறு தவணை தவறியவருக்கு அழைப்பாணை விட்டழைக்கலாம் என்பதுடன், போதுமான காரணம் காட்டப்படாவிடில் அத்தகைய தவணை தவறியவரின்மீது நீதிவானால் விதிக்கப்பட்ட ஒரு குற்றப்பணம் என்றாற்போன்று தவணை தவறுகையிலுள்ள பற்றுக்கள் வரியின் தொகை நீதிவானின் கட்டளையின்மூலம் அறவிடப்படுதல் வேண்டும் என்பதுடன், அறவிடப்பட்டதும் திரட்டு நிதியத்தினால் வரவுவைக்கப்படுவதற்கென ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்பப்படுதலும் வேண்டும்.

12. (1) பொறுப்புடைய தொகையை விஞ்சியதாகச் செய்யப்பட்ட பற்றுக்கள் வரியின் கொடுப்பனவுகள் தொடர்பில் அல்லது விலக்களிக்கப்பட்ட கணக்குகளின் பேரில் செய்யப்பட்ட வரிக் கொடுப்பனவுகள் தொடர்பில், அத்தகைய தொகை எந்த ஆளிடமிருந்து கழிப்பனவு செய்யப்பட்டதோ அந்த ஆளுக்கு பின்வருமாறு மீளளிப்புக்கள் செய்யப்படலாம்



- (i) பற்றுக்கள் வரியின் கொடுப்பனவு ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்பப்படுவதற்குமுன்னர் கணக்கு வைத்திருப்பவரால் மீளளிப்பானது கோரப்படும் விடயத்தில், வர்த்தக வங்கி, விசேட வங்கி, நிதிக்கம்பனி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி அவ்வாறு கழிப்பனவு செய்யப்பட்ட மிதமிஞ்சிய பற்றுக்கள் வரியை மீளளிக்கலாம் ;
- (ii) பற்றுக்கள் வரியின் கொடுப்பனவு ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்பப்பட்டபின்னர் கணக்கு வைத்திருப்பவரால் மீளளிப்பொன்று கோரப்படும் விடயத்தில், ஆணையாளர் தலைமையதிபதி, அத்தகைய கொடுப்பனவுத் திகதியிலிருந்து பன்னிரண்டு மாதங்களுள் ஆணையாளர் தலைமையதிபதிக்கு எழுத்தில் செய்யப்படும் உரிமைக் கோரிக்கையொன்றின்மீது, எந்த ஆளிடமிருந்து அத்தகைய தொகை அவ்வாறு கழிப்பனவு செய்யப்பட்டதோ அந்த ஆளுக்கு அவ்வாறு செலுத்தப்பட்ட பற்றுக்கள் வரியை மீளளிக்கலாம். அத்தகைய மீளளிப்பைச் செய்வதற்குமுன்னர் ஆணையாளர் தலைமையதிபதி உரிமைக் கோரிக்கையின் உண்மைத் தன்மை பற்றித் தமமைத் திருப்திப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

(2) பதின்மூன்றாம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட வெளிப்படுத்துகையொன்றின் அடிப்படையின்மீது (1) ஆம் உட்பிரிவின் (i) ஆம் பந்தியின் ஏற்பாடுகளின்கீழ்ச் செய்யப்பட்ட மீளளிப்பொன்றின் விடயத்தில், எந்த வங்கிக்கு வெளிப்படுத்துகை முகவரியிட்டனுப்பப்படுகின்றதோ அந்த வங்கியானது விலக்களிக்கப்பட்டதாகக் கணக்கு வைத்திருப்பவரால் இனங்காணப்பட்ட பற்றுக்களின் தொகையை வங்கியின் பதிவேடுகளுடன் சரிபார்த்தல் வேண்டும் என்பதுடன், அத்தகைய விலக்களிக்கப்பட்ட பற்றுக்களின் மீதான பற்றுக்கள் வரியை மீளளித்தலும் வேண்டும் ஆயினும், அத்தகைய பற்றுக்கள் வரியானது கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து முன்னரே மீளப்பெறப்பட்டிருத்தல் வேண்டும்.

(3) இப்பிரிவின்மீது மீளளிப்புக்களாக செலுத்தப்படற்பாலன வான எல்லாப் பணத்தொகைகளும் விடயத்திற்கேற்ப, வர்த்தக வங்கியால், விசேட வங்கியால், நிதிக் கம்பெனியால் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியால் ஒன்றில் அத்தகைய வங்கியின், கம்பெனியின் அல்லது வியாபாரியின் நிதியங்களிலிருந்து அன்றேல் ஆணையாளர் தலைமையதிபதியால் திரட்டு நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

### 13. (1) பற்றுக்கள் வரியிலிருந்து -

(அ) இலங்கை அரசாங்கத்தினால், இலங்கை மத்திய வங்கியால், ஏதேனும் மாகாண சபையால், ஏதேனும் உள்ளூர்திகார சபையால், ஏதேனும் வெளிநாட்டுரசாங்கத்தினால், 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, தூதரசுச் சிறப்புரிமைகள் சட்டத்தின் ஏற்பாடுகள் ஏற்புடையனவாகும் ஏதேனும் அரசின் தூதரசுத்தால் அல்லது ஏதேனும் ஒழுங்கமைப்பால் அல்லது அத்தகைய தூதரசுத்தின் அல்லது ஒழுங்கமைப்பின் எவரேனும் தூதரசு ஆளணியினரால் அல்லது கசெற்றில் வெளியிடப்பட்ட கட்டளையின் மூலம் அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சர்வதேச அல்லது வெளிநாட்டு ஒழுங்கமைப்பால் பேணப்படும் ஏதேனும் நடைமுறைக் கணக்கிலிருந்து செய்யப்பட்ட பற்றுக்கள் ;

(ஆ) வர்த்தக வங்கியொன்றில் எவரேனும் ஆளினால் ஏதேனும் நடைமுறைக்கணக்கு -

- (i) திறைசேரியின் பிரதிச் செயலாளருக்கு ஏதேனும் கடன் தொகையின் அல்லது அதன் மீதான வட்டியின் கொடுப்பனவை ;
- (ii) உண்ணாட்டரசிறை ஆணையாளர் தலைமையதிபதிக்கு ஏதேனும் வரியின் கொடுப்பனவை ;
- (iii) சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதிக்கு வரியின், தீர்வையின், விதிப்பனவின் அல்லது அறவீட்டின் கொடுப்பனவை ;
- (iv) மது வரி ஆணையாளருக்கு அல்லது மது வரிப்பணிப்பாளர் தலைமையதிபதிக்கு ஏதேனும் வரியின் அல்லது தீர்வையின் கொடுப்பனவை அல்லது ;
- (v) கசெற்றில் வெளியிடப்பட்ட கட்டளையின் மூலம் அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டக் கூடியவாறான வேறு ஏதேனும் கொடுப்பனவை,

செய்யும் நோக்கத்திற்காக மாத்திரமே ஆனது என, கணக்கு வைத்திருப்பவரால் செய்யப்பட்ட வெளிப்படுத்துகையொன்றினதும் மற்றும் பொறுப் பேற்பு ஒன்றினதும் அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்ட விசேட கணக்கொன்றாகிய ஏதேனும் நடை முறைக் கணக்கிலிருந்து செய்யப்பட்ட பற்றுக்கள் ;

(இ) இதன்கீழ்க் குறித்துரைக்கப்பட்ட எவரேனும் ஆளினால் வர்த்தக வங்கியொன்றில் விசேட கணக்கொன்றாயிருக்கும் ஏதேனும் நடைமுறை கணக்கிலிருந்து செய்யப்பட்ட பற்றுக்கள், அத்தகைய கணக்கை வைத்திருப்பவரால் செய்யப்பட்ட பின்வரும் நோக்கத்திற்காக மட்டுமே அத்தகைய கணக்கானது வைத்திருக்கப்படுகின்றதென்ற வெளிப்படுத்துகையொன்றினதும் அத்துடன் பொறுப்பேற்பு ஒன்றினதும் அடிப்படையில் -

- (i) ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் போன்ற ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது திட்டத்திலிருந்து அல்லது ஊழிய சேமலாப நிதியச் சட்டத்தின் கருத்தெல்லைக்குட்பட்ட ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சேமலாப நிதியத்திலிருந்து அல்லது உதவு தொகை செலுத்தும் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து அல்லது பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டத்தின் கருத்தெல்லைக்குட்பட்ட உதவு தொகை செலுத்தாத ஓய்வூதிய திட்டத்திலிருந்து உதவுதொகை செலுத்தும் உயிர்வாழ்வோரின் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து உதவு தொகை செலுத்துநர்களுக்கு நலன்களைக் குறிக்கும் கொடுப்பனவுகளைச் செய்யும் ;
- (ii) உரிமம்பெற்ற விளைபொருள் தரகர் ஒருவரினாற் செய்யப்பட்ட, வாடிக்கையாளர்களுக்காகவும் அவர்களின் சார்பிலும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவுகளையும் அத்துடன் அத்தகைய உணவுப் பொருட்களின் விற்பனை வரும்படிகளின் அனுப்பு தொகையைக் குறிக்கின்ற கொடுப்பனவுகளையும் செய்யும் ;
- (iii) முதனிலை விற்பனையாளரொருவரினால் செய்யப்பட்ட அரசாங்கப் பிணையங்களிலான வியாபாரம் தொடர்பான கொடுப்பனவுகளைச் செய்யும் ;
- (iv) ஒரு முதனிலை விற்பனையாளரினால் அல்லது ஒரு வர்த்தக வங்கியினால், ஒரு நிதிக் கம்பனியால், உரிமம்பெற்ற ஒரு நிதிக் குத்தகைக் கம்பனியினால் அல்லது ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனியினால் அல்லது ஓராளினால் அல்லது ஆட்கள் குழுவினால் செய்யப்பட்ட, இரண்டாம் நிலைச் சந்தையில் (அரசாங்க மற்றும் கூட்டிணைப்பு) கடன் பிணையங்கள் எல்லாவற்றினதும் நேரடியான (விற்பனைகளும் கொள்வனவுகளும்) அத்துடன் மீள் கொள்வனவு மற்றும் எதிர்மாறான மீள்கொள்வனவுகளின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கொடுப்பனவுகளைச் செய்யும் ;
- (v) உரிமம்பெற்ற பங்குத்தொகுதித் தரகர் ஒருவரினால் அல்லது ஒரு வரையறுக் கப்பட்ட பொறுப்புக் கம்பனியினால் அல்லது ஓராளினால் அல்லது ஆட்கள் குழுவினால் வாடிக்கையாளரொருவர் சார்பில் கொழும்புப் பங்குத்தொகுதிப் பரிவர்த்தனையில் நிறைவேற்றப்பட்ட கொடுக்கல் வாங்கல்களைக் கொடுத்துத் தீர்த்தல் தொடர்பான கொடுப்பனவுகளைச் செய்யும் ;
- (vi) கடல்கடந்த வெளிநாட்டு வங்கித் தொழில் நிறுவனமொன்றிலிருந்து அக்கணக்குக்கு கைமாற்றப்படும் நிதிகளைப் பயன்படுத்தும் எவரேனும் வதிவுள்ள தனியாட்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்யும் ;
- (vii) ஒரு வர்த்தக வங்கியில் இன்னொரு வர்த்தக வங்கியினால், விசேட வங்கியினால், உரிமம்பெற்ற நிதிக் குத்தகைக் கம்பனியினால் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு நிதிசார் இடைவருநரினாற் பேணப்படும் அத்தகைய ஏதேனும் கணக்கிலிருந்தான கொடுப்பனவுகளைச் செய்யும், அவையாவன -

(அ) வர்த்தக வங்கிகளின் விடயத்தில், வங்கித் தொழிற்சட்டத்தின் 11 ஆம் அட்டவணை யின் (ச), (சூ), (ம), (ர) என்ற விடயங்களைத் தவிர, அத்தகைய அட்டவணையில் தரப்பட்டுள்ள வாறான செயற்பாடுகள் சம்பந்தமாகவும், அத்தகைய செயற்பாடுகளிலிருந்து எழுகின்ற, வட்டியும் முதலும் ஆன நிதிக்கடப்பாடுகளைக் கொடுத்துத் தீர்த்தல் சம்பந்தமாகவும் செய்யப்பட்ட பற்றுக்களாகவிருக்கும் ;

ஆயின், எவ்வாறாயினும், வங்கித் தொழிற் சட்டத்தின் 11 ஆம் அட்ட வணையின் (ப) என்ற விடயத்தில், வழங்கப்பட்ட விலக்களிப்பானது தரகுவணிகச் செயற்பாடுகள் தொடர்பாக மட்டுமே ஏற்புடையப்படற்பாலதாதல் வேண்டும் ;

(ஆ) வங்கித்தொழிற் சட்டத்தின் iv ஆம் அட்டவணையின் (ஐஐ), (ஓஓ), (ஒளஒள), (கக) அத்துடன் (ஙங) என்ற விடயங்கள் தவிர, அத்தகைய அட்டவணையில் தரப்பட்டுள்ளவாறான செயற்பாடுகள் சம்பந்தமாகவும், விசேட வங்கியின் விடயத்தில் அத்தகைய செயற்பாடு களிலிருந்து எழுகின்ற, முதலும் வட்டியும் ஆன நிதிசார் கடப்பாடுகளைக் கொடுத்துத் தீர்த்தல் சம்பந்தமாகவும் செய்யப்பட்ட பற்றுக்களாகவிருக்கும் ; அல்லது

(இ) உரிமம் பெற்ற நிதிக் குத்தகைக் கம்பனிகளின் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட வேறெவையேனும் நிதிசார் இடைவருநருக்களின் விடயத்தில் இடை வருகைச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும், அத்தகைய செயற்பாடு களிலிருந்து எழுகின்ற, வட்டியும் முதலும் ஆன நிதிசார் கடப்பாடுகளைக் கொடுத்துத் தீர்த்தல் சம்பந்தமாகவும் செய்யப்படும் பற்றுக்களாகவிருக்கும் ; ஆயின், மேலே (அ), (ஆ) என்னும் பந்திகளில் தரப்பட்டுள்ள விதிவிலக்குகளிலிருந்து தவிர்க்கப்பட்ட ஒரு வர்த்தக வங்கியின் அல்லது ஒரு விசேட வங்கியின் உரிமம் பெற்ற செயற்பாடுகள் தொடர்பான பற்றுக்கள், உரிமம்பெற்ற ஒரு நிதிக் குத்தகைக் கம்பனிக்கும் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிதிசார் இடைவருநருக்கும் ஏற்புடையனவாதல் வேண்டும். (இப் பந்தியின் நோக்கங்களுக்காகச் செயற்பாடொன்று நிதிசார் இடை வருகையாகவுள்ளதாவென்பதைத் தீர்மானிப் பதில் திறைசேரிப் பிரதிச் செயலாளர் இறுதி அதிகாரியாவார்),

(viii) நிதிகளைப் பெறுகின்ற அத்துடன் நிதிகள் கைமாற்றப்படுவதனை வசதிப்படுத்துகின்ற நோக்கங்களுக்காக மட்டுமே, ஒரு சேகரிப்புக் கணக்காக ஏதேனும் வர்த்தக வங்கியில் எவரேனுமானினால் பேணப்பட அத்தகைய ஏதேனும் கணக்கிலிருந்து, அத்தகைய ஆளினால் வேறு கிளைகளில் அல்லது அத்தகைய வங்கியின் தலைமையலுவலகத்தில் பேணப்படுகின்ற கணக்குகளுக்குச் செய்யப்பட்டதாகவிருக்கும் ;

(ஈ) பின்வருவன தொடர்பாகக் கணக்குவைத்திருப்பவர் ஒருவரின் ஏதேனும் நடைமுறைக் கணக்கிலிருந்து செய்யப்பட்ட பற்றுக்கள் :-

(i) ஒரே கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் பேணப்படுகின்ற, அதே வங்கியில் அல்லது வேறேதேனும் ஒரு வர்த்தக வங்கியில் அக் கணக்கிலிருந்து இன்னொரு நடைமுறைக் கணக்குக்கு நிதிகளைக் கைமாற்றுவதனைக் குறிக்கின்ற, வர்த்தக வங்கியில் வைத்திருக்கப்படும் அத்தகைய கணக்கிலிருந்து செய்யப்பட்ட பற்றுக்கள் ;

(ii) பற்றுக்கள் வரியைச் செலுத்துவதற்காக அக்கணக்கிலிருந்து மீளப்பெறப்பட்ட பணத்தொகைகள் தொடர்பில் அத்தகைய கணக்கிலிருந்து செய்யப்பட்ட பற்றுக்கள் ;

(iii) கணக்கு வைத்திருப்பவரினால் நிதிகள், மீளப்பெறப்பட்டமையைக் குறிக்காத பணம் கொடுக்கப்படாத காசோலைகள், பிழைதிருத்தங்கள் அல்லது வரவுப் பதிவீடுகள் தொடர்பில் செய்யப்பட்ட பற்றுக்கள் ;

(உ) பின்வருவன தொடர்பாக ஏதேனும் நடைமுறைக் கணக்கிலிருந்து செய்யப்பட்ட பற்றுக்கள் :-

- (i) அவ்வங்கியின், இலங்கையிலுள்ள ஒரு கிளையில் பேணப்படுகின்றவாறான வர்த்தக வங்கியொன்றின் இலங்கையிலுள்ள தலைமையலுவலகத்தின் கணக்கு ;
- (ii) அவ்வங்கியின், இலங்கையிலுள்ள தலைமையலுவலகத்தில் பேணப்படுகின்றவாறான வர்த்தக வங்கியொன்றின் இலங்கையிலுள்ள கிளையொன்றின் கணக்கு ;
- (iii) அவ்வங்கியின், இலங்கையிலுள்ள இன்னொரு கிளையில் பேணப்படுகின்றவாறான வர்த்தக வங்கியொன்றின் இலங்கையிலுள்ள கணக்கு ;

(ஊ) தேசியப் பொருளாதாரத்தின் நலன்கருதி, கசெற்றில் வெளியிடப்படும் கட்டளைமூலம் அமைச்சரினால் காலத்துக்குக்காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான நடைமுறைக் கணக்கிலிருந்து செய்யப்பட்ட அத்தகைய வேறு கணக்குகள், பற்றுக்கள் அல்லது வகுப்பினவான பற்றுக்கள் விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(2) பந்தி (ஈ) இன் (i), (ii), (iii) ஆகிய உட்பந்திகளிற் குறித்துரைக்கப்படுகின்ற விலக்களிப்புகளுக்காகத் தகைமை பெறுவதற்கு, கணக்குவைத்திருப்பவர், முற்போந்த பஞ்சாங்க மாதத்தில் அத்தகைய கணக்கு வைத்திருப்பவரின் ஏதேனும் நடைமுறைக் கணக்குக்குச் செய்யப்பட்ட விலக்களிக்கப்பட்ட பற்றுக்கள் தொடர்பில், மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்குமுன்னர் ஆணையாளர் தலைமையதிபதியினால் விதித்துரைக்கப்பட வேண்டிய ஒரு படிவத்தில், வர்த்தக வங்கிக்கு ஒரு வெளிப்படுத்துகையைக் கொடுத்துதுவதல் வேண்டும் :

ஆயினும், எவ்வாறாயினும், பதினைந்தாம் நாள் வேலை நாளல்லாத நாளொன்றில் வருமாயின் அத்தகைய வெளிப்படுத்துகையானது அதன்பின்னரான முதலாவது வேலை நாளன்று செய்யப்படுதல் வேண்டும்.

(3) கணக்கு வைத்திருப்பவர் ஒருவர் (2) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் வெளிப்படுத்துகை யொன்றைக் கொடுத்துவதத் தவறுமிடத்து அத்தகைய ஆள் பற்றுக்கள் வரியின் கொடுப்பனவுத் தேதியிலிருந்து பன்னிரண்டு மாதங்களைக் கொண்டவொரு காலப்பகுதிக்குள் ஆணையாளர் தலைமையதிபதியிடமிருந்து மீளளிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆயினும் அத்தகைய உரிமைக் கோரிக்கை எழுத்தில் இருத்தலும் அத்துடன் மீளளிப்பானது விலக்களிக்கப்பட்ட பற்றொன்றின் மீதான பற்றுக்கள் வரிதொடர்பிலானது என்ற நிகழ்வை எண் பிப்பதற்கு ஆணையாளர் தலைமையதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சான்று கொடுத்துவப்படுதலும் வேண்டும்.

(4) ஒரு வர்த்தக வங்கியானது சேகரிப்புக் கணக்கொன்றை அல்லது விசேட கணக்கொன்றை ஆரம்பிப்பதன்மீது அத்தகைய கணக்கு ஆரம்பிக்கப்பட்ட மாதத்தை அடுத்துவரும் பஞ்சாங்க மாதத்தின் கடைசி வேலை நாளன்று அல்லது அதற்குமுன்னர், எந்த பெயரில் அல்லது ஆட்களின் பெயர்களில் கணக்குகள் பேணப்படுகின்றனவோ அந்த ஆளின் அல்லது ஆட்களின் பெயரையும் முகவரியையும் ஆணையாளர் தலைமையதிபதிக்கு அறிவித்தல் வேண்டும். வெளிப்படுத்துகையினதும் மற்றும் அத்தகைய ஆளினால் தரப்பட்ட பொறுப்பேற்பினதும் பிரதியொன்றும் அனுப்பப்படுதல் வேண்டும்.

(5) ஐயப்பாடுகளைத் தவிர்ப்பதற்கென, எந்த ஆளின் நடைமுறைக் கணக்கிலுள்ள பற்றுக்கள் (அ) என்னும் பந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு முற்றாக விலக்களிக்கப்படுகின்றனவோ அந்த ஆளின் விடயத்திற் தவிர, ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தைக் கொள்வனவு செய்வதற்கான அல்லது ஏதேனும் கட்டிடத்தை நிர்மாணிப் பதற்கான செலவு போன்ற மூலதன இயல்பினதான செலவுகள் உட்பட வேறு செலவுகளை ஈடுசெய்வதற்கென ஒரு வர்த்தக வங்கியால், விசேட வங்கியால், உரிமம்பெற்ற நிதிக் குத்தகைக் கம்பனியால் (ஆ), (இ), (ஈ), (உ) அத்துடன் (ஊ) என்னும் பந்திகளின்கீழ்க் குறித்துரைக்கப்பட்ட நிதியியல் இடைவருநரால் அல்லது வேறு எவரேனும் ஆளினால் செய்யப்பட்ட கொடுப்பனவுகளுக்கு (ஆ), (இ), (ஈ), (உ) அத்துடன் (ஊ). என்னும் பந்திகளின்கீழ் அளிக்கப்பட்ட விலக்களிப்புக்கள் ஏற்புடையதாதல் ஆகாது என்று இத்தால் வெளிப்படுத்தப் படுகின்றது :

ஆயினும், எவ்வாறாயினும் வர்த்தக வங்கிகள், விசேட வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் குத்தகைக் கம்பனிகள், அத்துடன் (இ) (vii) என்னும் பந்தியின் நியதிகளின்படி ஆணையாளர் தலைமையதிபதியால்

அங்கீகரிக்கப்பட்ட வேறு நிதியில் இடைவருநர்கள் ஆகியவற்றின் விடயத்தில், விலக்களிப்பு அளிக்கப்பெற்ற நிதியில் இடைவருகைச் செயற்பாடு தொடர்பிலான பொறுப்பொன்றிற்கான ஏதேனும் வட்டிக் கொடுப்பனவு பற்றுக்கள் வரியிலிருந்து புறநீக்கம் செய்யப்படுதல் வேண்டும்.

14. (1) ஆணையாளர் தலைமையதிபதியால் அதன் சார்பில் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவர் எழுத்திலான அறிவித்தலின்மூலம் இச்சட்டத்தின் ஏற்பாடுகள் இணங்கியொழுக்கப்படுகின்றனவா அல்லது இணங்கியொழுக்கப்பட்டுள்ளனவா என ஆய்ந்தறியும் நோக்கங்களுக்கு அவசியமாகக்கூடியவாறான அத்தகைய விவரத்திரட்டுகளையும் தகவலையும் கொடுத்த துத்துமாறு ஒரு வர்த்தக வங்கியை, விசேட வங்கியை, நிதிக் கம்பெனியை அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியைத் தேவைப்படுத்தலாம் என்பதுடன், அத்தகைய வங்கியால், நிதிக் கம்பெனியால் அல்லது வியாபாரியால் பேணப்படும் எவையேனும் புத்தகங்களில், பதிவேடுகளில் அல்லது வேறு ஆவணங்களில் உள்ள எவையேனும் பதிவுகளைப் பரிசீலனை செய்யலாம் என்பதுடன் அவற்றைப் பிரதியும்பண்ணலாம்.

(2) சட்டத்தில் முரணாக உள்ளது, எது எவ்வாறிருப்பினும், ஒவ்வொரு வர்த்தக வங்கியும், விசேட வங்கியும், நிதிக் கம்பெனியும் அத்துடன் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியும் (1)ஆம் உட்பிரிவின் கீழ் கமத்தப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுத்தல் வேண்டும் என்பதுடன், அத்தகைய வங்கியால், நிதிக் கம்பெனியால் அல்லது வியாபாரியால் பேணப்படும் எவையேனும் புத்தகங்களை, பதிவேடுகளை அல்லது வேறு ஆவணங்களைப் பரிசீலனை செய்வதற்கு அவசியமாகின்றவாறான அத்தகைய எல்லா வசதிகளையும் அவ்வுட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட அலுவலருக்கு வழங்குதலும் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட அலுவலர் ஒருவர் இச்சட்டத்தின்கீழ் அவரது கடமைகளைப் புரிகையில் அவரது அறிவுக்கு எட்டக்கூடியதான ஏதேனும் வர்த்தக வங்கியின், விசேட வங்கியின், நிதிக் கம்பெனியின் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியின் விவகாரங்கள் பற்றிய எல்லாக் கருமங்கள் தொடர்பிலும் இரகசியத்தைப் பேணுதலும், பேணுதலின் உதவுதலும் வேண்டும் என்பதுடன், திறைசேரியின் பிரதிச் செயலாளருக்கு, ஆணையாளர் தலைமையதிபதிக்கு அல்லது ஒரு நீதிமன்றத்திற்குத் தவிர அத்தகைய ஏதேனும் கருமத்தைத் தெரிவித்தலுமாகாது.

15. (1) ஏதேனும் வர்த்தக வங்கி, விசேட வங்கி, நிதிக் கம்பெனி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி-

(அ) இச்சட்டத்தின் ஏற்பாடுகள் எதற்கும் அல்லது இச்சட்டத்தின் கீழ் கமத்தப்பட்ட தேவைப்பாடு எதற்கும் அல்லது இச்சட்டத்தின்கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி எதற்கும் இணங்கியொழுக்கத் தவறுமிடத்து அல்லது அதனை மீறுகின்றவிடத்து ;

(ஆ) அத்தகைய வர்த்தக வங்கியால், விசேட வங்கியால், நிதிக் கம்பெனியால் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியால் கொடுத்துவரப்பட்ட ஏதேனும் விவரத்திரட்டில் அல்லது தகவலில், அறிந்திருந்தும் எவையேனும் பொய்யான கூற்றுக்களைச் செய்யுமிடத்து அல்லது அதிலிருந்து ஏதேனும் முக்கியமான விவரத்தை விட்டுவிடுகின்றவிடத்து, விடயத்திற்கேற்ப, அவ்வங்கி, அல்லது நிதிக் கம்பெனி அல்லது அந்த அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி இச்சட்டத்தின்கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன், நீதிவானொருவர் முன்னிலையில் சுருக்கமுறை விளக்கத்தின் பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன் மீது, பத்து இலட்சம் ரூபாவை விஞ்சாதவொரு குற்றப் பணத்திற்கு ஆளாதலும் வேண்டும் :

ஆயினும், எவ்வாறாயினும், ஆணையாளர் தலைமையதிபதி பத்து இலட்சம் ரூபாவை விஞ்சாத தண்டப் பணமொன்றை விதிப்பதன்மூலம் தவறை இணக்கலாம். இத்தண்டப்பணம் திரட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

(2) வர்த்தக வங்கியொன்றில் கணக்கொன்றை வைத்திருக்கையில் பொய் வெளிப்படுத்துகையொன்றின் அடிப்படையில் சேகரிப்பு அல்லது விசேட நடைமுறைக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கும் அல்லது நடைமுறைக் கணக்கை ஆரம்பிக்கும் நேரத்தில் கொடுத்துவரப்பட்ட பொறுப்பேற்பொன்றை மீறிச் செல்லப்படுகின்ற ஆளெவரும், இச்சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் அறிவித்தல் வழங்கப்படுவதன்மீது பத்து இலட்சம் ரூபாவை விஞ்சாத பணத்தொகையொன்றையும் அத்துடன் அத்தகைய செயற்பாட்டின் விளைவாக அறவிடப்படாத பற்றுக்கள் வரித்தொகையின் இரு மடங்கையும் ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்துவதற்கு ஆளாதல் வேண்டும்.

(3) பதினான்காம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவை மீறுகின்ற ஒவ்வொருவரும் இச்சட்டத்தின்கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளி யாதல் வேண்டும் என்பதுடன், நீதிவானொருவர் முன்னிலையில் சுருக்கமுறை விளக்கத்தின் பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன் மீது, ஒரு இலட்சம் ரூபாவை விஞ்சாதவொரு குற்றப்பணத்திற்கு அல்லது ஆறு மாதங்களுக்கு மேற்படாதவொரு காலப்பகுதிக்கான மறியற்றண்டனைக்கு ஆளாதலும் வேண்டும்.

16. (1) அமைச்சரானவர், இச்சட்டத்தின் கோட்பாடுகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் பயனளிக்கும் நோக்கத்துக்காகவும் அத்துடன் விதித்துரைக்கப்பட வேண்டுமென இச்சட்டத்தால் தேவைப்படுத்தப்பட்ட கருமங்கள் தொடர்பிலும் ஒழுங்குவிதிகளை ஆக்கலாம்.

(2) இப்பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் கசெற்றில் வெளியிடப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய வெளியீட்டுத் தேதியன்று அல்லது அதன்கண் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய பிந்திய தேதியன்று நடைமுறைக்கு வருதலும் வேண்டும்.

(3) அத்தகைய ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் அது கசெற்றில் வெளியிடப்பட்டதன்பின்னர் சாத்தியப்படக்கூடியளவு விரைவில் அங்கீகாரத்திற்கெனப் பாராளுமன்றத்தின் முன்னர் கொணரப்படுதல் வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்படாத ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் அத்தகைய அங்கீகாரம் மறுக்கப்பட்ட தேதியிலிருந்து, அதன்கீழ் முன்னர் செய்யப்பட்ட எதனதும் செல்லுபடியாகுந்தன்மைக்குப் பங்கமின்றி இல்லா தொழிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(4) அத்தகைய ஒழுங்குவிதி எத்தேதியில் இல்லாதொழிக்கப் பட்டதாகக் கருதப்பட்டதோ அத்தேதி பற்றிய அறிவிப்பு கசெற்றில் வெளியிடப்படுதல் வேண்டும்.

17. இச்சட்டத்தின் ஏற்பாடுகள் எல்லா நோக்கங்களுக்காகவும் 2002 யூன் 1 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

18. (1) 2002 யூன் 1 ஆம் தேதியன்று தொடக்கம் இச்சட்டம் பாராளுமன்றச் சட்டமொன்றாக நிறைவேற்றப்படும் தேதியன்று வரைக்குமான காலப்பகுதியின்போது 6 ஆம் பிரிவில் ஏற்பாடுசெய்யப்பட்டவாறு பற்றுக்கள் வரியை சேகரிக்கின்ற அல்லது அனுப்புக்கின்ற ஏதேனும் வர்த்தக வங்கி, விசேட வங்கி, நிதிக் கம்பெனி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி உரிய அதிகாரத்துடன் செயற்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய சேகரிப்புத் தொடர்பில் ஏதேனும் குடியியல் அல்லது குற்றவியல் வழக்கிலிருந்து அதற்கு அல்லது அவருக்கெதிராக நட்டோத்தர வாதமும் அளிக்கப்படுகின்றது.

(2) எவரேனும் ஆளிடமிருந்து அவரால் பேணப்படும் நடைமுறைக் கணக்கொன்றிலிருந்தான பற்றுக்கள் தொடர்பில் அல்லது வைப்புச் சான்றிதழ் அல்லது பிரயாணிகளின் காசோலை ஒன்றைக் காசாக மாற்றுவதன் மூலம் அவருக்குத் தேறிய ஏதேனும் தொகை தொடர்பில் அவர் செலுத்து வதற்காளாக இருந்த தொகையை விஞ்சிய பற்றுக்கள் வரியை அவரிடமிருந்து சேகரிக்கின்ற ஏதேனும் வர்த்தக வங்கிக்கு விசேட வங்கிக்கு, நிதிக் கம்பெனிக்கு அல்லது 13 ஆம் பிரிவால் அல்லது அதன்கீழ் பற்றுக்கள் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டவாறு வங்கியொன்றில் அவரால் பேணப்படும் நடைமுறைக் கணக்கொன்றிலிருந்து செய்யப்பட்ட எவையேனும் அத்தகைய பற்றுக்களின்மீது பற்றுக்கள் வரியைச் சேகரிக்கின்ற ஏதேனும் வர்த்தக வங்கிக்கு விடயத்திற்கேற்ப, 2002 யூன் 1 ஆம் தேதியிலிருந்தும் அதன் பின்னரும் அத்தகைய தொகை மீளளிப்புச் செய்யப்படுகின்ற தேதியிலிருந்தும் அதன் பின்வரும் அல்லது அத்தகைய தொகை ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்பப்பட்ட தேதியிலிருந்தும் அதன் பின்னரும் அத்தகைய சேகரிப்புத் தொடர்பில் ஏதேனும் குடியியல் அல்லது குற்றவியல் துடர்ச்சியிலிருந்து இத்தால் நட்டோத்தரவாதமளிக்கப்படுகின்றது.

19. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினாலன்றி -

“வங்கித்தொழிற் சட்டம்” என்பது, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, வங்கித்தொழிற் சட்டம் என்று பொருள்படும் ;

“சேகரிப்புக் கணக்கு” என்பது வர்த்தக வங்கியொன்றுடன் பேணப் படும் நிதியை மாற்றுவதற்கு வசதியளிக்கும் ஒரு கணக்கு என்று பொருள்படும்; ஆனால் அதன்மீது காசோலையை வரைய முடியாது;

“வர்த்தக வங்கி” என்பது 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, வங்கித் தொழிற் சட்டத்தின் கருத்தெல்லைக் குட்பட்ட உரிமமளிக்கப்பட்ட ஒரு வர்த்தக வங்கி என்று பொருள்படும்;

“ஆணையாளர் தலைமையதிபதி” என்பது 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட உண்ணாட்டரசிறை ஆணையாளர் தலைமையதிபதி என்று பொருள்படும்;

“நடைமுறைக் கணக்கு” என்பது -

(அ) (ஒரு சேமிப்புக் கணக்கு, ஒரு வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு, ஒரு வதிவுள்ளோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு, வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற் கூறிலுள்ள ஒரு கணக்கு அத்துடன் ஒரு பங்கு முதலீட்டு வெளிநாட்டு ரூபாக் கணக்கு என்பவற்றைத் தவிர) வரவிலிருப்பினுஞ்சரி வேறுவகையாயிருப்பினுஞ்சரி, வர்த்தக வங்கியொன்றில், ஏதேனும் அத்தகைய வங்கி உட்பட எவரேனும் ஆளுக்காக அல்லது ஆட்களுக்காக அத்துடன் பேணப்படுவதும் அத்தகைய ஆளினால் அல்லது ஆட்களினால் காசோலை, உண்டியல், கட்டளை அல்லது வேறு அறிவுறுத்துதல்மூலம் கொடுப்பனவுகள் செய்யப்படுவதுமான ஒரு கணக்கு எனவும்; அத்துடன்

(ஆ) வர்த்தக வங்கியொன்றின் -

(i) ஏதேனும் அசைவுள்ள அல்லது அசை வற்ற ஆதனத்தைக் கொள்வனவு செய்வதற்கான அல்லது ஏதேனும் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான செலவு போன்ற அத்தகைய மூலதன இயல்பினதான செலவுகளும்; மற்றும்

(ii) கொடுப்பனவொன்றை ஈடுபடுத்துவனவும் அத்துடன் உள்ளக ரீதியிலாயினுஞ்சரி வெளிப்புற ரீதியிலாயினும்சரி எச்செலவுகள் தொடர்பில் பற்றுக்கள் செய்யப்படு கின்றனவே அத்தகைய செலவுகளுமான எல்லாத் தொழிற் செலவுகளும் உட்பட அத்தகைய வங்கியின் எவையேனும் செலவுகளை ஈடுசெய்வதற்கென அத்தகைய வங்கியின் எந்த உள்ளகக் கணக்கிலிருந்து கொடுப்பனவு செய்யப்படுகின்றனவோ அந்த உள்ளகக் கணக்கொன்று எனவும்,

பொருள்படும்;

“பற்று” என்பது எவரேனும் ஆளின் அல்லது ஆட்களின் நடைமுறைக் கணக்கொன்றுக்கு எதிராக அக்கணக்கிலிருந்து அவ்வாளின் அல்லது ஆட்களின் காசோலை, உண்டியல், கட்டளை, அல்லது வேறு ஏதேனும் அறிவுறுத்துதல்மூலம் நிதி மீளப்பெறப்படுவது தொடர்பில் செய்யப்படும் பதிவு என்று பொருள்படுவதுடன், வர்த்தக வங்கியொன்றால் அவ்வங்கியின் கணக்கொன்றின்மீது தொழில் நெறிமுறையின்போது செய்யப்படும் அறவீடுகளையும் உள்ளடக்கும்;

“ஊழியர் சேமலாப நிதியம்” என்பது 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம் என்று பொருள்படும்;

“ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்” என்பது 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் என்று பொருள்படும்;

“நிதிக் கம்பெனி” என்பது நிதித் தொழிலைக் கொண்டு நடாத்துவதற்காக 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க, நிதிக் கம்பெனிகள் சட்டத்தின்கீழ்ப் பதிவுசெய்யப்பட்ட ஒரு கம்பெனி என்று பொருள்படும்;

- “வெளிநாட்டு நாணய வங்கிக் கணக்கு” என்பது வர்த்தக வங்கியொன்றில் பேணப்படுவதும் மத்திய வங்கியால் அவ்வாறு குறித்தொதுக்கப்பட்டதுமான ஒரு கணக்கு என்று பொருள்படும் ;
- “உரிமம்பெற்ற நிதிக் குத்தகைக் கம்பெனி” என்பது 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க, நிதிக் குத்தகைச் சட்டத்தின்கீழ் உரிமமளிக்கப்பட்டவொரு கம்பெனி என்று பொருள்படும் ;
- “உரிமம்பெற்ற பங்குத்தொகுதித் தரகர்” என்பது 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின்கீழ் உரிமமளிக்கப்பட்ட ஒரு பங்குத் தொகுதித் தரகர் என்று பொருள்படும் ;
- “உரிமம்பெற்ற விளைபொருள் தரகர்” என்பது 1979 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, விளைபொருள் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின்கீழ் உரிமமளிக்கப்பட்ட ஒரு விளைபொருள் தரகர் என்று பொருள்படும் ;
- “வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு” என்பது வர்த்தக வங்கியொன்றில் பேணப்படுவதும் மத்திய வங்கியால் அவ்வாறு குறித்தொதுக்கப்பட்டதுமான ஒரு கணக்கு என்று பொருள்படும் ;
- “பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம்” என்பது 1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம் என்று பொருள்படும் ;
- “வதிவுள்ளோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு” என்பது வர்த்தக வங்கியொன்றில் பேணப்படுவதும் மத்திய வங்கியால் அவ்வாறு குறித்தொதுக்கப்பட்டதுமான ஒரு கணக்கு என்று பொருள்படும் ;
- “சேமிப்புக் கணக்கு” என்பது வர்த்தக வங்கியொன்றில் பேணப்படும் நிதிக் கணக்கொன்று என்று பொருள்படுவதுடன், இதில் வைப்பீடு செய்யப்படும் நிதி, வட்டி ஈட்டும் அத்துடன் இதிலிருந்து நிதி மீள்ப் பெறுகைகளை வங்கியால் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய இடைக்காலங்களின் பின்னரோ அல்லது குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய விதிகளுக்கமையவோ செய்யலாம்;
- “விசேட வங்கி” என்பது 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, வங்கித் தொழிற் சட்டத்தின் கருத்தெல்லைக்குள் உரிமமளிக்கப்பட்ட விசேட வங்கி ஒன்று என்று பொருள்படும்.

20. இச்சட்டத்தில் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையே ஏதேனும் ஒவ்வாமை காணப்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிறறல் வேண்டும்.



2002 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 11 ஆந் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.1

2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 2002 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, நிதி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடுசெய்யப்படும் 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம், அச்சட்டத்தின் (துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு) பாகம் 1 இன் 2 ஆம் பிரிவில் “விதிக்கப்பட்டு அறவிடப்படுதல் வேண்டும்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “விதிக்கப்பட்டு அறவிடப்படுதல் வேண்டும் :

எவ்வாறாயினும், செயன்முறைக்குட்படுத்தி மீள் ஏற்றுமதி செய்யப்படும் நோக்கத்திற்காக இலங்கையினுள் இறக்குமதி செய்யப்பட்ட பொருளொன்றின் விடயத்தில், அப்பொருளின் ஆகுசெலவு, காப்புறுதி, சுப்பற் கட்டணப் பெறுமதி என்பவற்றின் மீது 0.75 சதவீதம் விதிக்கப்பட்டு அறவிடப்பட வேண்டும்.” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படு கின்றது.

3. இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்திற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 2002 மே 1 ஆம் தேதி முதல் பயனுறுவதாகக் கருதப்படுதல் வேண்டும் :

4. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

2002ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க, பணச்சட்ட (திருத்தச்) சட்டம்  
[2002ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 17ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

பணச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 2002ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க, பணச்சட்ட (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.
2. பணச்சட்டத்தின் (இதனகத்துப் பின்னர் முதன்மைச் சட்டவாக்கம் எனக் குறிப்பீடு செய்யப்படும்) ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:-

வங்கித் தொழில்  
நிறுவனம் ஒன்றை  
ஒடுக்குதல்

5. (இதனகத்துப் பின்னர் "மத்திய வங்கி" எனக் குறிப்பீடு செய்யப்படும்) இலங்கை மத்திய வங்கி என அழைக்கப்பட வேண்டியதும் அறியப்பட வேண்டியதுமான நிறுவகமொன்று, இலங்கையின் பண, நிதிசார் மற்றும் கொடுப்பனவுகள் முறைமையின் நிர்வாகம், மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலுக்குப் பொறுப்பான அதிகாரசபையாக இத்தால் தாபிக்கப்படுவதுடன், இச் சட்டத்தின் வேறு ஏற்பாடுகளுக்குப் பங்கமின்றி, மத்திய வங்கி இச் சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட செயல்களின் மூலம் இற்றைவரை சாத்தியமாதனவாறான, எய்தத்தக்கவாறான பாதுகாக்கின்ற கடமையும், இலங்கையின் உற்பத்திசார் வளங்களின் அபிவிருத்தியை ஊக்கப்படுத்துகின்றதும் மேம்படுத்துகின்றதுமான நோக்குடன் பின்வரும் குறிக்கோள்கள் அவையாவன:-

(அ) பொருளாதார மற்றும் ஸ்திர நிலை அத்துடன்;

(ஆ) நிதிசார் முறைமை ஸ்திரநிலை

என்பனவும் இத்தால் பொறுப்பிக்கப்படுகின்றது:-.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 8ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(அ) அதன் (1)ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும்:-

"(1) மத்திய வங்கியின் பணச்சபையானது, இச்சட்டத்தின் கீழ்க் கையாளப்படும் அல்லது மேற்கொள்ளப்படும் அதிகாரமளிக்கப்பட்ட கொள்கைகளை அல்லது நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு மேலதிகமாக இச் சட்டத்தின்கீழ் மத்திய வங்கியின் தத்துவங்கள், கடமைகள், பணிகள் அளிக்கப்படல் வேண்டும் என்படன் வங்கியின் முகாமைத்துவம், தொழிற்பாடுகள் மற்றும் நிர்வாகம் என்பவற்றுக்குப் பொறுப்பாக இருத்தலும் வேண்டும்:

ஆயின், எவ்வாறாயினும், பணச்சபை தோதானதெனக் கருதுகின்றவிடத்து, 10(அ), (ஆ), (ஆஆ), (ஈ) என்னும் பிரிவு மற்றும் 27ஆம் பிரிவு ஆகியவற்றால் சபைக்கு அளிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட அல்லது சாட்டப்பட்ட ஏதேனும் தத்துவம், கடமை அல்லது பணியை மத்திய வங்கியின் ஆளுநர் அல்லது எவரேனும் அலுவலர் அல்லது அத்தகைய அலுவலர்களின் குழுவொன்றுக்குக் கையளிக்கலாம்:-

(ஆ) அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்தவதன் மூலம்:

"(1அ) முதலாம் உட்பிரிவின் கீழ் பணச்சபைபால் ஏதேனும் தத்துவம், கடமை அல்லது பணிகையளிக்கப்படுமிடத்து, எவ்வாளுக்கு அல்லது ஆட்களின் குழுவுக்கு அத்தகைய தத்துவம், கடமை அல்லது பணிகையளிக்கப்படுகின்றதோ அவ்வாள் அல்லது அவ்வாட்களின் குழு பணச்சபையால் வழங்கப்படக் கூடியவாறான அத்தகைய பொது அல்லது விசேட பணிப்புரைகள் அல்லது வழிகாட்டு நெறிகளுக்கிணங்க அத்தகைய தத்துவம் கடமை அல்லது பணியைப் பிரயோகித்தலும் ஆற்றுதலும் அல்லது நிறைவேற்றுதலும் வேண்டும்:-

(இ) அப்பிரிவின் (2)ஆம் உட்பிரிவின் (ஆ) பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலமும் :-

“(இ) அரசியலமைப்புச் சபையுடனான ஒருப்பாட்டுடன், நிதியமைச்சரின் விதப்புரை மீது சனாதிபதியினால் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள்”.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 11ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(அ) அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “ஏதேனும் உள்ளூர்திகார சபையின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஏதேனும் மாகாண சபையின் அல்லது உள்ளூர்திகார சபையின்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(ஆ) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “ஏதேனும் உள்ளூர்திகார சபையின் உறுப்பினர்களாக ” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஏதேனும் மாகாண சபையின் அல்லது உள்ளூர்திகார சபையின் உறுப்பினர்களாக” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(இ) அப்பிரிவின் (2)ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலமும்:-

“(இ) (மத்திய வங்கி தவிர்ந்த) ஏதேனும் வங்கித் தொழில் நிறுவனத்தின் அல்லது மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படும் அல்லது ஒழுங்குபடுத்தப்படும் வேறேதேனும் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவராக, அலுவலரொருவராக, ஊழியரொருவராக அல்லது பங்குதாரரொருவராக இருந்தால்”.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 13ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(அ) அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் “ஆளுநரினதும், 8(2) என்னும் பிரிவின் (இ) என்னும் பந்தியின்கீழ் நியமிக்கப்படும் (இதனகத்தின்மேல் “நியமன உறுப்பினர்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) எவரேனும் ஆளினதும் பதவிக்காலம்.” என்னும் சொற்களுக்கும் என்களுக்கும் பதிலாகப் பின்பவருவதனை இடுவதன் மூலமும் :-

“ஆளுநரினதும், 8ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின் கீழ் நியமிக்கப்படும் (இதனகத்தின் மேல் “நியமன உறுப்பினர்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) எவரேனும் ஆளினதும் பதவிக்காலம்”.

(ஆ) அப்பிரிவின் (2)ஆம் உட்பிரிவில் “நியமன உறுப்பினர்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “நியமன உறுப்பினர் ஒருவரால்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 14ஆம் பிரிவு அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் “நியமன உறுப்பினர்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “நியமன உறுப்பினர் ஒருவர்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 15ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:

(அ) அப்பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் “நியமன உறுப்பினர்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “நியமன உறுப்பினர் ஒருவர்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

(ஆ) அப்பிரிவின் (3)ஆம் உட்பிரிவில் “நியமன உறுப்பினர்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “நியமன உறுப்பினர் ஒருவராக” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ”.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 16ஆம் பிரிவு “ அல்லது நியமன உறுப்பினர்” என்னும் சொற்களுக்கென்ப பதிலாக “அல்லது நியமன உறுப்பினர் ஒருவரை” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 17ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(அ) அப்பிரிவின் (3)ஆம் உட்பிரிவில் “ இரண்டு உறுப்பினர்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “மூன்று உறுப்பினர்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்:

(ஆ) அப்பிரிவின் (4)ஆம் உட்பிரிவில் -

- (i) (1) "ஆகக் குறைந்தது இரண்டு உறுப்பினர்களின்" என்னும் சொற்களுக்குப் பதிலாக "ஆகக் குறைந்தது மூன்று உறுப்பினர்களின்" என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;
- (ii) (1) "மூன்று உறுப்பினர்களினதும்" என்னும் சொற்களுக்குப் பதிலாக "ஐந்து உறுப்பினர்களினதும்" என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 30ஆம் பிரிவு, அப்பிரிவின் (9) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலம் இத்தாற்றிருத்தப்படுகின்றது:-

10.(அ) உரிமமளிக்கப்பட்ட விசேட வங்கியொன்று தொடர்பில் (இதனகத்தப் பின்னர் "வங்கித் தொழிற் சட்டம்" எனக் குறிப்பீடு செய்யப்படும்) 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க, வங்கித் தொழிற் சட்டத்தின் 76க என்னும் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் கீழ்ப் பணச்சபையினால் கட்டளையொன்று ஆக்கப்பட்டுள்ளவிடத்து, இப்பிரிவின் (3), (4), (5), (6), (7), (8), (9) ஆகிய உட்பிரிவுகளின் ஏற்பாடுகள், வங்கித் தொழிற் சட்டத்தின் 76க என்னும் பிரிவின் (39ஆம் (4)ஆம் உட்பிரிவுகள் எவ்வாற்றிருப்பினும்சரி, இவ்வுட்பிரிவின் (ii)ஆம் பந்திக்கமையவும், ஏற்ற மாற்றங்களுடனும், அத்தகைய வங்கி ஒரு வங்கித் தொழில் நிறுவனமாக உள்ளதென்றாற்போன்று அதற்கு ஏற்புடையனவாதல் வேண்டும்.

(ஆ) இவ்வுட்பிரிவின் (i) ஆம் பந்தியிக் கீழ், இப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளை ஏற்புடைத்தாக்குதல் -

- (i) உரிமமளிக்கப்பட்ட விசேட வங்கியொன்றின் ஒடுக்கப்படுத்தலைத் தேவைப்படுத்துமிடத்து பணச்சபையானது, வங்கித் தொழிற்சட்டத்தின் ixஅ என்னும் பாகத்தின்கீழ் அத்தகைய வங்கிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை இல்லாதாக்குதல் வேண்டுமென்பதுடன், அச்சட்டத்தின் viiiஆம் பாகத்தின் ஏற்பாடுகள், இலங்கையினுள் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட வங்கியொன்றின் விடயத்தில், வங்கியின் வலுக்கட்டாய ஒடுக்குதலாக அது இருந்தது என்றாற்போன்று, அல்லது இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்ட வங்கியொன்றின் விடயத்தில் அவ்வங்கியின் அலுவல்களை வலுக்கட்டாயமாக ஒடுக்குதல் அல்லது அவ்வங்கியின் தொழிலை முடிவுறுத்தல் என்றாற்போன்று, அத்தகைய ஒடுக்குதலுக்கு ஏற்புடையனவாதலும் வேண்டும்;
- (ii) உரிமமளிக்கப்பட்ட விசேட வங்கியொன்றின் தொழிலை மீளத்தொடங்குதலைத் தேவைப்படுத்துமிடத்து, பணச்சபையானது வங்கித் தொழிற் சட்டத்தின் 76ங் என்னும் பிரிவின் கீழ் அதற்களிக்கப்பட்ட தத்துவங்களைப் பிரயோகிக்கலாம்;

(இ) இவ்வுட்பிரிவில் "உரிமமளிக்கப்பட்ட விசேட வங்கி" என்பது, வங்கித் தொழிற் சட்டத்திலுள்ள அதே பொருளையுடையதாதல் வேண்டும்.

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 31ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:-

வங்கித் தொழில்  
நிறுவனம் ஒன்றை  
ஒடுக்குதல்

31. வங்கித் தொழில் நிறுவனமொன்றை ஒடுக்கும்படி தேவைப்படுத்தி 30ஆம் பிரிவின் கீழ்ப் பணச்சபையினால் கட்டளையொன்று ஆக்கப்படுமிடத்து;

(அ) வர்த்தக வங்கியொன்றின் விடயத்தில், பணச்சபையானது, வங்கித் தொழிற் சட்டத்தின்கீழ் அதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இல்லாதாக்குதல் வேண்டுமென்பதுடன், அச்சட்டத்தின் viii ஆம் பாகத்தின் ஏற்பாடுகள், இலங்கையினுள் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட வங்கியொன்றின் விடயத்தில், அவ்வங்கியின் வலுக்கட்டாய ஒடுக்குதலாக அது இருந்தது என்றாற்போன்று அல்லது இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்ட வங்கியொன்றின் விடயத்தில், அவ்வங்கியின் அலுவல்களை வலுக்கட்டாயமாக ஒடுக்குதல் அல்லது ள அவ்வங்கியின் தொழிலை முடிவுறுத்தல் என்றாற் போன்று, ஏற்புடையனவாதலும் வேண்டும்;

(ஆ) முப்பதாம் பிரிவின் (10)ஆம் உட்பிரிவு ஏற்புடையதாகவுள்ள உரிமமளிக்கப்பட்ட விசேட வங்கியொன்றாகவிராத வேறேதேனும் வங்கித் தொழில் நிறுவனத்தின் விடயத்தில், வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர், ஒடுக்குதல் நோக்கத்துக்காக ஒழித்துக் கட்டுபவராக இருப்பதற்கென ஆளொருவரைப் பெயர் குறித்து நியமித்தல் வேண்டுமென்பதுடன் அத்தகைய பெயர் குறித்து நியமனத்துக்கு அமைய, அத்தகைய நிறுவனம், அத்தகைய நிறுவனத்துக்கு ஏற்புடையபாலதான சட்டத்துணங்க ஒடுக்கப்படுதலும் வேண்டும்.”

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 34ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:-

மாதாந்தக் கூற்று

34. மத்திய வங்கியானது, ஒவ்வொரு மாதத்தினதும் கடைசி நாளன்று உள்ளவாறான அத்த சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் அளவையும் அமைப்பையும் காட்டுகின்ற பொதுவான ஐந்தொகையொன்றை அடுத்துப் பின்வரும் மாதத்தின் கடைசி நாளுக்கு முன்னர் வெளியிடுதல் வேண்டும்.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 62ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய பிரிவு இடப்படுகின்றது:-

பண வழக்கிடு என்னும் சொல்ல மைப்பின் வரை விலக்கணம்

62. இச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, “பண வழக்கிடு” என்று சொல்லமைப்பு எல்லா நாணயங்கள், கேள்வி வைப்புக்கள், கால மாற்றம், சேமிப்பு வைப்புக்கள் மற்றும் காலத்துக்குக் காலம் பணச்சபையால் விதித்துரைக்கப்படக்கூடியவாறான, அத்தகைய வேறு நிதிச் சொத்துக்கள் மற்றும் பணச்சபையால் விதித்துரைக்கப்படக் கூடியவாறான அரசாங்கம், வர்த்தக வங்கிகள் மற்றும் அத்தகைய நிதி நிறுவனங்கள் அல்லது நிதி நிறுவனங்களின் வகைகள் என்பன தவிர்ந்தஆட்களினால் சொந்தமாக வைத்திருக்கப்படுபவை எனப் பொருள்படும் என்பதுடன் அப்பிரிவின் நோக்கங்களுக்காக, “நிதி நிறுவனங்கள்” என்பன 93ஆம் பிரிவின் (5)ஆம் உட்பிரிவின் அதற்கு அளிக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

14. முதன்மைச் சட்டவாக்கமானது, அதன் 62ஆம் பிரிவை உடனடுததுப் பின்வருவதனை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:-

### “ பாகம் 111 - கொடுப்பனவும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகளும்

நிதிகளைக் கைமாற்றுவதற்கும் பங்குச் சான்றிதழ் மைகளைக் தாபித்துக் தொழிற்படுத்தலாம் :-  
தொகுதிகளற்ற  
பிணைப்  
பொறுப்புக்களைக்  
கைமாற்றுவதற்கும்  
கொடுத்துத்  
தீர்த்தற்கான  
முறைமையைத்  
தாபித்தல்

62.அ. (1) பின்வருவனவற்றுக்காக மத்திய வங்கி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை

(அ) மத்திய வங்கியினாலும், வர்த்தக வங்கியினாலும் மத்திய வங்கியுடன் கொடுத்துத் தீர்த்ததன் கணக்கொன்றைப் பேணுகின்றவர்களும் மத்திய வங்கியினால் அத்தகைய முறைமைக்குப் பங்குபற்றுநராகச் சேர்க்கப்படுகின்றவர்களுமான அத்தகைய வேறு நிறுவனங்களினாலும் ஆட்களினாலும் அவர்களுக்கிடையேயும் நிதிகளைக் கைமாற்றுவதற்காகவும்;

(ஆ) மத்திய வங்கியினாலும் நேரடிப் பங்கு பற்றுநர்களினாலும் அவர்களுக்கிடையேயும் பங்குச் சான்றிதழ் தொகுதிகளற்ற பிணைப் பொறுப்புக்களைக் கைமாற்றுவதற்காகவும் கொடுத்துத் தீர்ப்பதற்காகவும்;

(இ) பந்தி (ஆ) வின் கீழ் பங்குச் சான்றிதழ் தொகுதிகளற்ற பிணைப் பொறுப்புக்களைக் கைமாற்றுவது மற்றும் கொடுத்துத் தீர்ப்பது தொடர்பில் கொடுப்பனவுக் கட்டுப்பாடுகளின் கொடுத்துத் தீர்ப்பதற்காகவும்

(2) ஓராம் உட்பந்தியின் கீழ் தாபிக்கப்பட்ட ஒரு முறைமை கொடுப்பனவுக் கட்டுப்பாடுகளை அல்லது பிணைப் பொறுப்புக்களைத் தீர்த்து வைப்பதற்காக அல்லது கொடுத்தத் தீர்ப்பதற்காக இலங்கையில் அல்லது வேறேதேனும் உள்ள இன்னொரு முறைமையில் இணைக்கப்படலாம்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட ஒரு முறைமையின் பங்குபற்றுநர்களுடன் மத்திய வங்கி உடன் படிக்கைகளைச் செய்து கொள்ளலாம் என்பதுடன், முறைமைகளைத் தொழிற்படுத்துவதற்கான விதிகளை எழுத்தில் முறைமையின் பங்குபற்றுநர்களுக்கு வழங்கலாம்.

(4) மூன்றாம் உட்பிரிவின் பொதுத்தன்மைக்குப் பங்கமின்றி, அத்தகைய விதிகள் பின்வருவனவற்றுக்கு ஏற்பாடு செய்யலாம்:-

- (அ) பங்கு பற்றுநர்களுக்கான பிணைப் பொறுப்புக்களின் துணைமையானதற்கெதிராக நாளின் போதான கடனுக்கு ஏற்பாடு செய்தலுக்கும் அத்தகைய கடன் தொடர்பான ஏற்பாடுகளுடன் இணைந்துள்ள நிபந்தனைகளுக்கும்;
- (ஆ) இலத்திரனியற் கையொப்பங்கள் தொடர்பில் அத்தாட்சிப்படுத்துகை அதிகாரிகளை நியமித்தலுக்கு ஏற்புடையப்படற்பாலதான ஏதேனும் சட்டத்தின் கீழ் பங்குபற்றுநர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் நோக்கத்துக்காக மத்திய வங்கியை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரியாக நியமித்தலுக்கும்;
- (இ) பங்குபற்றுநர்களுக்கான நடத்தைக் கோவையொன்றை வகுத்தமைத்தலுக்கும் ஏற்றுக் கொள்ளுதலுக்கும்;
- (ஈ) இலத்திரனியல் ரீதியில் நிறைவேற்றப்படும் கொடுக்கல் வாங்கல்களை மெய்யென்று உறுதிப்படுத்தலுக்கும்;
- (உ) மத்திய வங்கி, முறைமையின் நலன் கருதி அவசியமென அது கொண்டால், முறைமையின் தொழிற்பாட்டை இல்லாதொழித்தலுக்கும் அல்லது இடைநிறுத்தலுக்கும் அல்லது எவரேனும் பங்குபற்றுநரின் அல்லது ஏதேனும் வகுதியினரான பங்குபற்றுநர்களின் சிறப்புரிமைகளை அல்லது உரிமைகளை மீளப் பெறுதலுக்கும் அல்லது இடைநிறுத்தலுக்கும் அல்லது பங்கு பற்றுநரொருவரின் முறைமையிலுள்ள உறுப்பாண்மையை இடைநிறுத்தலுக்கும் அல்லது ஒழித்தலுக்கும்.
- (ஊ) கொடுத்துத் தீர்த்தல் முறைமை தொடர்பில் பங்குபற்றுவோரின் தொழிற்பாட்டுமுறைமைகளைக் கணக்காய்வு செய்வதற்கு அல்லது சோதனையிடுவதற்குக் கணக்காய்வாளர்களை அல்லது பரிசோதகர்களை நியமித்தலுக்கும்; அத்துடன்
- (எ) பங்குபற்றுவோரினால் மத்திய வங்கிக்கு இறுப்பனவுகளும் கட்டணங்களும் கொடுப்பனவு செய்யப்படுதலுக்கும்.

(5) ஓராம் உட்பிரிவின் கீழ் தாபிக்கப்படும் ஒரு முறைமையினூடாகச் செய்யப்படும் கொடுப்பனவு அல்லது கைமாற்றம் ஒன்று பின்வரும் சந்தர்ப்பங்களில் இறுதியானதும். ஒழிக்கப்படற் பாலனல்லாததுமாகும்:-

- (அ) நிதிகளின் கைமாற்றம் ஒன்றை மட்டுமே உட்படுத்துகின்ற கொடுக்கல் வாங்கலொன்றின் விடயத்தில், நிதிகளின் கைமாற்றம் பற்று வைக்கப்படுதல் வேண்டுகோள்விடுகின்ற பங்கு பற்றுதலின் கொடுத்துத் தீர்த்தல் கணக்கின்மீது;
- (ஆ) பிணைப் பொறுப்புக்களின் கைமாற்றம் ஒன்றை மட்டுமே உட்படுத்துகின்ற கொடுக்கல் வாங்கலொன்றின் விடயத்தில், பிணைப் பொறுப்புக்களின் கைமாற்றம் பற்று வைக்கப்படுதல் வேண்டுகோள் வேண்டுகோள்விடுகின்ற பங்குபற்றுநரின் பிணைப் பொறுப்புக்கள் கணக்கின்மீது;
- (இ) நிதிகளின் கைமாற்றத்தையும் பிணைப் பொறுப்புக்கள் கைமாற்றத்தையும் உட்படுத்துகின்ற ஒரு கொடுக்கல் வாங்கலின் விடயத்தில், விடயத்துக்கேற்ப நிதிகளின் கைமாற்றத்தை அல்லது பிணைப் பொறுப்புக்களின் கைமாற்றத்தை, எது முன்னதாக நிகழ்கின்றதோ அதற்கு வேண்டுகோள் விடுக்கின்ற பங்குபற்றுநரொருவரின் கொடுத்துத் தீர்த்தல் கணக்கை, அல்லது பிணைப் பொறுப்புக்கள் கணக்கைப் பற்று வைப்பதன் மீது ;

அத்துடன் வேறேதேனும் சட்டத்தில் முரணாக எது எவ்விதமிருப்பினும், அத்தகைய கொடுப்பனவு, அல்லது கைமாற்றம் எதிர்மாறாக்கப்படுவதற்கோ மீளச் செலுத்தப்படுவதற்கோ அல்லது தள்ளிவைக்கப்படுவதற்கோ தேவைப்படுத்தப்படுதலாகாது என்பதுடன் ஏதேனும் நீதிமன்றம் அத்தகைய

கொடுப்பனவை அல்லது கைமாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கு அல்லது நிறுத்தி வைப்பதற்குக் கட்டளையிடுதலுமாகாது

(6) இச் சட்டத்தின் கீழ் அல்லது உள்ளூர்த் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அல்லது பதிவு செய்யப்பட்ட பங்குச் சான்றிதழ் தொகுதிகளற்ற பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பங்குத் தொகுதிச் சான்றிதழ்களற்ற பிணைப்பொறுப்புக்கள், விடயத்துக்கேற்ப, இச் சட்டத்தினால் அல்லது இச்சட்டத்தின் கீழ் ஆக்கப்படும் ஒழுங்கு விதிகளினால் அல்லது ஒழுங்கு விதிகளின்கீழ் அல்லது உள்ளூர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தினால் அல்லது அதன் கீழ் அல்லது பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதி பிணையங்கள் கட்டளைச் சட்டத்தினால் அல்லது அதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டவாறு மட்டுமே கைமாற்றப்படுதல், அடைமானம் வைக்கப்படுதல், பாரபந்தங்களுக்குட்படுத்தப்படுதல், கடனாகக் கொடுக்கப்படுதல், கடனாகப் பெறப்படுதல் அல்லது கொடுக்கல் வாங்கல் செய்யப்படுதல் வேண்டும். அதற்கிணங்கப் பயனுறுத்தப்பட்ட ஒரு கைமாற்றம். அடைமானம், பாரபந்தம், கடன், கடன்பெறுகை அல்லது கொடுக்கல் வாங்கல் வேறேதேனும் எழுத்திலான சட்டத்தில் எது எவ்வாறிருப்பினும் செல்லுபடியுள்ளதாயும் பயனுள்ளதாயும் இருத்தல் வேண்டும்; அத்துடன் ஏற்புடையப்பற்பாலவான அவ்வொழுங்கு விதிகளுக்கிணங்கத் துணைமையானவையாகப் பதியப்பட்ட எவையேனும் பங்குச் சான்றிதழ் தொகுதிகளற்ற பிணைப் பொறுப்புக்களின் மீது முறைமையின் பங்குபற்றுநரொருவரின் கோரிக்கை அம்முறைமையின் பங்கு பற்றுநர் ஒருவராகவிராத ஆளொருவரின் அத்தகைய பங்குச் சான்றிதழ் தொகுதிகளற்ற பிணைப் பொறுப்புக்களின் மீதான கோரிக்கைகளின் மேல் முன்னுரிமை கொண்டதாதல் வேண்டும்.

(7) ஐந்தாம் ஆறாம் உட்பிரிவிலுள்ள எதுவும், (1) ஆம் உட்பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட முறைமையொன்றினூடாக பயனுற் செய்யப்பட்ட கொடுப்பனவு மாற்றம் அல்லது கொடுத்துத் தீர்வையொன்றினால் ஏதேனும் நட்டம் அல்லது சேதத்தை அனுபவிக்கின்ற ஆள் ஒருவருக்குக் கிடைக்கக் கூடியதாகவிருக்கின்ற ஏதேனும் சட்ட உரிமையை அல்லது நிவாரணத்தைப் பாதித்தலாகாது.

(8) கம்பனிகளை ஒடுக்குவது தொடர்பிலான ஏதேனும் எழுதப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகள் எவை எப்படியிருப்பினும், முறையொன்றின் பங்குபற்றுநரை ஒடுக்குகின்றமைக்கான நடவடிக்கைகள் தொடங்கியிருக்குமிடத்து:-

(அ) மத்திய வங்கியானது, நடவடிக்கைகள் எத்தினத்தில் தொடங்கியதோ அத்தினத்தில் அல்லது அத்தினத்திற்கு முன்பு உறப்பட்ட கடப்பாடுகளைப் பெறுவதற்காக முறைமையின் விதிகளால் அனுமதிக்கப்பட்ட அல்லது தேவைப்படுத்தப்பட்ட ஏதேனும் விடயத்தைச் செய்யலாம்;

(ஆ) முறைமையின் விதிகளின்கீழ் பெறப்பட்டதான கடப்பாடுகள் நடவடிக்கைகளில் கருத்திற் கொள்ளப்படலாகாது; அத்துடன்

(இ) மத்திய வங்கியினால் செய்யப்பட்ட பெறுகையையும் முறைமையின் விதிகளின்கீழ் பங்குபற்றுநரால் செய்யப்பட்ட ஏதேனும் கொடுப்பனவும் நடவடிக்கைகளில் வறிதாதலாகாது.

(9) பங்குபற்றுநர் ஒருவரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், அத்துடன் அத்தகைய பங்குபற்றுநரினால் செலுத்தப்படவேண்டிய கொடுப்பனவொன்று அல்லது தீர்வையொன்று (5)ஆம் அல்லது (8) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டவாறாக செய்யப்பட்டிருந்தால் அத்துடன் அத்தகைய நிதிகளின் அல்லது பிணைப் பொறுப்புக்களின் கொடுப்பனவொன்று அல்லது தீர்வையொன்று முறைமைக்கு வெளியே ஏதேனும் வேறு செய்யப்பட்டால் எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் வறிதானதாக அல்லது வறிதாகக் கூடியதாக இருந்தால் அத்தகைய பங்குபற்றுநரின் ஒழிப்போன் அத்தகைய கொடுப்பனவு அல்லது தீர்வை எந்த ஆளின்நலனுக்கான செய்யப்பட்டதோ அந்த ஆளிடமிருந்து முறைமைக்கு வெளியே அத்தகைய கொடுப்பனவு அல்லது தீர்வை செய்யப்பட்டாற்போன்று அத்தகைய தொகை அறவிடப்படற்பாலதாதல் வேண்டும்.

(10) நாற்பத்தி ஏழாம் பிரிவின் ஏற்பாடுகளின் பொதுத் தன்மைக்குப் பங்கமின்றி பணச்சபை, பணச்சபையின் எவரேனும் உறுப்பினர், மத்திய வங்கியின் எவரேனும் அலுவலர் அல்லது தொழிலாளர் அல்லது பணச்சபையின் பணிப்புரையின் கீழ் செய்யப்படும் எவரேனும் ஆள் சபையில் அல்லது

சபையின் எவரேனும் உறுப்பினர் அல்லது மத்திய வங்கியின் எவரேனும் அலுவலர் அல்லது தொழிலாளர் அல்லது சபையின் பணிப்பின் கீழ் செய்யப்படும் எவரேனும் ஆளினது முழுமையான கவனயீனம் அல்லது வேண்டுமென்ற தூர்நடத்தையின் விளைவான ஏதேனும் நடட்டம் அல்லது சேதம் இருந்தாலன்றி, எவரேனும் ஆள் அல்லது பங்குபற்றுநரினால் முறைமையை உபயோகிக்கையில் நேரடியாக அல்லது மறைமுகமாக எழுகின்றதும் எவரேனும் ஆளினால் அல்லது பங்குபற்றுநரினால் அனுபவிக்கப்பட்ட அத்தகைய நடட்டம் அல்லது சேதத்துக்கு ஆளாதலாகாது.

(11) முதலாம் உட்பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட முறைமையொன்றினூடாக பயனுற்ற ஏதேனும் கொடுக்கல் வாங்கல்கள் அத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் இலத்திரனியல் ரீதியாகக் கொண்டு நடாத்தப்படுகின்றது அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகவல் இலத்திரனியல் பதிவொன்றின் வலுவில் பேணப்படுகிறது என்ற எதுவின்மீது முழுமையாக அத்தகைய கொடுக்கல் வாங்கல் சட்டப்பயன், வலுவாந்தன்மை அமுலாக்கம் மறுக்கப்படலாகாது என்பதுடன் அத்தகைய பதிவு, 1995ஆம்ஆண்டின் 14ஆம் இலக்க சான்றுச் சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) பாகம் 11 பாகம் 111 ஆம் ஏற்பாடுகளுக்கிணங்க அல்லது ஏதேனும் நீதிமன்றம் அல்லது நியாயசபை முன் கணனி சான்றை அளிப்பது தொடர்பில் அபபோதைக்கு வலுவிலுள்ள ஏனேனும் சட்டத்துக்கு அமைவாக ஏதேனும் நீதிமன்றம் அல்லது நியாய சபையின் முன்னரான வழக்கு நடவடிக்கைகளில் அளிக்கப்படலாம்.

(12) முதலாம் உட்பிரிவின் ஏற்பாடுகள் எவை எப்படியிருப்பினும், அத்தகைய பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஏதேனும் அல்லது எல்லாப் பணிகளும், பணச்சபையினால் விதிக்கப்படக் கூடியவாறான அத்தகைய நியதி நிபந்தனைகளுக்கு அமைவாக பணச்சபையினால் அந்த நோக்கத்திற்காக அதிகாரமளிக்கப்பட்ட கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றினால் கொண்டு நடாத்தப்படல் வேண்டும்.

(13) அப்பிரிவின் நோக்கங்களுக்காக -

“நேரடி பங்குபற்றுநர்” மற்றும் “பங்குச் சான்றிதழ் தொகுதிகளற்ற பிணைப் பொறுப்புக்கள்” என்பன, 112அ என்னும் பிரிவில் உள்ளவாறான அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;

“விதிகள்” என்பது, இப்பிரிவின் (3)ஆம் உட்பிரிவின் கீழ் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஏதேனும் விதிகள் எனப் பொருள்படும்;

“பிணைப் பொறுப்புக்கள்” என்பது, நான்காம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் நோக்கங்களுக்காத் தவிர 112(அ) என்னும் பிரிவின் கருத்திற்குட்பட்ட அதே கருத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். பிணைப் பொறுப்புக்களை பங்குச் சான்றிதழ் தொகுதிகளற்ற பிணைப் பொறுப்புக்கள் அல்லது வேறுவகையாக வழங்கப்பட்ட மத்திய வங்கியின் பிணைப் பொறுப்புக்களை உள்ளடக்காது;

“தீர்வைக் கணக்கு” என்பது, இச்சட்டத்தின் கீழ் மத்திய வங்கியுடன் பங்குபற்றுநர் ஒருவரினால் பேணப்படுகின்றதும், மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் முறைமையின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற கணக்கொன்று எனப் பொருள்படும்;

“பிணைப் பொறுப்புக்கள் கணக்கு” என்பது, 112-அ என்னும் பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் நியதிகளின்படி மத்திய வங்கியில் பங்குபற்றுநர் ஒருவரினால் பேணப்படுகின்ற கணக்கொன்று எனப்பொருள்படும்.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 72ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(அ) அதன் (2)ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு 72ஆம் பிரிவு என (1) ஆம் உட்பிரிவை மீள் இலக்கமிடுவதன் மூலமும் ;

(ஆ) மீளளிக்கப்பட்ட 72ஆம்பிரிவில் “வாங்குதல அல்லது கோரப்படும்” என்னும் தொகையை அதற்கு விற்றல் வேண்டும் என்றும் சொற்களுக்குப் பதிலாக “வாங்கலாம் அல்லது கோரப்படும் ஏதேனும் தொகையை அதற்கு விற்கலாம்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 74ஆம் பிரிவு, அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவை நீக்குவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.



17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 76ஆம் பிரிவு, அப்பிரிவின் (4)ஆம் உட்பிரிவை நீக்குவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

18. முதன்மைச் சட்டவாக்கத்தின் 76அ என்னும் பிரிவு நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது.

செலாவணி வீதங்கள்  
தொடர்பான  
ஆளுநரின்  
தத்துவங்கள்

76அ. (1) இலங்கையின் நாட்டிடைக் கொடுக்கல் வாங்கலுக்கு சாதாரணமாக தேவைப்படுகின்ற வெளிநாட்டு நாணயங்களின் இலங்கை ரூபா தொடர்பான திறத்தவர்களுள், 73ஆம் பிரிவின் ஏற்பாடுகளக்கிணங்க தீர்மானித்துச் சான்றுபடுத்துவதற்கு உசிதமற்றதென ஒருவர் கருதுமிடத்து, ஆளுநரானவர் -

(அ) அப்பிரிவின் கீழ் அத்தகைய வெளிநாட்டு நாணயங்களின் திறத்தவர்களை தீர்மானித்து தீர்மானித்து சான்றுபடுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்; அத்துடன்

(ஆ) மத்திய வங்கியானது, கடன் அல்லது வேறு கொடுக்கல் வாங்கலில் வெளிநாட்டுச் செலாவணியை எந்த வீதங்களில் வாங்கி விற்கலாமென அந்தவீதங்களைத் தீர்மானிக்கலாம் அல்லது தீர்மானிக்காதிருக்கலாம்.

(2) முதலாம் உட்பிரிவின் நியதிகளின்படி ஆளுநர் செயல்படுகின்றவிடத்து, 73, 74 மற்றும் 76ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகள் சட்டத்திலும் ஏதேனும் வலுவோ அல்லது பயனோ இல்லாதொழித்தல் வேண்டும்.

(3) ஆளுநரானவர் (1) (ஆ) என்னும் உட்பிரிவின் கீழ் உடன் அல்லது வேறு கொடுக்கல் வாங்கலில் வெளிநாட்டு நாணயத்தை எந்த வீதங்களில் மத்திய வங்கி வாங்கலாமோ அத்துடன் விற்கலாமோ அந்த வீதத்தை தீர்மானிக்கும்படித்து, பின்வரும் ஏற்பாடுகள் அத்தகைய தீர்மானத்தின்மீது ஏற்புடையதாதல் வேண்டும்;

(அ) அத்தகைய தீர்மானம் ஆளுநர் தோதானது எனக் கருதக்கூடியவாறான அத்தகைய வெளிநாட்டு நாணயங்களுக்கு மட்டுப்படுத்தப்படலாம்;

(ஆ) (1) (அ) என்னும் உட்பிரிவின் கீழ் தீர்மானிக்கப்பட்ட வீதங்கள் வெளிநாட்டு நாணயத்தானை மற்றும் குற்றி நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை விடயத்தில் ஏற்புடையதாதலாகாதானது, அத்தகைய விடயத்தில் மத்திய வங்கியானது அத்தகைய கொள்வனவுகளை அல்லது விற்பனைக்கான மேலதிக செலவுகளை அல்லது இடைநேர்விளைவான செலவுகளைக் கருத்திற்கெடுக்கலாம்.

(இ) மத்திய வங்கியானது, வெளிநாட்டுச் செலாவணியின் கொள்வனவு அல்லது விற்பனை தொடர்பில், அத்தகைய கொள்வனவு அல்லது விற்பனை சம்பந்தமாக உண்மையாக உற்ப்படும் தந்தி அல்லது வெறு செலவுத் தொகைகளைத் தவிர, எவ்விவரணத்தினதுமான ஏதேனும் தரகை ஏற்றுக்கொள்ளுதலாகாது அல்லது ஏதேனும் இறுப்பனவை விதித்தலாகாது;

(ஈ) உட்பிரிவு (1) (அ) வின் கீழ் ஆளுநரினால் தீர்மானிக்கப்படும் வீதங்களை, ஆளுநரினால் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய எல்லைகளினுள் காலத்துக்குக் காலம் வேறுபடுத்துவதற்கு, எவரேனும் அலுவலரைப் பெயரினால் அல்லது பதவியினால் எழுத்தில் அதிகாரமளிப்பது ஆளுநருக்குத் தகுதிவாய்ந்ததாதல் வேண்டும்;

(உ) வெளிநாட்டு நாணயம் தொடர்பில் உட்பிரிவு (1) (ஆ) வின் கீழ் ஆளுநர் தீர்மானமொன்றைச் செய்கின்றவிடத்து, ஆனால் ஏதேனும் குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயம் தொடர்பில் அவ்வுட்பிரிவின் கீழ் தீர்மானமெதனையும் செய்யாதவிடத்து, மத்திய வங்கியானது, எந்த நாணயம் தொடர்பில் தீர்மானமெதுவும் செய்யப்படவில்லையோ அத்தகைய அந்த நாணயத்தை உட்பிரிவு (1) (ஆ) வின் கீழ் எந்த வெளிநாட்டு நாணயம் தொடர்பில் ஆளுநர் தீர்மானமொன்றைச் செய்துள்ளாரோ அந்த ஏதேனும் வெளிநாட்டு நாணயம் தொடர்பாகச் சர்வதேசச் சந்தைகளில் அந்த நாணயத்துக்காக செலாவணி வீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஒரு வீதத்தில் வாங்கலாம் அத்துடன் விற்பனை செய்யலாம்.

(4) உட்பிரிவு (1) (அ) வின் கீழ், ஆளுநர், திறத்தவர்களைத் தீர்மானிக்காமலும் அத்தாட்சிப்படுத்தாமலும் இருப்பதுடன் உட்பிரிவு (1) (ஆ) வின் கீழ் மத்திய வங்கியானது அவ்விடத்திலேயே வெளிநாட்டுச் செலாவணியை வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் வீதங்களை அல்லது வேறு கொடுக்கல் வாங்கல்களைத் தீர்மானிக்காதவிடத்து, மத்திய வங்கியானது, ஆளுநர் அல்லது ஆளுநரினால் அந்நோக்கத்திற்காக அதிகாரமளிக்கப்படும் அலுவலரொருவர் தோதானதெனக் கருதக்கூடியவாறான அத்தகைய வீதங்களில் வெளிநாட்டுச் செலாவணியை வாங்கலாம், அத்துடன் விற்பனை செய்யலாம்.

(5) (அ) மத்திய வங்கியானது எவ்வீதங்களில் வெளிநாட்டுச் செலாவணியை வங்கி விற்பனை செய்யலாமோ அவ்வீதங்களை உட்பிரிவு (1) (ஆ) வின் கீழ் ஆளுநர் தீர்மானிக்குமிடத்து, ஆளுநர், அவ்விடத்திலான வெளிநாட்டுச் செலாவணியை ஏதேனும் வர்த்தக வங்கி அந்த ஆகக்குறைந்த வீதத்தில் வாங்கலாமோ அந்த ஆகக் குறைந்த வீதத்தையும் அவ்விடத்திலான வெளிநாட்டுச் செலாவணியை ஏதேனும் வர்த்தக வங்கி அந்த ஆகக் கூடிய வீதத்தில் விற்பனை செய்யலாமோ அந்த ஆகக்கூடிய வீதத்தையும் தீர்மானிக்கலாம்.

(ஆ) உட்பிரிவு (1) (அ) வின் கீழ், ஆளுநர் திறத்தவர்களைத் தீர்மானிக்காமலும் அத்தாட்சிப்படுத்தாமலும் இருப்பதுடன், உட்பிரிவு (1) (ஆ) வின் கீழ் மத்திய வங்கி வெளிநாட்டுச் செலாவணியை வாங்கக்கூடிய அல்லது விற்பனை செய்யக்கூடிய வீதங்களைத் தீர்மானிக்காதிருத்தல் எவ்வாறுருப்பினும், ஆளுநர் ஏதேனும் வர்த்தக வங்கி அவ்விடத்திலான வெளிநாட்டுச் செலாவணியை ஆகக் குறைந்த எந்தவீதத்தில் வாங்கலாம் என்பதையும், அவ்விடத்திலான வெளிநாட்டுச் செலாவணியை ஏதேனும் வர்த்தக வங்கி எந்த ஆகக்கூடிய வீதத்தில் விற்பனை செய்யலாம் என்பதையும் தீர்மானிக்கலாம்.

(இ) மூன்றாம் உட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியின் ஏற்பாடுகள், ஏற்ற மாற்றங்களுடன், இவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் அல்லது (ஆ) என்னும் பந்தியின் கீழ் தீர்மானிக்கப்பட்ட ஆகக் குறைந்த ஆகக்கூடிய வீதங்களுக்கும் அவை தொடர்பாகவும் ஏற்படையனவாதல் வேண்டும்.

(ஈ) இவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் அல்லது (ஆ) என்னும் பந்தியின் கீழ் தீர்மானமெதுவும் செய்யப்படாதவிடத்து, வர்த்தக வங்கியொன்று, சர்வதேச சந்தைகளில் வெளிநாட்டு நாணயத்துக்கான செலாவணி வீதங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வீதங்களில் அந்நாணயத்தை வாங்கலாம், விற்பனை செய்யலாம் அல்லது அந்நாயத்திலான ஏதேனும் கொடுக்கல் வாங்கலை நிறைவேற்றலாம்.

(உ) அவ்விடத்திலான வெளிநாட்டுச் செலாவணியை வர்த்தக வங்கிகள் எந்த ஆகக்குறைந்த, ஆகக் கூடிய வீதங்களில் வாங்கலாமோ அத்துடன் விற்பனை செய்யலாமோ அந்த வீதங்கள் பற்றி இவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் அல்லது (ஆ) என்னும் பந்தியின் கீழ் தீர்மானமொன்று செய்யப்படுமிடத்து,

(i) வர்த்தக வங்கியெதுவும், ஏற்புடைத்தாகக் கூடியவாறு அப்பந்திகளின் கீழ் தீர்மானிக்கப்பட்ட ஆகக்குறைந்த வீதத்துக்குக் கீழான ஏதேனும் வீதத்தில் அவ்விடத்திலான வெளிநாட்டுச் செலாவணியை வாங்குதலாகாது அல்லது ஏற்புடையதாகக்கூடியவாறு அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட ஆகக்கூடிய வீதத்தை விஞ்சுகின்ற ஏதேனும் வீதத்தில் அவ்விடத்திலான வெளிநாட்டுச் செலாவணியை விற்பனை செய்தலாகாது; அத்துடன் வர்த்தக வங்கியெதுவும் அத்தகைய செலாவணியின் கொள்வனவு அல்லது விற்பனை தொடர்பில் அத்தகைய கொள்வனவு அல்லது விற்பனை தொடர்பில், அத்தகைய கொள்வனவு விற்பனை சம்பந்தமாக உண்மையில் உறப்பட்ட தந்தி அல்லது வேறு செலவுத் தொகைகள் தவிர, ஏதேனும் விவரணத்தினவான ஏதேனும் தரகை ஏற்றுக் கொள்ளுதலோ அல்லது ஏதேனும் இறுப்பனவை விதித்தலோ ஆகாது; அத்துடன்

(ii) வர்த்தக வங்கியெதுவும், அவ்விடத்திலான கொடுக்கல் வாங்கலாகவிராத, வெளிநாட்டுச் செலாவணியிலான ஏதேனும் கொடுக்கல் வாங்கலை அக் கொடுக்கல் வாங்கலின் மேலதிகச் செலவுத் தொகைகள், செலவுகள் அல்லது அபாயங்கள் என்பவற்றைக்

கவனத்துட் கொண்டு நியாயமாகவிருப்பதற்கு அதிகமான ஒரு விளிம்பினால் அல்லது ஆளுநரினால் அதற்கென விதித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய விளிம்பெதுவுமிருப்பின் அதனால் ஏற்படையதாகக் கூடியவாறாக இவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் அல்லது (ஆ) என்னும் பந்தியின் கீழ் தீர்மானிக்கப்பட்ட வீதங்களிலிருந்து வித்தியாசப்படுகின்ற ஏதேனும் வீதத்தில் நிறைவேற்றுதலாகாது”

19. முதன்மைச் சட்டவாக்கத்தின் 93ஆம் பிரிவுக்கு உடன் முன்னர் VI ஆம் பாகத்தில் தோன்றுகின்ற தலையங்கம் இத்தால் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாகப் பின்வரும் தலையங்கம் இடப்படுகின்றது.

“வர்த்தக வங்கிகளினதும் விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவனங்களினதும் ஒதுக்குகளை ஒழுங்குபடுத்துதல்”

20. முதன்மைச் சட்டவாக்கத்தின் 93ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:

“ஒதுக்குத்  
தேவைப்பாடுகள்

93. (1) பணச்சபையானது, நிதி முறைமையின் கடன் தொழிற்பாடுகளினால் உருவாக்கப்பட்ட பணத்தினை அளவை மட்டுப்படுத்துவதற்காக வர்த்தக வங்கிகளையும் (இப்பாகத்தில் “விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவனங்கள்” எனக் குறிப்பீடு செய்யப்படுகின்ற வையும்). பணச்சபையினால் விதித்துரைக்கப்படக் கூடியவையுமான இலங்கையிற் தொழிற்படுகின்ற அத்தகைய வேறு நிதி நிறுவனங்களையும் சபையானது அவசியமெனக் கொள்ளக் கூடியவாறாக அவற்றின் வைப்புப் பணப் பொறுப்புக்களுக்கு எதிரிடையாகவும் அவற்றின் ஏனைய நிதிப் பொறுப்புக்களுள் அத்தகையவற்றுக்கு எதிரிடையாகவும் ஒதுக்குகளைப் பேணும்படி தேவைப்படுத்துதல் வேண்டுமென்பதுடன், அந்நோக்கத்துக்காக, எந்த வைப்புப் பணப் பொறுப்புக்களின் வகுப்புக்களுக்கு எதிரிடையாகவும் எந்த ஏனைய நிதிப் பொறுப்புக்களின் வகுதிக்கு எதிரிடையாகவும் ஒதுக்குகள் பேணப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப் படுகின்றதோ அந்த வகுப்புக்களையும் வசதிகளையும் விதித்துரைத்தலும் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவிக் கீழ் வர்த்தக வங்கியொன்றினால் அல்லது விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவனமொன்றினால் பேணப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகள் முறையே அவற்றின் வைப்புப் பணப் பொறுப்புக்களின் ஒவ்வொரு வகுப்பினதும் மற்றும் அவற்றின் ஏனைய நிதிப்பொறுப்புக்களின் ஒவ்வொரு வகுப்பினதும் மற்றும் அவற்றின் ஏனைய நிதிப் பொறுப்புக்களின் ஒவ்வொரு வகுதியினதும் அளவுக்கு விசிற சமமானவையாகவிருத்தல் வேண்டுமென்பதுடன் (4)ஆம் உட்பிரிவுக்கமைய மத்திய வங்கியின் ரூபா வைப்புக்களின் வடிவத்திலிருத்தலும் வேண்டும்.

(3) இரண்டாம் உட்பிரிவின் கீழ் விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவனங்களினால் மத்திய வங்கியில் பேணப்பட்ட கணக்குகள் அத்தகைய நிதி நிறுவனங்களினால் ஒதுக்குகளாகப் பேணப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட ரூபா வைப்புக்களை வைத்திருக்கும் நோக்கத்துக்காக மட்டுமே பேணப்படுதல் வேண்டும்.

(4) பணச்சபையானது தேசிய பொருளாதாரத்தினதும் நாட்டின் வங்கித் தொழிலினதும் மற்றும் நிதி முறைமைகளினதும் நலன்கருதி (1)ஆம் உட்பிரிவின் கீழ் பேணும்படி தேவைப்படுத்தப்பட்ட ஒரு மத்திய வங்கியின் ரூபா வைப்புக்கள் தவிர்ந்த சொத்துக்களின் வடிவத்தில் பேணப்படுதலை அனுமதிக்கலாம்.

(5) இப்பிரிவில் -

“நிதித் தொழில்” என்பது, நிதி நிறுவனமொன்று தொடர்பாக, வைப்புப் பணம் என்றவகையாக அல்லது எந்த நாணயமாற்றுண்டியல், வாக்குறுதிப் பத்திரங்கள், முறிகள், சான்றிதழ்கள், தாள்கள் வர்த்தகப் பத்திரங்கள் அல்லது வேறு இவற்றையொத்த சாதனங்கள் என்பவற்றை வழங்குவதன்மூலம், தொழிலின் சாதாரண நெறியின்போது பொது மக்களிடமிருந்து எவ்வடிவத்திலும் பணம் ஏற்றுக் கொள்ளுதலும், தொழிலொன்றாகக் கடன்கள் வழங்குவதற்காக அல்லது மூன்றாம் திறத்தவர்களுக்கு அல்லது மூன்றாம் திறத்தவர்களின் நம்மைக்கென அப்பணத்தைக் கிடைக்கக் கூடியதாகக் குவதற்காக முழுமையாக அல்லது பகுதியளவில் அப்பணத்தைப் பயன்படுத்துதலும் என்ற பொருளாகும்;

“நிதி நிறுவனம்” என்பது, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழிற் சட்டத்தில் வரை விலக்கணங்களில் கூறப்பட்டவாறு உரிமம் பெற்ற தனித்துவம் வாய்ந்த வங்கியொன்று அல்லது 1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தில் வரைவிலக்கணம் கூறப்பட்ட வாறான ஒரு நிதிக் கம்பனியென்று பொருளாகும் என்பதுடன், நிதித் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற எவரேனும் ஆளையும் அல்லது ஆட்கள் குழுவையும் உள்ளடக்கும்;

“ஏனைய நிதிப் பொறுப்புகள்” என்பது, உரிமம் பெற்ற வர்த்தக வங்கி அல்லது விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று தொடர்பாக, எந்த நாணய மாற்றுண்டியல்கள், வாக்குறுதிப் பத்திரங்கள், முறிகள், சான்றிதழ்கள், தாள்கள், வர்த்தகப் பத்திரங்கள் அல்லது வேறு இவற்றையொத்த சாதனங்கள் என்பன மூலம் பொது மக்களிடமிருந்து பணம் திரட்டப்படுகின்றதோ அந்த நாணய மாற்றுண்டியல்கள் வாக்குறுதிப் பத்திரங்கள், முறிகள், சான்றிதழ்கள், தாள்கள், வர்த்தகப் பத்திரங்கள் அல்லது வேறு இவற்றையொத்த சாதனங்கள் என்பவற்றை வழங்குவதன் மூலம், அத்தகைய ஏதேனும் வங்கியின் தொழில் நெறியின்போது, பொது மக்களிடமிருந்து ஏதேனும் வடிவத்தில் பணம் ஏற்றுக் கொள்வதன் பேரில் அதனால் உறப்பட்ட (வைப்புப் பொறுப்புகள் தவிர்ந்த) பொறுப்புகள் என்று பொருளாகும்.”

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் 94ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது;

“பணச் சபை ஒதுக்கு வீதங்களை விதந்துரைத்தல் 94. (1) பணச்சபையானது, 93ஆம் பிரிவின் கீழ் எந்த வைப்புப் பொறுப்புகளின் ஒவ்வொரு வகுப்புக்கும் எதிரிடையாகவும் ஏனைய நிதி நிறுவனங்களின் ஒவ்வொரு வகுதிக்கும் எதிரிடையாகவும் ஒதுக்குகள் பேணப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்படுகின்றதோ அந்த வகுப்புக்கும் வகுதிக்கும் ஏற்புடையனவான ஒதுக்கு விகிதங்களை விதித்துரைத்தல் வேண்டுமென்பதுடன் அவற்றைக் காலத்துக்குக் காலம் வேறுபடுத்தலாம்.

(2) அதிகரிப்புத் தேதியன்று உளதாயிருந்து ஏதேனும் பொறுப்புத் தொடர்பில் ஏற்புடையதாகவிருக்க வேண்டிய ஓர் ஒதுக்கு விகிதத்திலான ஏதேனும் அதிகரிப்பு, படிப்படியாகப் பணச்சபையினால் செய்யப்படுதல் வேண்டுமென்பதுடன், முப்பது நாட்களைக் கொண்ட ஏதேனுமொரு காலப்பகுதியின்போது நான்கு சதவீதப் புள்ளிகளை விஞ்சலாகாது.

(3) பணச்சபையானது, விதிவிலக்கான சந்தர்ப்பங்களிற்றவிர, ஓர் ஒதுக்கு விகிதத்திலான ஏதேனும் அதிகரிப்பு எத்தேதியன்று நடைமுறைக்கு வரவுள்ளதோ அத்தேதிபற்றி பதினான்கு நாட்களுக்குக் குறையாத அறிவித்தலை வர்த்தக வங்கிகளுக்கும் ஏனைய விதந்துரைக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கும் கொடுப்பதற்கு முயலுதல் வேண்டும்.”

22. முதன்மைச் சட்டவாக்கத்தின் 95ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது.

“ஒதுக்குகளில் மீதான வட்டி என்போது செலுத்தப் படற்பாலதென்பது 95. ஏனோம் வர்த்தக வங்கி அல்லது ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவனம், ஏதேனும் வகுப்பினவான வைப்புப் பணம் பொறுப்புகளுக்கு எதிரிடையாக அல்லது ஏதேனும் வகுதியினவான நிதிப் பொறுப்புகளுக்கு எதிரிடையான ஓர் ஒதுக்கைப் பேணும்படி தேவைப்படுத்தப்படுமிடத்து, மத்திய வங்கியானது, பணச்சபையினால் அவ்வாறு தீர்மானிக்கப்பட்டின், தேசியப் பொருளாதாரத்தினதும் நாட்டின் வங்கித் தொழிலினதும் மற்றும் நிதி முறைகளினதும் நலன்கருதி, விடயத்துக்கேற்ப அந்த வங்கிக்கு அல்லது அந்தநிதி நிறுவனத்திற்கு, ஓர் ஒதுக்காகப் பேணப்பட்ட தொகையின்மீது அல்லது அதன் பகுதியின்மீது பணச்சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வீதத்திலான வட்டியைச் செலுத்துதல் வேண்டும்.

23. முதன்மைச் சட்டவாக்கத்தின் 96ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது;

“தேவைப்படும் ஒதுக்குகளைக் கணிப்பிடுதல் 96. (1) வர்த்தக வங்கியொன்றினால் அல்லது விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவன மொன்றினால் பேணப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகள், பணச்சபையினால் விதித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய அடிப்படையின் மீது கணக்கிடப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, வர்த்தக வங்கியொன்றின் அல்லது விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவனமொன்றின் இலங்கையிலுள்ள பிரதான அலுவலகமும் அத்தகைய வங்கியின் அல்லது நிதி நிறுவனத்தின் அந்தந்தக் கிளைகளும் முகவர் நிலையங்களும் ஒரு கூறாகவிருப்பனவாகக் கருதப்படுதல் வேண்டும்."

24. முதன்மைச் சட்டவாக்கத்தின் 97ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பிஃவரும் பிரிவு இடப்படுகின்றது;

"ஒதுக்குக் குறைபாடுகளின் விளைவுகள்

97. (1) வர்த்தக வங்கியொன்றினால் அல்லது விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவன மொன்றினால் பேணப்பட்ட ஒதுக்குகள் 96ஆம் பிரிவின் கீழ் விதித்துரைக்கப்பட்ட அடிப்படையின் மீது கணக்கிடப்பட்டவாறு, அத்தகைய வங்கியினால் அல்லது நிதி நிறுவனத்தினால் பேணப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகளுக்குக் குறைவாகவிருக்குமிடத்து, விடயத்துக்கேற்ப வர்த்தக வங்கி அல்லது விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவனம், குறைபாட்டுத் தொகையின்மீதான வட்டியைப் பணச்சபையினால் தீர்மானிக்கப்படக் கூடியவாறான அத்தகைய வீதத்தில் மத்திய வங்கிக்குச் செலுத்துதல் வேண்டும்.

(2) வர்த்தக வங்கியொன்று அல்லது விதித்துரைக்கப்பட்ட நிதி நிறுவனமொன்று, 96ஆம் பிரிவின் கீழ் விதித்துரைக்கப்பட்ட அடிப்படையின் மீது கணக்கிடப்பட்டவாறு அத்தகைய வங்கியினால் அல்லது நிதி நிறுவனத்தினால் பேணப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகளைப் பேணுவதற்குக் கிரமமாகத் தவறுமிடத்து, பணச்சபையானது, தேசிய பொருளாதாரத்தின் நலன்கருதி -

- (அ) அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் கடன்கள் வழங்குவதை அல்லது முதலீடுகள் செய்வதைத் தடைசெய்து அல்லது மட்டுப்படுத்தி;
- (ஆ) அவ்வங்கியின் அல்லது நிதி நிறுவனத்தின் தேறிய இலாபங்கள் முழுவதையும் அல்லது அவற்றின் ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட பகுதியை அவ்வங்கியின் அல்லது நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குப் பங்கிலாபமொன்றைக் கொடுப்பனவு செய்யும் நோக்கத்துக்காகப் பிரயோகத்தலைத் தடைசெய்து,

கட்டளையாக்கலாம்."

25. முதன்மைச் சட்டவாக்கத்தின் 98ஆம் பிரிவு, அப்பிரிவின் (2)ஆம் உட்பிரிவின் "இப்பாகத்தின் முற்போந்த ஏற்பாடுகளின் கீழ்" என்ற சொற்களுக்குப் பதிலாக "இப்பாகத்தின் கீழ்" என்ற சொற்களை இடுவதன் மூலமும் இத்தால் திருத்தப்படுகின்றது.

26. முதன்மைச் சட்டவாக்கத்தின் 98ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்பகுத்தப்படுகின்றதுடன் இது அச் சட்டவாக்கத்தின் 98அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:

"வங்கி மேற்பார்வைப் பணிப்பாளரின் தத்துவங்கள்

98. அ.(1) வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர், விதித்துரைக்கப்பட்ட நிதிநிறுவன மொன்றின் புத்தகங்கள், கணக்குகள் மற்றும் பதிவேடுகள் என்பனவற்றைப் பரிசோதனை செய்யலாம் அல்லது அவரது திணைக்களத்திலுள்ள பரிசோதகர் ஒருவரைக் கொண்டு பரிசோதனை செய்யலாம் அல்லது அவரது திணைக்களத்திலுள்ள பரிசோதகர் ஒருவரைக் கொண்டு பரிசோதனை செய்க்கலாம் என்பதுடன், அத்தகைய ஏதேனும் நிதி நிறுவனத்தை அல்லது அதன் பணிப்பாளர்களை அல்லது அலுவலர்களை, இச் சட்டத்தின் இப்பாகத்தினது ஏற்பாடுகளுக்கு அத்தகைய நிறுவனம் இணங்கியொழுகின்றதா என்பதை நிச்சயிக்கும் நோக்கத்துக்காகத் தேவைப்படக் கூடியவாறான அத்தகைய புத்தகங்களை, கணக்குகளை, பதிவேடுகளை அல்லது தகவலைக் காலத்துக்குக்காலம் அல்லது குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய காலப்பகுதிகளினுள் கொடுத்துதவமாறு தேவைப்படுத்தலாம்.

(2) வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர் அல்லது அவரது திணைக்களத்திலுள்ள பரிசோதகர் ஒருவர் (1) ஆம் உட்பிரிவினால் அவருக்களிக்கப்பட்ட தத்துவங்களைப் பிரயோகிக்கையில் அத்தகைய பணிப்பாளரை அல்லது பரிசோதகரை எதிர்க்கின்ற அல்லது அவருக்கு முட்டுக்கட்டையிடுகின்ற எவரேனும் தவறொன்றுக்கு குற்றவாளியாதல் வேண்டும்."

27. முதன்மைச் சட்டவாக்கத்தின் 112அ என்னும் பிரிவு இத்தாற் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:

(அ) அப்பிரிவுக்கான ஓரக்குறிப்பை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாகப் பின்வரும் புதிய ஓரக் குறிப்பை இடுவதன் மூலமும் :-

"மத்திய வங்கியில் கணக்குகளையும் பங்குச் சான்றிதழ் தொகுதியற்ற பிணைப் பொறுப்புக்களுக்கான வைப்பிடமொன்றையும் பேணுவதற்கான வசதிகள்".

(ஆ) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் "நேரடிப் பங்கேற்பாளர்களுக்கு" என்ற சொற்களுக்குப் பதிலாக "நேரடிப் பங்கேற்பாளர்களுக்கு; அத்துடன்" என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(இ) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை நேரேயுடனடத்துப் பின்னர் பின்வரும் புதிய பந்தியை இடுவதன் மூலமும்;

"(இ) நேரடிப்பங்கேற்பாளர்களின் மத்திய வங்கியினது பங்குச் சான்றிதழ் தொகுதியற்ற பிணைப் பொறுப்புக்களுக்கான உரித்தையும் விற்பனையாளர் நேரடிப் பங்கேற்பாளர்களின் விடயத்தில், அவர்களின் வாடிக்கையாளர்களையும் பதிவதற்கென வைப்பிடமொன்றைப் பேணுவதற்கும் வசதிகளை ஏற்பாடு செய்தல் வேண்டும். வைப்பிடம் தொடர்பாக மத்திய வங்கியானது, அவசியமென அது கொள்ளக் கூடியவாறான அத்தகைய விதிகளையும் ஒழுங்குவிதிகளையும் ஆக்கலாம்";

(ஐ) "நேரடிப் பங்கு பற்றுநர்" என்னும் சொல்லமைப்பின் வரைவிலக்கணத்தை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாகப் பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன் மூலமும்;

"விற்பனையாளர் நேரடிப் பங்குபற்றுநரும்" "நேரடிப் பங்கு பற்றுநரும்" உள்ளூர்த் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதி, பிணையங்கள் கட்டளைச் சட்டத்திலும் அவற்றுக்குக் குறித்தளிக்கப்பட்ட அந்தந்தப் பொருள்களைக் கொண்டிருத்தல் வேண்டும்;"

(ஈ) "தொடக்க விற்பனையாளர்" என்னும் சொல்லமைப்பின் வரைவிலக்கணத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன் மூலமும்:-

"தொடக்க விற்பனையாளர்" என்பது உள்ளூர்த் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்திலும், பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதி, பிணையங்கள் கட்டளைச் சட்டத்திலும் அதற்குக் குறித்துரைக்கப்பட்ட பொருளைக் கொண்டிருத்தலும் வேண்டும்."

28. முதன்மைச் சட்டவாக்கத்தின் 112ஆ என்னும் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது:-

"98(1), 112அ என்னும் பிரிவுகளின் கீழான வசதிகளைக் கூட்டிணைக்கப் பட்ட ஏதேனும் குழு வழங்குதல்

112ஆ. (1) பிரிவு 98 மற்றும் பிரிவு 112அ என்பவற்றில் குறிப்பீடு செய்யப்பட்ட பணிகளின் எவையும் அல்லது எல்லாம், அத்தகைய பிரிவுகளின் ஏற்பாடுகள் எவ்வாறாயினும், பணச்சபையினால் விதிக்கப்படக்கூடியவாறான அத்தகைய நியதி நிபந்தனைகளுக்கமைய, பணச்சபையினால் அனுமதிக்கப்படக் கூடியவாறான அத்தகைய நியதி நிபந்தனைகளுக்கமைய, பணச்சபையினால் அந்நோக்கத்துக்கென அதிகாரமளிக்கப்பட்ட கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றினால் நிறைவேற்றப்படலாம்.

(2) ஓராம் உட்பிரிவிற் குறிப்பீடு செய்யப்படும் கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்று, அத்தகைய பணிகளை நிறைவேற்றும் நோக்கத்துக்காக மத்திய வங்கியுடன் கணக்கொன்றை வைத்திருக்கலாம்."

29. முதன்மைச் சட்டவாக்கத்தின் 122ஆம் பிரிவு இத்தாற் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(அ) அப்பிரிவின் (2)ஆம் உட்பிரிவில் "பிரிவு 30" என்பதிலிருந்து "குற்றவாளியாகும் ஒவ்வொரு ஆளும்" என்பது வரையிலான எல்லாச் சொற்களையும் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் சொற்களை இடுவதன் மூலமும் ;

"30ஆம் அல்லது 32 (2) ஆம் அல்லது 45ஆம் அல்லது 46ஆம் அல்லது 50ஆம் அல்லது 98(அ) 2 ஆம் பிரிவு அல்லது 30ஆம் அல்லது 79 (2) (இ) ஆம் அல்லது 98அ (1)ஆம் அல்லது 101ஆம் அல்லது 102ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட அல்லது விடுக்கப்பட்ட ஏதேனும் விதியை,

ஒழுங்கு விதியை, கட்டளையை, பணிப்பை அல்லது தேவைப்பாட்டை மீறுகின்றமை அல்லது தேவைப்பாட்டை மீறுகின்றமை அல்லது அவற்றுக்கிணங்கியொழுகத் தவறுகின்றமை காரணமாகத் தவறொன்றுக்குக் குற்றவாளியாகும் ஆள் ஒவ்வொருவரும் பின்வருவனவற்றுக்கு ஆளாதல் வேண்டும்”.

(ஆ) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் -

(i) அதனை (அ) என்னும் பந்தியில், “இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாவை” என்ற சொற்களுக்குப் பதிலாக “ஐந்து இலட்சம் ரூபாவை” என்ற சொற்களை இடுவதன் மூலமும்;

(ii) அதன் (ஆ) என்னும் பந்தியில் “பத்தாயிரம் ரூபாவை” என்ற சொற்களுக்குப் பதிலாக, “ஒரு மில்லியன் ரூபாவை” என்ற சொற்களை இடுவதன் மூலமும்;

(இ) அப்பிரிவின் (2அ) என்றும் உட்பந்தியில் “மூவாயிரம் ரூபாவை” என்ற சொற்களுக்குப் பதிலாக “ஐந்து இலட்சம் ரூபாவை” என்ற சொற்களை இடுவதன் மூலமும்;

(ஈ) அப்பிரிவின் (3)ஆம் உட்பிரிவில் “ஐந்நூறு ரூபாவை” என்ற சொற்களுக்குப் பதிலாக “ஒரு இலட்சம் ரூபாவை” என்ற சொற்களை இடுவதன் மூலமும்.

30. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.